

# எழுந்தா

டிசம்பர்  
2024

தீதழ் 29



# எழுந்து

## இதழ் 29

### பதிப்பாளியர்

கணேசானந்தன் சசீவன்

### பொறுப்பாளியர்கள்

ஸ்ரீனிஸ்லஸ் கபில்தேவ் - சஞ்சிகை  
 ஜனனி பாலசுந்தரம் - வலைத்தளம்  
 விஜயதர்சினி தினேஸ் - கற்கை வட்டம்  
 பவித்ரா இரமணீகரசர்மா - குரல் வடிவம்  
 மதுஹரி சத்தியலோகநாதன் - குரல் வடிவம்

### வளவாளர்கள்

இ. பத்மநாப ஐயர் - உசாத்துணை சேவை  
 கனகலிங்கம் சுகுமார் - உசாத்துணை சேவை  
 தில்லைநாதன் கோபிநாத் - நூல் வரிசை/ நூல் தயாரிப்பு  
 கதிர் சயந்தன் - நூல் வரிசை/ நூல் தயாரிப்பு  
 சுவர்ணலதா செந்தில்குமார் - மெய்ப்புத் திருத்தம்  
 தங்கராஜா பிரபாகரன் - மெய்ப்புத் திருத்தம்  
 பாலசுப்ரமணியம் சிவகுமார் - காணொலி/ விவரணப்படம்  
 சிறிதரன் சோமிதரன் - காணொலி / விவரணப்படம்  
 மகேந்திரன் திருவரங்கன் - மொழிபெயர்ப்பு  
 பரமசிவம் பவதாரணி - செயல்பாட்டு மேலாண்மை  
 நிவேதிகா இராசன் - செயல்பாட்டு மேலாண்மை  
 சிவகுமார் சிவகஜன் - கற்கை வட்டம்

### துறை சார் ஆலோசகர் குழு

ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் - மொழியும் இலக்கியமும்  
 கந்தையா ரமணிதரன் - நீரியலும் நீர்ப்பாசனமும்  
 குமரவடிவேல் குருபரன் - சட்டமும் சட்ட முறைமையும்  
 நடராஜா சிறீஸ்கந்தராஜா - சூழலும் உயிர்ப் பல்வகைமையும்  
 தர்சன் அம்பலவாணர் - சமயமும் இறையியலும்  
 பால சிவகடாட்சம் - சுதேசியமும் பாரம்பரிய மருத்துவமும்  
 நாகமுத்து பிரதீபராஜா - புவியியலும் திட்டமிடலும்  
 பரமு புல்பரடணம் - வரலாறும் தொல்லியலும்  
 சனாதனன் தமோதரம்பிள்ளை - கட்புல அரங்கேற்ற கலைகள்  
 சேரன் உருத்திரமூர்த்தி - சமூகவியலும் மானிடவியலும்  
 முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தன் - பொருளியலும் நிதியியலும்  
 சபா ஜெயராசா - கல்வியியலும் கற்றலும்  
 மரியோ அருள்தாஸ் - அரசியலும் மெய்யியலும்  
 இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் - கட்டடக்கலையும் வடிவமைப்பும்  
 கந்தையா பகீரதன் - விவசாயமும் மீன்பிடியும்

### நிதிப்பங்களிப்பாளர்கள்

கணேசலிங்கம் குகரூபன்  
 கருணானந்தன் சஞ்சே  
 சிவா சிவானந்தன்  
 கனக சுகுமார்

### ஆதரவளிப்போர்

தமிழ் ஊடகத் திரட்டு - ஆவணப்பட வரிசை  
 மானுடம் நிறுவனம் - நூல் வரிசை  
 வரதராஜன் ஞாபகார்த்த கல்வி அறக்கட்டளை - கற்கை வட்டம்

### கற்கை வட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

நடராஜா முரளிதரன் - கனடா

### அச்சுப்பதித்து விநியோகிப்போர்

நடராஜா முரளிதரன் - நாளை வெளியீடு கனடா

### அட்டைப்படம்

ஆற்றுகைக் கலையைச்  
 சித்தரிக்கும் 'டிஜிட்டல்  
 கொலாஜ்' ஓவியம்.

### FOLLOW



எழுந்து

- <https://ezhunaonline.com/>
- <https://youtube.com/user/Ezhuna>
- <https://www.facebook.com/Ezhunax/>
- <https://twitter.com/Ezhuna>
- <https://www.instagram.com/ezhuna/>
- <https://www.tiktok.com/@ezhuna>
- <https://open.spotify.com/show/4Xn>
- <https://tinyurl.com/ykj8ru3f>
- <https://tinyurl.com/3zfkzxme>
- <https://tinyurl.com/2p83m8zj>
- <https://pca.st/swr6zomk>
- <https://radiopublic.com/6rX3L4>
- <https://tinyurl.com/bdeky92h>
- <https://anchor.fm/ezhuna>
- <https://www.clubhouse.com/club/ezhuna>
- <https://www.magzter.com/publishers/>

தொடர்பு முகவரி :

எழுந்து

63, சேர். பொன். இராமநாதன் வீதி  
 கலட்டி சந்தி, திருநெல்வேலி.

மின்னஞ்சல்:

contact@ezhunaonline.com  
 ezhunamedia@gmail.com

## உள்ளே...

பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் – பகுதி 1,2

- ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார  
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

முனிகளின் இராச்சியம்

- தி. செல்வமனோகரன்

எக்ஸ்பிரஸ் பேர்ள் : பேரிடரின் சிறுதுளி

- மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஈழத்துத் தமிழரின் ஆற்றுக்கைக் கலைகள் : மரபும் மாற்றமும் – ஓர் அறிமுகம்

- சின்னையா மௌனகுரு

கணக்குப் பதிவு நூல் : கணக்கியல் கற்கைக்கான முன்னோடித் தமிழ் நூல்

- எம். எம். ஜெயசீலன்

நிலமும் நாங்களும்தான்: பின் போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்

- சிவராஜா ரூபன்

ஆங்கிலக் கல்வியும் நவீன நிர்வாக முறையும் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்

- பி. ஏ. காதர்

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 1,2,3

- ஆங்கில மூலம் : ஹானால்ட்.எல். வாட்ஸ்  
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

தென்னிலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களின் வரலாற்றுப் பின்னணி

- பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் : முன்னோட்ட நிகழ்வுகள்

- காந்திகேசு இந்திரபாலா

வெயுசிக்காமரின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – கோப்பாய்

- இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இலங்கையின் ஜனாதிபதிமுறையை ஒழித்தல்: 2024 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கான ஓர் கொள்கை வழிகாட்டி

- ஆங்கில மூலம் : அசங்க வெலிக்கை  
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

04

16

26

37

44

54

63

75

98

112

126

133

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டத்தின் வகிப்பகு பற்றிய ஓர் மதிப்பீடு – பகுதி 1,2 - அருளானந்தம் சர்வேஸ்வரன்

142

நூலியல் –நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி

-நடராஜா செல்வராஜா

161

ஒரு ஈழத் தமிழரின் புகலிட வாழ்வு : லோகதாசன் தர்மதுரையின் 'The Sadness of Geography' நூலை முன்வைத்து

-இளங்கோ

169

கீழைக்கரையில் சோழர்

- விவேகானந்தராஜா துலாச்சன்

175

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசும் ஒடுக்கப்பட்ட தேசம் பற்றிய புரிதலும்

- நடேசன் இரவிந்திரன்

181

கிராம அதிகாரி நாகன் பற்றிக் குறிப்பிடும் குடும்பிகல மலைக் கல்வெட்டு

- என். கே. எஸ். திருச்செல்வம்

191

நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள்

- என். கே. எஸ். திருச்செல்வம்

201

வடமாகாண சுற்றுலாத்துறை : வளமும் வாய்ப்புகளும்

- ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா  
தமிழில் : த. சிவதாசன்

207

குயர் மக்களும் தேர்தல் கால நடவடிக்கைகளும்

- அனுதர்சி கபிலன்

216

புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமை: தேவையும் சாத்தியமும்

- வை. ஜெயமுருகன்

223

வடக்கு மாகாணத்தில் காலநிலை அளர்த்தங்களும் பொருளாதாரப் பாதிப்புகளும்

-நாகமுத்து பிரதீபராஜா

231

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் சுகாதாரத் துறையின் முதலீடு

- அமரசிங்கம் கேதீஸ்வரன்

240

மழைக் காலமும் கால்நடை வளர்ப்பும்

- சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

245

அரசறிவியல் கலைக்களஞ்சியம்' (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார



### ● கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரசு பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த 'இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்' என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரையிலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.



## பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும்

### பகுதி 1

**அ**

ரசறிவியல் கலைக்களஞ்சியம் என்னும் இப்புதிய தொடரின் முதலாவது கட்டுரையாக பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் என்னும் இக்கட்டுரை அமைகிறது. இவ்விரு அரசு முறைகளையும் ஒப்பீட்டு

முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் 7 திறவுச் சொற்களுக்கான (Key Words) விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. ஜனநாயக அரசாங்க முறைகள் (Democratic Regime Types)
2. பாராளுமன்றமுறை (Parliamentarism)

3. தூய ஜனாதிபதிமுறை (Pure - Presidentialism)
4. பாதிபாதி ஜனாதிபதிமுறை (Semi - Presidentialism)
5. பிரதமர் - ஜனாதிபதிமுறை (Premier - Presidentialism)
6. ஜனாதிபதி பாராளுமன்றமுறை (President - Parliamentarism)
7. ஜனாதிபதி முறையும் சர்வாதிகாரமும்

இத்திறவுச் சொற்களின் தேர்வுக்கு V.K. நாணயக்கார அவர்கள் எழுதிய 'In Search of a New Constitution' (2016) என்ற நூலினை ஆதாரமாகக் கொண்டுள்ளோம். இத்திறவுச்சொற்கள் பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்னும் இரு அரசாங்க முறைகள் பற்றிய புரிதலுக்கு உதவக்கூடிய எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் சார்ந்த கலைச் சொற்களாகும். இத்திறவுச் சொற்கள்/கலைச்சொற்கள் முதற் பார்வையில் வாசகர்கள் சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; இதுவென்ன சொற்சிலம்பம் என வாசகர்கள் அலுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஜனாதிபதி முறை, பாராளுமன்ற முறை என்பனவற்றின் ஆய்வுகள் பல்கிப் பெருகியுள்ளன. இம்முறைகள் பற்றிய வெவ்வேறு மாதிரிகள் (Different Models) பற்றிய விளக்கங்கள் பல ஆய்வாளர்களால் கடந்த 50 ஆண்டு காலத்தில் எழுதப்பட்டன. இவ்வாறான நவீன ஆய்வுகளில் எடுத்துக்கூறப்பட்ட கருத்துகளை விளங்கிக் கொள்வதற்கு உதவக்கூடிய வகையில் முக்கிய எண்ணக்கருக்கள் விளக்கப்பட்டுள்ளன.

### 1. ஜனநாயக அரசாங்க முறைகள் (Democratic Regime Types)

உலகின் ஜனநாயக நாடுகளில் இரண்டு பிரதான அரசாங்க முறை மாதிரிகள் (Regime

Types) இருந்து வருகின்றன. அவற்றை பாராளுமன்ற முறை, ஜனாதிபதி முறை என்று பெயரிட்டு அழைப்பர். ஐக்கிய இராச்சியத்திலும் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பாராளுமன்ற முறை இருந்து வருகிறது. இவற்றுள் எம்முறை சிறந்தது என்ற விவாதம் அரசியல் கோட்பாட்டாளர்கள் மத்தியில் நடைபெற்று வந்துள்ளது.

மேலே தரப்பட்ட இரண்டு முறைகளோடு கலப்பு முறை (Hybrid System) என்னும் மூன்றாவது வகையும் ஜனநாயக நாடுகளில் உருவாகியிருப்பது 20 ஆம் நூற்றாண்டில் அடையாளம் காணப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் Maurice Duverger என்னும் பிரஞ்சு தேசத்து அறிஞர் கலப்பு முறையைப் 'பாதி - ஜனாதிபதிமுறை' (SemiPresidential) என அழைக்கலாம் என்ற ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்தார். பிரான்ஸ் நாட்டில் உருவான ஐந்தாம் குடியரசின் அடிப்படை இயல்புகளை விளக்குவதற்கு 'Semi Presidential' என்ற சொல் பொருத்தமுடையது என Duverger கருதினார். 1970 இற்குப் பிற்பட்ட காலத்தில் ஜனாதிபதி முறைக்குள் காணப்படும் உப பிரிவுகள் பற்றிய பல விவாதங்கள் இடம்பெற்றன எனவும் V.K. நாணயக்கார குறிப்பிடுகிறார்.

1992 இல் Shugart and Carey என்போரால் எழுதப்பட்ட 'Assemblies: Constitutional Design and Electoral Dynamics' - Cambridge University Press என்னும் நூலில் பிரதமர் - ஜனாதிபதி முறை, ஜனாதிபதி - பாராளுமன்றமுறை என்ற இரு வகைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில் லிபரல் ஜனநாயக நாடுகளில் (Liberal Democracies) பின்வரும் நான்கு வகையான அரசாங்க மாதிரிகள் (Models) செயற்பாட்டில் உள்ளன எனக் கூறலாம். இம்மாதிரிகளின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே

தரப்பட்டுள்ளன.

- அ) பாராளுமன்றமுறை (Parliamentarism)
- ஆ) தூய ஜனாதிபதிமுறை (Pure Presidentialism)
- இ) பிரதமர் - ஜனாதிபதிமுறை (Premier - Presidentialism)
- ஈ) ஜனாதிபதி - பாராளுமன்றமுறை (President - Parliamentarism)

ஓவ்வொரு முறை பற்றியும் அடுத்து நோக்குவோம்.

## 2. பாராளுமன்றமுறை (Parliamentarism)

அரன்ட் லிஜ்பாட் (Arend Lijphart) என்னும் டச்சு தேசத்து அரசியல் விஞ்ஞானி பாராளுமன்ற ஜனநாயக முறையில் இருவகைகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார். அவையாவன:

1. வெஸ்ட் மினிஸ்டர் முறை : இது பிரித்தானியாவின் அரசாங்க முறையாகும்.
2. இணக்க முறை (Consensus System) : இது ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் முறையாகும். குறிப்பாக இரண்டாம் உலக யுத்த முடிவில் ஜேர்மனியில் உருவாகிய பாராளுமன்ற முறையாக இது விளங்குகிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் பின்னர் இம்முறை பின்பற்றப்பட்டது.

முதலாவதான வெஸ்ட் மினிஸ்டர் முறை (Westminster System) ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற முறையைக் குறிப்பிடுகிறது. அந்நாட்டின் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையின் பெயரை இம்முறையின் பெயராக அழைக்கும் மரபு ஏற்பட்டது. இம்முறையை ஐரோப்பிய நாடுகளும், பொதுநலவாய நாடுகளும், முன்னாள்

பொதுநலவாய நாடுகளும் பின்பற்றலாயின. முதலில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கனடாவின் மாகாணங்கள் இம்முறை அரசாங்கத்தை உருவாக்கின. பின்னர் அவுஸ்திரேலியா, இந்தியா, அயர்லாந்துக் குடியரசு, ஜெமெய்க்கா, மலேசியா, மால்ட்டா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அரசியல் யாப்புகள் பாராளுமன்ற முறையைப் பின்பற்றி வரையப்பட்டன.

இம்முறையில் பாராளுமன்ற விவாதங்கள் அரசியல் எதிரிகளுக்கு இடையிலானவையாக (Adversarial Style of Debate) அமைவதோடு இவ்விவாதங்கள் யாவரும் கூடியிருக்கும் பொது அவையில் (Plenary) நடைபெறும் என V.K. நாணயக்கார குறிப்பிடுகிறார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஜேர்மனியின் சமஷ்டிக் குடியரசில் இரண்டாவதான இணக்க முறை மாதிரி (Consensus Model) பாராளுமன்ற அரசாங்கமுறை வடிவம் பெற்றது.

இணக்க முறை மாதிரியின் முக்கிய இயல்புகளை V.K. நாணயக்கார சுட்டிக் காட்டுகிறார்:

1. இணக்க முறையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் விகிதாசாரமுறையில் அமைந்திருக்கும். 'Proportional System' என இது ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
2. வெஸ்ட் மினிஸ்டர் முறை போல் அல்லாமல் தேர்தலில் கட்சிகளின் பட்டியல் முறையில் (Party List System) வாக்காளர்கள் தம் வாக்குகளைச் செலுத்துவர்.
3. இம்முறையில் பாராளுமன்றத்தின் குழுக்கள் நிலை விவாதம் முக்கியமானது. 'Plenary Chamber' என்னும் பொது அவையை விட

**1992 இல் Shugart and Carey என்போரால் எழுதப்பட்ட 'Assemblies: Constitutional Design and Electoral Dynamics' - Cambridge University Press**

**என்னும் நூலில் பிரதமர் - ஜனாதிபதி முறை, ஜனாதிபதி - பாராளுமன்றமுறை என்ற இரு வகைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில் லிபரல் ஜனநாயக நாடுகளில் (Liberal Democracies) பின்வரும் நான்கு வகையான அரசாங்க மாதிரிகள் (Models) செயற்பாட்டில் உள்ளன எனக் கூறலாம்.**

குழுக்களில் நடைபெறும் விவாதங்கள் முக்கியமானவையாக அமைகின்றன.

இணக்க முறையின் முன்னோடியாக மேற்கு ஜேர்மன் விளங்குவதால் இது 'மேற்கு ஜேர்மன் மாதிரி' (West German Model) என அழைக்கப்படுகிறது.

இலங்கையின் 1947 அரசியல் யாப்பு பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் முறைப் பாராளுமன்ற அரசாங்க முறையை இலங்கையில் புகுத்தியது. V.K. நாணயக்கார அவர்களின் ஒப்பீட்டு முறை ஆராய்வு, எமது நாட்டுத் தமிழ் மாணவர்கள், இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றை புதிய கோணத்தில் புரிந்து கொள்ள உதவுகிறது. இணக்க முறையில் பாராளுமன்ற முறை பற்றி அவர் தரும் மேலதிக தகவல்கள் பின்வருவன:

1. நெதர்லாந்து, சுவீடன், சுவிற்சர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புகள், சட்ட சபைக்குப் பொறுப்புக் கூறும் அரசாங்கத்தைக் (Responsible Government) கொண்டுள்ளன. ஆயினும் இந்நாடுகளில் அமைச்சர்கள் பாராளுமன்றமாகிய சட்ட சபையில் உறுப்பினர்களாக இருக்க முடியாது என்ற விதி பின்பற்றப்படுகிறது. அமைச்சராக ஒருவர் பதவியேற்றதும்,

அவர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தல் வேண்டும்.

2. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத போதும், பாராளுமன்றத்தின் வாதங்களில் பங்குபற்றலாம். ஆயினும் அவர்கள் பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது.
3. சுவிற்சர்லாந்து பாராளுமன்றமுறை இணக்க முறையின் தூய வடிவத்திற்கு (Purest Example of Consensus System) உதாரணமாகக் குறிப்பிடப்படுவதுண்டு.

வெஸ்ட்மினிஸ்டர் முறை, ஜேர்மனியின் இணக்க முறை என்ற இரண்டிற்கும் பொதுவான பாராளுமன்ற முறையின் பொதுத்தன்மைகள் சில முக்கியமானவை:

1. பாராளுமன்ற முறையில் அரசாங்கத்தின் நிர்வாகத்துறை (Executive Branch) சட்ட ஆக்கத்துறையான பாராளுமன்றத்துடன் பிணைப்புடையதாக இருக்கும். தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்தே அமைச்சரவை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இரண்டாவதாக,

நிர்வாகத்துறையான அமைச்சரவை பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியதாக இருக்கும்.

2. மேற்குறித்த காரணத்தால் பாராளுமன்றமுறை அரசாங்கத்தில் நிர்வாகத்துறையும் சட்ட ஆக்கத்துறையும் வேறு வேறாகப் பிரிக்கப்படாமல், பிணைக்கப்பட்டுள்ளன. வேறு வார்த்தையில் கூறுவதானால் அதிகாரப் பிரிப்பு (Separation of Powers) பாராளுமன்ற முறையின் உள்ளார்ந்த பண்பாக இருப்பதில்லை.
3. பாராளுமன்ற முறையில் நிர்வாகத்துறை, சட்ட ஆக்கத்துறையை விடப் படிநிலையில் தாழ்ந்த நிலையில் (Hierarchically Subordinated) வைக்கப்பட்டுள்ளது எனலாம்.
4. பாராளுமன்ற முறையில் அரசுத் தலைவர் (Head of State), அரசாங்கத்தின் தலைவர் (Head of Government) என்ற இரண்டு பதிவிகளுக்கும் இடையிலான தெளிவான வேறுபாடு இருக்கும். அரசாங்கத்தின் தலைவராக பிரதமரே விளங்குவார். அரசுத் தலைவர் ஒரு பெயரளவிலான தலைவராக (Figure Head) இருப்பார். அவர் சம்பிரதாய முறையான கடமைகளை ஆற்றுவவராக இருப்பார். சில நாடுகளில் அரசுத் தலைவராக அரசர்/ இராணியார் இருப்பார். வேறு சில நாடுகளில் ஜனாதிபதி இருப்பார்.
5. பாராளுமன்ற முறையின் பிரதம நிர்வாகியான பிரதமரும் அவரது மந்திரி சபையும் பாராளுமன்றத்தில் கிடைக்கும் பெரும்பான்மைப் பலத்தில் தங்கியுள்ளமையால், பாராளுமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
6. அரசியல் யாப்பில் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் (Term) 4 அல்லது 5 ஆண்டுகள்

என வரையறுக்கப்பட்டிருப்பதுண்டு. ஆயினும் எச்சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலம் அரசாங்கம் பதவியிழக்கலாம்.

7. பிரதமர், நாட்டு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. பாராளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலம் உள்ள கட்சியால் பிரதமர் தெரிவு செய்யப்படுவார்.

### 3. தூய ஜனாதிபதிமுறை

பாராளுமன்ற முறையில் சட்டசபைக்கான உறுப்பினர்களை வாக்காளர்கள் தெரிவு செய்வதையும், தேர்தலின் முடிவில் சட்ட சபையில் (பாராளுமன்றத்தில்) பெரும்பான்மைப் பலமுள்ள கட்சியின் தலைவர் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவதையும் காண்கிறோம். இவ்வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவும், பிரதமர் தெரிவும் ஒரே ஒரு தேர்தல் மூலம் நடைபெறுவதைக் காண முடிகிறது. ஜனாதிபதி முறை இதற்கு முற்றிலும் வேறானது. ஜனாதிபதிமுறையில் அப்பதவியை வகிப்பவர் நேரடியாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சட்ட சபையோடு தொடர்பற்றவர்; சுதந்திரமானவர். இவ்வாறே சட்டசபையும் ஜனாதிபதியில் இருந்து வேறுபட்ட சுதந்திரமான அமைப்பாகும். நிறைவேற்றுத்துறை (Executive Branch), சட்டவாக்கத்துறை (Legislative Branch) என்ற இரண்டும் வெவ்வேறானவை என்ற அதிகாரப்பிரிப்பு (Separation of Powers) தத்துவத்தின் அடிப்படையில் அமைவதே ஜனாதிபதி முறையாகும்.

மேற்குறித்த பிரதான வேறுபாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி முறையின் மிக முக்கியமான பண்புகள் சிலவற்றை அடையாளம் காண முடியும். அவையாவன:



1. பிரதான நிறைவேற்று அதிகாரமுடையவர் (Chief Executive) மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார் (Popular Election of the Chief Executive).
2. ஜனாதிபதி பதவிக்காலம், சட்ட சபையின் பதவிக்காலம் என்பன வெவ்வேறானவை. ஜனாதிபதி சட்டசபையைக் கலைக்க முடியாது. அவ்வாறே சட்ட சபையினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஜனாதிபதியைப் பதவிநீக்கம் செய்ய முடியாது.
3. மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அமைச்சர்களைத் தெரிவு செய்து நியமிக்கிறார். அமைச்சரவையில் எத்தனை பேர் இருக்க வேண்டும் யார் யாரை எப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார்.
4. ஜனாதிபதி, பிரதான நிறைவேற்று அதிகாரமுடையவர். ஆயினும் அரசியல் யாப்பு, சில சட்டவாக்க அதிகாரங்களையும் ஜனாதிபதிக்கு வழங்குகிறது.

மேலே கூறியவற்றை ஜனாதிபதி முறையொன்றின் அடிப்படை இயல்புகளாக நாம் கருதலாம்.

ஐக்கிய அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மெக்சிக்கோ என்பனவும் தென் அமெரிக்கா நாடுகள் பலவும் ஜனாதிபதி முறைக்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என V.K. நாணயக்கார அவர்கள் தம் நூலில் (பக். 356) குறிப்பிடுகிறார். மேற்குறித்த நாடுகளின் ஜனாதிபதிகள் 'One Person Executive' ஆகச் செயற்படும் நிலையையும் காணலாம். ஆதலால் ஜனாதிபதி முறையின் பிரதான பண்புகளில் ஒன்றாக 'ஒரு நபர்

பாராளுமன்ற முறையில் சட்டசபைக்கான உறுப்பினர்களை வாக்காளர்கள் தெரிவு செய்வதையும், தேர்தலின் முடிவில் சட்ட சபையில் (பாராளுமன்றத்தில்) பெரும்பான்மைப் பலமுள்ள கட்சியின் தலைவர் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவதையும் காண்கிறோம். இவ்வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவும், பிரதமர் தெரிவும் ஒரே ஒரு தேர்தல் மூலம் நடைபெறுவதைக் காண முடிகிறது. ஜனாதிபதி முறை இதற்கு முற்றிலும் வேறானது. ஜனாதிபதிமுறையில் அப்பதவியை வகிப்பவர் நேரடியாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவார்.

நிர்வாகி' என்னும் இப்பண்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஜனாதிபதிமுறை எங்கே, எப்படி, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற வினாவை எழுப்பும் (பக். 356) V.K. நாணயக்கார அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதி முறை தோன்றிய வரலாற்றுப் பின்னணியைச் சுட்டிக் காட்டி, பதிலளிக்கிறார்.

அமெரிக்கா, பிரித்தானியாவின் காலனியாக இருந்து வந்தது. பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராடிச் சுதந்திரத்தைப் பெற்ற அமெரிக்கர்கள் தமக்கெனப் புதிதாக ஒரு அரசியல் யாப்பை வரைந்த போது பிரித்தானிய அரசு முறையின் தீய கூறுகள் தம்நாட்டின் அரசியல் யாப்பில் இருக்கக் கூடாது என உறுதி பூண்டனர்.

முடியாட்சிமுறை தீங்கானது என உணர்ந்த அமெரிக்கர்கள் தம் நாட்டை 'குடியரசு' (Republic) என அறிவித்தனர். குடிமக்களான வாக்காளர்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவரே நாட்டின் பிரதம நிர்வாகியாக (Chief Executive) இருக்க வேண்டும் என அமெரிக்காவின் அரசியல் யாப்பை வரைந்தவர்கள் முடிவு செய்தனர். ஜனாதிபதிமுறை அங்கு தோற்றம் பெற்ற வரலாற்றுப் பின்னணி இதுவேயாகும். சட்ட ஆக்கத்துறையிலிருந்து (காங்கிரஸ்) வேறுபட்ட நிர்வாகத்துறையின் தலைவராக ஜனாதிபதி இருப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் பயனாக அதிகாரப் பிரிப்பு (Separation of Powers) என்னும்

**முடியாட்சிமுறை தீங்கானது என உணர்ந்த அமெரிக்கர்கள் தம் நாட்டை 'குடியரசு' (Republic) என அறிவித்தனர். குடிமக்களான வாக்காளர்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவரே நாட்டின் பிரதம நிர்வாகியாக (Chief Executive) இருக்க வேண்டும் என அமெரிக்காவின் அரசியல் யாப்பை வரைந்தவர்கள் முடிவு செய்தனர்.**

தத்துவம் அமெரிக்க அரசியல் யாப்பின் அடிப்படையாக அமைந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதிமுறை தென் அமெரிக்க நாடுகளிலும் பின்பற்றப்பட்டது.

ஜனாதிபதி முறையின் இன்னொரு அடிப்படைப் பண்பு, ஜனாதிபதித் தேர்தல் வேறு காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்தல் வேறு என்பதாகும். மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி காங்கிரசுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவரல்ல என்ற அரசியல் யாப்பு மரபும் அங்கு உருவானது.

இதுவரை கூறிய விளக்கங்களின்படி ஜனாதிபதி முறையின் அடிப்படைப்

பண்புகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

1. அரசின் தலைவர் (Head of State), அரசாங்கத்தின் தலைவர் (Head Of Government) என்ற இரண்டும் ஜனாதிபதி என்ற பதவி நிலையில் ஒருங்கிணைகின்றன.
2. மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி பிரதான நிறைவேற்று அதிகாரமுடையவர் (Chief Executive) ஆவர்.
3. காங்கிரஸ், பாராளுமன்றம், அசெம்பிளி என வெவ்வேறு பெயர்களால் வெவ்வேறு நாடுகளில் அழைக்கப்படும் சட்ட ஆக்கத்துறையின் பதவிக்காலம் (Term of Office) ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் இருந்து வேறானது.
4. ஜனாதிபதியை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் சட்ட ஆக்கத்துறையினால் நீக்க முடியாது. அவ்வாறே ஜனாதிபதியும் சட்ட ஆக்கத்துறையைக் கலைக்க முடியாது.
5. அதிகாரப் பிரிப்பு (Separation of Powers) என்னும் தத்துவத்தின்படி அரசின் இவ்விரு அங்கங்களும் (Organs of the State) அமைக்கப்பட்டுள்ளன.
6. ஜனாதிபதி தனித்துவமான அதிகாரங்களை உடையவர்; சுயாதீனமாகச் செயற்படுகிறார்.
7. 'Impeachment' என்னும் பதவி நீக்க முறை மூலம் ஜனாதிபதியைப் பதவி நீக்க முடியுமாயினும், அவர் செயல்திறனற்றவர் அல்லது மக்களின் ஆதரவை இழந்து விட்டார் என்பதற்காக (Incompetence or unpopularity) அவரைப் பதவி நீக்கம் செய்தல் முடியாது.
8. நிர்வாகத்துறை தனிநபர் ஒருவரால் இயக்கப்படுகிறது (Executive branch is

#### 4. பாதி - ஜனாதிபதிமுறை அரசாங்கமுறை

பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கக்கூடிய இருவகை அரசாங்க முறைகள் பற்றி மேலே விபரித்தோம். பாராளுமன்ற முறையென்றோ அல்லது ஜனாதிபதி முறையென்றோ தெளிவாக அடையாளம் காண முடியாத அரசாங்க முறைகளைக் கலப்பு முறை (Hybrid System) எனச் சில ஆய்வாளர்கள் அழைத்தனர். Duverges என்ற பிரஞ்சு தேசத்து அறிஞர் முதலில் 'பாதி - ஜனாதிபதி அரசாங்க முறை' (Semi - Presidentialism) என்ற சொல்லை 1980 இல் அறிமுகம் செய்தார்.

இவர் கருத்தைப் பின்பற்றி M.S. Shugart என்பவர் 'Semi - Presidential Systems : Dual Executive and Mixed Authority Patterns' என்னும் தலைப்பில் 2005 ஆம் ஆண்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பாதி - ஜனாதிபதி முறை பற்றிய ஒரு வரைவிலக்கணத்தைக் கூறினார். அவரது வரைவிலக்கணத்தில் பாதி - ஜனாதிபதிமுறையின் முக்கிய இயல்புகள் மூன்று எடுத்துக்காட்டப்பட்டன. அவையாவன:

1. ஜனாதிபதி நேரடியாக நாட்டு மக்களால் தெரிவு செய்யப்படுவார்.
2. ஜனாதிபதியிடம் குறிப்பிடத்தக்க அளவு அதிகாரம் அரசியல் யாப்பின் படி வழங்கப்பட்டிருக்கும்.
3. அதேவேளை பிரதமரும் அவரது அமைச்சரவையும் செயற்பாட்டில் இருக்கும். பிரதமரும் அமைச்சரவையும் சட்டசபைக்கு (Assembly) பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பர்; சட்டசபையின் பெரும்பான்மைப் பலமும் நம்பிக்கையும் இருக்கும் வரை அவர்கள் பதவியில் இருப்பர்.

Shugart அவர்களின் கட்டுரையில் குறிப்பிடப்படும் இரட்டை நிர்வாக அதிகாரம் (Dual Executive) என்ற

தொடர் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதி, பிரதமர் என்ற இரு பதவிநிலையினரிடம் பிரிபட்டுத் தெளிவற்ற நிலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறது. அதிகாரம் கலப்புற்ற வடிவில் (Mixed Authority) இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

1990 க்குப் பின்னர் சோவியத் யூனியன் உடைவுற்ற போது, அங்கு பாதி - ஜனாதிபதிமுறை நடைமுறைக்கு வந்தது. ஆர்மீனியா, அஜர்பையான், பெலாரஸ், பஸ்கேரியா, குரோசியா, ஜோர்ஜியா, உக்ரெய்ன், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற பல நாடுகளில் பாதி - ஜனாதிபதிமுறை புகுத்தப்பட்டது. இந்நாடுகளில் பெரும்பாலானவை சர்வாதிகாரப் போக்குடைய ஜனாதிபதிகளை ஆட்சியில் அமர்த்தும் போக்குடையனவாகக் காணப்பட்டன. 1993 இல் ரஷ்யாவை 'மீதகு ஜனாதிபதி' (Super - Presidential) முறையைக் கொண்ட நாடு என அழைக்கும் நிலை உருவானது. பாதி - ஜனாதிபதிமுறையின் முக்கிய இயல்புகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

1. ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.
2. ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை என்ற இரண்டினதும் கலப்புக் காணப்படும்.
3. ஜனாதிபதி அரசின் தலைவராக இருப்பார். வெளிநாடுகளுடனான உடன்படிக்கைகளை அவரே மேற்கொள்வார்.
4. பிரதமர் அமைச்சுகளைத் தம் பொறுப்பில் வைத்திருந்து அமைச்சர்களுடாக நிர்வாகத்தை

இயக்குபவராக இருப்பார். அவர் சட்ட சபையில் பெரும்பான்மைப் பலம் உடையவராக இருத்தல் வேண்டும்.

5. இம்முறையில் ஜனாதிபதி மேலாதிக்கம் உடையவராக இருக்கலாம்; அல்லது பிரதமர் மேலாதிக்கம் உடையவராகவும் இருக்கலாம்.
6. ஜனாதிபதி ஒரு கட்சியால் தெரிவு செய்யப்பட்டவராகவும், பிரதமர் வேறொரு கட்சியினால் தெரிவு செய்யப்பட்டவராகவும் இருக்கும் நிலை தோன்றும் போது, இருவருக்கும் இடையிலான முட்டிமோதல் (Tensed Cohabitation) நிலை காணப்படும்.

## 5. பிரதமர் - ஜனாதிபதி அரசாங்க முறை

பிரதமர் - ஜனாதிபதி அரசாங்கமுறை (Premier Presidential) என்னும் ஒரு வகையை சில ஜனநாயக அரசாங்க முறைகளில் காண முடிகிறது. ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் இந்த வகை அரசாங்க முறை (Regime Type) காணப்படுகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த முறையின் பொது இயல்புகள் பின்வருவன:

1. ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.
2. ஜனாதிபதி குறிப்பிடத்தக்க அளவு அதிகாரங்களையுடையவராகக் காணப்படுகிறார்.
3. நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் நிறைவேற்றுப் பணிகளை (Executive Functions) ஆற்றுவவராக இருக்கிறார். அவரும் அவரது அமைச்சர்களும் சட்ட ஆக்கத்துறையின் (Assembly) பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை நடத்துவர்.

இம்முறையில் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி இருக்கிறாரேயாயினும், அவரது ஆட்சியை ஜனாதிபதி ஆட்சி (Presidential) என்று கூறுவதற்குத் தேவையான வேறு சில கூறுகள் காணப்படுவதில்லை.

குறிப்பாக மந்திரிசபை முழுமையாக (Exclusively) பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியதாக உள்ளது. மந்திரி சபையினரை ஜனாதிபதியால் கட்டுப்படுத்த முடியாது. ஆயினும் ஜனாதிபதி வெறுமனே சடங்கியல் அதிகாரங்களை மட்டும் உடையவர் என்றும் கூற முடியாதுள்ளது. அதேவேளை இந்த அரசாங்க முறையை முழுமையான பாராளுமன்ற முறையென்றும் கூற முடியாது. இதனாலேயே பிரதமர் - ஜனாதிபதி (Premier Presidential) என்ற பெயர் அடையாளம் தேவைப்படுகிறது.

ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டவராக இருந்த போதும் அவரைப் பிரதம நிர்வாகி (Chief Executive) என அழைக்க முடியவில்லை. அவர் பிரதமர் என்ற நிர்வாகியோடு இணைந்து நிர்வாகத்துறைப் பணிகளைச் செய்யும் இன்னொரு நபராகவே காணப்படுகிறார். பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக (Head Of Government) இருப்பதும் ஜனாதிபதியை உயர்பீடத்தில் வைத்து மதிக்கத் தடையாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி அமைச்சர் ஒருவரையோ அல்லது பிரதமரையோ பதவியில் இருந்து நீக்க முடியாது. ஆனால் சட்ட ஆக்கத்துறையான 'அசெம்பிளியால்' (Assembly) அமைச்சர் ஒருவரையோ பிரதமரையோ பதவி நீக்க முடியும். இக்காரணத்தால் பிரான்சில் ஜனாதிபதியின் அரசியல் கட்சியைச் சாராத ஒருவர் பிரதமர் பதவியை வகிக்கும் சந்தர்ப்பங்களில் பிரஞ்சு ஜனாதிபதி பலம்

குறைந்தவராக ஆக்கப்படுகிறார். பிரான்ஸ் அரசாங்க முறையை இலங்கையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் ஜனாதிபதியின் மேலாதிக்கம் (Dominance) வெளிப்படையாகவே தெரிகிறது. அரசியல் யாப்பின் உறுப்புரை 30, இலங்கையின் அரசுத் தலைவர் (Head of State) ஜனாதிபதி என்பதைக் கூறுகிறது. அமைச்சர்களின் நியமனம், பதவிநீக்கம் என்பனவற்றில் இலங்கை ஜனாதிபதி கட்டுப்பாடற்ற அதிகாரங்களை உடையவராக இருக்கிறார். பிரான்சிலும் இலங்கையிலும் ஜனாதிபதி, பிரதமர் என்ற இருவரது இரட்டை ஆட்சி (Diarchy) உள்ளது என்ற வெளித்தோற்ற ஒற்றுமையைக் கொண்டு, அவை இரண்டையும் ஒத்த இயல்புடையன எனக் கூறுதல் முடியாது. இலங்கை ஜனாதிபதி - பாராளுமன்றமுறை (President - Parliamentarism) என்ற வகையைச் சேர்ந்தது என்பதையே ஜே.ஆர். ஜயவர்த்தன முதல் ரணில் விக்கிரமசிங்க வரையான ஜனாதிபதிகளின் ஆட்சிக்கால வரலாற்று நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

## 6. ஜனாதிபதி - பாராளுமன்றமுறை

‘ஜனாதிபதி - பாராளுமன்றமுறை’ (President - Parliamentarism) என்னும் இப்பெயர் ஜனாதிபதியின் முதன்மையையும், அவரது அதிகாரத்தையும் உணர்த்துவதாக உள்ளது. ஜனாதிபதியின் முதன்மையைக் கொண்டதும், மந்திரிசபை பாராளுமன்றத்தோடு பிணைப்புடையதாயும், பாராளுமன்றத்தில் தங்கியிருப்பதுமான இம்முறையின் முக்கிய இயல்புகள் பின்வருவன :

1. ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.
2. ஜனாதிபதி மந்திரிசபை உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். அவர்களைப் பதவிநீக்கம் செய்யவும், அவருக்கு

அதிகாரம் உள்ளது.

3. மந்திரிசபை பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்கும் வரை பதவியில் தொடரலாம்.
4. ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.
5. ஜனாதிபதிக்குச் சட்டங்களை ஆக்கும் அதிகாரமும் (Legislative Powers) உள்ளது.

ஈசுவடோர், மொசாம்பிக், நமிபியா, பெரு, கொரியா - 1961, இலங்கை ஆகிய நாடுகளில் ஜனாதிபதி - பாராளுமன்றமுறை நடைமுறையில் இருப்பதாக V.K. நாணயக்கார அவர்கள் குறிப்பிடுகின்றார் (பக். 366).

## 7. ஜனாதிபதிமுறையும் சர்வாதிகாரமும்

சில்லு முறிந்த வண்டி போன்று ஜனாதிபதிமுறை ஓட முடியாமல் நின்று விடும் (Breakdown) ஆபத்து உள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலை இராணுவச் சதிப்புரட்சிகளும், ‘அரகலய’ போன்ற அரசியல் நெருக்கடிகளும் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்றன. இத்தகைய நெருக்கடி நிலை பாராளுமன்றமுறை நாடுகளை விட ஜனாதிபதிமுறை நாடுகளில் அடிக்கடி ஏற்படுகின்றன. மூன்றாம் உலகின் ஜனாதிபதிமுறை உள்ள நாடுகளில் இவ்வாறான நெருக்கடிகள், ஜனநாயகமல்லாத (NonDemocratic) முறைகள் மூலம் தீர்வு செய்யப்படுவதைக் காண முடிகிறது. ஆனால் பாராளுமன்றமுறை உள்ள நாடுகளில் இவ்வாறான அரசியல் நெருக்கடிகள் ஜனநாயக வழிமுறைகளில் தீர்வு செய்யப்படுகின்றன.

பொதுவாக ஜனாதிபதி முறையின் முரண்பாடுகள் அரசாங்கத்தின்

அங்கங்களிற்கிடையே  
அல்லது  
துறைகளிற்கிடையே  
ஏற்படும்  
முரண்பாட்டால் (Inter  
Branch Conflicts)  
ஏற்படுகின்றன.  
முரண்பாடுகள் முற்றிய  
நிலையில் அரசியல்  
நெருக்கடி (Political  
Crisis) தீவிரமடையும்.  
பாராளுமன்ற முறையில்  
இது போன்ற  
நெருக்கடிகள் ஏற்படும்  
போது

நம்பிக்கையில்லாத்  
தீர்மானம் மூலம் பிரதம  
நிர்வாகியான பிரதமரும் அவரது  
மந்திரிசபையும் பதவியிழக்கச்  
செய்யப்படலாம். பிரதமரின் கட்சியில்  
உள்ளவர்களே பிரிந்து  
எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அவரது  
அரசாங்கத்தைத் தோற்கடிக்கலாம்.  
ஜனாதிபதி ஒருவரை அவ்வாறு  
நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம்  
பதவியில் இருந்து அகற்ற முடியாது.  
பாராளுமன்றமுறை நெகிழ்ந்து கொடுக்கக்  
கூடியது. இதனால் அம்முறையின் கீழ்  
நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் வன்முறைக்  
கிளர்ச்சிகள் தோன்றுவதற்கான சாத்தியம்  
ஒப்பீட்டளவில் குறைவு.

பாராளுமன்ற முறையில் சட்டங்களை  
இயற்றுவதில் சுமுகமாக நடந்தேறுகிறது.  
சட்ட ஆக்கத்துறையும் நிர்வாகத்துறையும்  
ஒன்றோடொன்று தொடர்புடையனவாய்  
இருப்பதே இதற்குரிய காரணமாகும்.  
ஜனாதிபதி முறையில், ஜனாதிபதிக்கு  
எதிரான கட்சி சட்ட ஆக்கத்துறையான  
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம்  
உடையதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.  
அத்தகைய சந்தர்ப்பத்தில் சட்டங்களை




Image Source - facebook.com/In Search of a New Sri Lankan Constitution

இயற்றுவதில் இழுபறிநிலை ஏற்படும்.  
ஐக்கிய அமெரிக்காவில் பில்கிளிங்டன்  
ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க  
காங்கிரஸ் குடியரசுக் கட்சி (Republican Party)  
பெரும்பான்மைப் பலம் கொண்டிருந்தது.  
இதனால் பில்கிளிங்டன் தாம் விரும்பிய  
கொள்கைத் திட்டங்களைச்  
செயற்படுத்துவதற்கான சட்டங்களை  
இயற்றுவதில் காங்கிரஸின் ஒத்துழைப்பைப்  
பெற முடியவில்லை. மேற்குறித்தவாறாக  
ஜனாதிபதிமுறையையும் பாராளுமன்ற  
முறையையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைச்  
சுட்டிக்காட்டும் V.K. நாணயக்கார அவர்கள்  
ஜனாதிபதிமுறை சர்வாதிகாரத்திற்கு  
வழிவகுக்கிறது (பக். 363364) எனக்  
குறிப்பிடுகிறார். பாராளுமன்ற முறையின்  
சாதகமான கூறுகளை அவர் தொகுத்துக்  
கூறுகிறார் (பக் 364365). அவரது  
கருத்துகளை பின்வருமாறு எமது  
வார்த்தைகளில் கூறியுள்ளோம்.

1. பாராளுமன்ற முறையில்  
நிர்வாகத்துறையும் சட்ட  
ஆக்கத்துறையும் ஒன்றோடொன்று  
பிணைக்கப்பட்டுள்ளன.

இக்காரணத்தால் பாராளுமன்றமுறை மக்களின் தேவைகளுக்கு நிவாரணம் தரும் முறையில் விரைந்து செயலாற்றும் ஆற்றல் உடையதாக (Dynamic and Responsive) இருக்கின்றது எனக் கூறப்படுகிறது.

2. பாராளுமன்றமுறை நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது (Flexible). ஆட்சி அதிகாரத்தினை உடைய தலைவர்கள் மக்களின் நம்பிக்கையை இழக்கும் போது ஆட்சி மாற்றம் இலகுவாக நடைபெறுகின்றது.
3. பாராளுமன்றமுறையில் சட்ட ஆக்க அதிகாரமும், நிறைவேற்று அதிகாரமும் (Executive Power) பிரித்து வேறாக்கப்படுவதில்லை. இதனால் அம்முறையில் பொறுப்புக்கூறல் (Accountability) ஓரிடத்தில் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. பிரதம நிர்வாகியாகிய பிரதமர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள வேண்டியவராக இருப்பார். ஜனாதிபதி முறையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவராக உள்ளார்.
4. பாராளுமன்ற முறையில் சட்டங்களை இயற்றுதல் சுமுகமான முறையில் நடந்தேறுகிறது. நிர்வாத்துறையான மந்திரிசபை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் சட்டங்கள் தடைகளின்றி நிறைவேற்றப்படுகின்றன. ஜனாதிபதிமுறை நிறைவேற்றுத்துறை மேலாதிக்கம் (Executive Dominance) என்னும் இயல்பினை உடையது. இதனால் அம்முறை அரசாங்கத்தின் பிறகுறைகளைக் கட்டுப்படுத்தி அரசு யந்திரம் (State Apparatus) முழுவதையும் தனிநபர் ஒருவரின் அதிகாரத்திற்கு உட்படுத்தும் தன்மை உடையது.

சுருங்கக்கூறின் ஜனாதிபதிமுறையை விடப் பாராளுமன்றமுறை மேலானது. அம்முறையில் சர்வாதிகாரிகள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் குறைவு.

## V.K. நாணயக்கார

'In Search of a New Sri Lankan Constitution' என்னும் நூலின் ஆசிரியர் V.K. நாணயக்கார இலங்கை நிர்வாக சேவையில் பல உயர் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியான (1960-1964) இவர் 1967 முதல் 37 ஆண்டுகள் இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றினார். கழலியல் திட்ட அமைச்சின் செயலாளர் (The Project Ministry of Environment), வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம மந்திரியின் செயலாளர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர். ஐக்கிய அமெரிக்காவின் பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் Public and International Affairs துறையில் முதுகலைமாணி (MPIA) பட்டத்தை 1980 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்னர் இவர் பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.



V.K. நாணயக்கார  
Image Source - [www.reformsmin.gov.lk](http://www.reformsmin.gov.lk)

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் 'மேனிலையாக்கம்' எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே 'ஈழத்து நாட்டார் தெய்வங்கள்' எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.



● தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார். இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர் சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குடி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

# முனிகளிள்

## ஔராச்சியம்

### அறிமுகம்

**ம** மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் 'இயல்பிறந்த' ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, குலம், பால் என எல்லாப் பாகுபாடுகளும் கடந்த செயல்நிலையாகப் பரிணமித்தது.

குல தெய்வங்களும், குலத்துக்கப்பால் யாவரையும் இரட்சிக்கும் தெய்வங்களும் உருவாயின. ஒவ்வொரு மனிதரும் தனது இருப்புப் பற்றிக் கொண்டிருந்த அச்சமும் வாழ்தலுக்கான உணவுத்தேடலும் ஏனையனவும், பாதுகாப்புச் சார்ந்த உணர்வுத்துதலை மையப்படுத்தின. இனக் குழுத்தலைவர், உயிரைக் காத்த வீரர் என தன்னை, தன்னைச் சூழ உள்ளவரைக் காத்தவர் மரியாதைக்குரியோராகவும்; பிறருக்காகத் தன்னுயிர்



நீத்தவர் வழிபடு தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் ஆயினர்.

அத் தெய்வ உருவாக்கமும், வழிபடும் சடங்கும், கதைகளும், பாடல்களும், கூத்துகளும் சமூக மாணிடவியலை புரிந்து கொள்ளவும் எழுதவும் பெரிதும் துணை நிற்கின்றன.

பண்பாட்டசைவியக்கத்தை இனவரைவியலை அறியவும் எழுதவும் தூண்டின. இறந்தவர்கள் நன்மை செய்பவர், தீமை செய்பவர், நன்மையும் தீமையும் செய்பவர் என வகைப்படுத்தப்பட்டுக் கருதப்படுவதும் உண்டு. அவற்றுள் பேயாக அச்சத்துடனும் தெய்வமாக பக்தியுடனும் வணங்கப்படுகின்ற தெய்வங்களுள் ஒன்றாக முனி - முனிஸ்வரர் விளங்குகின்றார்.

### முனி - முனிஸ்வரர் - முனியப்பர்

ஈழத்துப் புலத்தில் தமிழர் வாழ்கின்ற கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் இன்றுவரை வணங்கப்படுகின்ற நாட்டார் தெய்வங்களுள் முனிஸ்வரருக்குத் தனி இடம் உண்டு. முனிஸ்வரரின் வரலாற்றை எழுத முற்படுகையில் சிலர் 'ரிக்' வேதத்தில் 'முனி' என்னும் சொல் உள்ளது என்றும் அதற்கு 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்பது பொருள் என்றும் குறிப்பிடுவர். உபநிடதங்கள், பகவத்கீதை முதலான நூல்களில் "உலக வாழ்வைத் துறந்து மௌனத்தைக் கைக்கொண்டு ஞானவழியாகிய பரமதியானத்துள் மூழ்கி விருப்பு, வெறுப்புகள் யாவும் நீங்கியவர்கள்" என முனி பற்றிக் குறிப்பிடுவதாகவும் கூறப்படுகின்றது.



ரோதை முனி, கோவை

முனி எனும் சொல்லுக்கு கழகத் தமிழகராதி; கோபம், இருடி, புத்தன், வில், யானைக்கன்று, அகத்தி, தவத்தோன் எனப் பலவாறு பொருள் சுட்டுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே முனிவர் எனும் சொல் பிறந்தது.

முனி என்பது ஒருவரல்ல; அது பல தோற்றங்களை உடைய ஏதோ ஒன்றாகவோ அல்லது பலவாகவோ உள்ளது. பல்வேறு காரணங்களால், பெயரில் முன்னடை அல்லது பின்னடைச் சொற்களை உடைய பல முனிகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் முனி பேயாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். முனி உலாவுகின்ற நேரம் நடுச்சாமப் பொழுது. அது விரும்பி உறைகின்ற ஆல், புளி

மரங்களுக்குக் கிட்டவோ வெளிகளிலோ நடுச்சாமப் பொழுதை அண்மித்துச் செல்பவர் முனியிடம் அடி வாங்குவார். முனியை கண்டு ஏங்கி மரணத்தைத் தழுவிய கதைகளும் அநேகம் சொல்லப்படுகிறது. கந்த சக்ஷடி கவசத்தில்:

”அல்லற் படுத்தும் அடங்கா முனியும்  
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்  
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்  
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்  
அடியனைக் கண்டால் அலறிக லங்கிட

என வரும் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

1. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது முனி
2. அது துன்பத்தைத் தருவது
3. புழங்கடை முனி பிள்ளைகளைத் தின்னும்
4. கொள்ளிவாய்ப் பேய்கள் குறளைப் பேய்கள்
5. பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்

எனும் கருத்துகளை இவ்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வளவு விடயங்களும் யாழ்ப்பாணத்து மக்களின் நம்பிக்கைகளாக இருந்து வந்துள்ளன. ‘முனி அடிக்கும், பிடிக்கும்’ எனும் தொடர் இன்று வரை வழக்கில் உள்ளது. பிள்ளைகள் குழப்படி செய்தால் பொக்காண்டியிடம் - பொக்காண்டிப்பேயிடம் - முனியிடம் பிடித்துக் கொடுப்பேன் என மிரட்டும் வழக்கம் உள்ளது. தீய சக்திகள் புழக்கடையில் உறையும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. வயல்வெளிகளில், வெறும் வெளிகளில் தெரிகின்ற ஒளிப் பொருட்கள் கொள்ளிவாய்ப் பேய்கள்

ஆகவும் பந்தத்துடன் உலாவும் முனிகள் ஆகவும் நம்பப்பட்டு வந்துள்ளன. இன்று இது ‘ஏதேன் வாயு’ என அறிவியலில் கூறுகின்றது. பொழுதுபட்டதன் பின்பு, அந்தியின் பின் இருட்டில் பெண்கள், சிறுவர்கள் வெளியில் செல்லக்கூடாது என்றும் அவர்களை முனி பிடிக்கும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. யுத்த காலம் இந்த நம்பிக்கைகளைக் குறைத்துவிட்டது. யாழ்ப்பாணத்தவர் பலர் கந்தசக்ஷடி விரதம் பிடிக்க இந் நம்பிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம்.

பஞ்சமுனிகளாக வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி என்பன கூறப்படுகின்றன. இவை தவிர பதினெண்முனிகள் பற்றியும் கூறப்படுகின்றன. ஜடாமுனி, இலாடமுனி, நாதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலை முனி, நெல்லாண்டி முனி, வாள் முனி, சின்னமுத்து முனி உள்ளிட்டவை அவற்றுட் சில.

இலங்கையில் மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக குடியேறிய மக்கள் தம் வாழ்வியல் சூழலோடு இணைத்து பல முனிகளை தனித்துவமாக வழிபட்டு வருகின்றனர். ரோதை முனி, தவறணை முனி, கம்பி முனி, கவ்வாத்து முனி என்பன சில உதாரணங்களாகும் (ஜெயசீலன், எம்., 2020), (மலையகத் தமிழரின் கிராமிய வழிபாடுகள் நாட்டார் வழக்காறுகள், வ. இன்பமோகன், (பதி) குமரன் புத்தக இல்லம், கொழும்பு). தமிழகத்தைப் போலவே இங்கும் முனி எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்ட முனியாண்டி, முனிஸ்வரர், முனியப்பு, முனியம்மா, முனுசாமி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

முனியைப் பேயாகக் கண்டு பயந்தோடிய தன்மையை நீங்கி முனியப்பராக,

முனிஸ்வரராக - தெய்வமாக வழிபடும் மரபு பிற்காலத்தில் உருவாயிற்று. ஆயினும் அச்சத்தை விளைவிக்கின்ற ஆவேசம் மிகுந்த வீரம் மிக்க காவல் தெய்வமாக அவர் கருதப்படுகிறார். பயந்து ஓடுதல் பக்தியாக, வழிபாடாக, மடைபரவுவதாக மாறிற்று. கேட்பது தரும் கடவுள் எனும் நம்பிக்கையுருவாயிற்று. கொள்ளியைக் கையிலேந்தி பன்றி, யானை போன்ற மிருகங்களிடமிருந்தும் பிறமனிதர்களிடமிருந்தும் வயல்களைக் காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை நிலைபெறலாயிற்று. தனிவழியே போகும் மனிதரைக் காக்கும் தெய்வமாக, இடர்களைந்து மனதில் நம்பிக்கை தரும் தெய்வமாக முனி கொண்டாடப்படும் நிலையை இன்று அவதானிக்க முடிகிறது. வவுனியா மூலாய்மடு, பேயாடி கூழாங்குள முனியப்பர் மீது த. மனோகரன் எழுதிய பாடலில்:

"பெருவீதி மருங்கிருந்து வழிகாட்டும் ஐயா போகும் வழி சீரமைந்து விட வேண்டும் நீயே காவலாய் இருந்தெம்மைக் காத்தருள வேண்டும் பேயாடிக் கூழாங்குளம் உறையும் முனியப்பரே காவல்

எனப் பாடியுள்ளமையும் பயமின்றிப் பயணிக்க, மனவுறுதி கொள்ள, நல்வழி காட்ட வேண்டும் என வேண்டி நிற்பதும் இம்மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

### முனிகள் பற்றிய கதைகள்

- தக்கன் யாகத்தினை அழிக்க சிவன் தனது உக்கிர வடிவமாக வீரபத்திரரை உருவாக்கினார். வீரபத்திரர் யாகத்தையும், அதில் பங்கு பற்றியவர்களையும் மிகுந்த கோபத்தோடு தாக்கியளித்தார். அதேவேளை சிவபெருமான் தன்னிலிருந்து தன்னம்சமாக

முனிஸ்வரரை உருவாக்கினார். அவர் காவல் தெய்வமாக நல்லவரைக் காத்தார். அவர் காலந்தோறும் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றார். இவரிலிருந்தே ஏழு முனிகள் தோன்றினர்.

- சிவனும் உமையும் உடனிருந்த காலத்தில் உமையை விடுத்து சிவனை மட்டுமே பிருங்கிமுனிவர் வழிபட்டார். இதனால் கோபமுற்ற உமையம்மை சிவனில் பாதியாகக் கடுந்தவம் செய்ய முற்பட்டார். வாழைத்தோட்டம் அமைத்து சிவலிங்கத்தை அதில் ஸ்தாபித்து, அபிஷேகம் செய்ய முனைந்த போது நீர் இருக்கவில்லை. விநாயகரையும் முருகனையும் அழைத்து நீரெடுத்து வரப்பணித்தார். மலையில் தவம் செய்த முனிவரின் கமண்டலத்தைத் தட்டி அதிலிருந்து கமண்டலவாற்றை விநாயகர் உருவாக்க, முருகனோ மலையில் வேலூன்றி சேயாற்றை உருவாக்கினார். நீர் வரக்காணாத உமையம்மை நிலத்தில் பிரம்பாலடிக்க பிரம்பகவாறு தோன்றிற்று. வெப்பத்தால் சிவந்த அம்மை நீர் வரத்தால் பச்சை நிறத்தினலாயினாள். அன்று தொட்டு பச்சையம்மன் ஆனாள். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து விரதமிருந்த காலத்தில் அரக்கர்கள் பலர் அத் தவத்தை குழப்ப முற்பட்டனர். அப்போது சிவனிலிருந்து பஞ்சமுனிகள் தோன்றி பச்சையம்மனுக்குக் காவலாயிருந்தனர். இன்றும் அம்மன் கோயிலில் முனிக்கு இடமுண்டு.
- தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரன் எனும் அசுரனை அழித்துத் தம்மைக்காக்கும் படி வேண்டிய அடியார்களைக் காப்பதற்கு முற்பட்ட பராசக்தித்

தாயானவள் 'காத்தாயி' எனும் பெயரில் பூமியில் அவதரித்ததாகவும் அவள் அந்தகாசுரனை அழிக்க ஏழு முனிகளைப் படைத்தாள் என்றும் அவர்கள் அசுரனை அழித்துக் கலியுகத்தில் மக்களைக் காக்க அவதரித்தனர் என்றும் கூறப்படுகின்றது.

- பிரம தேவரின் மாணச புத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் ஞானம் அருளுமாறு வேண்டி அவர்; குருவாக தென்திசை நோக்கி அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். சிவபெருமானின் ஞான வடிவம் தட்சிணாமூர்த்தி. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைப் போதித்ததால் அவர் முனிஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆக முனி 'சிவனின் அம்சம்' எனும் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் முனிஸ்வரன் சிவனின் அம்சம் என்பது போல சிம்ம முனி, நரசிம்ம (திருமால்) அம்சம் எனவும், நாதமுனி நாரதர் அம்சம் எனவும், வேதமுனி பிரம்மாவின் அம்சம் எனவும், ஏனைய முனிகள் ஏனைய தெய்வங்கள், தேவர்கள் அம்சம் எனவும் சொல்லும் வழக்கமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பேயாக, சிறு தெய்வமாக இருந்த முனிக்கு முனிஸ்வரன் காயத்ரி மந்திரம், பூஜா மந்திரம் என்பனவும் இயற்றப்பட்டுள்ளமை

சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

'மம்மல்' பொழுதுகளில், உச்சிப் பொழுதுகளில், சாமத்தில் தனித்துச் செல்லும் பெண்களைப் பிடித்து தான் விரும்பியதை அவர்களிடம் பெறுகின்ற பேயாகவும் அவர்களிடம் இருந்து விலகிச் செல்ல முட்டை, கோழி, ஆடு கேட்பவராகவும் இருந்தவர் முனி. சுருட்டுப் பற்றிய படி சாமங்களில் உலாவருபவர். அவரை நேரே காண்பவர் மீது தொற்றுபவராக அல்லது பிடித்து துன்பம் தருபவராக அல்லது இவரைக் கண்டவுடன் அதிர்ச்சியில் கண்டவர் இறந்துவிடுமளவுக்குக் கிலியை ஏற்படுத்த வல்லவராக இருந்த முனி, ஈஸ்வரனாரோடு இணைக்கப்பட்டு முனிஸ்வரனாக எல்லைக் காவல் தெய்வமாக, சுடலைக் காவலராக பைரவருக்கு சம அந்தஸ்து உள்ளவராக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிக்கு செல்லும்போது வல்லைப் பாலம் தாண்டியவுடன் முனிக்கு ஒரு கோயில்



முனிஸ்வரனுக்கு மடை வைக்கும் இடம் - ஸ்ரீ மகா விஷ்ணு ஆயைம் கைதடி நாவற்குழி தெற்கு

உண்டு. வழிப்பயணம் இடரின்றித் தொடர பயணிகள் அதனை வணங்கிச் செல்வர் (இப்போது அந்த இடத்தை விநாயகரும், சீரடி பாபாவும் ஆக்கிரமித்து வருகின்றனர்). அந்த முனி வல்லைவெளி தாண்டியவுடன் உள்ள புறாப்பொறுக்கி எனுமிடத்தில் உள்ள பெரிய ஆலமரத்தில் வசித்து வந்ததாகவும் அதைத் தறித்ததன் பின் அருகிலிருந்த மருதமரத்தில் உறைவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல வேறு முனிகளும் வடமராட்சியில் உள்ளன. அவை யாவும் மாதமொரு முறை ஒன்று கூடுவதாகக் கூறப்படுகிறது. புறாப்பொறுக்கியில் உள்ள முனியை, குறித்த நாளில் உயிலங்குன்றடி முனி வந்து சந்தித்து அதனை அழைத்துக்கொண்டு திக்கத்து முனியிடமும், பின்பு முறையே சக்கோட்டைமுனி, பருத்தித்துறை தாமரைக் குளத்தடி முனி என்பவைகளை அழைத்துக் கொண்டு சந்தைப் புளியடி முனியிடமும் வருவார். இவை வரும்போது தத்தம் பரிகலங்களுடன் வரும். சங்கு, சேமக்கலம், எக்காளம், சீழ்க்கை என்பன ஒலிக்கும். எதிரில் யாரேனும் எதிர்பட்டால் பரிகலங்கள் அவர்களை அடித்து விடும். அத்துன்பம் நீங்க மக்கள் நேர்த்திக் கடன் வைத்து நிறைவேற்றுவர் (கணபதிப்பிள்ளை, க. 1962, ஈழத்து வாழ்வும் வளமும், 61 -62).

முனியால் பீடிக்கப்பட்ட ஒருவர் நீர்நிலையை அடைந்தாலோ அல்லது நீர்ப்பொருள் ஒன்றைத் தொட்டாலோ முனி அவரை விட்டு விடும் என்றும், தூக்கத்திலே முனி ஒருவரைப் பீடிப்பின் ஈரச்சாக்கை காலால் மிதித்தவுடன் முனி விலகிச் சென்று விடும் என்றும் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. சுருட்டை, கொள்ளியை அதாவது நெருப்பை விரும்பும் முனி, நீரில் வெறுப்புக் கொண்டிருப்பதாகக் (கோபிகா, எழுதுமட்டுவாழ்) கருதப்படுகிறது.

மலையகத்தில் தொழில்துறை சார் வழிபாட்டில் முனிகளின் ஆதிக்கம் அதிகமுண்டு (ஜெயசீலன், எம்., 2020,165-173). தேயிலைக் கன்றுகளை நாற்று மேடையிட்டு வளர்க்கும் இடமாகிய தவறணையில் (யாழ்ப்பாண வழக்கில் இச்சொல் கள்ளுக் கொட்டிலைக் குறிக்கும்) பயிரைப் பாதுகாக்க, தொழிலாளிகளைப் பாதுகாக்க தவறணை முனி வழிபடப்படுகின்றார்.

போக்குவரத்து வளர்ச்சியடையாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்து மூடையாகக் கட்டப்பட்டு கம்பிகளின் வழியே தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. அக் கம்பிகள் 'கம்பிமுனி' எனும் தெய்வமாக, தங்களையும் தம் தொழிலையும் காக்கும் தெய்வமாக வழிபட்டது. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களால் வழிபடப்பட்ட தெய்வம் ரோதை முனி எனப்பட்டது. இவருக்கான வழிபாடு நேர்த்தியாக நடைபெறாதுவிடின் ரோதை முனி உயிர்ப் பலியோ, இரத்தப்பலியோ எடுத்து விடுவார் எனும் நம்பிக்கை வலிதானதாகக் காணப்படுகிறது. இதைவிட மோட்டுமுனி (மேட்டுமுனி) போன்ற பல முனி வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. துன்பத்திலிருந்து மக்களை காக்கும் தெய்வமாக எல்லா மக்களாலும் வழிபடப்படும் தெய்வமாக முனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

### இலங்கையில் முனியின் அமைவிடங்கள்

முனிவழிபாடு இலங்கையில் தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மலையகத் தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் தனிவழிபாட்டு இடங்கள் உண்டு. யாழ்ப்பாணத்திலும்



## மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு மகா பெரியதம்பிரான் ஆயைம் பரிவார தெய்வம்

முனி ஊர்கள் தோறும் பரிவாரத் தெய்வமாகவோ தனிக் கோயிலுடையதாகவோ இன்று வரை வழிபடப்படுகின்றது. குறிப்பாக குடிமனைகள் இல்லாத வெளிகளில் தனிக்கோயில்கள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசங்களில் தனிக்கோயில்கள் இல்லை. அம்மன் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களுள் ஒன்றாக உள்ளது. உதாரணமாக களுவாஞ்சிக்குடி முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம். இதே போல பெரும்படை, ஐயனார் கோயில்களிலும் முனிக்கு தனிப் பரிவாரக் கோயிலோ அல்லது படையலிடமோ காணப்படுகிறது. திருகோணமலை, வன்னிப் பிராந்தியங்களில் தனிக்கோயில்கள் உள்ளன.

பெரும்பாலும் நாற்சந்தி, முச்சந்தி, தெருவோரங்கள், ஆளரவமற்ற இடங்கள், ஊர் எல்லைகள், சுடலை போன்ற இடங்களிலேயே முனிக்குத்

தனிக்கோயில்கள் இருப்பதை வட இலங்கையில் அவதானிக்க முடிகிறது.

### சடங்கு முறைகள்

கிராமிய வழிபாட்டு மரபில் உள்ள முனியின் தனிக் கோயில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. பரிவாரமாக இருக்கும் கோயில்களில் பிரதான தெய்வத்துக்கு விளக்கு வைக்கும் நாட்களில் விளக்கு வைக்கப்படுகின்றது. அடியவர்கள் தாம் ஊரை விட்டு வெளியூர் செல்லும்போது, நெடுவழிப் பிரயாணங்களின் போது விளக்கிட்டு வணங்கிச் செல்லும் வழக்கமும் காணப்படுகின்றது. குறித்த கோயிலை ஆதரிப்போரில் ஒருவரே பூசாரியாகவும் திகழ்கின்றார். தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சித்ராப் பெளர்ணமி தினங்களில் சிறப்பு பூசை, மடை பரவுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றன நிகழ்கின்றன. ஐயனார், பெரும்படை மற்றும் அம்மன் கோவில்களில் முனிக்கு

தனியான வளுந்துப் பாணை வைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. நீண்ட கால அளவில் ஆடு, கோழி என்பனவற்றை பலியிடுதல் முட்டை, சாராயம், சுருட்டு என்பனவற்றைப் படைத்தல் என்பன முதன்மை பெற்று வந்துள்ளன. இன்னும் சில கோவில்களில் மடையில் சுருட்டு, சாராயம் வைத்தல் நடைபெறுகின்றன. அதேபோல ஆடு, கோழி பலியிடாது நேர்ந்து விடுதலும் உண்டு. உயிர்ப்பலி அருகி வருகின்றது.

பூநகரி, சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் சைவமடை வைக்கும் மரபே காணப்படுகின்றது (தகவல்: ச. மார்க்கண்டு). நாகர்கோவில், வீரபத்திரர் கோயில், விக்கிணு கோயில் போன்றவற்றில் சைவமடையே வைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாராயம் வைத்தாலும் பருகும் பழக்கம் இல்லை (தகவல், அப்பையா அருட்சிவபாலன், கொழும்புத்துறை). பொதுவில், கை பார்க்காத கப்பல் வாழைப்பழங்களை படைக்கும் மரபும் இக்கோயில்களில் காணப்படுகின்றது (தகவல், கோடெஸ்வரன் விஜிதரன், முகாமைத்துவ உதவியாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்). அதேபோல கேரதீவு ஐயனார், தனங்கிளப்பு முனியப்பர் கோவில்களில் காம்பு கிள்ளாத வெற்றிலையும், நாக்கு மூக்குத் தள்ளாத பழங்களும் படைக்கும் மரபு காணப்படுகின்றது. கிராமியக் கோயில்கள் பலவற்றில் பிள்ளையார், மூலவர் போன்றவர்களை அடுத்து முனிக்கு முதன்மையளிப்பதும் மடை வைப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். பொதுவில் வட இலங்கையில் காலமாமுனிக்கே அதிக செல்வாக்கு இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆயினும் பொதுவில் முனிஸ்வரன் என்றே சொல்லப்படுகிறது. கல், சூலம், கருங்காலிக் கட்டையின் வழி ஆரம்பத்தில் வழிபடப்பட்ட முனி இன்று



**காளமாமுனி - அகோர வீரபத்திரர் ஆயைம் கைதடி நாவற்குழி தெற்கு**

முனிஸ்வரராக பெரிய மீசையும் வாளும் ஏந்திய உருவத்தோடு குதிரையுடன் கூடியவராய் உருவக் கடவுளாக வழிபடப்படுகின்றார்.

மட்டக்களப்பில் காளமாமுனியையே முதன்மைப்படுத்துகின்ற அதேவேளை அம்மன் கோயில்களில் வாள் முனிக்கும் தனியான இடமுண்டு.

அரி ஓம் ஐயும் கிலியும் செளவும் அங்கிசப் பிறை வடிவமும் ஆவென்ற வாயும் ஈ என்ற பல்லும் ஒரு கையில் கமண்டலமும் புலித்தோல் ஆசனமும் வீர மாணிக்க மாலையும் இலங்கிய மணித் தாவடமுமாக வருகின்றார் எங்கள் ஆதி கால மாமுனி அக்கினி மாமுனி அகத்திய மாமுனி குருவே மாதா பிதா...எனச் சடங்குப் பாடலும் காணப்படுகின்றது.



**முனியாகக் கலையாடுபவரின் தோற்றம்  
களுவாஞ்சிக்குடி, முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம்**

காளமாமுனிக்கு அம்மன் ஆலயங்களில் பரிவாரக் கட்டிடம் உள்ளது (தகவல், பூசாரி கிருபைரத்தினம் சர்வேஸ்வரன், ஆரையம்பதி). முனிக்கு அங்கும் தனிமடை உண்டு. அம்மனுக்குரிய மடையையொத்த மடை, சடங்குகள் என்பன நடைபெறுகின்றன. மந்திரச் சடங்குகளில் காளமாமுனி, வால்முனி, ஆதிமுனி என்பன முதன்மையாகின்றன. கழிப்புச் சடங்குகளில் காளமாமுனியை ஆட்டி, பின் படையல் படைப்பர். கூடலையில் வைரவருக்கு சமமாக விசேஷமாக முனிக்கும் படையல் வைப்பர்.

இந்தக் கருத்துகள், மத்திய இந்திய வரலாற்றில் முதன்மை பெற்றிருந்த சைவப் பிரிவுகளில் தாந்திரீக சைவங்களை, குறிப்பாக காளாமுக, கபாலிக சமயங்களை, அவற்றின் கூடலை வாழ்வை

பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

முனி, கோயிற் சடங்கில் கலையாடி வாக்குச் சொல்லும் மரபு இன்றும் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மரபில் முனி பொதுவாக கலையாடினாலும் சொத்தி முனியின் ஆட்டம் தனித்துவமானது. கருப்பு நிறத்தில் கீழ் ஆடையும் மேலே கருப்புக் கம்பளியும் போர்த்தி கண்ணாடி போட்டு கையில் பொல்லுடன் ஆடுதல் சிறப்பம்சமாகும். கண்ணாடி போடும் வழக்கம் எப்போது வந்தது என்பதை அறிய முடியாது விடினும், அதற்கு நூற்றாண்டுக்கு உட்பட்ட வரலாறே உண்டு என்பது தெளிவு. இந்தக் கம்பளி, கண்ணாடி, பொல் என்பன மடையில் வைக்கப்படுவது வழக்கம். அதேபோல இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசையை வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.



முனியாக தெய்வமாடுபவர் தனக்குத் தானே கசையால் அடித்தபடி கலை ஆடுவதும் குறி சொல்வதும் குறிப்பிட்ட பிரதேசங்களில் வழக்கமாக இருந்துள்ளது. இந்தப் பண்புகளோடு சொத்தி முனி ஒரு காலைக் கெந்தியபடி அல்லது குறண்டிக் குறண்டி ஆடுவது வழக்கம். முனி ஆடும்போது, விரல் மொத்தத்தில் உள்ள திரியை எண்ணெய்யில் தோய்த்து பந்தம் போல கொழுத்திக் கொடுக்கப்படும். ஆடுபவர் அதனை வாங்கி வாய்க்குள் வைப்பதாகவும், மீளவும் கொழுத்திக் கொடுக்க மீள வாய்க்குள் வைப்பதாகவும், 18 திரிவரை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நிறு போடுகின்ற வழக்கமும் காணப்பட்டுள்ளது. நிறு இடுவதன் ஊடாகத் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்று வரை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இவ்வழக்கங்கள் மாறுபடுகின்றன. கலை ஆடுபவர் புலித்தோல் ஆடை, உருத்திராக்கம், யோக தண்டம், கமண்டலம், சூலம் என்பனவற்றை தாங்கியபடியே முனியாக ஆடுவார். குறி சொல்லி நீறிடுவார். இங்கு முனி ஆட்டங்கள் பல வகையாக உள்ளன. வாள்முனி வாளேந்தி ஆடுதல் இதற்கு உதாரணமாகும். சடங்கின் போது பாடப்படும் காவியப் பாடல்களில் ஆதிமுனி, காளமாமுனி, வாள்முனி பற்றிய குறிப்புகள் வருவதையும் காண முடிகின்றது.

### முடிவுரை

முனி பேயாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழில் துறை சார் தெய்வமாக இலங்கை வாழ் மக்களிடம் சமய, சமூக, வாழ்வியல் புலத்தில் செல்வாக்குப் பெற்று நிற்கின்றது. பெண்களை, வழிப்போக்கர்களை பிடிப்பதாக - அடிப்பதாக - படையல் கேட்பதாக - படைத்தால் நன்மை

செய்வதாக நம்பப்பட்ட முனி, ஈஸ்வரனுடன் இணைக்கப்பட்டு தெய்வமாக்கப்பட்டது. பயிர் பண்டங்களை, ஊரை, நோய் நொடியில் இருந்து மனிதர்களை காக்கும் குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழிலில் ஏற்படும் இடர்களை நீக்கி பாதுகாப்புத் தரும் முனியாக என்றும் வழிபடப்பட்டு வருகின்றது. வழிமறித்து அடிப்பதும், காறித் துப்பினால் விலகுவதும், வணங்கினால் வழித்துணையாய் வருவதுமாக நம்பப்பட்ட முனி, முனிஸ்வரனாக பெரும் தெய்வமாக்கப்பட்டு வருதலை அவதானிக்க முடிகிறது. ஆடு, கோழி பலயிடப்பட்டு வழிபடப்பட்டு வந்த யாழ்ப்பாணக் கோட்டை முனியப்பர் இன்று பெரும் தெய்வமாகி - ஆகமக் கோயிலாக மூன்று கால பூஜை நடைபெறும் தெய்வமாக விளங்குதலும், வடமராட்சி சுப்பர்மடம் முனிஸ்வரன் கோயிலின் மேல்நிலை ஆக்கமும் இதற்குத் தக்க சான்றுகளாகின்றன. கொள்ளி, நெருப்பு, சுருட்டு, திரி வழி நெருப்பை உண்ணும் தெய்வமாக இவர் சித்தரிக்கப்படுவதோடு, நீரிணைக் கண்டால் விலகிச் செல்லும் தெய்வமாகச் சுட்டப்படுவதும் சமூக மெய்யியல் ஆய்வுக்குரிய விடயங்கள் ஆகின்றன. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் எங்கும் வழிபடப்படும் இத்தெய்வம் தமிழகத்தில் 'பொடிகாட்' முனிஸ்வரனாகவும் மலேசியாவில் 'ஸ்டெதஸ்கோப்' முனியாகவும் இன்று விளங்குகின்றது. மலையகத்தில் தவறணை முனி, கம்பி முனி, ரோதை முனி என வழிபடப்படுவது துயரம் நிறைந்த மலையக வரலாற்றின் பெருஞ்சான்றாகின்றது. முனி என்பது ஒரு தெய்வமல்ல; அவை பல. இன்றும் முனிகளின் இராச்சியம் தேசமெங்கும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.



அது குறித்த அரசியலின் அவலத்தைப் பேசுவதற்கு இது பொருத்தமான இடமல்ல. ஆனால் இவ்வாறான ஒரு அனர்த்தத்திற்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். ஆனால் பொறுப்புக்கூறல் குறித்த அக்கறையற்ற நாட்டில் அது நடைபெறவில்லை.

பேரழிவு நிகழ்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிமுகமான சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட XPress Pearl என்ற கொள்கலன் கப்பலே தீப்பிடித்து, 12 நாட்கள் எரிந்து, பின்னர் இலங்கையின் ஆழமற்ற கடலோரக் கடலில் நுழைந்து மூழ்கியது. இந்நிகழ்வு இலங்கையின் மிகப்பெரிய கடல்சார் சூழலியல் பேரழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நச்சுப்பொருட்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு கொள்கலன் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிவதென்பது நினைத்துப் பார்க்க முடியாதளவு ஆபத்துகளையும் கடல்சார் பேரழிவுகளையும் கொண்டுள்ளது. ஆனால் இந்த விபத்து ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த செய்திகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டன. இன்றும் இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையில் குறித்த பேரிழிவின் தன்மை குறித்தோ அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தோ ஒரு தெளிவான பார்வை இல்லை.

பேரழிவுக்குப் பிறகு, பேரழிவைத் தடுத்திருக்க முடியுமா என்பதுதான் அடிக்கடி விவாதிக்கப்படும் வினாவாகும். இதற்காக பதில் “நிச்சயமாகத் தடுத்திருக்க




Image Source - www.bbc.com

முடியும்” என்பதே. முற்றிலும், பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாகும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நன்கு உணர்ந்து, கடைப்பிடித்திருந்தால், பேரழிவு நடந்திருக்காது. இந்த முன்னெச்சரிக்கைகள், மனித மற்றும் இயந்திர/ உபகரண செயல்திறனின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, கொள்கலன்களின் சரியான பொதியிடல், கொள்கலன் உள்ளடக்கத்தின் துல்லியமான அறிவிப்பு, கொள்கலன் எடை வரம்புகளை கடைபிடித்தல், சரியாக ஏற்றுதல், அடுக்கி வைத்தல் மற்றும் கொள்கலன்களை ஒழுங்குபடுத்தல், கப்பலில் பொருத்தமான அவசர பதில் உட்கட்டமைப்பை உறுதி செய்தல், பணியாளர்களின் பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்தல் மற்றும் புகலிடத் துறைமுகத்தை முன்கூட்டியே அணுகுதல் போன்றன இவற்றில் சில. கப்பற் தொழில்துறையில் இதைத் தடுப்பதற்கான அறியப்பட்ட



## கடலில் சிதையத் தொடங்கும் X-Press Pearl

Image Source - [www.bbc.com](http://www.bbc.com)

நடவடிக்கைகள் எக்ஸ்பிரஸ் பேர்ள் விடயத்தில் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

### இலங்கைக் கடல்வளத்தின் முக்கியத்துவம்

இலங்கை நீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பு. நாட்டின் பிரத்தியேக கடற் பொருளாதார மண்டலம் அதன் நிலப்பரப்பை விட பெரியது. எனவே மிகப்பெரிய பொருளாதார வளத்தைக் கொண்டதாக இலங்கைக்குச் சொந்தமான கடல்வலயம் உள்ளது. பண்டைய காலங்களிலிருந்து கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய இணைப்பு புள்ளியாக இலங்கை இருந்து வருகிறது. அப்போதிலிருந்து, இலங்கை ஒரு முக்கியமான இணைப்பு இடமாக உள்ளது. உலகின் 15 ஆவது முக்கிய கப்பற்

போக்குவரத்து மையமாக இலங்கை உள்ளது. கொழும்புத் துறைமுகம் தெற்காசியாவில் உள்ள ஒரே வணிக ஆழ்கடல் துறைமுகமாகும்; இங்கு தினமும் சுமார் 300 கப்பல்கள் கடந்து செல்கின்றன. இன்று, அண்ணளவாக 90% உலக வர்த்தகப் பொருட்கள் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் கடலில் கொண்டு செல்லப்படும் தொகுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மொத்த சரக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organization) மதிப்பிட்டுள்ளது. புதைபடிவ எரிபொருள் எரிப்பு, தொடர்ந்து அதிகரித்து வரும் உமிழ்வுகள் தொடர்பான கணக்கீட்டின்படி, வர்த்தகம் தொடர்பான அனைத்து உமிழ்வுகளிலும் கப்பல்

போக்குவரத்து சார்ந்த உமிழ்வு சுமார் 33% ஆகக் காணப்படுகிறது.

இலங்கை முக்கியமான கடல்சார் நலன்களைக் கொண்டுள்ளது. கடல்சார் களமானது நாட்டிற்கான வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. உலகின் பரபரப்பான கடல் பாதையில் அமைந்துள்ள இலங்கையின் இருப்பிடம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முன்னணி கடல்வழியாக மாறுவதற்கான அபிலாஷைகளுக்கு வழிவகுத்தது. இது தேசிய பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இலங்கை துறைமுகங்களை பிராந்திய டிரான்ஸ்ஷிப்மென்ட் மையங்களாக மேம்படுத்துதல், தொடர்புடைய சேவைகளை வழங்குதல் (பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு, தளவாடங்கள், பதுங்கு குழி, காப்பீடு மற்றும் நிதி) போன்றன இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அந்நியச் செலாவணியை அதிகரிக்கவும் உதவும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான கப்பல்களின் இருப்பும் வருகையும் கப்பல் விபத்துக்கள், சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் உட்பட்ட அபாயங்களை உருவாக்குகின்றன.

கப்பல் விபத்துக்கள் குறித்த புள்ளிவிபரங்கள் அச்சந்தருவதாய் உள்ளன. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது கப்பலில் தீ விபத்துகள் குறித்தும், ஒவ்வொரு 60 நாட்களுக்கும் ஒரு பெரிய தீ விபத்து குறித்தும் அறிவிக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக, எஞ்சின்தீ விபத்துகள், அடிக்கடி தீ விபத்துகளுக்கு காரணமாக இருந்துள்ளன. ஆனால் இப்போதெல்லாம் அவை சரக்குகளின் காரணமாகவே நிகழ்கின்றன. பெரும்பாலும் அது சரியாக அறிவிக்கப்படாமலோ அல்லது

சேமிக்கப்படாமலோ இருப்பதால், கசிவு அல்லது பிற சேதங்களுக்கு வழிவகுக்கிறது. ஆண்டுதோறும், தீயை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக அறிவிக்கப்படாத அல்லது தவறாக அறிவிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சென்ற தவறுகளுக்காக தொடரப்படும் வழக்குகள் 150,000 இற்கும் அதிகம். எனவே இலங்கை போன்ற நாடுகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

உணவு, பொருளாதார நன்மைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்காக இலங்கை மீன்பிடியை பெரிதும் நம்பியுள்ளது. மீன்பிடித் துறையானது இலங்கையில் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, கடலோரச் சமூகங்களின் உயிர்நாடி என்ற அடிப்படையிலும் முக்கியமானதாகும். இது இலங்கை மக்களுக்கான விலங்குப் புரதத்தின் முதன்மை ஆதாரமாக உள்ளது. அத்துடன் வேலை வாய்ப்புகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வெளிநாட்டு வருமானம், நீர்வாழ் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சமூக - பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கும் பங்களிக்கிறது. இலங்கை ஒரு பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாகும். 2022 இல் வருடாந்த மொத்த மீன் உற்பத்தி 397,230 டன்களாகும். 2021 இல் மீன் ஏற்றுமதியில் 318 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டன. இந்தத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இத்துறை 2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முழு மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்குகிறது. நாட்டின் 10 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மீன்பிடித் துறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர். மீன் உணவு இலங்கையின் தினசரி விலங்குப் புரதத்தில் தோராயமாக 50 சதவீதத்தைக்

கொண்டுள்ளது எனும் தகவல் இத்துறையின் நிதிப் பங்களிப்புகளுக்குச் சமமாக முக்கியமானதாகும். இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். இது இலங்கையர்கள் ஊட்டச்சத்துள்ளவர்களாகவும் நோயற்றவர்களாகவும் நீண்ட ஆயுள் உள்ளோராகவும் வாழ வழிவகுத்துள்ளது.

இந்தப் பின்புலத்தில், இலங்கையின் கடல்வளம் முக்கியமானது மட்டுமன்றி மிகுந்த கவனத்துடன் சூழலியல் ரீதியாகப் பேணப்பட வேண்டியதும் கூட என்பதையும் எல்லோரும் உணர வேண்டும். 2021 இல் நடைபெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவின் தாக்கத்தின் அளவு இன்றுவரை மதிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த விபத்துக்குப் புறம்பாகவும் பல விபத்துகள் இலங்கைக் கடற்பரப்பில் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை அறிக்கையிடப்படுவதோ பொதுமக்களின் கவனத்திற்கு வருவதோ இல்லை. எக்ஸ்பிரஸ் பேர்ள் விஷயத்தில் நைட்ரிக் அமிலம் கசிந்த கொள்கலனால் தீ ஏற்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் நைட்ரிக் அமிலம் ஒரு வலுவான ஊக்கி. இது காகிதம், மரம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரியக்கூடிய பொருட்களை தன்னிச்சையாகப் பற்றவைக்கும். இவ்விபத்து ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, கொழும்புத் துறைமுகத்தில் உள்ள மற்றொரு கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு ஏற்பட்டது. அது துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது. கசிவு பற்றி கேப்டன் துறைமுகத்துக்கு அறிவித்ததால், பேரழிவைத் தடுக்க முடிந்தது.

மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் தீப்பிடித்து 2 மாதங்களுக்குள், மற்றொரு கொள்கலன் கப்பலான MSC Messina, இலங்கையின் கடற்கரைக்கு 480 மைல்களுக்கு வெளியே

தீப்பிடித்தது. எக்ஸ்பிரஸ் பேர்ள் தீப்பிடிப்பதற்கு ஒரு வருடம் முன்பு, இலங்கை கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் உள்ள எம்டி நியூ டயமண்ட் கப்பலில் தீ பரவியது. தீ கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் சுமார் 1,700 மில்லியன் டன் எரிபொருள் கடலில் கசிந்தது. எனவே, சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் இலங்கையின் நிலைப்பாடு, சுற்றாடல் பேரழிவு தொடர்பில் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்பது தெளிவாகிறது. எனவே வரலாறு மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்க எக்ஸ்பிரஸ் பேர்ளைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

### எக்ஸ்பிரஸ் பேர்ள்: பேரழிவின் பயணம்

சரக்குகளின் விரைவான இயக்கத்தை எளிதாக்கும் வகையில் பல துறைமுகங்களை உள்ளடக்கிய பயணத்தை மேற்கொள்ளும் ஒரு கொள்கலன் கப்பலே எக்ஸ்பிரஸ் பேர்ள். இதன் குறிப்பிட்ட பயணத்தில், 1486 கொள்கலன்களை ஏற்றிச் செல்லப்பட்டன. பொதுச் சரக்கு முதல் ஆபத்தான பொருட்கள் வரை அனைத்து வகையான சரக்குகளும் அதில் இருந்தன. கிடைக்கக்கூடிய பிற தகவல்களின்படி, வரையறுக்கப்பட்ட 9 வகையான ஆபத்தான பொருட்களில் 7 வகையானவை குறித்த கப்பலில் இருந்தன. வெடிபொருட்கள் மற்றும் கதிரியக்கச் சரக்குகள் ஆகிய இரண்டு வகையானவை மட்டும் அதில் இருக்கவில்லை. மே 9 ஆம் திகதி கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்தில் இருந்து முதன்முதலில் புறப்பட்ட கப்பல் முதலில் துபாயில் உள்ள ஜபெல் அலி துறைமுகத்துக்கு வந்தது. பின்னர் மே 10 ஆம் தேதி மீண்டும் ஹமாத் துறைமுகத்துக்கு கப்பல் திரும்பியது. ஹமாத்தில் இருந்து, இந்தியாவின்



## கடலில் சிதையத் தொடங்கும் X-Press Pearl

Image Source - splash247.com

குஜராத்தின் ஹசிரா துறைமுகத்திற்குச் சென்றது. மே 15 அன்று ஹசிராவிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு புறப்பட்டது. கொழும்பில் இருந்து, பாரசீக வளைகுடாவுக்குத் திரும்புவதற்கு முன், மலேசியாவின் தஞ்சோங் பெலேபாஸ் மற்றும் போர்ட் கிளாங் ஆகிய இடங்களுக்குச் செல்ல இருந்தது. எவ்வாறாயினும், வரலாற்றில் மிக மோசமான கடல்சார் பேரழிவுகளில் ஒன்றை ஏற்படுத்திய பின்னர் கொழும்பு கடற்கரையில் அது சமாதியானதேயன்றிக் கப்பல் மீண்டும் கொழும்பில் இருந்து புறப்படவே இல்லை.

கப்பலில் ஏற்பட்ட தீ, இறுதியில் கப்பலின் அழிவுக்கு வழிவகுத்தது. ஆபத்தான சரக்குகள் என்ற வகைப்பாட்டுக்குள் இருந்த

நைட்ரிக் அமிலத்தைக் கொண்டிருந்த ஒரே ஒரு கொள்கலனே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கூற்று துல்லியமானது என்பதை பல சான்றுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இருப்பினும், இந்த நிகழ்வுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. ஏனெனில் இது திடீரென்று நடக்கவில்லை. இது ஒரு நீண்ட செயன்முறையின் இறுதி விளைவு. இந்தச் செயன்முறையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கூடுதல் கவனம் எடுக்கப்பட்டிருந்தால் இக்கப்பலின் இறுதி முடிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதைத் தெளிவாக நிரூபிக்கும் பல அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1486 கொள்கலன்களில் 512 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் வெளியேற்றப்படவிருந்தன. அவற்றில் 22

கொள்கலன்களில் ஆபத்தான சரக்குகள் இருந்தன.

25 மெட்ரிக் டன் நைட்ரிக் அமில கொள்கலன் ஜபெல் அல்லி துறைமுகத்தில் ஏற்றப்பட்டது. ஏறக்குறைய உடனடியாக (ஜபெல் அலியில் இருந்து பயணம் செய்தவுடன்), ஒரு கசிவு கண்டறியப்பட்டது. ஆரம்பக் கண்காணிப்பு மே 10 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 12 அன்று கப்பல் பதிவுகளின்படி, ஒரு விளிம்பில் கடுமையான அரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இது முதலில் ஏற்றப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கசிந்த கொள்கலனை இறக்குவதற்காக கப்பல் ஜபெல் அலிக்கு திரும்பவில்லை. மாறாக, அது கட்டாரில் உள்ள ஹமாடி துறைமுகத்திற்கு சென்றது. ஹமாடியில் குறைந்த வசதிகள் இருப்பதால், கசிந்த கொள்கலனை இறக்குவது நடைபெறவில்லை; அந்தத் துறைமுகத்திலிருந்து கப்பல் செல்ல அனுமதிக்கப்பட்டது. கப்பல், கசிந்த கொள்கலன் ஏற்றப்பட்ட ஜபெல் அலிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அறியப்படாத காரணங்களுக்காக அவ்வாறு நிகழவில்லை. மேலும் கப்பல் திட்டமிடப்பட்ட அடுத்த துறைமுகமான வடமேற்கு இந்தியாவின் ஹஸாரியாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஹஸாரியாவிலும், ஹமாடித் துறைமுகத்தினர் காட்டிய அதே காரணங்களைக் காட்டி கசிந்த கொள்கலன் இறக்க அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், துறைமுகத் தகவல்களையும், அந்தந்த துறைமுகச் செயற்பாட்டாளர்களின் கூற்றுகளையும் பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில், ஒரு கொள்கலனை

**எக்ஸ்பிரஸ் பேர்ள் என்பது புதிய மற்றும் நவீன அம்சங்களைக் கொண்ட புத்தம் புதிய கப்பலாகும். துரதிர்ஷ்டவசமாக, மனித புறக்கணிப்பே இந்தப் பேரழிவுக்குக் காரணம். இந்தப் பேரழிவிற்கு தொழில்முறை அலட்சியம் நேரடிப் பங்களிப்பைக் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. நைட்ரிக் அமிலக் கொள்கலனின் கசிவு இந்த முழுப் பேரழிவின் தொடக்கமாக அமைந்தது.**

இறக்கத் திறனற்று இருக்கும் கப்பலை ஆதரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விரு துறைமுகங்களும் குறித்த கொள்கலனை இறக்குவதற்கான திறனைக் கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும், விபத்துப் பற்றிய விசாரணையின் போது இது ஒருபோதும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஹஸாரியாவிலிருந்து கப்பலை அடுத்த துறைமுகமான கொழும்புக்கு கொண்டு செல்லுமாறு ஆலோசனை கூறப்பட்டது. இதன்படியே கப்பல் கொழும்பை நோக்கி வந்தது.

இதன் பின்னரான நிகழ்வுகளைப் பார்க்க முன்னர், சில விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, கப்பர் ஜபெல் அலிக்கு மீண்டும் திரும்பாமல், ஹஸாரியாவை நோக்கிப் பயணத்தைத் தொடர முடிவு செய்ததற்குக் காரணம் இதனால் ஏற்படும், மேலதிக செலவைக் கருத்தில் கொண்டுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது, குஜராத்தில் உள்ள ஹஸாரியாவில் இருந்து புறப்பட்ட



கப்பல், தொழில்நுட்ப அர்த்தத்தில் 'International Convention for the Safety of Life at Sea' என்ற சமவாயத்தின் அடிப்படையில் கடலில் பயணம் செய்யத் தகுதியற்ற நிலையில் இருந்தது. ஹஸாரியா துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்து, 'கசிவு பெரியது எனவே அங்கு கையாள்வது கடினம்' என்று கூறுகிறது. மாறாக, கப்பலின் மாலுமி டியூட்கலோ விட்டலி, இந்தியத் துறைமுகத்தில் உள்ள கொள்கலனில் இருந்து கசிவு ஏற்பட்டதை தான் அவதானிக்கவில்லை என்றும், அதுவே கொழும்பை நெருங்கும் போது இலங்கை அதிகாரிகளுக்கு இது குறித்துத் தான் தெரிவிக்காததற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஹஸாரியாவில் இருந்து புறப்படும் நேரத்தில் கசிவு ஏற்பட்டிருந்தால், அதனை அவதானித்தாலும் இல்லாவிட்டாலும், கொழும்பிற்குச் செல்லும் வழியில் கடும் மழையுடன் கொந்தளிப்பான காலநிலையை எதிர்கொண்ட கப்பல் கொழும்பை வந்தடையத் தாமதமாகியதன் காரணமாக நிலைமை மோசமாகியிருக்கலாம். இக் காலப்பகுதியில் மணித்தியாலத்திற்கு 0.5 லீட்டர் முதல் 1 லீட்டர் வரை வெவ்வேறு கசிவு விகிதங்கள் பதிவாகியுள்ளன. நிலவிய மோசமான வானிலையால் ஹஸாரியாவிலிருந்து கொழும்புக்கான பயணம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு ஒரு நாள் தாமதமானது. ஆனால் புதிரான விடயம் யாதெனில், கொழும்பிற்கு வந்த கப்பல் நேரடியாக நிறுத்தப்படுவதற்குக் கோரவில்லை. இலங்கைத் துறைமுக அதிகாரிகளுக்கு கப்பலில் சிக்கல் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை. கப்பல், மே 19 அன்று இரவு தாமதமாக (23:48 மணி) வந்து சேர்ந்ததும், கொழும்பில் நங்கூரமிட்டது.

கப்பல் கேப்டன் மற்றும் பிற அதிகாரிகளின் பல்வேறு அறிக்கைகள் மற்றும் பதிவுகள், கப்பல் ஜபெல் அலியை விட்டு வெளியேறியதில் இருந்து இந்தப் பிரச்சினையில் சில விழிப்புணர்வுகள் இருந்ததை தெளிவாகக் காட்டுகின்றன. அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. கசிவு ஒரு மணி நேரத்திற்கு 1 லீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரில் உள்ள அவர்களின் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கப்பல் மாலுமிக்கு அறிவுறுத்தவில்லை. கசிவு 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது. அதன் பின்னர் பேரழிவு இலங்கைக் கடற்பரப்பில் நடந்தேறியது.

கிடைக்கப்பெற்ற விவரங்களின்படி எக்ஸ்பிரஸ் பேர்ள் என்பது புதிய மற்றும் நவீன அம்சங்களைக் கொண்ட புத்தம் புதிய கப்பலாகும். துரதிர்ஷ்டவசமாக, மனித புறக்கணிப்பே இந்தப் பேரழிவுக்குக் காரணம். இந்தப் பேரழிவிற்கு தொழில்முறை அலட்சியம் நேரடிப் பங்களிப்பைக் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. நைட்ரிக் அமிலக் கொள்கலனின் கசிவு இந்த முழுப் பேரழிவின் தொடக்கமாக அமைந்தது. பிரச்சினை என்னவென்றால், கசிவு உண்டானது கண்டுபிடிக்கப்பட்டும், இந்த விஷயத்தைச் சரிசெய்ய சரியான நடவடிக்கை எடுக்காமல் கப்பல் தொடர்ந்து பயணித்தது. சாத்தியமான ஆபத்தின் அளவு கடுமையாகக் குறைத்து மதிப்பிடப்பட்டதாகத் தெரிகிறது. நைட்ரிக் அமிலம் கசிவதால் ஏற்படும் ஆபத்துகள் மிகவும் முன்னதாகவே கண்டறியப்பட்டு அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும். கசிவு நிறைந்த கொள்கலனுடனான பயணத்தின் தொடர்ச்சியே சம்பவத்திற்கான

ஒற்றை மூல காரணம் எனத் தோன்றுகிறது. எண்ணெய், எரிவாயு டேங்கர் கப்பல்கள் அல்லது இரசாயன கேரியர்களில் உள்ளதைப் போலல்லாமல், பொதுச் சரக்குக் கப்பல்களில் ஆபத்தான பொருட்களுடன் தொடர்புடைய அபாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இது நடந்ததா என்ற வினா முக்கியமானது.

### பாதிப்பின் பல்வகைமை

பாரிய சூழலியல் பேரழிவை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் விபத்து ஏற்படுத்தியது. இது ஏற்படுத்தியிருக்கும் சூழலியல் தாக்கத்தின் அளவு இன்னமும் முழுமையாகக் கணக்கிடப்படவில்லை. ஆனால் இன்னும் பல தசாப்தங்களுக்கு இந்தப் பேரழிவின் தாக்கம் இருக்கும் என்பதை மட்டும் அறிவியலாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். இதுவரை அறியப்பட்ட சில சூழலியல் பாதிப்புகளை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்:

**காற்று மாசுபாடு:** மாசுபாட்டின் முதல் அலையானது எரியும் கப்பலில் இருந்து தோன்றி இலங்கை முழுவதும் பரவிப் புகையைக் கொண்டிருந்தது. புகை மூட்டம் சுமார் 10 நாட்கள் நீடித்தது. கப்பலில் உள்ள அபாயகரமான பொருட்களின் கலவையைக் கருத்தில் கொண்டால் இப்புகை ஏராளமான இரசாயனப் பொருட்களின் நச்சு கலவையைக் கொண்டிருந்திருக்கலாம். இதைச் சுவாசிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது.

**கடல் மற்றும் கடலோர மாசுபாடு:** கப்பலில் பலவிதமான தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இருந்தன. அவை கடலையும் கடலோரத்தையும் மோசமாகப் பாதித்தன. ஆரம்பகால அவதானிப்புகள் ஒரு இருண்ட

படத்தை வரைகின்றன. ஜூலை 23 ஆம் தேதிக்குள், இலங்கையின் கடற்கரையோரத்தில் 258 ஆமைகள், 43 டால்பின்கள் மற்றும் ஆறு திமிங்கிலங்கள் உட்பட 307 கடல் விலங்குகள் இறந்து கிடந்தன. அதன் பின்னர் கடற்கரைகளில் இறந்த விலங்குகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தன.

ஆமைகளைப் பொறுத்தவரையில், சுமார் 20% ஆமைச் சடலங்கள் மட்டுமே கரையொதுங்குகின்றன. மற்றவை ஆழ்கடலில் மிதக்கின்றன அல்லது நீரில் மூழ்குகின்றன. எனவே, உண்மையான இறப்பு எண்ணிக்கை கடற்கரையில் ஒதுங்கிய எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று உயிரியலாளர்கள் கருதுகின்றனர். அவர்களின் கருத்துப்படி, சுமார் 1860 ஆமைகள் குறித்த பேரழிவால் இறந்ததாக மதிப்பிடப்படுகின்றன.

**பிளாஸ்டிக் துகள்கள்:** இந்தப் பேரழிவில் மிகவும் ஆபத்தான அதேவேளை மிகப்பாரிய சூழலியல் சேதத்தை ஏற்படுத்தியது இக்கப்பலில் இருந்த பிளாஸ்டிக் துகள்களே. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழுவின் கூற்றுப்படி, கப்பல் 1,680 டன் பிளாஸ்டிக் துகள்களை எடுத்துச் சென்றது. பிளாஸ்டிக் கசிவுகளின் முந்தைய விளைவுகளின் அடிப்படையில், இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் நீண்ட காலத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும்.

இங்கு வெளியாகிய இத் துகள்கள், சோமாலியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடற்கரையை அடையும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. பாரிய சுத்திகரிப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், சுற்றுச்சூழலில் இருந்து அனைத்துத் துகள்களையும் அகற்றுவது சாத்தியமில்லை.

பிளாஸ்டிக் துகள்களின் உடல்நீதியான பாதிப்பு மட்டும் கவலையளிக்கவில்லை. அவற்றுடன் அத் துகள்கள் உறிஞ்சப்பட்ட இரசாயனங்கள் மற்றும் உலோகங்களையும் எடுத்துச் செல்கின்றன. மேலும், பல கடல் உயிரினங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட 180 வகையான உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உட்கொள்வதாக அறியப்படுகிறது. இது பாரிய உயிரியல் அனர்த்தத்திற்கு வழிவகுக்கும். குறித்த விபத்தைத் தொடர்ந்து மீன்களின் செவுள்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மீன் மீது பிளாஸ்டிக் துகள்களின் விளைவுகள் பற்றிய ஆய்வுகள், எண்டோகிரைன் அமைப்பின் சீர்குலைவு, நோயெதிர்ப்பு மண்டலத்தில் குறுக்கீடு, செவுள்கள் மற்றும் இரைப்பைக் குழாயின் அடைப்பு உள்ளிட்ட பல விளைவுகளைக் காட்டுகின்றன. ஆக இத் துகள்கள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும், மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. துகள்கள் தண்ணீரில் இருக்கும் போது, பலவிதமான இரசாயனங்கள், பிளாஸ்டிக்குகளை உறிஞ்சி (தங்களுடன்) இணைத்துக்கொள்ள முடியும். இந்த இரசாயனங்கள், துகள்களில் உள்ள நச்சு இரசாயனங்களுடன் சேர்ந்து, பின்னர் துகள்கள், கடற்கரை மணல் மற்றும் சுற்றியுள்ள நீரைச் சாப்பிடும் விலங்குகளுக்குள் கசியும். கடற்கரை மணலிலும், நீர்நிலைகளில் செங்குத்தாகவும் நீரோட்டத்துடன் கிடைமட்டமாகவும் பரவும் துகள்களை, கடல் விலங்குகள் மற்றும் பறவைகள் உட்கொள்வதால், அவை நச்சு இரசாயனப் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

**தீய அணைக்கும் நுரை:** கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் நுரை, உலர் இரசாயனப் பொடி, தண்ணீர்

ஆகியவற்றைத் தீயணைப்பினர் பயன்படுத்தினர். தூள் மற்றும் நுரையில் உள்ள இரசாயன உள்ளடக்கம் எவையெனத் தெரியவில்லை; ஆனால் தீயணைப்பு நுரைகள் பெரும்பாலும் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்மறையான விளைவுகளுடன் தொடர்புடையவை என்பது கவனிக்கத்தக்கது. இங்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், தைராய்டு ஹார்மோன் செயற்பாடு மற்றும் கரு வளர்ச்சியில் குறைபாடுகள் போன்ற மனித ஆரோக்கியத்திற்குக் கோடான பல எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்துவன.

**உலோகங்கள்:** கப்பலில் செம்பு, ஈயம் மற்றும் அலுமினியம் மற்றும் லித்தியம் பேட்டரிகள் உட்பட பல உலோகங்களும் இருந்தன. கப்பலில் 474 டன் செப்பு 'பொருட்கள்' கொண்டு செல்லப்பட்டன. மேலும் ஸ்கிராப் மற்றும் கசடு என வரையறுக்கப்பட்ட பொருட்களும் இருந்தன. தாமிரம், பரந்த அளவிலான நீர்வாழ் உயிரினங்களுக்கு கேடானது. கப்பலில் 187 டன் ஈயம் இருந்தது. ஈயம் ஒரு நச்சு உலோகமாகும்; இதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் பொதுவாக மீளமுடியாதவை மற்றும் வாழ்நாள் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்துபவை. குறைந்த அளவான ஈய வெளிப்பாடு கூட மத்திய நரம்பு மண்டலம் மற்றும் மூளையில் வளர்ச்சித் தாக்கங்களை ஏற்படுத்தும். இது சிக்கலான நரம்பியல் நிலைமைகளுக்கு வழிவகுக்கும். ஈயம் இரத்த ஓட்ட அமைப்பு, சிறுநீரகங்கள் மற்றும் எலும்புக்கூட்டைப் பாதிக்கலாம். ஈயம் நாளமில்லாச் சுரப்பியைச் சீர்குலைக்கும் இரசாயனமாகவும் வகைப்படுத்தப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ள பெரியவர்களுக்கு ஈய வெளிப்பாடு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலே குறிப்பிடப்பட்டவை, சில பாதிப்புகள் மட்டுமே. இவை ஒவ்வொன்றும் தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட வேண்டும். இந்தப் பேரழிவு நிகழ்ந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளை நெருங்கிவிட்டோம். ஆனால் இந்தப் பேரழிவு ஏற்படுத்திய தாக்கம் தொடர்பான விரிவான முழுமையான தாக்க மதிப்பீடு இன்றளவும் இடம்பெறவில்லை. உண்மையில் இதன் தாக்கம் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு மதிப்பிடப்பட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை.

### நிறைவுக் குறிப்புகள்

இந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கை பாடம் கற்றதா என்ற கேள்வியே பிரதானமானது. இதற்குப் பதிலளிக்க ஒரேயொரு தரவு மட்டும் போதுமானது. இலங்கையில் துறைமுகக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது கப்பல் போக்குவரத்து அமைச்சின் பொறுப்பாகும். இலங்கை அதிகாரிகள் கணிசமான எண்ணிக்கையிலான கப்பல்களை ஆய்வு செய்வதில்லை என்று தெரிகிறது. இலங்கையின் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களின் தரத்தையும் அதன் இயங்குநிலையையும் ஆய்வுசெய்வது இலங்கையின் கடமையாகும். இவ்வாறான ஆய்வுகள் மூலமே விபத்துகள் தடுக்கப்படுவதோடு சூழலுக்குச் சேதம் விளைவிக்கும் கப்பல்கள் நாட்டின் கடற்பரப்புக்குள் வராமல் தடுக்கப்படுகின்றன. கப்பல்கள் தொடர்பான அரசு கட்டுப்பாடுகள் குறித்த இந்தியப் பெருங்கடல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில், இலங்கை அதிகாரிகள்; ஒன்பது கப்பல்களை மட்டுமே சோதனை செய்துள்ளனர். இதில் இரண்டு கப்பல்கள் தரமின்மையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மாறாக, அதே காலகட்டத்தில், பங்களாதேஷ் அதிகாரிகள் 876 ஆய்வுகளையும் இந்திய அதிகாரிகள் 571

ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தனர். பாரிய அனர்த்தம் நிகழ்ந்த பின்னரும் இந்த அக்கறையினத்தை என்னவென்பது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவு ஒரு தனித்துவமான இயற்கையின் கடல் விபத்தைக் குறிக்கிறது. இது மிக விரிவான கடல் மாசுபாட்டிற்கு வழிவகுத்தது. எனவே, இந்த விபத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகள், சர்வதேச கடல் வர்த்தகத்திற்குப் பொருந்தக்கூடிய சில விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இலங்கை போன்ற கடல் வர்த்தகத்தில் தங்கியுள்ள நாடுகள் தமக்கான சட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான பேரழிவுகள் சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் சேதச் செலவுகளை கோருவதற்கான சட்டப்பூர்வ அடிப்படை என்று வரும்போது, ஒரு பெரிய வெற்றிடமே உள்ளது. எனவே இலங்கை தனக்கான விரிவான ஆழமான சட்டவாக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதேவேளை இதேபோன்ற நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் திறன்களையும் மேம்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட கடல் தீயணைப்புக் கருவிகள், நீருக்கடியிலான ஆய்வு வசதிகள், கடலோர கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஆழ்கடல் கப்பல்கள் போன்ற மூலோபாய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவசரத் தருணங்களில் நிபுணத்துவக் கருத்தைப் பெறுவது ஒரு முக்கியமான அம்சமாகும். இதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

நிறைவாக, இலங்கை கடலை நம்பியுள்ள கடலால் சூழப்பட்ட தேசம். எமது பிரதான வளம் எமது கடலை. அதன் சூழலியலைத் தக்கவைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான பணிகளை மேற்கொள்வது அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதும் கூட.

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களுக்கும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்று வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக 'ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்' எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.



● சின்னையா மொளனகுரு

சின்னையா மொளனகுரு அவர்கள் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர்; அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குநர், நடிகர், கூத்துக் கலைஞர் என்று பல தளங்களில் இன்றும் இயங்கிவருபவர். ஈழத்து அரங்கத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலரில் மொளனகுரு குறிப்பிடத்தக்கவர். 'இராவணேசன்', 'சங்காரம்' முதலிய புகழ்பெற்ற கூத்து நாடகங்கள் மொளனகுருவுக்கு தனியான அடையாளத்தை வழங்கின.

இவர், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் - 1984, சடங்கில் இருந்து நாடகம் வரை - 1985, மொளனகுருவின் மூன்று நாடகங்கள் - 1985, தப்பி வந்த தாடி ஆடு - 1987, பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் - 1992, சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் - 1992, சங்காரம் - ஆற்றுகையும் தாக்கமும் (நாடகம்) - 1993, ஈழத்து தமிழ் நாடக அரங்கு - 1993, கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் - 1994, கலை இலக்கிய கட்டுரைகள் - 1997, சக்தி பிறக்குது - நாடகம் - 1997, பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் - 1997, ஈழத்து நாடக அரங்கு - 2 ஆம் திருத்திய பதிப்பு - 2004, தமிழ்க் கூத்துக்கலை - வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைநூல் - 2010, கூத்து யாத்திரை - 2021, கூத்தே உன் பன்மை அழகு - 2021 போன்ற பலநூல்களை எழுதியுள்ளார்.

## ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்



Image Source - pixclick.wordpress.com



ஈழத்து மரபு வழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி - வடமோடி சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி, கரகம், காவடி என அது பன்முகப்பட்டது. இவற்றில் சில அழிந்து விட்டன. சில கால ஓட்டத்தோடு நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்டு வந்த பண்பாட்டுக் கலப்புகளும் அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளும் இம் மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன.



Image Source - pixclick.wordpress.com

இந்தப் பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென தனியான அழகியலையும் அமைப்பையும் வெளிப்பாட்டுத் திறன்களையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. பொதுவாக இக் கலைகளின் தனித்துவங்கள் பற்றியும் கால ஓட்டத்தினூடே இம் மரபுவழி ஆற்றுகைக் கலைகள் மாறியும் வளர்ந்தும் வந்துள்ளமை பற்றியும், இந்த மாற்றத்தில் அரசியல், சமூக, பண்பாடு வகித்த பாத்திரம் பற்றியும், அத்தோடு அது மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்கள் பற்றியும், அதன் செயற்பாடுகள் பற்றியும் அறிவது அவற்றின் இருப்பைத் தக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதனை மேலும் வளர்த்துச் செல்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்

இப் பல்வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் பற்றியும், அவை கலை உலகில் ஏற்கப்பட்டமை பற்றியும், அதனால் அந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்

பற்றியும், இனி அவை எவ்வாறு செல்ல வேண்டும் என்பது பற்றியும் என் அவதானிப்புகளைக் கூறுவதாக இக்கட்டுரைத் தொடர் அமையும்.

வேலைப்பளு ஒருபுறமும், முன்னர் போல வேகமாகச் சிந்திக்கவும் எழுதவும் முடியாத முதுமை நிலை ஒரு புறமுமாக நின்று என்னை இழுத்தடிக்க வைத்தன. எழுநாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை உரிய நேரத்தில் செய்து முடிப்பது சிரமமாக இருந்தது. தொடர் நச்சரிப்புகள் தொல்லையாக இருந்தாலும் இன்னொரு புறம் சுகமாகவும் இருந்தது. அவர்களும் விடாப்பிடியாக நின்றனர். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இப்போது இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.

### நாலும் ஆற்றுகைக் கலைகளும்

ஆற்றுகைக் கலைகளில் எனது ஈடுபாடு எனது ஐந்தாவது வயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. மரபுவழி ஆற்றுகைகளான சடங்கு ஆற்றுகைகளையும்

சிறுகலை ஆற்றுகைகளையும் பெரும் கலைகளான கூத்து ஆற்றுகைகளையும் மிகச் சிறு வயதில் பார்த்து வளரும் சந்தர்ப்பத்தினை எனக்கு இயற்கை அளித்திருக்கிறது. எனது 15 ஆவது வயதிலேயே பாடசாலையில் ஆரம்பித்த எனது கூத்து ஆற்றுகை எனது 80 வயது வரை கடந்த 65 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. அந்த ஆற்றுகை அனுபவங்கள் காலம் தோறும் என்னைப் பதப்படுத்தி வந்துள்ளன. ஆற்றுகையாளனாக வளர்ந்த நான், எழுத்தாளனாகவும் ஆராய்ச்சியாளனாகவும் வளர்ந்தது இன்னொரு கதை. ஆற்றுகையும் ஆய்வும் ஒன்றாக என்னுடன் தொடர்ந்து வந்துள்ளன என்பதையும், ஒன்றை ஒன்று பலப்படுத்தி வந்துள்ளது என்பதையும் இப்போது உணர்கிறேன்.

எனது முதலாவது கூத்துப் பற்றிய கட்டுரை 'தேனாவி' இதழிலே 'கூத்தின் தேக்க நிலை' என்ற பெயரில் வந்ததாக ஞாபகம். 1966 தினகரன் விழா மலரிலே 'கிராமியக் கதைகளை மையமாகக் கொண்டு புதிய கூத்துகளை எழுதுதல்' என்ற கட்டுரை வெளிவந்தது. கூத்தின் தேக்கமும் அது வேண்டி நின்ற மாற்றமும் என் இளம் வயதிலேயே மனதில் ஊன்றிவிட்டன போலும். பின்னர் அதனை ஆய்வுப் பொருளாக ஆராயவும் ஆராய்ந்த முடிவுகளை மாணவர்களுக்குக் கற்பிக்கவும், முடிவுகளை வைத்துக்கொண்டு புதிய திசையில் புதிய ஆற்றுகைகளை நோக்கிப் பயணிக்கவும் நான் முயன்றேன்.

### எனது இன்றைய நிலை

ஆரம்ப காலத்திலும் இடைக்காலத்திலும் பிற்பகுதியிலும் எழுதிய எழுத்துகளை திருப்பிப் படித்துப் பார்த்து புதிதாக எழுதும் போது அது சிலவேளை தன் வரலாற்றுக் கூற்றுகளைப் பெற்று விடுவதுமுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் என்னால் எழுதப்பட்ட

ஆற்றுகைக் கலைகள் பற்றிய, விசேடமாக கூத்து பற்றிய கட்டுரைகளுக்கும் நூல்களுக்கும் நான் மீண்டும் திரும்புதல் சுவாரசியமானதாகும். கடந்த 60 வருட காலங்களாக ஆட்சி செய்த கோட்பாடுகளிலும் கூத்துகள் பற்றிய பார்வையிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டதுடன் புதிய கொள்கைகளும் தோன்றிவிட்டன. ஆற்றுகைகளையும் அதன் அடியாக எழுந்த பேராற்றுகைகளான கூத்துகளையும் புதிதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

1960 களிலேயே கூத்தில் ஏற்பட்ட செம்மையாக்கத்தை, புத்தாக்கத்தை விமர்சனம் செய்கின்ற புதிய போக்குகளும் உருவாகிவிட்டன. அச் செம்மையாக்கங்களின் மீது 'காலனிய நீக்கம் பெறாதவை', 'காலனித்துவத்தின் பாதிப்புக்கு உள்ளானவை' போன்ற குற்றச்சாட்டுகளும் ஒரு சிலரால் சுமத்தப்படுகின்றன.

கூத்து மீது ஒரு தேசிய பார்வையும் கலந்துள்ளது. கூத்து ஈழத் தமிழரின் கலை அடையாளம்; அந்தக் கலை அடையாளத்தை மரபு தவறாது பேண வேண்டும் என்று வாதிடும் வாதங்களும் வந்துள்ளன. இவை அடிப்படை வாதத்திற்கும் சாராம்ச வாதத்திற்கும் எம்மை இட்டுச் செல்லும். ஆற்றுகையின் தன்மை பன்முகப்பட்டது. கூத்துகளின் தன்மைகளும் பன்முகப்பட்டவை என பன்முகப் பார்வை ஒன்றும் அதன் மீது வைக்கப்படுகின்றது.

கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகத்தில் அது பட்டப் படிப்பிற்குரிய பாடநெறியாகி, அதனால் வந்த சாதக - பாதக அம்சங்களையும் அது பெற்றிருக்கிறது. சிறப்பாக கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர், அது பற்றி பல விவாதங்களை நடத்தி வருகிறார்கள்.

இவை யாவும் என்னைச் செதுக்கியுள்ளன.

## மரபுவழிக் கலை ஆய்வின் புதிய போக்குகள்

பழையனவற்றிற்குப் புதிய பொருள் கொடுத்தலும் புதியன புனைதலும் இன்றைய தேவையாக அறியப்படுகிறது. கூத்தினை அதன் சமூகத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஒரு கொள்கையும், அதனை ஒரு கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற மறு கொள்கையும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆற்றுகைகளையும் கூத்துகளையும் வெறுமனே சமூகப் பின்னணியிலோ சமயப் பின்னணியிலோ ஆராயாமல், அது உருவாகும் பொருளாதார அடித்தளத்தில் வைத்து ஆராய்ந்தால் அதனை மேலும் புரிந்துகொள்ள முடியும் என்ற சிந்தனைகளும் தோன்றியுள்ளன.

இப்படி புதியன புனைவோரை அல்லது கூத்து பற்றி புதிய கருத்துகளை கூறுவோரை

நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. இலட்சியவாதிகள்
2. பொருள் முதல் வாதிகள்
3. தேசியவாதிகள்
4. மரபுவாதிகள்

மரபுவாதிகள் இன்று வரை கூத்து என்பது மாறாது வந்துள்ளது; எனவே அதன் மரபு பேணப்பட வேண்டும் என்று வாதிக்கிறார்கள். மரபு என்பது என்னவென்று தெளிவான அபிப்பிராயம் அவர்களிடம் காணப்படவில்லை. மரபு என்பது மாறாப் பண்புடையது, அசைக்க முடியாதது, நிலைபேறானது என்ற கருத்தியல் அவர்களிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது. அவர்கள் இப்படிக்கூறிக் கொண்டிருக்கையிலேயே கூத்து ஆற்றுகைகள் மாறிக் கொண்டிருப்பதுதான் இன்றைய யதார்த்தம்.



Image Source - pixclick.wordpress.com



நமது சமூகம் பல படிநிலை சமூக அமைப்புகளையும் பல படிநிலைப் பொருளாதார அமைப்புகளையும் கொண்ட ஒரு சமனற்ற பொருளாதார, சமூக, பண்பாட்டு அமைப்புடைய சமூகமாகும். எனவே, இந்தச் சமனற்ற வளர்ச்சி போக்கு கூத்துகளிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்; இந்தச் சமனற்ற வளர்ச்சி நிலையினை ஆற்றுகைகளிலும் காணலாம். உதாரணமாக, மிக வசதியற்ற கிராமத்தில் இருக்கும் ஒரு கோயில் சடங்கிற்கும் மிக வசதி உள்ள கிராமத்தில் நடைபெறும் கோயில் சடங்கிற்கும் இடையே ஆற்றுகை முறையில் பாரிய வேறுபாடுகள் உண்டு; கூத்துகளும் இவ்வாறே. ஏழைகளைக்

**ஈழத்துத் தமிழ்ச் சமூகம் சமயக் குழுக்களாகவும் சாதிக் குழுக்களாகவும் பிரிந்து இருக்கின்ற துர்பாக்கிய நிலை இன்றும் நிலவுகிறது. இது அந்தச் சமூகத்தின் பண்பாட்டுக் கட்டுமானக் கருத்தியலை பொறுத்த விஷயம்.**

கொண்ட கிராமச் சமூகம் போடும் கூத்திற்கும் வசதி பெற்றவர்களைக் கொண்ட கிராமச் சமூகம் போடும் கூத்திற்கும் இடையே அளிக்கை முறையிலும், ஒப்பனை முறையிலும் அதிக வேறுபாடு இருப்பது உண்டு. இது எல்லாம் கூத்தாய்வில் இதுவரை இடம்பெறவில்லை.

ஆற்றுகையை அல்லது கூத்தினை ஒரு சமூக ஆற்றுகையாக அல்லது ஒரு சமூகக் கூத்தாக இனம் கண்டு, அது பலர் சேர்ந்து உருவாக்கிய ஒன்று என்கிற புனைவுகள் ஆய்வு உலகில் அதிகம் இடம் பெறுகின்றன.

கிளிப்பிள்ளை வாய்பாடாகச் சிலரது கட்டுரைகளில் இவை காணப்படுகின்றன. அது ஒருவகையில் உண்மையாயினும் முழு உண்மை அன்று.

கூத்துப் பாடியவர்களும், புலவர்களும், அதனைப் பழக்கியவர்களும் ஓரளவு கல்வி அறிவுள்ள அண்ணாவிமார்களே. இங்கே கூத்தினை உருவாக்கியோர், பழக்கியோர் அறிவிலும் கூத்து ஆற்றுகையிலும் அதிகாரம் மிகுந்தவர்கள். அங்கும் ஒரு அதிகாரம் இருப்பதைக் காணுகிறோம். கூத்தை இலட்சியமயப்படுத்துவோர் இவற்றை நுணுகி நோக்காமல், “கூத்து உருவாக்கம் அதிகாரம் இல்லாதது; உள்ளூர்க் கலைகளின் பண்பு அது” எனப் புனைகிறார்கள். உள்ளூர்க் கலைகளை ஒரு மனோரதியப் பாங்கில் அணுகுகிறார்கள். இவற்றில் இன்னும் நுணுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஈழத்துத் தமிழ்ச் சமூகம் சமயக் குழுக்களாகவும் சாதிக் குழுக்களாகவும் பிரிந்து இருக்கின்ற துர்பாக்கிய நிலை இன்றும் நிலவுகிறது. இது அந்தச் சமூகத்தின் பண்பாட்டுக் கட்டுமானக் கருத்தியலை பொறுத்த விஷயம்.

ஆற்றுகைகள் சாதிக் குழுக்களாலும் சமயக் குழுக்களாலும் தாக்கம் பெறுவது கூட இன்னும் ஆராயப்படவில்லை; அல்லது ஆராயத் தயங்குகிறார்கள். இன்றுவரை இது பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. கிராமத்திலே சாதி கலந்து கூத்தாடக் கூடாது என்ற பழைய கொள்கையே இன்றும் நின்று நிலவுகிறது. சில கூத்துகள் அந்தந்த சாதிகளின் அடையாளங்களாகவும் கருதப்படுகின்றன. இன்ன இன்ன கூத்துக்களை இன்ன இன்ன சாதி மட்டுமே ஆட வேண்டும் என்ற மரபுவழி விதிமுறைகள் கூடக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதனால் கூத்து சாதி அமைப்பைப் பேணும் கூத்தாக

இருப்பதனையும் காணுகிறோம். கிராமக் கூத்துகளில் இன்னும் ஆண்களோடு பெண்கள் ஆடும் முறை ஏற்படவேயில்லை; பெண்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

ஆற்றுகைகளோ கூத்துகளோ வரலாற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு இன்னும் பெரிதாக ஆராயப்படவில்லை. வரலாற்றுப் பின்னணியில் ஒரு பொருளை வைத்துப் பார்க்கின்ற பொழுது, அது பல இணைப்புகளின் வழியாக வளர்ந்து வந்த ஒன்றாகத் தெரியவரும்; அதன் பரிணாம வளர்ச்சி தென்படும்; அதன் சிக்கலான தன்மையும் தென்படும். பண்பாடு வளர்வதும் இவ்வாறே.

மனித உறவுகளாலும் சமூக உறவுகளாலும் பிரிந்து கிடக்கின்ற சமூகங்கள் ஒன்று கலக்கின்ற பொழுது பண்பாட்டுக் கலப்புகள் ஏற்படுகின்றன. இப் பண்பாட்டுக் கலப்புகள் சிலவேளைகளில் ஏற்கனவே இருந்த பண்பாட்டுக்கு ஒரு புதிய வலிமையையும் உத்வேகத்தையும் கொடுத்து விடும். அவற்றை நாங்கள் ஆற்றுகைகளிலும் கூத்துகளிலும் காணுகிறோம். பண்பாட்டுக் கலப்பு கூத்துகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்னும் நுணுக்கமாகப் பார்க்கப்படவில்லை.

கூத்தை அல்லது ஏதாவது ஒரு கலையை ஆற்றுகை செய்யும் ஆற்றுகையானது அல்லது ஆற்றுகையாளர்களது தனி உளவியல் அல்லது சமூக உளவியல் மிக முக்கியமானதாகும். மரபுவழிக் கலைகளில், சிறப்பாக கூத்தில், பெண் வேடமிட்டு ஆடுபவரின் தனி உளவியல், அவரோடு ஆண் வேடமிட்டு ஆடுகின்றவர்களின் தனி உளவியல், அவரை ஆட்டுகின்ற அண்ணாவியாருடைய தனி உளவியல், அண்ணாவியாருக்கு உதவியாக நின்று கூத்தை இயக்குகின்ற கொப்பி பார்ப்போர், பிற்பாட்டுக்காரர், தாளம் போடுவோர், பார்வையாளர்கள் என அனைவரின்

உளவியல் என்பன இன்னும் ஆராயப்படாத விஷயங்களாகவே இருக்கின்றன.

ஒரு ஆற்றுகையை அணுகும் முறைகள், அலசும் முறைகள் இன்று கோட்பாடுகளாக மாறியுள்ளன. மொழியியல் அறிஞரான சகூர், மொழி தொடர்பு கொள்ளும் முறை பற்றி விளக்குகிறார். மொழி ஒரு குறியீடு; ஒரு சொல். அதாவது 'மரம்' என்ற சொல்லை ஒரு பொருள் கொண்டு சொல்பவன் கூறும்போது, கேட்போன் சொல்பவன் நினைத்த 'மரம்' என்ற பொருளையே அப்படியே நினைப்பான் என்று இல்லை. கேட்போனின் மனதில் உருவாக்கப்படும் 'மரம்' வேறொன்றாக இருக்கும்; கேட்போன் தனது அனுபவத்திற்கேற்ப அந்தச் சொல்லை உள்வாங்கிக் கொள்வான். இதைத் தான் தொடர்பாடலில் அனுப்புபவர், பெறுபவர் எனக் கூறுவார்கள். சொல்வோன் சரியாகப் பொருளைச் சொன்னாலும், கேட்போன் அதை அறியாவிடின், அதனைத் தொடர்பாடல் சிக்கல் என்பார். இந்தச் சிக்கலை ஏற்படுத்துவதில் பண்பாடு தொடக்கம், பல காரணிகள் இடம் பெறும்.

ஆற்றுகையிலோ அல்லது கூத்திலோ வரும் தெய்வமாடுபவனும் அல்லது கூத்துக்காரனும், ஒரு கட்டுச் சொல்லும் போது அல்லது ஒரு பாட்டைப் பாடும் போது, சம்பந்தப்பட்ட ஆற்றுகையாளர்கள் தாம் உணர்ந்து சொல்வதை, கேட்போன் அல்லது பார்ப்போர் அப்படியே உள்வாங்குகிறார்களா என்பது இன்னும் ஆராயப்படவில்லை. இது ஒரு கள ஆய்வு ஆகும். இவ்வகையில் இன்னும் கூத்தில் தொடர்பாடல் பின்னணி ஆராயப்படவேயில்லை.

கூத்தின் ஆராயப்படாத சில பகுதிகள் இவை ஆகும்.

குறியீடுகள் பற்றிய ஆய்வு இன்று பெரும் ஆய்வாகக் கிளம்பியுள்ளது; இதனை

‘செமியாட்டிக்’ என அழைப்பார். கூத்தில் வரும் உடை, ஒப்பனை, முடிகள், ஆபரணங்கள், கூத்து அசைவங்கள் எனும் குறியீடுகள் எப்படி பார்வையாளர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பது இன்னும் ஆராயப்படாத விஷயமாகவே உள்ளது.

இவ்வாறே, கூத்தின் அரசியலும் கூத்தின் நிலமானிய விழுமியங்களும் பெரிதாகவோ, நுணுக்கமாகவோ ஆராயப்படவில்லை. இன்று ஆய்வுத்துறையில் பஸ்துறைச் சங்க ஆய்வு முறை முக்கிய ஆய்வு முறையாகக் கருதப்படுகிறது. சமயத்தையோ, மொழியையோ, ஒரு கலைப்படைப்பையோ தனியே சமயம் பற்றியதாக, அல்லது மொழி பற்றியதாக அல்லது கலை வடிவம் பற்றியதாக ஆராய்வதை விடுத்து, இன்றைய புதிய சிந்தனைகளான மானிடவியல், சமூகவியல், அமைப்பியல், பின்னமைப்பியல், விளிம்பு நிலை மக்களாய்வு, உள்பகுப்பாய்வு, அது சிறுகதையாடலா பெருங்கதையாடலா என்னும் உரையாடல் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அணுகும் போது, எடுத்துக்கொண்ட பொருளின் முழுத் தன்மையையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, மேடையில் ஒரு பொருளை வைத்து ஒரு பொட்டு ஒளியை அதன் மீது செலுத்தினால் அதன் ஒரு பக்கம் மாத்திரமே தெரியும். நான்கு பக்கங்களிலிருந்தும் மேலே இருந்தும் ஐந்து ஒளிப் பொட்டுகளை செலுத்திப் பார்க்கும் போது, அந்தப் பொருளின் சகல பரிமாணங்களும் தெரியவரும் அல்லவா? இத்தகைய பஸ்துறை அணுகுமுறையை இணைத்து ஆராயும் ஆய்வுகள் கூத்துகளிலும் அதிகமாக வரவில்லை என்றே தோன்றுகிறது. இதுவரை வெளிவந்த மரபுவழிக் கலைகள், கூத்து ஆற்றுகைகள் குறித்த பெரும் ஆய்வுகளும்



Image Source - pixclick.wordpress.com

கூட, அதிகமாக விவரிப்பும் விவரணமுமாகவே அமைந்துள்ளன.

ஆற்றுகைக் கலைகளின் ஆய்வில் இன்றும் நின்று நிலவும் இன்னொரு பெரிய இடைவெளி அதன் இசையும் ஆடலும் அளவுப் பிரமாணத்திற்கமைய ஆராயப்படாமையேயாகும். அண்மைக்காலமாக இதில் ஓரிரு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் உட்கொண்டு, என்னுடைய கட்டுரைத் தொடர் அமைய இருக்கிறது.

### முடிவுரை

இத் தொடரின் போக்கை திட்டவாட்டமாக இப்போது என்னால் அடையாளப்படுத்த முடியாவிடினும் மாதந்தோறும் நான் எழுதவிருக்கும் கட்டுரைகள் அதன் போக்கைத் தீர்மானிக்கும் என நம்பலாம். இந்தக் கட்டுரைகள் பொதுவாக மரபுவழி ஆற்றுகைகளை, சிறப்பாகக் கூத்துகளை அறிமுகப்படுத்துவதாகவும்; அது சம்பந்தமான வாத, பிரதி வாதங்களைக் கூறுவதாகவும்; ஆற்றுகைகளின் அடுத்த கட்ட நகர்வைக் குறித்த சில சிந்தனைகளை முன் வைப்பதாகவும் அமையும் என நம்புகிறேன்.

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் 'கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை' எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.



● எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (குஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

## கணக்குப் பதிவு நூல்: கணக்கியல் கற்கைக்கான முன்னோடித் தமிழ் நூல்

**த**மிழ்ச் சமூகம் நெடுங்காலத்திற்கு முன்பே வணிகத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருந்துள்ளது. தொல்லியற் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் ஐயத்திற்கிடமற்ற வகையில் அதனை நிரூபிக்கின்றன. பொ.ஆ. முற்பட்ட காலத்திலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழரின் வணிக வலையமைப்பு பரந்து விரிந்திருந்துள்ளது.

தனிமனித நிலையிலும் பலரின் கூட்டிணைவுடன் குழும நிலையிலும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாங்குளத்து பிராமிக் கல்வெட்டில் இடம்பெறும் 'வெள்ளறை நிகமத்தோர்' என்ற குறிப்பு, பொ.ஆ.மு. 02 ஆம் நூற்றாண்டில் குழுவாக வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. கொடுமணலில் கிடைக்கப்பெற்றுள்ள பாணையோட்டிலும் 'நிகம' என்ற பொறிப்பு இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியத்தில் மூதூர்ப் பொன்னுடை நியமம், இருபெரு நியமம், விழுப்பெரு நியமம் முதலான வணிக நகரங்கள் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில்

முசிறிக்கும் அலெக்சாண்டிரியாவுக்கும்  
இடையில் உடன்படிக்கையின்  
அடிப்படையில் வணிகம்  
மேற்கொள்ளப்பட்டுள்ளமையை  
வியன்னாவில் உள்ள பேபிரஸ் தாள்  
ஆவணத்தின் மூலம் கண்டுகொள்ள  
முடிகிறது. இவற்றின் தொடர்ச்சியாக  
இடைக்காலத் தமிழ்நாடு வணிகத்தில்  
மேலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

மணிக்கிராமத்தார், திசையாயிரத்து  
அந்நூற்றுவர், வளஞ்சியர்,  
அஞ்சவண்ணத்தார் முதலான பல வணிகக்  
குழுக்கள் இடைக்காலத்தில் நன்கு  
ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகளாக  
இயங்கியுள்ளன. இந்தியாவில் ஆந்திர  
பிரதேசம், கேரளம், கர்நாடகம்,  
மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய  
மாநிலங்களிலும் இலங்கை,  
இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா  
முதலான நாடுகளிலும் மேற்படி வணிகக்  
குழுக்களுடன் தொடர்புடைய  
கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.  
அவ்வணிகக் குழுவினர் தமக்கெனத்  
தனித்த படைகளைக்  
கொண்டிருந்துள்ளமையையும்  
அறியமுடிகிறது. உலகநாடுகள் பலவற்றில்  
வர்த்தக நடவடிக்கைகளை  
மேற்கொண்டுவந்த இந்த வணிகக்  
குழுக்கள் பொ.ஆ. 15 ஆம்  
நூற்றாண்டுக்குப் பின்னர் தம்  
முதன்மையை இழந்து, பின்னர்  
அடையாளமற்று மறைந்துள்ளன. இதற்கு  
ஐரோப்பியரின் ஆதிக்கம், அவர்களது  
ஆக்கிரமிப்பு ஆகியனவும் முதன்மையான  
காரணங்களாக விளங்கியுள்ளன.

ஐரோப்பியரின் ஆட்சிநடைமுறைகளும்  
பொருளாதாரக் கொள்கைகளும்  
சுதேசியரின் வணிக நடவடிக்கைகளுக்கும்  
தொழில் முயற்சிகளுக்கும் இடந்தருவதாக  
அமையவில்லை. பாரதி தன் சுயசரிதையில்  
ஆங்கிலேயர் செய்த சதியினால் தன் தந்தை



தொ.மு.சி. ரகுநாதன்  
Image Source - ta.wikipedia.org

(சின்னச்சாமி ஐயர்) பொருள் இழந்தார்  
என்பதைப் பதிவு செய்துள்ளார். அது  
தொடர்பில் ஆராயும்போது தொ.மு.சி.  
ரகுநாதன், “சின்னச்சாமி ஐயர் ஆலை  
தொடங்கியபின் விரைவிலேயே  
ஸ்கொட்லாந்துக்காரர்களான இரு  
சகோதரர்கள் திருநெல்வேலிக்கு வந்தனர்.  
அவர்கள் தூத்துக்குடியில் ஒரு சிறு  
ஆலையைத் தொடங்கினர். இதுவே  
மதுரையில் தலைமையகத்தையும்  
சுதுமலை, தூத்துக்குடி, அம்பா சமுத்திரம்,  
புனலூர் ஆகிய இடங்களில் கிளை  
ஆலைகளையும் கொண்ட உலகப்  
பிரசித்திப்பெற்ற ஹார்வி நூற்பாலையாக  
விரிவடைந்தது” என்ற மகாதேவனின்  
கருத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன்  
“எட்டயபுரம் அமைந்துள்ள கோவில்பட்டி  
தாலுகாவும் அதனையடுத்த  
பிரதேசங்களும் வெள்ளையரின் ஹார்வி  
மில்லுக்கு இரைபோடும் பிரதேசங்களாக  
இருந்தன. அவர்கள் பல்வேறு சூழ்ச்சியான

திட்டங்கள் மூலம் அப்பிரதேச மக்களைத் தம் கட்டுக்குள் கொண்டுவந்தனர். உள்நூரில் யாரேனும் பருத்தி ஆலை தொடங்கினால் அவர்கள் ஹார்வி நிர்ணயித்த கூலிக்கு ஹார்வியின் பஞ்சை அரைத்துக் கொடுக்கவோ, ஹார்வியின் தயவின்றித் தாமே ஆலையை நடத்த முடியாத நிலையில், பெரிய மீன் தன்னை விழுங்கச் சம்மதிக்கும் சின்ன மீனைப் போன்று தமது ஆலைகளையே ஹார்வியின் கையில் ஒப்படைத்து விடவோ வேண்டிய நிலைதான் நேர்ந்துவந்தது. உள்நூர் தொழில் முயற்சிகள் அந்நிய மூலதனத்தின் அசுர முயற்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இரையாகிப் போய் உள்ளன” என விளக்கியுள்ளார். ஐரோப்பியர் காலத்தில் சுதேசிய வணிகர்களும் தொழில் முயற்சியாளர்களும் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு இது ஒரு சான்றாகும். வ.உ.சி இன் சுதேசிய கப்பல் கம்பெனியை முடக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றொரு சான்றாகும்.

பெரிய வணிக முயற்சிகள் ஐரோப்பியர் வசமிருந்ததால் வணிக முயற்சியில் ஈடுபட்டுவந்த சுதேசியர்கள், ஐரோப்பியருடன் இணைந்து வணிகத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன்போது தமிழ்ப் பாரம்பரியத்தில் வணிக நடைமுறைகளைப் பேணி வந்தவர்களுக்கு ஐரோப்பிய வணிகர்களின் மேலைத்தேய வணிக நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள - பின்பற்ற வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக விளங்கியுள்ளது.

ஐரோப்பியர் இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய கல்விமுறையில் வணிகக் கல்வியும் முதன்மையான இடத்தைப் பெற்றது. அக்காலத்தில் உருவாக்கப்பட்ட சர்வகலாசாலையில்

வணிகக் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப் பாடசாலைகளும் வணிகக் கல்வியைப் பாடத்திட்டத்திற்குள் உள்வாங்கியுள்ளன. வியாபாரம் தொடர்பில் மேலைத்தேயர் பின்பற்றும் வழிமுறைகளை ஆங்கில வழியில் கற்பிப்பதாக அப் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் தமிழ்மொழி உள்ளடங்கலாக ஏனைய சுதேசிய மொழிகளில் அத்துறையைக் கற்க முடியாத சூழல் நிலவியதுடன் சுதேசிய மொழிகளில் அதற்கான மூல நூல்களும் உருவாக்கப்படவில்லை. அதன்போதே வியாபாரக் கல்வியில் டிப்ளோமா பட்டம் பெற்று, தஞ்சாவூர் கலியாணசுந்தரம் உயர்தரக் கலாசாலையில் வியாபாரப் பயிற்சி ஆசிரியராக விளங்கிய கோ. நடேசய்யர், தமிழ்வழியில் கற்கும் மாணவர்களையும் தமிழ் வியாபாரிகளையும் கருத்திற்கொண்டு கணக்குப் பதிவு நூலை எழுதியுள்ளார். புதிதாக அறிமுகமாகி, பரவலாகிவந்த ஓர் அறிவுத்துறையைத் தமிழில் எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாகவும் பாரம்பரிய தமிழ் வணிக முறையை அணுகித்து வியாபாரத்தை மேற்கொண்டு வருவோரிடத்து சமகாலத்தில் ஆங்கிலேயர் பின்பற்றும் வர்த்தக முறையைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாகவும் இந்நூலாக்கம் அமைந்துள்ளது. அதனால் தமிழ்வழிக் கல்வி வரலாற்றிலும் தமிழ்ச் சமூக வரலாற்றிலும் கவனத்தில் கொள்ளவேண்டிய பங்களிப்புகளுள் ஒன்றெனும் சிறப்பு இந் நூலுக்குரியதாகிறது.

தமிழ்ச் சமூகம் பண்டைய காலம் முதல் வணிகத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்திருந்த போதிலும் தமிழ்ச் சமூகத்தினர் பின்பற்றிய வணிக நடைமுறைகள், வரவு - செலவுகளைப் பதிவுசெய்த முறை



இருந்துள்ளமையை ஆ. சிவசுப்பிரமணியன் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சி காலனியக் காலத்திலும் நிலவியுள்ளதுடன் அதன் வெளிப்பாடுகள் இன்றுவரை நிலைத்துள்ளன. காலனியப் பெருந்தோட்டங்களில் 'கணக்கப்பிள்ளை - கணக்கன்' என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அப்பதவி தற்காலத்திலும் வழக்கில் உள்ளது.

தமிழ்ப் பாரம்பரியத்தில் வணிகமானது பெரிதும் பரம்பரையாக வருவதாகவும் சிறுபராயத்திலே வணிகம் செய்வோரிடம் சென்று பழகிக் கொள்வதாகவும் இருந்துள்ளது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டிலும் வணிகம் செய்வோரிடம் சென்று குறைந்த கூலியிலும் கூலி இல்லாமலும் தொழில்பார்த்து வியாபார நடைமுறைகளைப் பழகிக் கொள்ளும் வழமை பின்பற்றப்பட்டுள்ளது. ப. சிங்காரம் தன்னுடைய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய நாவல்களில் வட்டிக்கடைகளில் - லோவாதேவி - எவ்வாறு அத்தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது என்பதையும், பயிற்சியாலும் அனுபவத்தாலும் அத்தொழிலில் படிப்படியான வளர்ச்சி நிலைகளை அடைவதையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பெட்டியடிப் பையன், அடுத்தாள், மேலாள் என்ற படிமுறையான வளர்ச்சி அக்கடைகளில் பின்பற்றப்பட்டுள்ளது. மேலாளாக வருபவர் பின்நாளில் முதலாளியாக உயர்கின்றார். கடலுக்கு அப்பால் நாவலில் வரும் வயிரமுத்துப் பிள்ளை பெட்டியடிப் பையனாக அத்தொழிலில் நுழைந்து அடுத்தாளாக மாறி, மேலாளாக வளர்ந்து பின்னர் முதலாளியாக உயர்ந்தவராவார். புயலிலே ஒரு தோணி நாவலில், "வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி 'வசூலுக்குப் போகும்' நாளையும், அடுத்தாட்கள்

மேலாளாகி 'ஆட்டி வைக்கும்' காலத்தையும் எண்ணிக் கனவு காண்பர்" என வட்டிக் கடையில் நிலவும் படிமுறை வளர்ச்சியையும் அப்படியான நிலைகளில் பணியாற்றுவவர்களின் உளநிலையையும் ப. சிங்காரம் எடுத்துரைத்துள்ளார். இவ்வாறான நடைமுறைகள் நவீன காலத்தோடொட்டிப் பயணிப்பதில் பல பலவீனங்களையும் சவால்களையும் கொண்டிருந்ததால் மேலைத்தேயர் அறிமுகப்படுத்திய கல்விச்சாலையில் வணிகத்தைப் பயிலும் முறை பெருவழக்குக்கு வந்துள்ளது. அதனால் வணிகக் கல்விக்குத் தேவையான கருவி நூல்களை உருவாக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

நடேசய்யரின் கணக்குப் பதிவு நூல் 1914 ஆம் ஆண்டு லாலி எலெக்டிரிக் பிரிண்டிங் பிரஸ்ஸினால் வெளியிடப்பட்டுள்ளது. இது கருணாமிர்த சாகரம் தந்த ராவ் சாகேப் ஆப்பிரகாம் பண்டிதரால் நடத்தப்பட்ட பதிப்பகமாகும். நூலுக்கான அணிந்துரையை (சிறப்புப் பாயிரம்) K. சுப்பிரமணி அய்யர் எழுதியுள்ளார். அவர் பம்பாய் வாணிபப் பயிற்சி கல்லூரியின் கௌரவத் தலைவராகவும், கே.எஸ். அய்யர் அண்டு கம்பெனியின் நிர்வாகப் பங்குதாரராகவும், பம்பாய் லயிப் அஷ்யூரன்ஸ் கம்பெனியின் முகாமையாளராகவும் விளங்கியுள்ளார் என்பதை அவர் பற்றிய குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் சுப்பிரமணி அய்யரின் சிறப்புப் பாயிரம் இடம்பெற்றுள்ளது. நூலுக்கான வாழ்த்துரையைக் கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவரான T.V. உமாமகேஸ்வரம் வழங்கியுள்ளார். இந்நூலின் அரங்கேற்றமும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே இடம்பெற்றுள்ளது. கணக்குப் பதிவு நூலின் தொடர்ச்சியாக வியாபாரப் பயிற்சி, விளம்பர விளக்கம் ஆகிய நூல்களை நடேசய்யர் எழுதியுள்ளார். வியாபாரப் பயிற்சி நூலைக் கணக்குப் பதிவு நூலின்



இரண்டாம் பாகமெனக் குறிப்பிடும் அவர் அதில் “கடிதம் எழுதும் வகை, கடிதங்களைக் கோர்வை செய்து வைத்துக் காப்பாற்றும் விதம், இந்தியாவில் வழங்கிவரும் வியாபாரச் சட்டத்திட்டங்களைப் பற்றிய விபரங்கள் ஆகியனவும், விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் பற்றிய குறிப்புகளும்” சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணி அய்யர் தன் குறிப்பில் நவீன இந்தியாவில் வியாபாரப் பயிற்சி கல்வி அறிமுகமாகி வளர்ச்சியடைந்தவாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அக்கல்வி சுதேசிய மொழியிலும் அமைய வேண்டியதன் தேவையை எடுத்துக்காட்டி, அப்பின்புலத்தில் நடேசய்யரின் கணக்குப் பதிவு நூல் பெறுகின்ற முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். “ஏராளமான முதலோடும், கொஞ்சம் முதலோடும் ஆங்கில பாஷாப்பியாசமில்லாமல் வியாபாரம் செய்யும் இந்தியச் சிறுவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இவ் வியாபாரிகள் மேல்நாட்டார் முறைப்படி நடத்திவரும் பாங்குகள், வியாபாரச் சங்கங்கள், உத்தரவாதம் நிர்ணயிக்கப்பட்ட கம்பெனிகள் முதலியவற்றோடு அடிக்கடி பற்று வரவு வைத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் இவர்களும் அம் மேல்நாட்டார்களது முறைகளைத் தெரிந்துகொள்ளச் சாதனங்கள் ஏற்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. இந்தச் சிலாக்கியமான எண்ணம் நிறைவேறத் தடைப்பட்டதற்குக் காரணம் தகுந்த உபாத்தியாயர்களில்லாமையும் தேச பாஷைகளில் எழுதிய நூல்களின்மையுமேயாகும்” என அவர் குறிப்பிடும் கருத்துகள் மிகுந்த அவதானிப்புக்கு உரியவை. சுதேசிய மொழிகளில் வியாபாரப் பயிற்சி கல்வியை வழங்குவதன் தேவையையும் அதனை நிறைவேற்றுவதில் உள்ள தடையையும்

இப்பதிவு நன்கு எடுத்துரைத்துள்ளது. இத்தகைய சமூகத் தேவையையே நடேசய்யர் இந்நூலினூடாக நிறைவேற்ற முனைந்துள்ளார்.

கணக்குப் பதிவு நூலின் உரிமை, ‘தென் இந்தியா வியாபாரச் சங்கத்தாருக்கு’ வழங்கப்பட்டுள்ளது. இது நடேசய்யர் தென்னிந்திய வியாபார விருத்தியில் - சுதேசியரின் வியாபார முன்னேற்றத்தில் கொண்டிருந்த அக்கறையைக் காட்டி நிற்கிறது. சுதேசிய வியாபாரிகளிடத்தில் ஐரோப்பிய வணிகர்களிடமிருப்பதைப் போல வர்த்தகச் சங்கங்கள் அரிதாக இருப்பதை அறிந்த நடேசய்யர், செயற்பாட்டில் இருக்கின்ற வியாபாரச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் புதிய சங்கங்களை உருவாக்குதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு வெளிப்பாடாகவே தன் நூலின் உரிமையைத் தென் இந்தியா வியாபாரச் சங்கத்தாருக்கு வழங்கியமை அமைகிறது.

நூன்முகம் நீங்கலாகக் கணக்குப் பதிவின் சரிதமும் உபயோகமும் முதல் வருமான வரிக் கணக்குகள் தயார் செய்யும் வழிகள் வரை இருபத்தியிரண்டு அதிகாரங்கள் நூலில் காணப்படுகின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தொடக்கத்திலும் என்னென்ன விடயங்கள் அந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன என்ற தகவல் - உப தலைப்புகள் - இலக்கமிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அதற்குக்கீழ் அந்த இலக்கங்கள் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவை குறித்த செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உபதலைப்புகளுக்கு வழங்கப்பட்ட இலக்கங்கள் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் தனித்தனியாக வழங்காமல் நூல் முழுமைக்கும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நூன்முகத்தில் இடம்பெறும் ‘பணமென்பது

என்ன' என்பது முதல் இறுதி அத்தியாயத்தில் இடம்பெறும் 'கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்படாத செலவுகள்' வரை 236 உபதலைப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு உபதலைப்புக்கும் உரிய தகவல்களை மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ள நடேசய்யர், தேவையான இடங்களில் விரிவான உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார். பாடப்புத்தகமாக நூலினை ஒழுங்கமைத்துள்ளதால் சில அதிகாரங்களின் முடிவில் பயிற்சி வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வணிகம் தொடர்பான கலைச்சொற்கள் பரலான புழக்கத்திற்கு வராத காலத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதால் ஆங்கிலச் சொற்கள் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன. அதேவேளை, குறிப்பிட்ட சொற்களுக்கான கலைச்சொற்களை நடேசய்யர் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள் அநேகமானவை பொருத்தமானவையாகவும் பின்வந்தோரால் பயன்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன.

மேலைத்தேய வழிவரும் வணிகக் கல்வியைக் கற்கின்ற ஆரம்ப மாணவனுக்கு ஏற்ற வகையில் நூலின் உள்ளடக்கமும் எடுத்துரைப்பும் அமைந்துள்ளன. வணிகம் பற்றிய அடிப்படையான செய்திகளான பணமென்பது என்ன?, வியாபாரமென்ப தென்ன?, வியாபாரியின் அங்கங்கள், வியாபாரி அறிய வேண்டியவை, வியாபார விருத்தியை முன்னிட்டு செய்ய வேண்டியவை முதலானவற்றைத் தொடக்கத்திலேயே விளக்கியுள்ள நடேசய்யர், வியாபாரம் செய்வோர் வியாபார முறைகளை நூல்வழி கற்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய வணிக முறையில் சமகால வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமையையும் புதிய முறைகளைக் கைகொள்ள வேண்டியதன் தேவையையும்,

“நம்மவர்கள் முற்காலத்தில் வியாபாரம் செய்துவந்த விதம் வேறு; தற்காலத்தில் செய்யவேண்டிய விதம் வேறு. முன், வியாபாரம் பெரும்பாலும் ரொக்கத்திற்கே நடந்து வந்தது. இப்பொழுதோ நாணயப் பொறுப்பின் பேரிலேயே நடந்து வருகிறது. முன்னிருந்த வியாபாரப் பழக்கங்கள் தற்காலத்திற்குச் சரிபடமாட்டா. நாம் காலத்திற்குத் தக்கபடி நம்முடைய வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகவே இருக்கிறது. முற்காலத்தில் ஒருவன் வியாபாரம் செய்ய வேண்டி இருந்தால் அவன் மற்றொரு வியாபாரியை அடுத்துப் பழகி வரவேண்டியிருந்தது. இப்பொழுது அவ்விதமிருப்பது தவறாகக் காணப்படுகிறது. வியாபார முறையை பயிலுதற்காகக் கலாசாலைகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வியாபாரத்திற்கு வேண்டியவைகளை புத்தக ரூபமாக வெளிப்படுத்தி நாட்டுச் சிறுவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வணிக நடைமுறையில் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் அதனால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ்ச் கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய புதிய அம்சங்களையும் எடுத்துரைத்துள்ளார். இந்நூல் முழுதும் இவ்வாறான சமூக அக்கறை அழுத்தமாக வெளிப்பட்டுள்ளதைக் காணலாம்.

வணிக நடைமுறைகளுடன் பிரிட்டிஷ் இந்திய அரசு ஏற்படுத்திய சட்டதிட்டங்களுக்கு அமைய வருமான வரி விதிப்பதற்காகத் தயார் செய்ய வேண்டிய கணக்குகள், மொத்த இலாபத்திலிருந்து கழிக்கக்கூடிய வகைகள், வருமான வரிக்காகக் கணக்கு எழுதும் முறை, அரசினால் அங்கீகரிக்கப்படாத செலவுகள் முதலானவையும் நூலில் விளக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் பாரம்பரியமாகப் பின்பற்றிவரும் வணிக முறைகளை அறிந்து, ஐரோப்பியரால் பின்பற்றப்படும் புதிய முறையினால் விளையக்கூடிய அனுகூலங்களையும் பழைய முறையைப் பின்பற்றுவதால் அடைகின்ற பிரதிகூலங்களையும் நன்கு ஆராய்ந்து, மேலைத்தேய வழிவருகின்ற கணக்குப் பதிவு முறைகளை மிகவும் எளிமையாக நடேசய்யர் எடுத்துரைத்துள்ளார்.

எடுத்துக்காட்டுகளையும் உதாரணங்களையும் வழங்கும்போது தமிழ்நாட்டு வழமையையும் சான்றுகளையும் கையாண்டுள்ளதுடன் பொதுப் புழக்கத்திலுள்ள பழமொழிகள், சொலவடைகள் முதலானவற்றையும் பேச்சு வழக்குச் சொற்களையும் கையாண்டு விடயங்களை விளக்கியுள்ளார். இந்த உத்தி கணக்குப் பதிவு எனும் மேலைத்தேய வழி வருகின்ற புதிய அறிவை, அந்நியப்படுத்தாமல் தமிழ்ச் சமூகத்தோடு ஒன்றிக்கச் செய்வதாக அமைந்துள்ளது.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் இந்நூலுக்கும் தனித்துவமான இடமுண்டு எனலாம். நூலின் சிறப்புப் பாயிரத்தில், “இவ்விஷயத்தைப் பற்றிய முதலாவது புஸ்தகத்தை மிகவும் மெச்சத்தக்க விதமாயும் அது எழுதப்பட்டிருக்கும் நோக்கத்தைச் சாதிக்கத்தக்க விதமாயும் எழுதப்பட்டிருக்கிறது என்று நான் சொல்வேன்” எனச் சுப்பிரமணிய அய்யர் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி, இந்நூல்தான் கணக்குப்பதிவு பற்றிய முதலாவது தமிழ் நூலா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், முன்னோடி முயற்சிகளுள் ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்நூலுக்குப் பிறகு, எம்.என். சுப்பிரமணிய அய்யரால் எழுதப்பட்ட ‘தமிழ்நாட்டுக் கணக்குப் பதிவு நூல்’ என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. தஞ்சாவூர் லாலி எலக்டிரிக் அச்சுக்கூடத்திலேயே பதிப்பிக்கப்பட்டுள்ள

அந்நூலுக்கு, கலியாண சுந்தரம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த C. சுப்பிரமணிய சாஸ்திரி நூன்முகத்தை எழுதியுள்ளார். அந் நூன்முகத்தில், “சிலகாலமாக வியாபார முறையை பழகுவது மிக அவசியமென்று நம்மிற் பலருக்கும் உணர்ச்சி உண்டாயிருக்கிறது. அத் தொழில்முறையைக் கற்றுக்கொள்ள இதுவரையில் ஒரு ஸாதனமும் இல்லாதிருந்தது. இப்போது தமிழ்நாட்டுக் கணக்குப் பதிவுநூல் என்ற இச்சிறு புஸ்தகத்தை M.N. சுப்பிரமணிய அய்யரவர்கள் எளிய நடையில் எழுதி எல்லோருக்கும் உபயோகப்படும்படி வெளியிட்டிருப்பது அம்முறையில் அவாவுடையவர்களுக்கு அதிக உதவியாயிருக்குமென்பதற்கு ஸந்தேகமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பதிவில் தன்னுடன் பணியாற்றும் ஒருவர் ஒரு வருடத்துக்கு முன்னர் அத்தகைய நூலினை வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்ற குறிப்பைப் பதிவுசெய்ய ஏனோ தவிர்த்துள்ளார். அவ்வாறே M.N. சுப்பிரமணிய ஐயரும் தன்னுடைய நூலுக்கு முன்னர் நடேசய்யரின் நூலொன்று வெளிவந்துள்ளது என்ற தகவலைக் குறிப்பிடவில்லை.

ஆங்கிலேயரின் வருகையுடன் இலங்கையிலும் பாடசாலைக் கல்வியிலும் பல்கலைக்கழகக் கல்வியிலும் வணிகக் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வணிகம், கணக்குப் பதிவு பற்றிய பாடநூல்கள் எழுதப்பட்டுள்ளன. கணக்குப் பதிவு தொடர்பாக தனியாக வெளிவந்துள்ள பாடநூல்களுள் க. நவரத்தினம் அவர்களின் கணக்குப் பதிவு நூல், உயர்தரக் கணக்குப் பதிவு நூல் ஆகியன கவனிப்புக்குரிய தொடக்ககால முயற்சிகளாக அமைந்துள்ளன. 1948 ஆம் ஆண்டு முதற் பதிப்பாக வெளிவந்துள்ள கணக்குப் பதிவு நூல், 1958 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை



ராவ் சாகேப் ஆப்பிரகாம் பண்டிதர்  
Image Source - aramonline.in

அரசகரும மொழி அலுவலகம் 'கணக்குப் பதிவியல் சொற்றொகுதி' ஒன்றினை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களை அனுசரித்து நவரத்தினம் அவர்கள் இரண்டாம் பதிப்பை விரிவுபடுத்தியுள்ளார். இவை இலங்கையின் கல்வித்திட்டத்தில் வணிகக் கல்வி - கணக்குப் பதிவியல் பெற்ற முதன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசகரும மொழி அலுவலகம் வெளியிட்ட 'கணக்குப் பதிவியல் சொற்றொகுதி' பாராட்டுக்குரிய முயற்சியாகும். தமிழ்மொழியில் கணக்குப் பதிவியலைக் கற்பவர்களுக்குச் சிறந்ததொரு கருவி நூலாக அது விளங்கியுள்ளது. தமிழ்க்

கலைச்சொல்லாக்க வரலாற்றிலும் அறிவியல் தமிழ் வளர்ச்சியிலும் இத் தொகுதிக்கு முதன்மையானதொரு இடமுண்டு.

நவரத்தினம் அவர்கள் கணக்குப்பதிவு நூல் முதலாம் பதிப்பின் முகவுரையில் மேல்நாட்டு கணக்குப் பதிவின் முக்கியத்துத்தை, "மேல்நாட்டு வாணிப முறை எமது நாட்டிற் பல வழிகளாலும் பரவிவிட்டது. மேல்நாட்டு மக்களே இன்று வாணிப உலகில் முதன்மைபெற்று விளங்குகின்றனர். உலகத்தின் வியாபாரம் முழுவதும் அவர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது. எனவே, எமது நாட்டு வியாபாரிகள் எல்லோரும் மேல்நாட்டு வியாபார முறைகளைக் கற்று அறிந்தாலன்றி, அவர்களுடன் தகுந்த முறையில் வியாபாரஞ் செய்துகொள்வது இயலாத காரியமாகும். தமிழ்நாட்டு வியாபாரம் முற்போக்கடைய வேண்டுமாயின் அது இக்காலத்துக்கு வேண்டிய பல துறைகளிலும் வளர்ச்சி பெறவேண்டும். மேல்நாட்டு வியாபாரிகளுடன் வியாபாரஞ் செய்ய முன்வரும் தமிழன், அந்நாட்டு மக்களின் வியாபார முறைகளையும் அவர்களது கணக்குப்பதிவு முறைகளையும் நன்கறிதல் வேண்டும். எனவே, மேல்நாட்டு வாணிப முறைகளைப் பற்றியும் கணக்குப் பதிவு முறைகளைப் பற்றியும் நூல்கள் தமிழ்மொழியில் வெளிவருதல் அவசியமாகும். இதுமாத்திரமன்றி மேல்நாட்டுக் கணக்குப் பதிவு முறை தமிழ்ப் பாடசாலைகளில் ஒரு பாடமாகவும் அமைதல் வேண்டும்" என விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை நடேசய்யர் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலே உணர்ந்து, அதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். கணக்குப் பதிவு - வணிகம் தொடர்பான நூலினை

வெளியிட்டதோடு மட்டுமன்றி வணிகச் செய்திகளுக்கென்றே வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையையும் நடேசய்யர் நடத்தியுள்ளார். நூல் வடிவில் வெளியிடுவதைக் காட்டிலும் பத்திரிகையில் செய்திகளை வெளியிடுவது பரவலான மக்களைச் சென்றடையும் என்ற நோக்கில் அப்பத்திரிகையை அவர் ஆரம்பித்துள்ளார். வர்த்தக மித்திரன் முதலாவது இதழில் பின்வருமாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதன் நோக்கம், நடேசய்யர் சுதேசிய பொருளார விருத்தியில் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது.

“இந்தியாவில் வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலியவற்றைப் பற்றிய விபரங்களை நமது தமிழ்நாட்டாருக்கு எடுத்துக்காட்டி அவர்கள் தொழிலில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன், இன்றைய தினம் நமது மித்திரனைத் தொடக்கியிருக்கிறோம்...

இந்தியாவானது முக்கியமாய் விவசாயம் நிறைந்த நாடு. விவசாயத்தைச் சீர்திருத்தாததால் நாட்டில் நாளுக்கு நாள் ஏழ்மை அதிகப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு வியாபாரமும் கைத்தொழிலும் அவசியம் உடனிருக்க வேண்டும். நமக்கு வேண்டிய சௌகரியப்படியே நமது தொழில்முறைகளை மாற்றிவர வேண்டும். மேற்சொல்லிய மூன்றில் ஏதாவது ஒன்றில் ஒரு மாறுபாடு ஏற்பட்டால் மற்றையத் தொழில்களிலும் அம்மாறுபாட்டிற்குத் தகுந்தாற்போல் மாறுபாடுகள் ஏற்பட வேண்டும். ஆகவே இப்பத்திரிகையில் வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலியவற்றைப் பற்றிச்

சொல்லிவருவோம். மேலும் இந்தியாவின் பொருளாதார நிலைமையைப் பற்றிய விபரங்களை (Economic Conditions Of India) நமது நாட்டார் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.”

வியாபாரக் கல்வியில் டிப்ளோமா பட்டம் பெற்று, வியாபாரப் பயிற்சி ஆசிரியராக விளங்கிய நடேசய்யர், தன்னுடைய துறைசார்ந்த தளத்தில் நின்று சுதேசிய நலனுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இந்தியாவின் வணிகத்தைத் தம் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்த ஐரோப்பியர், சுதேசியரின் தொழில் முயற்சிகளையும் வணிக நடவடிக்கைகளையும் திட்டமிட்ட வகையில் சிதைத்துள்ளனர்.

அதேவேளை, ஆங்கில மொழியறிதாத சுதேசிய வியாபாரிகள் பலர் சமகால வணிக நடைமுறை பற்றிய போதிய அறிவின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலே சுதேசியரின் வியாபார நடவடிக்கைகளை வளப்படுத்தவும் புதிய தலைமுறையினருக்குச் சமகால வணிக முறைமைகள் பற்றிய அறிவினை வழங்கவும் கணக்குப் பதிவு நூல், வியாபாரப் பயிற்சி, விளம்பர விளக்கம் முதலான நூல்களையும் வர்த்தக மித்திரன் எனும் பத்திரிகையையும் நடேசய்யர் வெளியிட்டுள்ளார்; சுதேசிய வியாபாரிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வர்த்தகச் சங்கங்களை உருவாக்கியுள்ளார். இவை காலனித்துவ எதிர்ப்பின் ஒரு வடிவமாக விளங்கியுள்ளன. சுதேசியரின் வியாபார விருத்தியை முன்னிட்டு அவர் எழுதிய மேற்படி நூல்களும் நடத்திய பத்திரிகையும் தமிழ்மொழி - அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வளமான பங்களிப்பினை வழங்கியுள்ளன.

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக - அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு 'திக்குகள் எட்டும்' என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் கூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.



● சிவராஜா ரூபன்

சிவராஜா ரூபன் அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இவரது படைப்புகளாகும்.

## நிலமும் நாங்களும்: பின் போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்

உ

உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களில் நிலம், நில உரிமை என்பன மோசமாகப் பாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்று. இதற்கு ஆகப்பெரிய

உதாரணங்களாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்கள், சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்கள் விளங்குகின்றன. பலஸ்தீனம் யூதர்களுக்காக வாக்களிக்கப்பட்ட பூமி என்ற நம்பிக்கையை, தமது நில அபகரிப்புக்கான நியாயப்பாடாக இஸ்ரேல் எடுத்துக்கொண்டது. அதேபோல் இலங்கைத் தீவு முழுவதும் பவுத்தத்தைக் காப்பதற்காகச் சிங்களவர்களுக்கு புத்தரால் அருளப்பட்டது என்பது சிங்களப் பேரினவாதத்தின் 'மகாவம்ச' நம்பிக்கை.

தமிழர் தாயகத்தின் வடபகுதியில் எதிர்நோக்கப்படும் நிலம் (காணி) சார்ந்த சிக்கல்களைக் காத்திரமாகப் பதிவு செய்துள்ள ஆய்வறிக்கை ஒன்று 2015 இல் வெளிவந்திருந்தது. 'மாற்றம்' நிறுவனத்தினரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது சமூகத்தின் பல்வேறுபட்ட தரப்பினரிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. 'போருக்குப் பின்னர் இலங்கையின் வடக்கில் நிலவும் நிலம் (காணி) தொடர்பான பிரச்சினைகளும் அதைப் பற்றிய புரிதல்களும்' என்பது 72 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு. இது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின்

கவனத்திற்கும், அழுத்தத்திற்கும் வழிகோலக்கூடியது என்ற வகையில் இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டமையின் முக்கியத்துவம் அமைகின்றது (இந்த ஆய்வறிக்கை 2015 இல் வெளிவந்தது என்ற புரிதலோடு, இந்தக் கட்டுரை வாசிக்கப்பட வேண்டும். இதிலுள்ள தரவுகளில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின் 2024 இல் நிச்சயம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்).

ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்த ஆய்வறிக்கை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வடக்கின் நில விவகாரத்தோடு தொடர்புடைய சிக்கலுக்குரிய அம்சங்களை நுணுக்கமாகப் பதிவுசெய்துள்ளது. முதலாவது அத்தியாயம் வடபகுதி நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பினையும் அதன் பின்னணி, விளைவுகள் குறித்தும் ஆழமாகப் பார்க்கின்றது. காணி ஆவணங்களுடன் தொடர்புடைய சிக்கல்களை இரண்டாவது அத்தியாயமும்; மூன்றாவது அத்தியாயம் நில உரிமையிற் தாக்கம் செலுத்தும் பாலின - சாதிய குறுக்கு வெட்டு அம்சங்களையும் பேசுகின்றது. நான்காவது அத்தியாயம் நில உரிமையிற் தாக்கம் செலுத்தும் இனத்துவ மற்றும் மதம் சார் அம்சங்கள் மீதான குறுக்கு வெட்டுப் பார்வையைக் கவனப்படுத்தப்படுகின்றது. நிறைவாக ஐந்தாவது அத்தியாயத்தில் ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையிலான முழுமையான அவதானிப்புகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன.

நில உரிமை, அதன் பயன்பாடு, நிலம் மீதான கட்டுப்பாடுகள், வளங்கள் மீதான கட்டுப்பாடு, சட்ட ரீதியான சிக்கல்கள், இராணுவ மயமாக்கல், காணி உரிமை மறுப்பு எவ்வாறு பெண்களைப் பாதிக்கின்றது, அது எவ்வாறு இனங்களுக்கிடையிலான உறவில் (தமிழ் - முஸ்லீம்) விரிசலை ஏற்படுத்துகிறது

போன்ற நிலைமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

### தமிழர்களின் காணிநிலக் கோரிக்கை

போருக்குப் பின்னான சூழலில் தமிழர்களின் காணிநிலக் கோரிக்கையின் முக்கிய அம்சமாக வடக்கில் கேப்பாப்புலவு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தினைக் குறிப்பிடலாம். 2017 இலிருந்து பல வருடங்கள் தமது காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க அவர்கள் போராடினர். இரவு பகலாக அம்மக்கள் தமது நிலங்களை விடுவிக்கப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பெரும் சிரமங்கள், நெருக்கடிகள், காவந்துறை, இராணுவம், புலனாய்வுத் துறையின் கெடுபிடிகள், மிரட்டல்களுக்கு மத்தியில் போராடினர். மழை, குளிர், வெயில் எனக் காலநிலைச் சிரமங்கள் மட்டுமல்ல, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டமையும் அவர்களின் நாளாந்த வாழ்வை பெரிதும் பாதித்தது; இயல்புநிலை குழம்பிப் போனது; பலர் தொழில் வாய்ப்பை இழந்தனர்; பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவும் வயதானவர்களைப் பராமரிக்கவும் சிரமப்பட்டனர்.

31 டிசம்பர் 2018 இற்கு முன் வடக்கு - கிழக்கு தனியார் நிலங்களிலிருந்து இராணுவம் விலக்கப்படுமென்று மைத்தரிபால சிறிசேன அரசாங்கம் உறுதியளித்தது. அது வாக்குறுதியாக மட்டுமே நின்றுபோனது. காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் (People's Alliance for Right to Land) தரவுகளின்படி கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான 350 ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ஆளும் தரப்பு, தொண்டர் நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகள் என எத்தனையே சந்திப்புகள்

நடைபெற்றன; உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் அனைத்தும் காலம் கடத்தல்களாகவே நகர்ந்தன. நீதி, சமாதானம், நல்லிணக்கம் என்பவையெல்லாம் வெற்று வார்த்தைகளாயின.

நில உரிமைக்கும் நில அதிகாரத்திற்கு இடையிலான முரண்பாடு, அளவுகளில் வேறுபட்டாலும் உலகின் பல பாகங்களிலும் எல்லாக் காலங்களிலும் இவை நிலவிவந்துள்ளன. நிலப்பிரபுத்துவக் காலம் அதற்கான தொடக்கம். நிலம் மீதான உரிமை என்பது அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்தது. நிலம் மீதான அதிகாரம் என்பது அபகரிப்பு, நிலப்பறிப்பு சார்ந்தது. உயர் பாதுகாப்பு வலயம், தந்திரோபாய முக்கியத்துவம், பயங்கரவாத அச்சுறுத்தல், மூலோபாய இராணுவத் தளம் என்பதான பல்வேறு சொல்லாடல்களை ஆட்சியாளர்கள் கவசங்களாகப் பயன்படுத்தி வந்தனர்.

### இராணுவ நீக்கம் பற்றிய வாக்குறுதிகளும் எதிர்பார்ப்பும்

போர் முடிவுக்கு வந்து ஒன்றரைத் தசாப்தங்கள் கடந்துவிட்டன. இன்றும் இராணுவத்தினரின் பிரசன்னம் கொண்டதாகவும் இராணுவமயப்படுத்தப்பட்டதாகவுமே வடக்கு - கிழக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. சொந்த நிலங்களில் மீள்குடியமர முடியாத நிலையில் இன்றும் வடக்குத் தமிழர்கள் உள்ளனர். தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அளித்த வாக்குறுதிகளில் காணிகளை விடுவிப்பது முதன்மை பெற்றிருந்தது. அத்தோடு அரசியற் கைதிகளின் விடுதலை, போதைப்பொருள் பாவனைக்கான சமூகக் காரணிகளை இல்லாமற் செய்வது, தொழில்




Image Source - [www.jdslanka.org](http://www.jdslanka.org)

வாய்ப்புகளைப் பெருக்குவது குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. நல்லெண்ணச் செயற்பாடாக ஆனையிறவு இராணுவச் சோதனைச் சாவடி நீக்கப்பட்டிருக்கின்றது. வடக்கிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது குறித்தும் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அது எத்தனை தூரம் நிறைவேற்றப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் போது, நில விவகாரம் குறித்த சிக்கல்களுக்குத் திருப்திகரமான தீர்வு எட்டப்படுவது தவிர்க்கவியலாதது. நில விவகாரச் சிக்கல்களுக்கான தீர்வு நோக்கிய முனைப்புகள், மக்களுக்கு நெருக்கமான





**கோப்பாப்புலவு மக்களின் போராட்டம்**

Image Source - [globaltamilnews.net](http://globaltamilnews.net)

நிறுவனங்கள், பொறிமுறைகள், கட்டமைப்புகள் மூலம் பொருத்தமானதும் கூர்உணர்வு மிக்கதுமான வழிமுறைகளைக் கண்டடைவதன் ஊடாக செயல்வடிவம் பெறவேண்டுமென இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

### **அரசியற் தீர்வில் நில உரிமையின் வகிபாகம்**

தனிநபர் மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை, நிலங்கள் மற்றும் சமூகங்கள் மீதான இராணுவமயமாக்கல், பாலின ரீதியிலான வன்முறை, வேலையின்மை, தண்ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் பிற முக்கியமான சேவைகள், வளங்களின் பற்றாக்குறை வடக்கு (மற்றும் கிழக்கு) இலங்கையில் நீடிக்கிறது என்பதை நிறுவுகின்றது இந்த ஆய்வு.

போருக்குப் பிந்திய 'அமைதி' பேண்தகு வகையிலும் நீடித்ததாக அமைவதற்கு,

காணி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். தேசிய இனப் பிரச்சினையில் நில உரிமை இன்றியமையாத ஒரு அங்கம் என்பதையும், தேசிய பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும்காணி சார் சிக்கலை உகந்த முறையில் தீர்க்க வேண்டும் என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். நிலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், மக்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள், பொறிமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் இவ் ஆய்வு வலியுறுத்துகின்றது.

### **இராணுவ மயமாக்கலும் விளைவுகளும்**

சிறிலங்காவின் 19 இராணுவப் பிரிவுகளில் (Military Divisions) வட பகுதியில் மாத்திரம், 14 இராணுவப் பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. இவை நிரந்தரமாக

இருக்கக்கூடிய உட்கட்டுமானங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி (வவுனியா, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்கள்) ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பாதுகாப்புப் படையின் மூன்று கட்டளைத் தலைமையகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த 14 இராணுவத்தளங்களும் அமைந்துள்ளன. 2002 இல் வெளிவந்த தகவல்களின் படி, புதிய ஆட்சிப் பீடமும் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தினைக் குறைப்பதில்லை என அறிவித்துள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினருக்கான வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சீன அரசாங்கம், நிதியுதவி வழங்கியிருந்தது. அதற்காக 2012 இல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், இராணுவத்தினரின் குடும்பங்களைக் குடியமர்த்தும் வீடமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. வடக்கில் இராணுவத்தை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்தல் மூலம், சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுப்பதும், அதனுடிக் பெளத்த மயமாக்குதலும் என்ற மறைமுக அணுகுமுறை கைக்கொள்ளப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி இராணுவமயப்படுத்தல் தொடரப்படுவதோடு, அதனை நியாயப்படுத்துகின்ற அணுகுமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இராணுவத்தின் குடும்பங்களைக் குடியமர்த்துதல் என்பது சிங்களக் குடியேற்றத்தின் மறைமுகமானதொரு வடிவமாகும். இராணுவப் பிரசன்னத்தைத் தொடருதல் என்பது, இன்னொரு வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு 'இராணுவத் தீர்வு' என்ற அணுகுமுறையின் தொடர்ச்சியாகக் கைக்கொள்ளப்படுகின்றது.

வடக்கு (மற்றும் கிழக்கு) இராணுவமயமாக்கல் என்பது 30 வருட உள்நாட்டுப் போரின் நேரடி விளைவு. வடக்கு - கிழக்கை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாகவும் அது உள்ளமை வெளிப்படுத்தப்படுகின்றது. இராணுவமயமாக்கலின் மூலம், அதற்கான காரணங்கள், அளவு மற்றும் இராணுவமயமாக்கலின் தாக்கம் ஆகியவற்றை இந்த அறிக்கை ஆராய்கிறது. வட பகுதியின் பாரிய உயர் பாதுகாப்பு வலயமான 'வலிகாமம்' உட்பட உயர் பாதுகாப்பு வலய விளைவுகளை விரிவாக ஆராய்கிறது.

முல்லைத்தீவின் மணலாறு (வெலி ஓயா) ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசம். வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலான நிலத் தொடர்பினைத் துண்டிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கங்கள் அங்கு 1980 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றன. யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலய தலைமைச் செயலகம் (Security Force Headquarters) மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அனைத்துப் பாதுகாப்பு படைகளின் தலைமையகங்களும் இணைக்கப்பட்ட கீழ்ப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. வடக்கு - கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகளை அமைப்பதில் சீனா உதவி வந்துள்ளது. 2012 இல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இராணுவத்தினருக்கான வீடமைப்பிற்காகச் சீனா வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

“இராணுவமயமாக்கல் நிலத்தின் அணுகல், கட்டுப்பாடு மற்றும் விநியோகத்தையும் கணிசமாகப் பாதிக்கிறது. பொதுக் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்துவதைச் சட்ட ரீதியான வழிமுறைகளால் மட்டுமே தீர்க்கமுடியாது. நிலங்களின் இராணுவமயமாக்கல் இப் பிரச்சினையை மேலும்



திறனையும் பற்றியது என்கிறது இரண்டாவது அத்தியாயத்தின் முடிவுரை.

### அத்தியாயம் 3: நிலப் பிரச்சினையின் பாலின - சாதிய குறுக்குவெட்டுப் பரிமாணம்

வடக்கில் நிலப்பிரச்சினையில் ஆழ வோரோடியுள்ள பாலினம் மற்றும் சாதியப் பரிமாணத்தையும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புமிகு விளைவுகளையும் இந்த அத்தியாயம் பதிவு செய்கின்றது. வடக்கில் காணி விநியோக முறைகள் என்று வரும்போது சாதி அடிப்படையிலான பாகுபாடு இன்னும் சவாலாகவே உள்ளது. அது தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றது. குறிப்பாக வெளியாட்களுக்கு காணிகள் விற்கப்படும் போது, குறிப்பிட்ட சாதியினருக்கு விற்கக் கூடாது என்ற 'சமூக ரீதியாக' ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி பின்பற்றப்படுகின்றது. இதன் மூலம், குறிப்பிட்ட பகுதிகளில் 'சாதி அடிப்படையிலான பிராந்தியவாதம்' பேணப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 72 வயதான ஓய்வுபெற்ற அரச அதிகாரி நாவுக்கரசு இப்படிக் கூறியுள்ளார்:

“யாழ்ப்பாணத்தில் சாதி அடிப்படையிலான நிலப் பிரிவுகள் உள்ளன. அவை இன்னும் உள்ளன. அடிப்படையில், நிலப்பரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் மேற்கொள்ளப்படும் வருமானம் ஈட்டும் நடவடிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இப்படியாகத்தான் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி வலுவாகப் புரையோடிக் கிடக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தமது நிலத்தை இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இலகுவில் விற்க மாட்டார்கள். அண்டை வீட்டாரின் சம்மதம் என்பது பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒரு எழுதப்படாத சட்டம். பொதுவாக ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் வசிக்கின்றனர்.

அவர்கள் வாழும் தெரு அல்லது பகுதியின் அடிப்படையில் ஒருவரின் சாதியை கண்டடையலாம்.”

வடக்கில் நில விவகாரங்களில் பாலின, சாதியப் பரிமாணங்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கவனம் கொடுக்கப்படுகின்றது. இந்தப் பரிமாணம் (சாதிய, பாலினம் சார் நில விவகாரச் சிக்கல்) அரசு மற்றும் சட்டங்களால் மட்டும் தீர்க்கப்பட முடியாதவை. நில உரிமை, நிலத்திற்கான அணுகல் (Access) சார்ந்து சாதிய, பாலின ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள விளைவுகளைக் கையாள பரந்த சமூக ரீதியிலான அங்கீகாரம், செயற்திட்டம் அவசியம். இந்த விவகாரங்களை வெளிப்படையாக உரையாடுவதற்குத் தமிழ்ச் சமூகம் தயாராக வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கின்றது.

### அத்தியாயம் 4: நிலப் பிரச்சினையின் இன - மத குறுக்குவெட்டுப் பரிமாணம்

இந்த அத்தியாயம் நிலப் பிரச்சினைகளின் இன மற்றும் மதப் பரிமாணத்தை ஒரு இனக்குழும முரண்பாட்டுக் கண்ணோட்டத்திற் பார்க்கிறது. இனம் மற்றும் மத அடையாளத்தை அடிப்படையாகக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அரசியல் கண்ணோட்டத்தில் இந்த ஆய்வு நோக்குகிறது. இனம் என்பது நில விவகாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு குறுக்குவெட்டுப் பிரச்சினையாக, வடக்கில் தமிழர்கள் - சிங்களவர்களுக்கு இடையிலான இருமை நிலையாக (Binary) இந்த ஆய்வில் அணுகப்படவில்லை. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கவனப்படுத்தப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இவ்விரு சமூகங்களுக்கிடையிலான உறவில் ஆழமான கரும்புள்ளியை ஏற்படுத்தியதுடன், இந்தச்

சமூகங்களுக்கிடையில் நிலவும் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் தொடர்ந்தும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

தமிழ் - சிங்கள - பௌத்த முரண்பாட்டுப் பரிமாணத்திற்கு அப்பால், வடக்கில் நிலவும் மத ரீதியான பதட்டங்கள் முதன்மையாகத் தமிழர் - முஸ்லிம்கள் இடையிலான இனப் பிளவுடன் தொடர்புடையது. முஸ்லீம் மற்றும் தமிழ்ச் சமூகத்தினரிடையே உள்ள பிளவைக் களைவதற்கு காத்திரமான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பரஸ்பர சந்தேகம் மற்றும் அவநம்பிக்கைகள் படிப்படியாக நீக்கப்பட வேண்டும். சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை வளர்க்க முறையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நான்காவது அத்தியாயத்தின் கோரலாகும்.

### சிங்களக் குடியேற்றம்

விவசாய அபிவிருத்தித் திட்டங்களைக் காரணம் காட்டி கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அத்திவாரம் போடப்பட்டு, சனத்தொகைச் சமநிலையில் (Demographic Balance) பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி சிங்கள மயமாக்கலுக்கு வழிகோலப்பட்டது. போருக்குப் பின்னான சூழலில் தேசிய பாதுகாப்பு என்ற காரணம் காட்டப்பட்டு இராணுவமயமாக்கலும், அதன் விளைவாக சிங்கள மயமாக்கல் நேரடியாகவும் (பௌத்த விகாரைகள் நிறுவுதல் மூலமும்) மறைமுகமாகவும் (இராணுவத்தின் குடும்பங்களைக் குடியேற்றுவதன் மூலமும்) முன்னெடுக்கப்படுகின்றது. போருக்குப் பின்னர் 18 பௌத்த விகாரைகள் வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 67,000 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் (2014 இல் வட மாகாண சபை வெளியிட்ட தரவுகளின்படி,)

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட சூழல் நிலவுகின்றது. இவற்றில் தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன. யாழ்ப்பாணத்தில் 10,919 ஏக்கர், முல்லைத்தீவில் 34,362 ஏக்கர், மன்னாரில் 22,247 ஏக்கர் நிலம் இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

### சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடும் நில வளங்கள் மீதான அதிகாரமும்

எந்தெந்த வகையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இராணுவம் முதலீடுகளை மேற்கொண்டு, விரிவுபடுத்தி வருகின்றது, 'Holiday Houses' எனப்படும் உல்லாச விடுதிகள், விவசாயம் மற்றும் கடற்கொழிலில் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற சூழல், தமிழ் மக்களின் தொழில் வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் அவை எத்தகையை மோசமாகப் பாதிக்கின்றது என்ற தரவுகளும் அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

நில அபகரிப்பினாரால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் 40,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. சாதிய ஒடுக்குமுறை தொடர்வதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலவுரிமையற்ற நிலையில் உள்ளனர். இன ரீதியிலான பிளவுகளையும் நிலப் பிரச்சினை அதிகப்படுத்துகின்றது. முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறவில்லை. பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர நம்பிக்கையீனம் அகலவில்லை.

### நில விடுவிப்பை நோக்கிய செயற்பாட்டு அணுகுமுறையும் பரிந்துரைகளும்

இராணுவ நீக்கத்தினை (Demilitarization) நடைமுறைப்படுத்த அவசியமான செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டினைத் தவிர்ப்பது



Image Source - [www.greenleft.org.au](http://www.greenleft.org.au)

## நிலம்: அரசியல் உரிமை, இருப்பு சார் அடையாளம்

பொதுவாக நிலம் என்பதை 'குடியிருக்கின்ற இடம்' என்பதாகக் குறுக்கிவிட முடியாது. அது தமிழ் மக்களின் 'அரசியல்', 'உரிமை' மற்றும் 'இருப்பு' சார்ந்தது. வெறுமனே காணி என்று சுருக்கிவிட முடியாது. அது மக்களின் வாழ்வாதாரம், வளங்கள் மீதான உரிமை, பண்பாட்டு வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. இராணுவத்தை எதிர்த்து எவரும் எதுவும் கேட்கமுடியாது என்ற புறநிலையில், வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கலை நடைமுறைப்படுத்தும் இயந்திரமாக 'அரசினால்' இராணுவம் பயன்படுத்தப்படுகின்றது.

மற்றும் சிவில் நிர்வாகம், சிவில் நிறுவனங்களைப் பலப்படுத்துதல், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு மற்றும் அதில் நிலவும் குறைபாடுகளுக்கு எதிரான அழுத்தம் கொடுக்கத் தகுந்த பொறிமுறையைக் கண்டறிதல், தமிழ் - முஸ்லீம் உறவுகளை மேம்படுத்தும் வழிமுறைகள், சாதிய ஒடுக்குதலால் நிலமற்றவர்களாகவுள்ள மக்களை நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக்குதல் போன்றன பற்றிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

நிலம் சார்ந்த சிக்கல்களை நடைமுறை சார்ந்து மாகாண சபையினூடாக அணுகுவது பொருத்தமானதெனவும் கூறப்படுகின்றது. வட மாகாண சபை நில விவகாரம் தொடர்பாக நிலவக்கூடிய பிரச்சினைகளையும் அதன் பல்பரிமாண விளைவுகளையும் அடையாளம் காண்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அவற்றை மத்திய அரசிற்கு எடுத்துச் சென்று, நிலவிவகார அணுகுமுறையில் கட்டமைப்பு சார்ந்ததும், நிர்வாக முறைமை சார்ந்ததுமான மாற்றங்களுக்கும் செயற்பாட்டுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

போருக்குப் பிந்தைய சூழலில் தமிழர் தாயகத்தின் வடக்கில் நிலவிவரும் நில உடைமை சார்ந்த விடயங்களைக் கள ஆய்வு மூலமும், தகவல், தரவுகள், ஆதாரங்கள் வழியாகவும் இந்த அறிக்கை ஆவணப்படுத்துகின்றது. நிலத்தின் பயன்பாடு - அதன் மீதான அணுகல், நிலக் கட்டுப்பாடு, 'போருக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்க சூழலில்' பெண்கள், ஆண்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தின் கூறுகளையும் ஆய்வு கவனத்திலெடுத்துள்ளது.

தமிழர் தாயகத்தின் வடக்கில் நிலம் சார்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான துல்லியமானதும் விரிவானதுமான தகவல்கள் திரட்டப்பட்டு காத்திரமான ஆய்வறிக்கையாக இந்த ஆவணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நில விவகாரம் உணர்ச்சிவயப்பட்டதாக மட்டுமே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. இதனைத் தகுந்த தரவுகள், தகவல்கள், பரிந்துரைகளுடன் ஆவணமாக்கி, அறிவுசார் தளத்தில் முன்னெடுக்க வழிவகுப்பதாக இந்த ஆய்வறிக்கை அமைகிறது.

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் 'இனவாத அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை' என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.



● பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக 'சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்', 'சுயம் நிர்ணயம் உரிமை' மற்றும் 'மேதின வரலாறும் படிப்பினைகளும்' போன்ற நூல்கள் அமைகின்றன.

## ஆங்கிலக் கல்வியும் நவீன நிர்வாக முறையும் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்

**ப**த்தொன்பதாம் நூற்றாண்டில் தான் இலங்கையில் நவீன சமூகம் உருவானது. அது பெருந்தோட்டத்தின் தோற்றத்தோடு ஆரம்பமானது. ஆனால் ஆரம்பத்தில் ஆளும் வெள்ளையர்களுக்கும் ஆளப்படும் இலங்கையர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. அதற்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மொழி, கலாசார இடைவெளி; இரண்டாவது அப்போது பிரித்தானியாவில் மேலோங்கியிருந்த 'வெள்ளையரே உயர்ந்த இனம், அவர்களே ஆளப்பிறந்தவர்கள்' என்ற இனவாதக் கருத்தின் தாக்கம்; மூன்றாவது கண்டிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களை - அங்கு வெடித்த இரண்டு கிளர்ச்சிகளின் பின்னர் - ஆங்கிலேயர் சந்தேகத்தோடு பார்த்தமை.

இதை விட மற்றும் ஒரு காரணமும் இருந்தது. ஆங்கிலேயர் பழமைவாதக் கட்டமைப்பைக் குலைக்காமல் பழைய முதலியார் - மைய நிர்வாகமுறையின் கீழ் நாட்டை ஆள முயன்றமையே அக்காரணம். ஆங்கிலேயருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையிலான நிர்வாகத் தொடர்பை

மொழிபெயர்ப்பாளர்களான  
முதலியார்களே ஏற்படுத்தினர். ஆனால்  
வேகமாக வளர்ச்சியுற்ற  
பெருந்தோட்டத்துறையை  
மையமாகக்கொண்டு நாட்டின்  
அபிவிருத்திப் போக்கு மாற்றமுற்று  
வேகம்பெற்றபோது பழைய  
நிர்வாகமுறையால் அதற்கு ஈடுகொடுக்க  
முடியவில்லை.

உதாரணமாக, ஆங்கிலேயர் இலங்கையின்  
கரையோரப்பகுதியை கைப்பற்றிய போது  
நவீன பாதைகள் இருக்கவில்லை. 1803 இல்  
கொழும்பிலிருந்து கண்டியை அடைய ஒரு  
மாதம் ஆனது. அப்போது கொழும்பு, காலி,  
யாழ்ப்பாணம் ஆகிய மூன்று சிறு  
நகரங்களே இருந்தன. பெருந்தோட்ட  
வணிகம் பிரவாகம் எடுத்தபோது பாதைகள்  
மாத்திரமல்ல, புகையிரதச் சாலைகளையும்  
அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  
தொலைத்தொடர்பு, தபால் சேவை,  
மருத்துவச்சேவை, நீதித்துறை போன்றன  
அசுர வளர்ச்சி பெற்றன. பெருந்தோட்ட  
வலயங்களில் நகரங்கள் உதயமாகி  
கிராமியப் பொருளாதாரத்துக்குப் புதிய  
சந்தைகளை ஏற்படுத்தின; நுகர்வோரை  
இணைத்தன. கொழும்புத் துறைமுகம்  
அபிவிருத்தி செய்யப்பட்டு இலங்கை  
சர்வதேச சந்தையோடு இணைக்கப்பட்டது.

இம்மாற்றங்களைச் சரிவரப்  
புரிந்துகொண்ட 1833 ஹோல்புருக்  
கேமரூன் ஆணைக்குழுவின் சிபாரிசு,  
உருவாகியிருந்த நவீனத்துவத்துக்குத்  
தேவையான கட்டமைப்பை உருவாக்கியது.  
அதனடிப்படையில் செய்யப்பட்ட நிர்வாக  
மாற்றங்கள் ஆங்கிலேய  
உயரதிகாரிகளினதும், அதுவரை  
சலுகைபெற்ற பழைய உள்ளூர்  
உயரடுக்கினரதும் அதிகாரத்தை  
மட்டுப்படுத்தி, புதிய ஆங்கிலம் கற்ற  
உயரடுக்கு ஒன்றையும், ஆங்கிலம் கற்ற  
இடைநிலை நிர்வாகிகளையும், ஆங்கிலம்


கற்ற கிராமிய, நகரமட்ட அதிகாரிகளையும்  
உருவாக்கியது.

இதன் மூலம் ஆங்கிலேய உயர்  
அதிகாரிகளுக்கும் இலங்கையருக்கும்  
இடையிலான இடைவெளி குறைந்தது.  
எல்லா மட்டத்திலும் பிரித்தானிய காலனிய  
அரசு தனது பிடியை இறுக்கியது. ஒரு  
புறத்தில் பழைய முறைப்படி ஒரு சில  
நிலப்பிரபுத்துவ காலப் பிரதிநிதிகளின்  
துணையோடு மாத்திரம் விரிவடைந்து  
செல்லும் சிக்கலான நவீன நிர்வாகமுறையை  
முன்னெடுத்துச் செல்ல முடியாமல்  
இருந்தது. மறுபுறத்தில் அவர்களின் தயவில்  
தங்கியிருப்பதில் உள்ள ஆபத்தை  
ஆங்கிலேயர் உணர்ந்தே இருந்தனர்.

கண்டியின் முன்னாள் முதன்மை சிவில்  
அதிகாரியான ஜான் பெய்லி, காலனி  
செயலாளருக்கு எழுதி குறிப்பு  
பின்வருமாறு: “எங்கள் அரசாங்கத்தின்  
கொள்கை எப்பொழுதும் பிரதானிகளின்  
அதிகாரத்தைக் குறைத்து, கொடுங்கோல்  
அரசாங்கத்தின் கீழ் அவர்கள் இயல்பாகவே  
கொண்டிருந்த அந்த அதியுயர் செல்வாக்கை  
அழிப்பதாகும்.” (“The policy of our Government  
has always been to curtail the power of the Chiefs  
and to destroy that paramount influence which  
under a despotic Government they naturally pos-  
sessed.”) இது ஆங்கிலேயர்கள் பழைய  
உயரடுக்கினர் தொடர்பாகக் கொண்டிருந்த  
கண்ணோட்டத்தை விளக்குகிறது.

ஆங்கிலேயர், குறிப்பாக ஹோல்புருக்  
கேமரூன் ஆணைக்குழுவின் சீர்திருத்தம்  
மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பழைய  
உயரடுக்கினரின் அதிகாரத்தை வெகுவாகக்  
குறைத்தது. அடிமை முறையை  
ஒழித்தமையும் (வடக்கில் இது சாதி  
அடிப்படையில் இருந்தது), இராஜகாரிய  
முறையை ஒழித்தமையும் இவற்றுள்  
பிரதானமானவை. இதனால் நிலவுடமைச்  
சமூகத்தில் அதுவரை இலவசமாகப்





## உருவில் மகளிர் கல்லூரி (19 ஆம் நூற்றாண்டு)

Image Source - en.wikipedia.org

பெறப்பட்ட உழைப்பில் ஆதாரப்பட்டிருந்த அவர்களது அதிகாரமும் செல்வமும் பறிக்கப்பட்டது. அத்துடன் நீதித்துறை சுதந்திரமாக இயங்கியதால், அவர்கள் தாம் விரும்பிய தண்டனையை தமது சேவகர்களுக்கு வழங்க முடியாமல் இருந்தது.

ஆனால், பழைய உயரடுக்கினர் ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களது கோபத்துக்குப் பலியாகாமல் சமரசம் செய்துகொண்டு தம்மை தகவமைத்துக்கொண்டனர். பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மையமாகக்கொண்டு உருவான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி தம்மை நிலைநிறுத்திக்கொண்டனர். அத்துடன் தமது பிள்ளைகளை ஆங்கிலக் கல்வியைப் பெறச்செய்து நிர்வாகத்திலும் பின்னர்

அரசியலிலும் மிளிர்ச்செய்து தம்மை ஆளும் வர்க்கமாகவும் உயர்த்திக்கொண்டனர். இதற்கான வாய்ப்பு அவர்களுக்கே இருந்தது. ஏனெனில் ஆங்கிலப் பாடசாலைகள் அமைப்பதற்கு நிதி வழங்குவதற்கும், பாடசாலைக் கட்டணம் செலுத்துவதற்கும், இங்கிலாந்துக்கோ அல்லது இந்தியாவுக்கோ தமது பிள்ளைகளை அனுப்பி மேற்படிப்பு படிக்கவைப்பதற்கும் அவர்களுக்கே பண வசதியிருந்தது.

இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விடயம் ஒன்றிருக்கிறது. இலங்கையில் பிரித்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலக் கல்விமுறை, வர்க்கத்தன்மை கொண்டதாக இருந்ததே தவிர (அதாவது வசதி படைத்தவர்களுக்கு அடையக்கூடியதாக

இருந்ததே தவிர), ஒரு இனத்துக்குச் சலுகை காட்டுவதாக அமையவில்லை. அதனால் புதிய பணக்கார வர்க்கத்தினருக்கும் அந்த வாய்ப்பு திறந்தே விடப்பட்டிருந்தது. ஆயினும் வசதி குறைந்தவர்களுக்கும், சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தரமான ஆங்கிலக்கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

இலங்கையில் இந்தியாவைப் போல சாதிக் கட்டமைப்பும், சாதிய ஒடுக்குமுறையும் ஆழமாக இல்லாவிட்டாலும் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர் ஆகிய தேசிய இனங்களின் மத்தியில் வெவ்வேறு அளவில், வெவ்வேறு வடிவில், மத - கலாசார - சமூக வாழ்க்கையில் கலந்து இருந்தது; சாதியின் மேற்தட்டு அணியின் நலன்களை பாதுகாக்கும் விதத்தில், மதத்தின் துணையோடு நிலைநிறுத்தப்பட்டிருந்தது. சாதிக்கு இருந்த சட்டரீதியான பாதுகாப்பு ஆங்கிலேயர் காலத்தில் இல்லாமல் போனாலும் சாதியக் கட்டமைப்பை உடைப்பதற்கு அவர்களால் முடியவில்லை. இவ்விடயத்தில் சமூக விதிமுறைகளை சிவில் உரிமைகள், சட்டங்கள் பெரியளவு மாற்றவில்லை. அதுமாத்திரமல்ல சாதிக் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் பாதுகாத்து தமது நலனுக்காக அதனைப் பயன்படுத்திக்கொண்டனர். உதரணமாக, தோட்டத்துரைமாருக்கு மலையகத் தமிழ்த் தொழிலாளர் மத்தியில் காணப்பட்ட சாதியமைப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான வழிகாட்டல் கைநூல் ஒன்று தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. இதே அணுகுமுறையை ஏனைய சாதியச் சமூகங்கள் மீதும் கடைப்பிடித்தனர். முஸ்லீம் சமூகம் சாதியடிப்படையில் ஆதாரப்பட்டிருக்கவில்லை எனினும் மதகுருமாரினதும் பணக்காரரினதும்



உதயதாரகை

Image Source - tamil.wiki

செல்வாக்குமிக்க ஆணாதிக்கச் சமூகமாகவே அது இருந்தது. சாதிமுறையின் இறுக்கம் ஏனைய சமூகங்களைவிட யாழ்ப்பாணச் சமூகத்திலேயே அதிகம் காணப்பட்டது. இங்கு வெள்ளாளரின் மேலாதிக்கம் ஆங்கிலேயர் காலத்திலே தான் வலுப்பெற்றது.

மறுபுறத்தில் இலங்கையில் ஆங்கிலேயர் காலத்தில் தான் கல்வி சாதாரண மக்களுக்கும் கிடைத்தது; அதன் தரம் வர்க்கங்களுக்கேற்ப வேறுபட்டாலும் கூட. இதற்குக் காரணம் ஆங்கிலேயரின் பரோபகாரம் அல்ல; மாறாக, தமது மொழியில் பேசி பொருளாதார நிர்வாக நலன்களைக் கவனிப்பதற்கும், இலங்கையர்களோடு தொடர்பைப் பேணி ஆள்வதற்குத் துணையாக தமது மொழியில் பேசும் இலங்கையரைக் கொண்ட தமக்கு விசுவாசமான இடைநிலை அணியொன்றை உருவாக்குவதற்கும் இலங்கையருக்கு ஆங்கிலக் கல்வியை வழங்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலமொழி மூலம் மேற்கத்தேயக் கல்வியைப் பரப்பும் அவர்களது நோக்கத்தை அப்போது (1835 இல்) மெக்காலே பிரபுவின் (Lord Macaulay) அறிக்கைக் குறிப்பு தெளிவாக விளக்குகிறது. “...தற்போது எமக்கும் நாம் ஆளுகின்ற மில்லியன் கணக்கான மக்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கக்கூடிய ஒரு அணியை உருவாக்குவதற்கு நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருக்கும் அதே சமயம் இரசனையிலும், கருத்திலும், ஒழுக்கத்திலும் அறிவுத்திறனிலும் ஆங்கிலேயராக இருத்தல் வேண்டும்...”: (“... We must at present do our best to form a class who may be interpreters between us and the millions we govern; a class of persons, Indian in blood and colour but English in tastes, in opinion, in morals and in intellect ...”) அவர் அன்று கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இலங்கைக்கும் பொருந்தும். இதனை அன்று நேரு ‘ஆங்கிலேய இராஜ்யத்திற்கு (British Raj) தேவையான எழுதுவினைஞர்களை உருவாக்குவதற்கான கல்வி’ என்று கேலிசெய்தார். இவ்வாறு ஆங்கிலக்கல்வி மூலம் மேற்படிப்பு படிக்கக்கூடிய வசதியுடைய மிகச் சிலரின் மத்தியில் இருந்து சிவில் நிர்வாக சேவை இலங்கையில் உருவாக்கப்பட்டது.

இலங்கையில் ஆங்கில சிவில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் மூலம் உடனடிப் பயனடைந்தவர்கள் யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடியினரே. அதற்குப் பிரதான காரணங்கள் பல இருந்தன. ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்தில் தான்

மிஷனரிப் பாடசாலைகள் அதிகம் திறக்கப்பட்டன. இலங்கையின் முதலாவது மிஷனரிப் பாடசாலையான காலி ரிச்மண்ட் கல்லூரி 1814 இல் வெஸ்லியன் மிஷனரியால் நிறுவப்பட்டது. மூன்றாவது மிஷனரிப் பாடசாலையான மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மட்டக்களப்பில் அமைக்கப்பட்டது. நான்காவது ஆங்கில மிஷனரிப் பாடசாலையான தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 1816 இல்

**இலங்கையில் ஆங்கிலேயர் காலத்தில் தான் கல்வி சாதாரண மக்களுக்கும் கிடைத்தது; அதன் தரம் வாக்கங்களுக்கேற்ப வேறுபட்டாலும் கூட. இதற்குக் காரணம் ஆங்கிலேயரின் பரோபகாரம் அல்ல; மாறாக, தமது மொழியில் பேசி வொருளாதார நிர்வாக நலன்களைக் கவனிப்பதற்கும், இலங்கையர்களோடு தொடர்பைப் பேணி ஆள்வதற்குத் துணையாக தமது மொழியில் பேசும் இலங்கையரைக் கொண்ட தமக்கு விசுவாசமான இடைநிலை அணியொன்றை உருவாக்குவதற்கும் இலங்கையருக்கு ஆங்கிலக் கல்வியை வழங்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.**

திறக்கப்பட்டது. இங்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் போதிக்கப்பட்டது. இது, 1833 ஆம் ஆண்டு ஹொல்புரூக் கேமரூன் ஆணைக்குழுவின் சிபாரிசுப்படி இலங்கையின் நிர்வாக மொழியாக ஆங்கிலம் பிரகடனப்படுத்தப்படுவதற்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது; பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் முதல் ஆங்கிலப்

பள்ளியை கொழும்பில் (ரோயல் கல்லூரி) நிறுவ முடிவெடுப்பதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுவிட்டது. வடக்கிற்கு வெளியே கிறிஸ்தவ மிஷனரால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்புதான் ஒரு ஆங்கிலப் பள்ளி நிறுவப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு இந்த வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. 1812 இல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போர் நடந்திருந்தது. அதன் மனக்கசப்பு ஆள்பதி றொபர்ட் பிறவுன்றிக் மனதில் இருந்தது. எனவே அமெரிக்க - சிலோன் மிஷனரிகளின் முதல் தொகுதியினரை கொழும்பில் குடியேற அனுமதிக்க மறுத்து, வசதிகள் குறைந்த, வெப்பம் மிகுந்த, வறண்ட பிரதேசமான யாழ். குடாநாட்டுக்கு அனுப்பிவைத்தார். இது யாழ். குடாநாட்டுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்தது. தெற்காசியாவின் முதல் பெண்கள் உறைவிடப் பள்ளியான உடுவில் மகளிர் கல்லூரியும் 1824 இல் இங்குதான் நிறுவப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரால் 1619 இல் கைப்பற்றப்படும்போது அது வணிகத்துறையிலும் அப்போதைய கல்வியிலும் தென்பகுதியை விட முன்னேறியிருந்தது. தெற்கில் பண்டமாற்றுமுறை நிலவியபோது இங்கு பணப்புழக்கம் நடைமுறையில் இருந்தது. எனவே வணிகமும், நவீன காலத்துக்கு முன்னைய - அதாவது அச்ச யந்திரம் அறிமுகமாவதற்கு முன்னர் ஓலைச்சுவடிகளில் எழுதும், மனனம் செய்யும் - கற்கை முறையும் அங்கு வளர்ந்திருந்தது. கோவிற் பள்ளிகள், சாதிய மேல் அணியினருக்கான விசேட வகுப்புகள், குருக்களின் வீட்டுத் திண்ணையில் நடத்தப்படும் கிராமப் பள்ளிகள் என்பன

பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கு காணப்பட்டன. கீழைத்தேய மருத்துவம், சோதிடம் என்பன இங்கு பிரபலம் பெற்றிருந்தன. தமிழ்க் கல்விக்கூடம் (மத்திய கால அகாடமி) ஒன்று நல்லூரில் நிறுவப்பட்டிருந்தது. இங்கு பழங்காலத் தமிழ்ப் படைப்புகள் கையெழுத்துப் பிரதி வடிவில் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அதே போன்று நல்லூரில் இருந்த சரஸ்வதி மஹால் நூலகம், அரசின் அனைத்து இலக்கிய வெளியீடுகளின் அரச களஞ்சியமாகத் திகழ்ந்தது .

எனவே கல்வி கற்பதில் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் இயல்பாகவே ஆர்வம் காட்டினர்; மிஷனரிகளை வரவேற்று ஆதரித்தனர். இதனால் மிஷனரிகளுக்கு தமது கல்விப்பணியை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாணக் குடாவில் உகந்த சூழல் இருந்தது. அவர்கள் வழங்கிய ஆரம்பக் கல்வியின் மூலம் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் பயன்பெற்றனர். அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட, யாழ் குடாவுக்கும் மன்னாருக்கும் அண்மையில் அமைந்திருந்த இந்தியாவுடன் வர்த்தக, கலாசார, மதத் தொடர்புகள் நீண்டகாலம் நிலவிவந்தது. பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் இந்தியாவும் இலங்கையும் கொண்டுவரப்பட்ட பின்னர் இத்தொடர்பு மீண்டும் புத்துயிர் பெற்றது. இதுவும் இவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவியது. யாழ்ப்பாணத் தமிழர்களின் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியில் அச்சக ஊடகங்களும் அச்சகமும் முக்கிய பங்காற்றியது. இலங்கையில் முதலாவது அச்ச இயந்திரம் 1737 இல் டச்சுக்காரர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த அமெரிக்க மிஷன் 1820 இல் தனது முதலாவது அச்சகத்தை நிறுவியது. 'தி மார்னிங் ஸ்டார்' என்று

ஆங்கிலத்திலும்  
 'உதயதாரகை' என்று  
 தமிழிலும் அழைக்கப்பட்ட  
 தமிழ் - ஆங்கில இருமொழிச்  
 செய்தித்தாள் 1841 இல்  
 மானிப்பாயில்  
 வெளியிடப்பட்டது. இதுவே  
 இலங்கையில் வெளியான  
 முதலாவது செய்தித்தாள்;  
 தமிழ் உலகின் இரண்டாவது  
 தமிழ்ச் செய்தித்தாள். இது  
 அமெரிக்க மிஷனரியால்  
 வெளியிடப்பட்ட மதச்  
 செய்தித்தாளாக  
 இருந்தாலும், கல்வி,  
 அறிவியல், விவசாயம்,  
 விளையாட்டுப் போன்ற  
 செய்திகளையும்  
 கொண்டுவந்தது. திரு.  
 ஹென்றி மார்ட்டின் இதன்  
 முதலாவது ஆங்கில  
 ஆசிரியராகவும், திரு. சைத்  
 பைசான் முதல் தமிழாசிரியராகவும்  
 இருந்தனர். இதனால் வாசிப்போர்  
 தொகை அதிகரித்தது.

வடக்கு அதன் புவியியல் அமைவிடம்  
 காரணமாக தெற்கில் அப்போது பெரும்  
 பிரளயம் எடுத்திருந்த பெருந்தோட்ட -  
 மைய பொருளாதாரச் சமூக மாற்றத்தின்  
 பாதிப்பிலிருந்து தள்ளி இருந்ததாலும்,  
 அங்கிருந்த வளங்களைப்  
 பயன்படுத்தத்தக்க அளவுக்கு அங்கு  
 தொழில்நுட்பம் வளர்ச்சி  
 அடைந்திருக்காமையாலும்,  
 அபிவிருத்தியில் இருந்து பின்தங்கியது.  
 அதனால், ஒருபுறத்தில் அது  
 நிலப்பிரபுத்துவப் பழமைவாதத்திலிருந்து  
 விடுபடாமல் இருந்தது. மறுபுறத்தில்



SWRD பண்டாரநாயக்க மேற்கத்தேய உடையில் (வலது)  
 Image Source - island.lk

நாட்டில் உருவாகிவரும் புதிய தொழில்  
 வாய்ப்புகளை கல்வியின் மூலம் பெறுவதே  
 அதன் முன்னால் இருந்த பிரதான  
 தெரிவாக இருந்தது. எனவே அவர்கள்  
 கல்வியில் கூடிய அக்கறை  
 செலுத்தவேண்டியிருந்தது. அவர்களின்  
 சிறப்பம்சம் என்னவென்றால்,  
 முஸ்லிம்களைப் போல மதத்தின்  
 காரணமாகவோ, கண்டியர்களைப் போல  
 நிலப்பிரபுத்துவ தப்பெண்ணம்  
 காரணமாகவோ, ஆங்கிலக் கல்வியிலிருந்து  
 ஒதுங்கியிராமல் அதில் மிகுந்த ஆர்வம்  
 கட்டியதுதான்.

அப்போது அமைக்கப்பட்ட  
 பாடசாலைகளில் வாசிப்பு, எழுத்து,  
 எண்கணிதம் ஆகிய மூன்று பாடங்களே  
 போதிக்கப்பட்டன. இதனால் 1833 இல்

ஆங்கிலம் அரசின் நிர்வாக மொழியாக அறிவிக்கப்படும் போது, ஏற்கெனவே ஆங்கிலம் கற்ற ஒரு சிறு அணி அரச பணிகளில் இணையத் தயாராக இருந்தது. முதலில் அலுவலகச் சிற்றாழியர்களாக பெருமளவில் இவர்களுக்கு இடம் கிடைத்தது. உயரடுக்கின் ஒரு சிலரே அதிகாரம்மிக்க உயர்பதவிகளை வகிக்க முடிந்தது.

ஆங்கிலக்கல்வி சமூகத்தில் மதிப்புமிக்க அந்தஸ்தைப் பெற்றது. அதன்மூலம் வாழ்க்கைக்கு நிரந்தர வருமானத்தைத் தரும் அரசாங்க உத்தியோகத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. அத்துடன் ஓய்வூதியம் கிடைப்பதையும் உறுதி செய்தது. மேலும், ஆங்கிலக் கல்வியானது யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற பிரிட்டிஷ் காலனிகளில் இலாபகரமான வேலைகளைப் பெற உதவியது.

இலண்டன் மிஷனரி சொசைட்டி 1805 இல் முதன்முதலில் இலங்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 1812 இல் பாப்டிஸ்ட் மிஷனும்; 1814 இல் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனரி சொசைட்டியும்; 1817 இல் சர்ச் மிஷனரி சொசைட்டியும்; 1840 இல் நற்செய்தியை பரப்புவதற்கான சங்கமும்; 1885 இல் இரட்சிப்பு இராணுவமும் இலங்கை வந்தன. 1812 இல் கல்கத்தாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க ஆணையர்கள் குழு 1816 இல் யாழ்ப்பாணத் தீபகற்பத்தை வந்தடைந்தது.

அரசு, பாடசாலைகளுக்கு நிதி ஆதரவளிக்காத நிலையில், தனியார் பள்ளிகளை நிறுவ இவற்றுக்கு அனுமதி கிடைத்தது. இதனால் 1833 இல், 15 பாப்டிஸ்ட் பாடசாலைகளும், 90 வெஸ்லியன் பாடசாலைகளும், 78 அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளும், 53 மிஷனரி சொசைட்டி பாடசாலைகளும்

அமைக்கப்பட்டிருந்தன. இவை நாட்டின் 46% இற்கும் அதிகமான பள்ளிகளைக் கட்டுப்படுத்தின. எஞ்சிய 39%, தனியார் பள்ளிகளாக இருந்தன. இவற்றில் சராசரியாக 13 மாணவர்கள் கற்றனர். அதில் ஐந்து அல்லது ஆறு மாணவர்களின் சராசரி வருகையே பதிவானது. ஆனால் 1833 இல் ஆங்கிலம் அரசின் நிர்வாக மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலக்கல்வியின் அவசியம் உணரப்பட்டு, அதனைக் கற்போரின் தொகை அதிகரித்தது.

ஆங்கிலக்கல்வியின் நோக்கம் ஆரம்பத்தில் 'பியோன்' போன்ற துணைப் பணியாளர்களை உருவாக்குவதாகவே இருந்தது. பெருந்தோட்ட - மைய பொருளாதார வீச்சு ஏற்பட்ட பின்னர், தொழில்முறைப் பாடங்கள் ஊக்குவிக்கப்பட்டன. இது புதிய திறன்களையும் சேவைகளையும் உருவாக்கியது. அதே நேரத்தில், அத்தகைய கல்வியைப் பெற்றவர்களின் நிலையை அது மேம்படுத்தியது.

ஆங்கிலக்கல்வி, எல்லா மட்டத்திலும் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் வேறுபட்ட காலனிய உயரடுக்குகளை உருவாக்கியது. உதாரணமாக, வரிச் சேகரிப்பு இன்னும் அதன் பாரம்பரிய வழியில் செயற்பட்டது. ஆனால் அதற்கு புதிய நிபுணத்துவமும் ஆங்கில அறிவும் தேவைப்பட்டது. இவ்வாறுதான் நிர்வாகம் ஆங்கிலமயமாக்கப்பட்டது.

பொறியியல் மற்றும் கணக்கியல் ஆகியவை மதிப்புமிக்க தொழில்களாக மாறியபோதும், மருத்துவமும் சட்டமும் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றன. அவை சமூகத்தில் உயர்ந்த மதிப்பைப் பெற்றமைக்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மூன்று காரணிகள் காரணமாகின. ஒன்று, தேவையான தகுதி

நிலை; இரண்டு, தீவில் அத்தகைய தகுதிகளைப் பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட சாத்தியக்கூறுகளே இருந்தன; மூன்று, ஒரு வழக்கறிஞரை அல்லது மருத்துவரை வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக அனுப்புவதற்கு அதிக செலவாகியது. 1870 இல் இலங்கையில் மருத்துவக் கல்லூரியும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சட்டக் கல்லூரியும் நிறுவப்பட்டதன் மூலம் அத்தகைய கல்வியைப் பெறுவதற்கான சிரமம் ஓரளவு குறைக்கப்பட்டது. இருப்பினும் அது இவ்விரு தொழில்கள் பற்றிய பொதுமக்களின் கருத்தை மாற்றவில்லை.

ஆங்கிலக்கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வேறு இரு காரணங்களும் இருந்தன. தமது தாயகமான பிரித்தானியாவில் இருந்து சிவில் சேவகர்களைக் கொண்டுவருவதற்கும் அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கும் அதிகம் செலவானது. உள்நாட்டில் அவர்களை உருவாக்குவது இலாபகரமானதாக இருந்தது. பிரித்தானிய அரசு ஊழியர்கள் தங்குவதற்கும் வாழ்வதற்கும் அவர்களது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கேற்ற வசதிகள் செய்துகொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் விடுமுறையில் நாடு திரும்புவதற்கும், திரும்பி வருவதற்கும் செலவழிக்க வேண்டியிருந்தது. அவர்கள் நீண்டகாலம் இலங்கையில் தங்கிநின்று சேவைசெய்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. மேலும், பரந்து விரிந்த அவர்களது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை முழுவதுமாக நிர்வகிப்பதற்குத் தேவையான அளவு சனத்தொகை பிரித்தானியாவில் இருக்கவில்லை.

கலாசாரத்திலும் நடை, உடை பாவனையிலும் வாழ்க்கைமுறையிலும் தம்மைப் பின்பற்றி தமக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு படித்த அணியை உருவாக்குவதும் இன்னொரு காரணமாக இருந்தது. இது ஒருவகை கலாசார ஆக்கிரமிப்பாகும். இதற்கு கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பணியில் தான் கிறிஸ்தவ மிஷனரிகள் தீவிரமாக ஈடுபட்டன. ஆங்கிலக்கல்வி மூலமும் மதமாற்றத்தின் மூலமும் இந்நோக்கத்தில் ஆங்கிலேயர் இந்தியாவை விடவும் இலங்கையில் அதிக வெற்றியைப் பெற்றனர்.

சிங்கள மேட்டுக்குடியினருக்கு ஆங்கிலப்பாணி வாழ்க்கைமீது ஏற்பட்ட மோகத்தை SWRD பண்டாரநாயக்கவின் பழக்கம் பற்றி கவர்னர் ஹென்றி மூரின் (1944 - 1947) மனைவியான டாப்னே மூர் (Lady Daphne Moore) எழுதிய ஒரு குறிப்பு சிறப்பாக விளக்குகிறது. பிற்காலத்தில் உருவான மேட்டுக்குடியினரான - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று நாடு திரும்பிய - SWRD பண்டாரநாயக்க தனது வீட்டில் தனியாக இரவு உணவுக்குத் தயாராகும் போது கூட மேற்கத்தேயப் பாணியில் ஆடம்பரமாக உடையணிந்து கொண்டார். எதிர்பாராமல் ஆங்கில விருந்தாளிகள் எவராவது வந்துவிடுவார்களோ என்ற எதிர்பார்ப்பு அதற்குக் காரணமாக இருந்தது.

1833 ஹோல்புரூக் கேமரூன் கமிஷனுக்கு முன்னர் ஆங்கிலக்கல்வி மிஷனரிகளினதும் தனிநபர்களினதும் கைகளில் இருந்தது. அதன் பின்னரே அரசுப் பள்ளிகளை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்தது. ஏனெனில் வேகமாக ஏற்பட்டுவரும் பொருளாதார, சமூக,



ரிஸ்மண்ட் கல்லூரி மாணவர்கள் (1904)

Image Source - commons.wikimedia.org

அரசியல் மாற்றங்களை  
கையாள்வதற்குத் தேவையான  
அளவுக்கு படித்த ஆளணியை அரசின்  
தலையீட்டின்றி உருவாக்க முடியாமல்  
இருந்தது. அதேசமயம், மாறிவரும்  
தேவைகளை சிங்கள - தமிழ்  
மொழிமூலக் கல்வியால் பூர்த்திசெய்ய  
முடியாது எனக் கருதிய ஹோல்புருக்  
கேமரூன் ஆணைக்குழு  
ஆங்கிலக்கல்வியை பரிந்துரைத்ததுடன்,  
தாய்மொழிமூலக் கல்வியை  
ஆதரிப்பதை நிறுத்துமாறும்  
பரிந்துரைத்தது. இதனால் ஆங்கிலம்  
மாத்திரம் என்ற கொள்கை  
நடைமுறைக்கு வந்தது.

இது பாரம்பரிய வைதீக  
சமுதாயங்களிடையே அதிருப்தியை  
ஏற்படுத்தியது. இதன் பயனாக 1847  
இல் தாய்மொழிமூலப் பள்ளிகள்  
தொடங்கப்பட்டன. அதேசமயம்  
பௌத்த, இந்து, இஸ்லாமிய மத  
கட்டமைப்புகள் போர்த்துக்கேயர்  
காலத்தைப் போன்று ஒல்லாந்தரின்

ஆட்சிக்காலத்தின்  
பிற்பகுதியிலும்  
ஆங்கிலேயர் காலம்  
பூராகவும்  
பாதிக்கப்படவில்லை.  
அவை தமது பாளி,  
சமஸ்கிருத, அரபு மொழி  
சார்ந்த மதக் கல்வியுடன்  
எழுத்து, எண், வாசிப்பு  
ஆகிய பாடங்களையும்  
தாய்மொழியில்  
சேர்த்துக்கொண்டன.

நாட்டின் பொருளாதர  
நடவடிக்கைகள்  
அதிகரித்த அளவிற்கு  
கல்விகற்ற அணி  
அதிகரிக்கவில்லை.  
நாட்டின் நிர்வாகத்தைச்  
செம்மையாக

நடத்துவதற்கு குறைந்தபட்ச ஆங்கில  
அறிவை அனைத்து மாணவர்களும்  
பெறுவது அவசியம் என அரசாங்கம்  
கருதியது. ஆனால் வசதி குறைவான  
பெரும்பாலான அரசாங்கப்  
பாடசாலைகள் வசதியற்ற  
மாணவர்களை ஈர்க்கவில்லை.  
பணக்காரப் பாடசாலைகளில் இருந்த  
வசதிகளும் விளையாட்டு போட்டி  
போன்ற கவர்ச்சியான இதர  
விடயங்களும் இங்கு இருக்கவில்லை.  
எனவே, கிராமியப் பாடசாலை  
மாணவர் வருகை மிகவும் குறைவாக  
இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த  
அரசு கடும் சட்டங்களை  
நிறைவேற்றியது.

பிள்ளைகள் பள்ளிக்கு வராததற்கு  
பெற்றோர்கள் பொறுப்பேற்க  
வேண்டிய அதேசமயம் பாடசாலை  
செல்லாத மாணவர்களை  
தண்டிக்கக்கூடிய விதத்தில் 1904 ஆம்  
கட்டளைச் சட்டம்



நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாடசாலை செல்லாத ஆண் பிள்ளைகளை சாட்டையால் அடிக்கலாம் அல்லது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்புப் பள்ளிக்கு அனுப்பலாம். ஆனால் இதற்கான பொறுப்பை ஏற்க உள்ளூர் அதிகாரிகள் தயங்கியதால் அதனை அமுல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

யாழ் தீபகற்பத்தில் அமெரிக்க மிஷனரிகள் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாக, யாழ் தமிழர்கள் கல்வித் துறையில், குறிப்பாக ஆங்கிலக்கல்வியில் ஒரு தொடக்கத்தைப் பெற்றனர். ஆனால் ஆங்கிலக்கல்வி தமிழர்களது ஏகபோகமாக இருக்கவில்லை. வடக்குப் பகுதிகளைத் தவிர, மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான நீர்கொழும்பு, கோட்டை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகள் ஆங்கிலக் கல்வியறிவில் முன்னேறின. இங்கு கரையோரச் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பறங்கியர்களையும் தவிர, அதிக அளவில் இலங்கைத் தமிழர்களும் வசிக்கலாயினர். முஸ்லிம்கள் பழமைவாத மதச் சிந்தனை காரணமாக ஆங்கிலக்கல்வியில் அக்கறை காட்டவில்லை. ஆயினும் ஏனையோர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுள் பறங்கியர் முன்னிலை வகித்தனர். அவர்கள் அரசாங்கப் பதவிகளில் கூடிய பிரதிநிதித்துவத்தையும் அந்தஸ்தையும் அடைந்தனர்.

ஆரம்பத்தில் கொழும்பில் மாத்திரம் அன்றி, காலியிலும் மாத்தறையிலும் வெஸ்லியன் பாடசாலைகளில் ஆங்கிலக்கல்வி கற்ற மிகப் பெரிய சிங்கள அணியினராக கொவிசும முதலியார்களின் பிள்ளைகளே இருந்தனர். இவ்வாறு 1863 இற்கு முன்னர் சிவில் சேவையில் நுழைந்த இலங்கையர்களில் பாதிப் பேர் கொவிசும சிங்களவர்களாகவே இருந்தனர். அதற்கடுத்தபடியாக தமிழ்

வெள்ளார்கள் இருந்தனர். ஆயினும் வணிகத்திலும் மதுபான விற்பனையிலும் ஈடுபட்டு முன்னேறிய கராவ, துராவ, சலாகம சாதியினர் சிங்களப் பகுதியில் கொவிசும சாதியினருடன் போட்டிபோடும் அளவுக்கு வளர்ந்தனர். அதே போன்று கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, சாதியின் பிடியில் இருந்து விடுபட முயன்ற கரையார் (மீனவர்) ஆங்கிலக்கல்வி மூலம் முன்னேற முயன்றனர். ஆனால் செல்வத்திலும் நில உடமையிலும் மேல்நிலையில் இருந்த வெள்ளாளருடன் போட்டியிடுவது கடினமாக இருந்தது.

மறுபுறத்தில் சிங்களவர் மத்தியில் உருவான புதிய தனவந்தரின் அளவுக்கு தமிழர் மத்தியில் உருவான மேலடுக்கினரால் செல்வநிலையில் உயர முடியவில்லை. இங்கே சிங்களவர் மத்தியில் உருவான மேலடுக்கினருக்கும் தமிழர் மத்தியில் உருவான மேலடுக்கினருக்கும் இடையே மற்றொரு வேறுபாடு இருந்தது. சிங்கள காலனித்துவ மேலடுக்கினர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வீட்டில் ஆங்கிலமொழி பேசி ஆங்கிலப் பாணியிலான வாழ்க்கைக்கு அடிமைப்பட்ட அதேவேளை, தமிழ் வெள்ளாளர் தமது மதத்தையும் கலாசாரத்தையும் விட்டுக்கொடுக்காமல் ஆங்கிலக்கல்வியை மாத்திரம் ஏற்றுக்கொண்டனர். இதற்கு தமிழ் மொழிக்கிருந்த ஆளுமையும், அதேசமயம் இந்து மதம் சாதி ரீதியில் இவர்களது உயர்ந்த அந்தஸ்தை வலுப்படுத்தியதும் பிரதான காரணங்கள்.

1857 முதல் 1862 வரை, அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 99 இல் இருந்து 5,518 ஆகவும், இலவசப் பள்ளிகளின் எண்ணிக்கை 315 இல் இருந்து 12,087 ஆகவும், உதவி பெறும் பள்ளிகள் (மாநில நிதியுதவி பெறும் மிஷனரிப் பாடசாலைகள்) 15 இல் இருந்து 1,424 ஆகவும் உயர்ந்தன; அதேசமயம் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 873 இல் இருந்து 5,508 ஆக உயர்ந்தது.

1881 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் 17.4% மக்கள் ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் ஆகிய மொழிகளில் கல்வியறிவு பெற்றவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1901 ஆம் ஆண்டில், கல்வியறிவு பெற்ற மக்கள் தொகை 773,193 ஆக இருந்தது. 1904 இல் 246,669 மாணவர்களுடன் 3,007 பள்ளிகள் இருந்தன. கல்வி அறிவு வீதம் மேல்மாகாணத்திலும் வடமாகாணத்திலும் அதிகமாகக் காணப்பட்டது.

1890 ஆம் ஆண்டளவில், வடக்கிலே பத்து, தென்மேற்கில் பன்னிரண்டு பாடசாலைகள் இருந்த அதேசமயம் மேல்மாகாணத்தில் அறுபது ஆங்கிலப் பள்ளிகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை காலியில் இருந்தன. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை மிஷன் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மற்றொரு பகுதியான, மத்திய மாகாணத்தில், குறிப்பாக கண்டியில், பன்னிரண்டு ஆங்கில மொழிப் பள்ளிகள் இருந்தன.

குறிப்பு : இவ் அத்தியாயத்தில் தரப்பட்ட தரவுகளும் தகவல்களும் பிற்காலத்தில் பெருந்தேசியவாதிகளால் பரப்பட்ட பல பொய்யான செய்திகளுக்கு மறுப்புரையாக அமையும்.

## உசாத்துணை

1. Abeysinghe, T (n.d). Jaffna Under the Portuguese.
2. Albulescu, I.,(2018.)The Historical method in Education Research. American Journal of Humanities and Social Sciences Research (AJHSSR).
3. Arasaratnam, S. (1981). 'Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon in the 18th Century', IESHR, Vol. 18(34)
4. Azeez, A.M.A. "The Muslim Tradition" in EC,CV .
5. Bastiampillai, B, (1988)'Caste in Northern Sri Lanka', Sri Lanka Journal of the Social Sciences, Vol. 11 (12.)

6. CO 54/59 CO official to Governor, 27 March.
7. David, K. A. (1972.) *The Bound and the Nonbound: Variations in Social and Cultural Structure in Rural Jaffna, Ceylon*. Ph.D. dissertation, The University of Chicago.
8. Declan Quigley (1993) *Interpretation of Caste*. Oxford.
9. Denham, E.B. (1912) *Ceylon at the Census of 1911, being the Review of the Results of the Census of 1911*, Colombo.
10. Eric Meyer (1992 Mar.) *Historical Aspects of Caste in the Kandyan Regions*, unpublished paper delivered to the Seminar on Caste, International Centre for Ethnic Studies, Colombo.
11. Fernando, C. (1977). "English and Sinhala Bilingualism in Sri Lanka." *Language in Society*, 6(03)
12. Hocart, A.M. (1950) *Caste: A Comparative Study*. London.
13. Kularatne, T. (2006) *History of printing and publishing in Ceylon 1736-1912*, Sridevi printers, Dehiwala.
14. Louis Dumont. *Homo Hierarchicus (1970): The Caste System and its Implications*, Chicago.
15. Manor. J (n.d), *The Expedient Utopian*. Bandaranaike and Ceylon.
16. Mendis G.C, *ColebrookeCameron Papers*. Vol.1
17. National Report ( 2004). Colombo: Ministry of Education.
18. Patrick Peebles (1995), *Social Change in Nineteenth Century Ceylon*, New Delhi.
19. Rajasingham. KT (2002) *Sri Lanka: The Untold Story Chapter 27 - Horsewhip Amirthalingham*".
20. Rogers, J. (2004). *Caste as a Social Category and Identity in Colonial Lanka*. *The Indian Economic and Social History Review* 41(1)
21. Ruberu R, (n.d) *Education in Colonial Ceylon*. Kandy.
22. SLNA, N/5/8, 'Sessional Paper' (Colombo 1920, 1927)

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI - CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக - பொருளாதார - அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், 'அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்' என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, கூடான், மெக்சிகோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னாலுள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

ஆங்கில மூலம் : ரொனால்ட். எல். வாட்ஸ்



● கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரசு பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த 'இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்' என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

# சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல்

பகுதி 1

றொ

னால்ட். எல். வாட்ஸ் அவர்கள் எழுதிய 'Comparing Federal Systems'

என்னும் நூல் 12 நாடுகளின் சமஷ்டி முறைகளை ஒப்பிட்டு ஆராயும் நூலாகும். இந்நூலை கனடாவின் 'Queen's University' வெளியிட்டுள்ளது. இந்நூலின் 2 ஆவது அத்தியாயம் ஒப்பீட்டு ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை ஒப்பீட்டு முறையில் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

இவ்வத்தியாயத்தில் ரொனால்ட். எல். வாட்ஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே இத்தமிழ் கட்டுரையின் நோக்கமாகும்.




Image Source : www.amazon.com

ஆய்வுக்காகத் தாம் தெரிவு செய்துள்ள நாடுகளை வாட்ஸ் நான்காக வகைப்படுத்துகின்றார். அந்நான்கு வகைப்பாடுகள் பற்றி முதலில் தெரிந்து கொள்வது பயனுடையது:

1. வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் நிலைபேறுடைய சமஷ்டிகள் - 06

- ஐக்கிய அமெரிக்கா (1789)
- சுவீட்சர்லாந்து (1848)
- கனடா (1867)
- அவுஸ்திரேலியா (1901)
- ஆஸ்திரியா (1920)
- ஜேர்மனி (1949)

நீண்டகால வரலாற்றையுடையனவும் நிலைபேறான சமஷ்டி முறையை உடையனவுமான மேற்குறித்த வளர்ச்சியடைந்த நாடுகளில் சமஷ்டிமுறை தோன்றுவதற்கான அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகளில் அவற்றிற்கிடையே நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. மேலும் வாட்ஸ் அவர்களின் நூல் கனடாவின் நோக்குநிலை நின்று சமஷ்டிகளை ஒப்பீடு செய்வதைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டதால், தாம் கனடாவை ஒத்த வளர்ச்சி பெற்ற நாடுகளை ஒப்பீட்டுக்காக தெரிந்துள்ளதையும் குறிப்பிடுகின்றார்.

2. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பன்மொழிச் சமூகங்களைக் கொண்ட நாடுகள் - 02

- இந்தியா (1950)
- மலேசியா (1963)

இந்தியா, மலேசியா என்னும் இரண்டும் பல மொழிகளைப் பேசும் மக்கள் சமூகங்களைக் கொண்ட சமஷ்டிகளாகும் (Multi Lingual

Federations). இவையிரண்டும் பொருளாதார வளர்ச்சி என்ற அளவுகோலின் படி சமஷ்டிமுறையை அறிமுகப்படுத்திய போது (இந்தியா - 1950, மலேசியா - 1963) வளர்ச்சி குன்றிய நாடுகளாக இருந்தன.

3. அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டனவும், மேற்கிளர்ந்து வருவனவுமான சமஷ்டிகள் - 02

- பெல்ஜியம் - 1993
- ஸ்பானியா - 1978

1993 இல் பெல்ஜியம் நாடு சமஷ்டி முறையைத் தழுவிக்கொண்டது. அதற்கு முந்திய இருபதாண்டுகளில் அந்நாடு படிப்படியாக அதிகாரப் பகிர்வை (Devolution) அறிமுகம் செய்து அவ்வாண்டில் தன்னை சமஷ்டி அரசு முறையுள்ள தேசம் என்பதை வெளிப்படையாக அறிவித்தது. ஸ்பானியா 1978 இல் அசமத்துவ அதிகாரப் பகிர்வு (Asymmetrical Devolution) முறையை அறிமுகம் செய்தது. அதன்பின் அந்நாடு பெயரளவில் ஒற்றையாட்சி முறையாகவும் நடைமுறையில் சமஷ்டியாகவும் உள்ளது என றொனால்ட்.எல். வாட்ஸ் குறிப்பிடுகிறார்.

4. சமஷ்டி முறையில் இருந்து விலகிப் பிரிந்து சென்ற தேசங்கள் - 02

- செக்கோசிலாவாக்கியா - (1920 - 1992)
- பாகிஸ்தான் (1947 - 1971)

1992 இல் செக்கோசிலாவாக்கியா பிரிவடைந்து செக்குடியரசு, சிலாவாக்கியா குடியரசு என இரு தேசங்கள் தோன்றின. 1971 இல் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்று பங்களாதேஸ் தனிநாடாகியது. இவை சமஷ்டிகளில் சில, நோயுற்றனவாகச் சிதைவடைந்தமைக்கு உதாரணங்களாகும். சமஷ்டிகளின் நோயியல் (Pathology Of Federalism) பற்றிய புரிதலுக்கு உதவக்கூடியனவாய்



## Provinces of Canada

Image source - wikipedia.org

அமையும் இவ்விரு நாடுகளும் ஒப்பீட்டாய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முதலாவது பிரிவு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளின் சமஷ்டிகளாகும். இவற்றுள் 6 நாடுகளின் சமஷ்டிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச் சமஷ்டிகளுள் சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளின் சமஷ்டிகளைப் பற்றி மட்டும் இங்கு விபரித்துக் கூறவுள்ளோம். இலங்கை போன்ற பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களின் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுகளிற்கு கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய சமஷ்டிகளின் அனுபவங்கள் பயனுடையவை. கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய இரு சமஷ்டிகளினதும் முக்கிய சிறப்புக் கூறுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

### கனடா (1867)

உலக நாடுகளில் நிலப்பரப்பளவில் மிகப்பெரிய நாடுகளுள் கனடா, ரஷ்யாவிற்கு அடுத்ததாக இரண்டாம்

நிலையில் உள்ளது. கனடா ஒரு சமஷ்டி நாடாக 1867 இல் தோற்றம் பெற்றது. அப்போது ஒன்டாரியோ, கியுபெக், நோவா ஸ்கோஷியா (Nova Scotia), நியுபிறன்ஸ்விக் என்னும் நான்கு மாகாணங்கள் ஒன்றிணைவதன் மூலம் இச் சமஷ்டி உருவானது. 1867 இன் பின்னர் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்தில் கனடாவில் புதிய மாநிலங்கள் இணைக்கப்பட்டு 1999 இல் 10 மாநிலங்களையும் (Provinces) 3 பிரதேசங்களையும் (Territories) கொண்ட சமஷ்டியாக கனடா வளர்ச்சி பெற்றுள்ளது.

கனடாவின் சமஷ்டி முறையின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று கியுபெக் என்னும் மாகாணத்தின் மக்களில் 80 வீதத்தினர் பிரஞ்சு மொழி பேசுவோராக இருப்பதாகும். அத்தோடு கனடா முழுமையிலும் வாழும் பிரஞ்சு மொழி பேசுவோரில் 80 வீதத்தினர் கியுபெக் மாகாணத்தின் எல்லைக்குள் வதிபவர்களாகவும் உள்ளனர். ஒன்டாரியோவும் பிற மாகாணங்களும் ஆங்கிலம் பேசுவோர் மாகாணங்கள் என்ற அடையாளத்தை உடையனவாய் உள்ளன. இவ்வாறாக 'பிரஞ்சு - ஆங்கில' இருமை நிலையும் (French - English Duality), மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய வாதமும் (Regionalism) கனடாவின் சமஷ்டி முறையின் தனித்துவம் மிக்க இயல்பாகக் காணப்படுகின்றன. மிக அண்மைக் காலத்தில் கனடாவின் சுதேசிய மக்கள் (Aboriginal Peoples) கனடா சமஷ்டியில் முக்கிய பங்காளிகளாக்கப்படும் போக்குக் காணப்படுகிறது.

1867 இல் கனடாவின் சமஷ்டி உருவாக்கப்பட்ட பொழுது, கனடாவின் மத்திய அரசான 'பெடரல் அரசாங்கம்'

(Federal Government) மாநிலங்களை பல வகையிலும் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாய் இருந்தது. அதாவது மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தன; கனடா தொடக்கத்தில் ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய சமஷ்டியாக (Centralised Federation) விளங்கியது. அரசியல் யாப்பின்படி சட்டவாக்க அதிகாரங்கள் பின்வருமாறு வகுக்கப்பட்டிருந்தன.

- அ) சமஷ்டி அரசாங்கத்திற்கு மட்டும் உரிய அதிகாரங்கள் (Exclusively Federal)
- ஆ) மாகாணங்களுக்கு மட்டும் உரிய அதிகாரங்கள் (Exclusively Provincial)
- இ) ஒருங்கிணை அதிகாரங்கள் (Concurrent)

மேலே குறித்த மூன்று வகைக்குள்ளும் குறித்துரைக்கப்படாத 'எஞ்சிய அதிகாரங்கள்' (Residual Powers) மத்திய அரசாங்கத்திற்கு (பெடரல் அரசாங்கம்) உரியவை ஆக்கப்பட்டன. கனடாவின் சமஷ்டி 1867 இல் உருவாக்கப்பட்டதன் பின் ஒரு நூற்றாண்டு காலத்தின் படிப்படியான மாற்றங்கள், கனடாவின் சமஷ்டிக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்ட சமஷ்டி (Decentralized Federation) என்ற இயல்பைக் கொடுத்துள்ளன. 'பிரஞ்சு - ஆங்கில' இருமைநிலை (Duality), பிரதேசவாதம் (Regionalism) என்ற இரு பண்புகளும் அழுத்தம் பெறுவதால் கனடா அதிகாரப் பரவலாக்கல் உடைய சமஷ்டியாக வளர்ச்சி பெற்றுள்ளது.


கனடாவின் சமஷ்டி முறையின் வரலாற்றில் குயுபெக் மாகாணத்தின் தனித்துவத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக அங்கு அசமத்துவப் பண்பு (Asymmetry) ஏற்பட்டுள்ளது. இதனால் கனடாவின் அசமத்துவச் சமஷ்டி (Asymmetrical Federalism) இயல்புகள் ஒப்பீட்டாய்வில் முக்கிய கவனம் பெறுகின்றன. மொழி, கல்வி,

குடியியல் சட்டம் (Civil Law) ஆகிய விடயங்களில் கனடாவின் 'அரசியல் யாப்புச் சட்டம் 1867' (The Constitution Act No 1867) கியுபெக் மாகாணத்திற்குரிய சிறப்புரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவ்விடயத்தில் குயுபெக் அரசாங்கங்கள் காட்டிவரும் தீவிர நிலைப்பாடு அண்மைய பத்தாண்டுகளில் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கனடா சமஷ்டியின் மிக முக்கியமான சிறப்பியல்புகளில் ஒன்று அது பாராளுமன்ற முறைச் சமஷ்டி (Parliamentary Federalism) என்னும் அரசுக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகும். சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிர்வாகத்துறைக்கும், சட்ட ஆக்கத்துறைக்கும் இடையே பிரிப்பு (Separation of Executive and Legislature) தெளிவானதாக உள்ளது. ஆயின் பாராளுமன்ற முறையினை உடைய கனடாவில் நிர்வாகத்துறையும், சட்ட ஆக்கத்துறையும் ஒன்றோடொன்று பிணைப்புடையனவாயும், நிர்வாகத்துறை சட்ட ஆக்கத் துறையான பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியதாகவும் உள்ளது. கனடாவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் பிறநாடுகள் பலவற்றிலும் பாராளுமன்ற சமஷ்டிமுறை பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற முறை நிறுவனங்களின் பெரும்பான்மைவாதப் பண்பு (Majoritarian Character) கனடாவின் அரசியலின் இயங்கியலில் தாக்கம் செலுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது.

### சுவிற்சர்லாந்து

உலகின் சமஷ்டிகள் யாவற்றிலும் மிகப் பழமையானது சுவிற்சர்லாந்து சமஷ்டி ஆகும். இச்சமஷ்டியின் முக்கிய இயல்புகள் சிலவற்றை றொனால்ட். எல். வாட்ஸ் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறார். அவரது



சுவீற்சர்லாந்தின் கண்டன்கள்

Image source - adventuresatfranklin.fus.edu

நிலை அரசாங்கங்கள் தோன்றும். ஐக்கிய அமெரிக்காவில் 'அரசுகள்' (States), ஜெர்மனியில் 'லாண்டர்' (Lander), கனடாவில் மாகாணங்கள் (Provinces) என வெவ்வேறு பெயரில் அழைக்கப்படும் மாநில அரசுகள் சுவீற்சர்லாந்தில் 'கண்டன்கள்' எனப்படுகின்றன. 1848 இல் 26 கண்டன்கள் கொண்ட சமஷ்டியாக சுவீற்சர்லாந்து உருவானது. இவற்றுள் 20 கண்டன்கள் எனவும் 6 அரைக் கண்டன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

### 3. பண்பாட்டுப் பன்மைத்துவம்

சுவீற்சர்லாந்து சமஷ்டியைப் பற்றிப் பேசும் எவரும் வியப்போடு குறிப்பிடுவது அதன் பண்பாட்டுப் பன்மைத்துவமாகும் (Cultural Diversity). 7 மில்லியன் மக்களைக் கொண்ட அந்நாட்டில்,

- 64 சதவீதத்தினர் ஜேர்மன் மொழியைப் பேசுகிறார்கள்;
- 20 சதவீதத்தினர் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள்;
- 6.5 சதவீதத்தினர் இத்தாலிய மொழியைப் பேசுகிறார்கள்;
- 0.5 சதவீதத்தினர் 'ரோமான்ஸ்' (Romansh) மொழியைப் பேசுகிறார்கள்.

வெறும் 0.5 வீதத்தினர் மட்டும் பேசும் ரோமான்ஸ் உட்பட நான்கு மொழிகளும் தேசிய மொழிகளாக (National Languages) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன், பிரஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்றும் உத்தியோக மொழிகளாக (Official Languages) உள்ளன. மொழிப் பன்மைத்துவம் சுவீற்சர்லாந்தில் முக்கியம் பெற்றிருப்பதைத் தெரிந்து கொள்வதற்குப் பின்வரும் தகவல்கள் உதவுகின்றன.

விளக்கவுரையைத் தழுவி எளிமைப்படுத்திய தமிழ் விளக்கவுரை கீழே தரப்படுகிறது.

#### 1. பழமையான சமஷ்டி

உலகின் சமஷ்டிகளில் மிகவும் பழமையானது சுவீற்சர்லாந்துச் சமஷ்டி என்பதை றொனால்ட். எல். வாட்ஸ் கூட்டிக் காட்டுகிறார். சிறு சிறு அரசுகளாகச் சிதறிக் கிடந்த சுவீற்சர்லாந்து 1291 இல் கூட்டிணைவு அல்லது 'கொன்பெடரேஷன்' (Confederation) என்னும் வடிவில் ஒன்றுபட்ட அமைப்பு ஆகியது. 1847 இல் அந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் 1848 ஆம் ஆண்டில் சுவீஸ் கொன்பெடரேஷன், சமஷ்டியாக (Federation) ஆகியது.

#### 2. சமஷ்டிக் கட்டமைப்பு

சமத்துவமுடைய அரசுகளின் கூட்டிணைவாகவே சமஷ்டிகள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கு சுவீற்சர்லாந்து மிகச் சிறந்த உதாரணமாகும். சமஷ்டி உருவாகும் போது 'மத்திய அரசு' அல்லது பெடரல் அரசாங்கம், மாநில அரசுகள் என இரு

- 17 கண்டன்களில் ஜேர்மன் மொழி பேசப்படுகிறது;
- 7 கண்டன்களில் பிரஞ்சுமொழி பேசப்படுகிறது;
- ஒரு கண்டனில் இத்தாலிய மொழி பேசப்படுகிறது;
- 3 கண்டன்களில் ஜேர்மன், பிரஞ்சு ஆகிய இரு மொழிகள் பேசப்படுகின்றன;
- ஒரு கண்டனில் ஜேர்மன், இத்தாலியன், ரொமானஸ் என்னும் மூன்று மொழிகள் பேசப்படுகின்றன.

மத அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பலை எடுத்து நோக்கின்:

- 14 கண்டன்களில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்;
- 12 கண்டன்களில் புரட்டஸ்தாந்தியர் பெரும்பான்மையினராக உள்ளனர்.

#### 4. கண்டன்களின் சுயாதீனம்

கண்டன்கள் சுயாதீனம் (Autonomy) உடையன. இதற்குக் காரணம் மத்திய அரசாங்கம் (பெடரல் அரசாங்கம்) நாட்டின் இறைமை சார்ந்த முக்கிய விடயங்களின் அதிகாரங்களை வைத்துக் கொண்டு, எஞ்சிய அதிகாரங்களை (Residual Powers) கண்டன்களுக்குப் பகிர்ந்தளித்திருப்பதாகும். கண்டன்கள் வரிகள் மூலம் நிதி வளங்களைத் திரட்டி தமது பகுதியின் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றும் அதிகாரம் உடையனவாகத் திகழ்கின்றன. நகரங்களின் உள்ளூராட்சி சபைகள், கையளிக்கப்பட்ட அதிகாரங்களை (Delegated Powers) உடையனவாய் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் முறையில் செயற்படுகின்றன.

#### 5. அதிகாரப் பகுப்பு

சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டவாக்க அதிகாரம், நிர்வாக அதிகாரம் என்பன வெவ்வேறானவை என்ற தெளிவான பிரிப்பைக் காண முடியாது. சுவிற்சர்லாந்தின் பெடரல் சட்ட சபையால் (Federal Legislature) தெரிவு செய்யப்படும் 7 உறுப்பினர்களைக் கொண்ட சமஷ்டிக் கவுன்சில் (Federal Council) என்னும் அமைப்பு நிர்வாக (Executive) அதிகாரம் உடைய சபையாக விளங்குகிறது. இக் கவுன்சிலின் உறுப்பினர்கள் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு தடவை ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். சுவீஸ் சமஷ்டியின் விசேட பண்பு பொதுசன வாக்கெடுப்பு (Referendum) என்னும் நேரடி ஜனநாயக முறையாகும்.

சுவிற்சர்லாந்து சமஷ்டியின் சிறப்பியல்புகளை நொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் பக்கம் 22 - 23 இல் சுருக்கமாகக் கூறியுள்ளார். அவரது விளக்கத்தைத் தழுவி மேலே உள்ள பகுதி எழுதப்பட்டுள்ளது.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் சமஷ்டிகளை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து சுருக்கமான குறிப்புகளும் நொனால்ட் எல்.வாட்ஸ் அவர்களின் நூலில் 20 - 26 ஆகிய 7 பக்கங்களில் தரப்பட்டுள்ளன. விரிவஞ்சி இவ் விபரங்களை இங்கு தருவதைத் தவிர்த்துள்ளோம்.

அடுத்து பன்மொழிச் சமூகங்களைக் கொண்டனவும், வளர்ச்சியடைந்து வரும் மூன்றாம் உலக நாடுகளுமான இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளை நொனால்ட்.எல். வாட்ஸ் ஒப்பீட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். அவ்விரு நாடுகளின் சமஷ்டி முறைகள் பற்றி அடுத்து நோக்குவோம்.



வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான கனடா, சுவீட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புக் கூறுகளை இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் கூறினோம். அடுத்து, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாகவும் பன்மொழிச் சமூகங்களாகவும் அமையும் இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை நோக்குவோம்.

## இந்தியா

இந்தியாவின் சமஷ்டி பற்றிய எமது ஒப்பீடு பன்மொழி (சிங்களம், தமிழ், ஆங்கிலம்), பல்சமய (பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்), பல்பண்பாட்டுச் சமூகங்களையுடைய இலங்கையின் அரசியல் முறையோடு ஒப்பிடுவதாக இருக்கும். எமது ஒப்பீட்டிற்கு றொனால்ட். எல். வாட்ஸ் அவர்களின் நூலை அடிப்படையாகக் கொள்வதோடு ஜயம்பதி விக்ரிமரட்ண அவர்களின் 'Towards Democratic Governance in Sri Lanka : A Constitutional Miscellany (2014)' என்ற நூலில் இந்தியா குறித்து அவர் எழுதியிருப்பவற்றையும் ஆதாரமாகக் கொண்டுள்ளோம். றொனால்ட். எல். வாட்ஸ் அவர்களின் கருத்துகளைத் தொகுத்து 5 தலைப்புகளில் கீழே தந்துள்ளோம்.

### 1. மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமுடைய சமஷ்டி

இந்தியாவின் சமஷ்டியினை மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமுடைய சமஷ்டி (Centralised Federation) என றொனால்ட். எல். வாட்ஸ் குறிப்பிடுகிறார். சுதந்திரமடைந்த காலத்தில் இந்தியா எதிர்நோக்கிய பிரிவினைவாத

அச்சுறுத்தல், அரசியல் யாப்பினை வரைந்தவர்கள் மத்தியில் அதிகாரங்களை உடைய அரசு முறையே இந்தியாவிற்கு ஏற்றது எனச் சிந்திக்க வைத்தது. ஆயினும் அவர்கள் இந்தியாவின் பன்மைத்துவத்தை (Diversity) கருத்தில் கொண்டு சமஷ்டி முறையிலான அரசுக் கட்டமைப்பை உருவாக்கினார்.

### 2. மொழிவழி மாநிலங்களை உருவாக்குதல்

பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட பன்மொழிச் சமூகம் என்பது இந்தியாவின் யதார்த்தமாகும் (Reality). ஹிந்தி மொழியைப் பேசும் மக்கள் அந்நாட்டின் மொத்தச் சனத்தொகையின் 40% மட்டுமே என்பதும் மக்கள் தொகையின் 60% வெவ்வேறு பிராந்திய மொழிகளைப் பேசுவோராகவும் இருந்தனர் என்பதும் கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்களாகும். இக்காரணத்தால் இந்தியா 1956 - 1966 காலத்தில் மொழிவழி மாநிலங்களை உருவாக்கியது.



புதுச்சேரி யூனியன் பிரதேசம்

Image Source - py.gov.in

மொழி அடிப்படையிலான ஓரினத்தன்மை (Linguistic Homogeneity) மாநில அரசுகளின் மறுசீரமைப்புக்கு அடிப்படையாயிற்று.

### 3. அசமத்துவ சமஷ்டி அமைப்பு

இந்தியாவின் சமஷ்டி முறையின் முக்கிய இயல்புகளில் ஒன்று அசமத்துவக் கட்டமைப்பு (Asymmetrical Structure) ஆகும். தமிழ்நாடு ஒரு மாநில அரசாகும். தமிழ் பேசும் மக்களைக் கொண்டதும், முன்னாள் பிரஞ்சுக் காலனியுமான புதுச்சேரி, யூனியன் பிரதேசம் (Union Territory) ஆக விளங்குகிறது. இந்திய ஒன்றியத்தின் உறுப்பாக அமையும் அலகுகளிற்கிடையே காணப்படும் பாரிய வேறுபாடுகளுக்கு இது ஒரு உதாரணமாகும். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் அருணாசலம் பிரதேசம், மிசோராம், மணிப்பூர், நாகலாந்து என்பன தொடக்கத்தில் யூனியன் பிரதேசங்களாக இருந்தன. இன்று அவை மாநில அரசுகள் (States) என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் சனத்தொகையில் சிறியனவான அந்த மாநில அரசுகளுக்கும் பெரிய மாநில அரசுகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.

### 4. பலகட்சி முறை

இந்தியாவின் தொடக்க காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் பெரும்பாலான மாநிலங்களில் செல்வாக்குடையதாக இருந்தது. காலப்போக்கில் ஒரு கட்சி ஆதிக்கத்திற்கு மாறான பலகட்சிமுறை (Multi-Party System) இந்தியாவில் வளர்ச்சி



இந்தியாவின் மாநிலங்கள்

Image source - populationmatters.org

பெற்றது. பிராந்தியக் கட்சிகள் பல தோற்றம் பெற்றன. இதனால் முரண்பாடுகளை இணக்க முறையில் தீர்வு செய்யக் கூடியதான கூட்டாட்சி அரசாங்கங்கள் (Coalition Governments) ஆட்சி அதிகாரத்தைப் பங்காளிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டன. இவ்வகையான அதிகாரப் பகிர்வு (Power Sharing) இந்தியாவின் சமஷ்டியின் அதிகாரப் பகிர்வுக்கு அரண் சேர்ப்பதாக அமைகிறது.

### 5. பாராளுமன்ற முறை

இந்தியா, பாராளுமன்ற முறையைச் சமஷ்டி முறையுடன் கலப்புச் செய்து, பாராளுமன்ற சமஷ்டி (Parliamentary Federalism) என்ற மாதிரிக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. மத்தியிலும், மாநிலங்களிலும்

மந்திரிசபை முறை செயற்பாட்டில் உள்ளது. பிரதமர் அரசாங்கத்தின் தலைவராவார் (Head of Government); ஜனாதிபதி அரசுத் தலைவராவார் (Head of State). மத்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளும், மாநில சட்டசபைகளும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட 'Electoral College' ஆல் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஒன்றிய அரசினால் மாநிலங்களின் ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கனடாவின் சமஷ்டி மாதிரி எவ்வாறு பல்மொழிச் சமூகமான கனடாவை ஒன்றிணைத்து வைத்துள்ளதோ, அவ்வாறே மொழிப் பன்மைத்துவம் உடைய இந்தியாவை அதன் பாராளுமன்ற சமஷ்டி முறை ஒன்றிணைத்துள்ளது என றொனால்ட்ஸ் வான்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

பல்நிறமணிகளை ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்படும் பல்வண்ணப் பட்டை கண்ணுக்கு இனிமை தரும் காட்சியாய் அமைகிறது. அவ்வாறே பன்மைப் பண்பாடுகள் உடைய சமூகங்கள் ஒருங்கே வாழும் நாடுகளின் பல்வண்ணப் பண்பாடு (Cultural Mosaic) அந்நாடுகளுக்கு அழகையும், பொலிவையும் வழங்குவது. அதேவேளை பன்மைப் பண்பாட்டை அழித்து ஒருமையை உண்டாக்கி முரண்பாடுகளை நீக்கவும் முடியாது.

சமஷ்டி முறைமை முரண்பாடுகளை நீக்கி வேற்றுமையில் ஒற்றுமையை வளர்ப்பது. இந்தியாவின் சமஷ்டி அத்தகைய முன்னுதாரணங்களில் ஒன்று என அரசியல் யாப்புச் சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண கூறுகிறார். அவரது 'Towards Democratic Governance in Sri Lanka : A Constitutional Miscellany' என்னும் நூலில் (பக். 2933) அவர் இந்தியாவின் சமஷ்டி பற்றிக் கூறியிருக்கும் கருத்துகளை அடுத்து நோக்குவோம்.

பிரித்தானியர் இந்தியாவிற்கு வருவதற்கு முந்திய காலத்தில் இந்தியா என்ற ஒன்றுபட்ட தேசம் இருக்கவில்லை. நூற்றுக்கணக்கான அரசுகளையும் சிற்றரசுகளையும் கொண்டிருந்த இந்தியாவைக் கைப்பற்றிய பிரித்தானியர், இந்தியாவை விட்டு நீங்கிச் சென்ற போது அவர்களது மேலாளுகைக்குக் கீழிருந்த 550 வரையான இறைமையுடைய அரசுகளை விட்டுச் சென்றனர். பிரித்தானியர் நேரடியாக ஆட்சி செய்த பிரதேசங்களோடு இவ்வரசுகள் (Princely States) இணைக்கப்பட்டன. புதிதாக உருவான இந்திய ஒன்றியம் (Union) இவ்வாறுதான் உருவானது.

1948 இல் இந்தியா சுதந்திரமடைந்த போது 'ஒடிசா' என அழைக்கப்படும் இன்றைய ஒடிசா மட்டுமே மொழிவழி மாநிலம் என்ற அடையாளம் உடையதாக இருந்தது. ஒடிசா மொழி பேசுவோரைக் கொண்ட மாநிலமாக ஒடிசா 1936 இல் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. ஏனைய மாகாண அரசுகள் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களை உள்ளடக்கி எழுந்தமானமாக வரையப்பட்ட எல்லைக் கோடுகளைக் கொண்டனவாக உருவாக்கப்பட்டன. இத்தகைய மாகாணங்களுக்கு அன்றைய சென்னை மாகாணம் ஒரு உதாரணமாகும்.

1950 இல் புதிய அரசியல் யாப்பை உருவாக்கிய போது மொழிவழி மாநிலங்களை அமைக்கும் யோசனை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் சில ஆண்டுகள் கடந்த பின் மொழியடிப்படையிலான மாநில அரசுகளை உருவாக்கும் கோரிக்கையை இந்தியத் தலைவர்கள் ஏற்றனர். இது அத் தலைவர்களின் துணிச்சலையும், தாராள மனப்பான்மையினையும், தூர நோக்கினையும் எடுத்துக் காட்டுகிறது.

மாநில அரசுகளை மறுசீரமைப்புச் செய்வதற்கு மொழியடிப்படையிலான ஓரினத்தன்மை (Linguistic Homogeneity) அமைதலே பகுத்தறிவுக்கு ஏற்றதென்பதை இவ்விடயம் பற்றி ஆராய்ந்த ஆணைக்குழு சிபார்சு செய்தது. 1956 ஆம் ஆண்டின் அரசு மறுசீரமைப்புச் சட்டமும் (The states Reorganization Act of 1956) அதற்குப் பின் இயற்றப்பட்ட பிற சட்டங்களும் புதிய மாநில அரசுகளைத் தோற்றுவித்தன. குறித்த ஒரு மொழியைப் பேசுவோரை உள்ளடக்கியதான தனித்தனி மாநில அரசுகள் உருவாகின. பொதுவான பண்பாட்டு அடையாளத்தில் (Common Identity) மக்களை இயலுமான வரையில் ஒன்றிணைத்து இவ்வரசுகள் உருவாக்கப்பட்டன.

மராத்தியர்களுக்கு - மஹராஷ்டிரா

குஜராத்தியர்களுக்கு - குஜராத்

பஞ்சாபியர்களுக்கு - பஞ்சாப்

தெலுங்கர்களுக்கு - ஆந்திரா

மலையாளிகளுக்கு - கேரளா

கன்னடர்களுக்கு - கர்நாடகா

என இந்தப் பட்டியல் நீண்டு சென்றது. தமிழர்களுக்கு தமிழ்நாடு என்ற தனி அரசும் உருவாக்கப்பட்டது. புதிய அரசுக்கு பிரிவினைவாத இயக்கத் தலைவர் சி.என். அண்ணாத்துரை கோரிய 'தமிழ்நாடு' என்ற பெயரையே இந்திய அரசுத் தலைவர்கள் வழங்கினர். இந்தியத் தலைவர்கள் மாநிலங்களிற்கு மொழி அடையாளப் பெயர்களைச் சூட்டுவதையிட்டு அச்சம் கொள்ளவில்லை என்கிறார் ஜயம்பதி விக்கிரமரட்ண. பழங்குடிகள் வாழும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புதிய மாநில அரசுகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்தன.

2000 ஆம் ஆண்டில் பின்வரும் மூன்று புதிய

மாநில அரசுகள் உருவாக்கப்பட்டன.


1. சத்திஷ்கார்
2. உத்தராஞ்சல்
3. ஜார்கண்ட்

இவை மூன்றும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் என்ற மாநிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டன. சத்திஷ்கார் கனிம வளம் மிக்க பகுதியாகும். மத்தியப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த சத்திஷ்காரின் கனிம வளத்தால் பெற்ற வருவாயின் பெரும் பங்கை மத்திய பிரதேச அரசு தனதாக்கிக் கொண்டது. இதனால் சத்திஷ்கார் மக்கள் தமக்கு நீதி கோரிப் போராடி வந்தனர். உத்தராஞ்சல் மலைப் பிரதேசமாகும். இப்பகுதி பண்பாடு, சாதிக்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகிய விடயங்களில் தனித்துவமானது. இம் மக்களின் தனிமாநிலக் கோரிக்கை இத்தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜார்கண்ட் மாநிலம் பெரும்பான்மை பழங்குடிமக்கள் வாழும் பிரதேசமாகும். இப்பகுதியின் பழங்குடியினர் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே விடுதலைக்காகப் போராடி வந்தனர்.

2013 ஆம் ஆண்டில் இந்திய அரசு தெலுங்கானா என்னும் புதிய அரசை ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியைப் பிரிப்பதன் மூலம் உருவாக்குவதை அங்கீகரித்தது. ஆந்திராவின் 40% மக்களைக் கொண்ட தெலுங்கானா, ஆந்திராவின் வரவு செலவுத் திட்டத்தின் 75% வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பகுதியாக இருந்தது. மத்திய அரசுக்கும் அப்பகுதியிலிருந்து வருவாய் சென்றது. இருப்பினும் தெலுங்கானா அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அப்பகுதிக்கான நிதிநீர்ப் பங்கீடு, வேலை வாய்ப்பு, வருவாய் ஒதுக்கீடு என்பனவற்றிலும் சமத்துவமின்மை இருந்து

வந்தது. மொழியால் ஒன்றுபட்டவர்களாயினும் ஆந்திராவின் பிற பகுதிகளிற்கும், தெலுங்கானாவிற்கும் பிராந்திய ரீதியிலான வேறுபாடுகள் இருந்துள்ளன. புதிய மாநில அரசு உருவாக்கப்படுவதற்கு ஆந்திராவிற்குள் எதிர்ப்புத் தோன்றியது.

இந்தியாவில் மிகச் சிறிய சமூகங்களும் தமது தனித்துவ அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அரசு அதிகாரத்தில் தமது பங்கினையும் (Share of state Power) பெற்றுக் கொண்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். புதுச்சேரி புவியியல் தொடர்ச்சியற்ற பகுதிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டதாகும். புதுச்சேரியின் பெரும்பகுதி தமிழ் நாட்டின் எல்லைகளால் சூழப்பட்ட பகுதியாகும். அதன் தலைநகர் புதுச்சேரியாகும். அங்குள்ள மக்கள் தமிழ் பேசுவோராவர். தமிழ் நாட்டின் கரையோரப் பகுதியான காரைக்கால் புதுச்சேரிக்குத் தெற்கே 130 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கும் தமிழ்மொழி பேசுவோர் பெரும்பான்மையினராக உள்ளனர். மாஹே (Mahe) என்னும் சிறுபகுதி இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் கேரள மாநிலத்தின் எல்லைகளால் சூழப்பட்டுள்ளது. 830 கி.மீ தொலைவில் உள்ள இப்பகுதியில் வாழும் மக்கள் மலையாள மொழியைப் பேசுவோராவர். ஆந்திர மாநிலத்தின் யனம் (Yanam) என்ற பகுதி புதுச்சேரியில் இருந்து 870 கி.மீ தூரத்தில் உள்ளது. இவ்வாறாகப் புதுச்சேரி, காரைக்கால், மாகே, யனம் ஆகிய புவியியல் ரீதியில் தொடர்ச்சியற்ற பகுதிகள் (NonContiguous Areas) புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசத்தில் இணைக்கப்பட்டிருப்பதையும்,



போடோலாந்து பிரதேச கவுன்சில்

Image Source - en.wikipedia.org

அந்த அதிசயத்தின் பின்புலத்தையும், இலங்கைத் தமிழர்களும் அவர்களின் சகோதர இனத்தவர்களான சிங்களவர்களும், முஸ்லீம்களும் அறியாதிருக்கிறார்கள்.

இந்த அதிசய உண்மைகளை ஜயம்பதி விக்கிரமரட்ண வெளிப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. புதுச்சேரியின் பகுதிகளாக உள்ள புவித் தொடரற்ற பகுதிகள் தமக்கு அருகே உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம் ஆகிய பகுதிகளுடன் இணைய விரும்பவில்லை! முன்னாள் பிரஞ்சுக் காலனிகள் என்ற பொதுப் பாரம்பரியத்தின் அடிப்படையில் எழும் பொது அடையாளமும், பண்பாட்டுப் பாரம்பரியமும், தனித்துவமும் புதுச்சேரி பிரதேசத்துடன் இணையும் விருப்பத்திற்கு காரணமாக அமைந்தன. போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் காலனியாக விளங்கிய கோவா (Goa) ஒரு சிறிய பிரதேசம்; இன்று இது ஒரு தனி மாநில அரசாக விளங்குகிறது. முன்னாள் காலனிகளான டட்றாவும், நகர் ஹவேலியும் (Dadra and Nagar Haveli), டமன், டியு (Daman and Diu) என்பனவும் யூனியன் பிரதேசங்களாக உள்ளன. இவை புவியியல் தொடர்பற்ற பிரதேசங்கள் என்ற

உண்மையை ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார்.

யூனியன் பிரதேசமாக தமது பிரதேசத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும்; அல்லது தமக்கு முழுமையான மாநில அரசு என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதான கோரிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எழுந்துள்ளன. இந்திய யூனியனிற்குள் சுயாட்சியைக் (Autonomy) கோரும் இந்தக் கோரிக்கைகள் இந்தியத் தலைவர்களால் அனுதாபத்தோடு பார்க்கப்பட்டு முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு வந்துள்ளன. கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி (Gorkha National Liberation Front) கோர்க்காலாந்தினை தனியரசு ஆக்க வேண்டும் என்று கோரி ஆயுதப் போராட்டத்தை நடத்தி வந்தது. இதன் விளைவாக 1988 இல் டார்ஜீலிங் கோர்க்கா மலைப்பிரதேச கவுன்சில் அமைக்கப்பட்டது. இது முழுமையான மாநில அரசிலும் குறைந்த அதிகாரமுடைய சபையாகும். 2007 ஆம் ஆண்டில் 'கோர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா' மீண்டும் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்துக் கிளர்ச்சி செய்தது. 2011 இல் மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிவடைந்ததும் வங்காள மாநில அரசுக்கும் 'கோர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா' விற்கும் இடையே ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதே போன்று தனியான போடோலாந்து அரசு (Bodoland State) அமைக்க வேண்டும் என்ற போடோ மக்களின் கோரிக்கைக்கு அமைய அசாம் மாநில அரசுக்கு உட்பட்ட பகுதியில் 'போடோலாந்து பிரதேச கவுன்சில்' (Bodoland Territorial Council) 2003 இல் உருவாக்கப்பட்டது.

இன்னொரு புதுமையான செய்தியையும் ஜயம்பதி விக்கிரமரட்ண கூறுகிறார் (பக். 32). ஜம்முகாஷ்மீர் பகுதியில் லெக் (LEH) என்ற மாவட்டத்தில் லடாக்கியப்

பௌத்தர்கள் (Buddhist Ladakhis) பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். தாம் சமய பண்பாட்டு அடிப்படையில் வேறுபட்டவர்கள் ஆகையால் தமது மாவட்டத்தைத் தனி அரசு அலகாக அங்கீகரிக்க வேண்டும் என 'லெக்' மக்கள் கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய அரசும், யூனியன் அரசும் லடாக் மக்களுக்கு சுயாட்சியுடைய மலையக அபிவிருத்திக் கவுன்சில் (Autonomous Hill Development Council) ஒன்றை அமைத்தன. இதற்கு அருகே உள்ள கார்கில் (Kargil) பகுதி ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதியாகும். இப்பகுதி மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதற்காக இப்பகுதிக்கு ஒரு 'Autonomous Council' அமைக்கப்பட்டது. இவ்வாறான கவுன்சில்களை அமைத்ததன் மூலம் இப்பகுதிகளின் மக்களுடைய அபிலாசைகள் பூரணமாக நிறைவேற்றப்பட்டன என்று கூறவும் முடியாது என ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவிக்கிறார். அப்படியானால் இந்தியா பிரிந்து சிதைவடைவது தவிர்க்க முடியாது என்று முடிவு செய்வதா என்று வாசகர்கள் கேட்கலாம்? அப்படியல்ல; பன்மைப் பண்பாடுகளை முகாமை செய்வதில் வெற்றியடைந்து வரும் முன்னுதாரணமான சமஷ்டியாக எமது அயல்நாடான இந்தியா இருந்து வருகிறது என்பதே உண்மையாகும்.

மேற்குறித்தன போன்ற பிரச்சினைகள் எழும்போது பிரதேசம், மொழி, சமயம், பண்பாடு என்பனவற்றால் தனித்துவ அடையாளங்களுடைய மக்கள் சமூகங்களிற்கு அசமத்துவ சமஷ்டி ஒழுங்கமைப்புகள் (Asymmetrical Federal Arrangements) மூலம் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்பானியா தேசமும், ஐக்கிய இராச்சியமும் அசமத்துவ (Asymmetry) முறைத் தீர்வுகளை வெற்றிகரமாக



நாகாலாந்து

Image Source - orpai-studio.com

நிறைவேற்றியுள்ள நாடுகளுக்கு உதாரணங்கள் என ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகிறார். இன்று இந்திய யூனியனில் மாநில அரசுகளாக விளங்கும் அருணாசல பிரதேசம், அசாம், மிசோராம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியன புவியியல் ரீதியில் தாரத்தே ஒதுங்கி நிற்கும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளாகும். சனத்தொகை குறைந்த இப்பகுதிகள் தொடக்கத்தில் யூனியன் பிரதேசங்களாக இருந்தன. இவை டெல்லியின் அதிகார மையத்தின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இன்று இவை சுயாட்சியை உடையனவாக உள்ளன. சிக்கிம் 1974 இல் இந்தியாவுடன் இணைந்தது. முதலில் அப் பகுதி 'Associated State' என்ற அந்தஸ்துடையதாக இந்தியாவுடன் இணைந்திருந்தது. வடகிழக்குப் பகுதியின் அரசுகள் யாவும் பழங்குடி மக்கள் (Tribals) வாழும் பகுதிகளாகும். நாகாலாந்தின் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களாவர். நாகாலாந்து தனி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட போது, அசமத்துவ ஒழுங்கமைப்பு முறையிலான சிறப்புச் சலுகைகள் அம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டன. நாகா மக்களின் வழமைச் சட்டங்கள் (Customary Law), சிவில், குற்றவியல், நீதி நடைமுறை, சமூக - சமய நடைமுறைகள், காணி உரிமை என்பன அரசியல் யாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள்

மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக "பாராளுமன்றம் இயற்றிய சட்டங்கள் ஏதேனும், நாக மக்களின் மேற்குறித்த நடைமுறைகள் - உரிமைகளுக்கு மாறுபட்டனவாயின், அவை அம்மக்கள் விடயத்தில் ஒரு நிபந்தனைக்கு உட்பட்டே செல்லுபடியாகும் என்ற ஏற்பாடு உள்ளது. நாகாலாந்தின் சட்டசபை விசேட தீர்மானம் மூலம் அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே அச்சட்டங்கள் செல்லுபடியாகும் என்பதே அந்நிபந்தனையாகும் (உறுப்புரை 371A (1)).

இந்தியா, இனத்துவ முரண்பாடுகளை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்யும் நாட்டிற்குச் சிறந்த உதாரணமாகும். இந்தியா, சமூக யதார்த்தத்திற்கு முகம் கொடுத்து, மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவமுடையதாகத் திகழ்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த போது அது ஒரு தனித்தேசமாக, அரசாக (A Single State) நிலைத்திருக்க முடியாது என்று சிலர் கூறினர். ஆனால் இந்தியா தனது பிரச்சினைகளைப் புத்தாக்க முறையில் தீர்வு செய்து கொள்வதற்கு என்றும் தயாராகவே இருந்து வந்துள்ளது என்று கூறும் ஜயம்பதி விக்கிரமரட்ண, ஆயினும் இந்தியாவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன என்றும் கூறி, இந்தியாவின் சமஷ்டி முறை குறித்த தமது ஆய்வை நிறைவு செய்கிறார். 'Yet Unresolved Kashmir' (இன்னும் தீர்வு செய்யப்படாத காஷ்மீர் பிரச்சினை) என்ற பகுதி (பக். 3436) காஷ்மீர் பற்றி ஆராய்கிறது. 2014 ஆம் ஆண்டில் இந்நூல் எழுதப்பட்டது. அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சமஷ்டி முறையைச் சிதைக்கும் நிகழ்வுகள் பல நடந்தேறின. இருப்பினும் இந்தியாவின் சமஷ்டி நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கமாகவே விளங்கி வருகிறது.

ஹொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.

அவரது கட்டுரை 'Power Sharing the International Experience' என்னும் நூலில் (2011) சேர்க்கப்பட்டுள்ளது. மலேசியாவின் சமஷ்டி பற்றிய எமது விபரிப்பு, ஹொனால்ட்.எல். வாட்ஸ், M.O.A. டி சில்வா ஆகிய இருவரதும் ஆக்கங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. இச் சமஷ்டியின் பிரதான இயல்புகள் பின்வருமாறு.

#### 1. சமஷ்டிக் கட்டமைப்பு

மலாயா தீபகற்பம், போர்ணியோ தீவின் சரவாக், சபா என்னும் இரு பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கியதாக மலேசியாவின் சமஷ்டி (Malaysian Federation) உருவாக்கப்பட்டது. மலாயா தீபகற்பம் மேற்கு மலேசியா எனவும், போர்ணியோ தீவின் பகுதிகள் கிழக்கு மலேசியா எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்விரு பகுதிகளையும் தென் சீனக் கடல் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மலாயா தீபகற்பத்தில் 11 அரசுகளும் கிழக்கு மலேசியாவில் 2 அரசுகளும் உள்ளன. சுல்தான்கள் என அழைக்கப்படும் மன்னர்களின் ஆட்சிப்பரப்புகள் அடங்கியுள்ள பகுதிகளை ஒன்றிணைப்பதன் மூலம் பிரித்தானியர்களால் 1948 இல் மலேசியாவின் சமஷ்டி (Federation of Malaysia) அமைக்கப்பட்டது. பிரித்தானியரின் காலனிகளாக இருந்த மலாக்கா, பெனாங் ஆகிய பகுதிகளின் இணைப்பாக இது

அமைந்தது. 1957 இல் மலேசியா சுதந்திரமடைந்தது. 1963 இல் புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. 9 அரசுகளுடன் சிங்கப்பூர், சரவாக், சபா என்பனவும் இணைக்கப்பட்டன. இரு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர் தனி நாடாகியது. இன்று மலேசியா 13 அரசுகளைக் கொண்ட சமஷ்டியாக விளங்குகிறது.

#### 2. பல்லினச் சமூகம்

மலேயர்கள், சீனர்கள், இந்தியர், ஐரோப்பியர், யுரேசியன்கள், சுதேசிய இனக்குழுக்கள் எனப் பல்லினச் சமூகங்களைக் கொண்ட சமஷ்டியாக மலேசியா விளங்குகிறது. இனம், மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் வேறுபட்ட பன்மைத்துவப் பண்பு (Diversity) மலேசியாவின் சிறப்பு இயல்பாகும். மலாயாவின் ஆட்சிப் பகுதிகளின் வரலாறும், அப்பகுதிகளின் தனித்துவப் பண்புகளை தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. ஏறத்தாள 28 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவின் முக்கிய இனங்களின் சனத்தொகை வீதாசாரம் பின்வருமாறு அமைந்துள்ளது:

1. மலேயர் - 54 %
2. சீனர்கள் - 25 %
3. இந்தியர்கள் - 7.5 %
4. ஏனையோர் - 13.5 %

மலேசியாவின் பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களை ஒன்றிணைக்கும், அரசுக் கட்டமைப்பை சமஷ்டிமுறை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. இன ஐக்கியத்தைப் பேணுதல், பொருளாதார வளர்ச்சி, அரசியல் உறுதிநிலை ஆகிய மூன்று அளவு கோல்களின்படி மலேசியா இலங்கையை விடப் பல படிகள் முன்னேறிய நிலையில் உள்ளதெனலாம்.





மேற்கு மலேசியா, கிழக்கு மலேசியா  
Image Source - www.infoplease.com

### 3. பாராளுமன்ற ஆட்சி

மலேசியாவின் அரசுமுறையை பாராளுமன்ற சமஷ்டிமுறை (Parliamentary Federalism) எனலாம். அரசின் தலைவராக (Head of the State) 'yang Di - Pertuan Agong' என அழைக்கப்படும் பேரரசர் (Supreme Ruler) விளங்குகிறார். பேரரசர் அரசுத் தலைவராகவும் பிரதமர் அரசாங்கத்தின் (Head of Government) தலைவராகவும் விளங்குகிறார். நிருவாக அதிகாரம் பிரதமரிடமும் மந்திரி சபையிடமுமே உள்ளது. 'பேரரசர்' சம்பிரதாய பூர்வமான கடமைகளை ஆற்றப்பவராகவும் பெயரளவிலான தலைவராகவும் (Nominal Head) உள்ளார். இதனால் மலேசியா வரம்புக்குட்பட்ட முடியாட்சி (Constitutional Monarchy) என்ற இயல்பையும் உடையதாக உள்ளது. பேரரசர் பதவிக்கு 5 ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு சுல்தான் ஒருவர் தெரிவு செய்யப்படுவார். சுல்தான்களின்

சபையினால் (Conference) இத்தெரிவு நடத்தப்படும். மலேசியா கூட்டாட்சியில் இணைக்கப்பட்டுள்ள 13 அலகுகளும் 'அரசுகள்' (States) என்ற பெயரைப் பெற்றுள்ளன. இவை மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை உடையன. மலேசியாவின் 'பெடரல் அரசாங்கம்' அல்லது மத்திய அரசாங்கம், அதன் பிரதேச அலகுகளைவிட கூடிய அதிகாரங்களை உடையது. மலேசியா மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய சமஷ்டி (Centralised Federalism) என்னும் இயல்பை உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

### 4. மலேசியாவின் சமஷ்டி அரசுகளும் பெடரல் பிரதேசங்களும்

மலேசியாவின் சமஷ்டியில் 13 அரசுகளும், மூன்று பெடரல் பிரதேசங்களும் (Federal Territories) உள்ளன. பெடரல் பிரதேசங்கள் மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் உள்ளன. அரசுகள் (States) சுயாட்சியுடைய தனி அரசுகளாக சமஷ்டிக் கட்டமைப்புக்குள் இயங்குகின்றன. மத்திய அரசாங்கத்திற்கும் அரசுகளுக்குமிடையிலான அதிகாரங்களின் பகுப்பு அரசியல் யாப்பின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது. அதிகாரங்கள் பெடரல் பட்டியல் (Federal List), அரசுப் பட்டியல் (State List), ஒருங்கிணை பட்டியல் (Concurrent List) என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மலேசியாவின் சமஷ்டிக்கான அரசியல் யாப்பு ஒன்று உள்ளது. இதனை விட அரசுகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான அரசியல் யாப்புகளும் உள்ளன. மலேசியாவின்

பெடரல் நீதிமன்றம் (Federal Court), அந்நாட்டின் உச்ச நீதிமன்றமாகும். அந்நீதிமன்ற இயற்றப்படும் சட்டங்களையும், நிருவாக செயல்களையும் (Executive Acts), பெடரல் அரசியல் யாப்பு, அரசுகளின் அரசியல் யாப்புகள் என்பனவற்றையும் விளக்குவதும், நீதி மீளாய்வு செய்தலுமாகிய அதிகாரத்தை உடையதாகும். மலேசியாவின் சமஷ்டி அரசுகளும், பெடரல் பிரதேசங்களும் இடப்பரப்பு மக்கள் தொகை, தலைநகர் ஆகிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன:

### மலேசியாவின் சமஷ்டி அரசுகளும், பெடரல் பிரதேசங்களும்

மக்கள்தொகை, இடப்பரப்பு என்பனவற்றில் அரசுகளிற்கிடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதை மேற்கரப்பட்ட பட்டியல் எடுத்துக் காட்டுகிறது. மலேயர்கள் கிராமப் புறங்களில் வாழ்பவர்களாக உள்ளனர். சீனர்கள் நகரங்களில் செறிந்து வாழ்கின்றனர். மலேயர்களுக்கும், சீனர்களுக்குமிடையிலான பொருளாதார வேற்றுமைகள், இன முரண்பாடுகளுக்குக் காரணமாக அமைந்தன. 1968 ஆம் ஆண்டில் மலேசியாவில் ஓர் இனக்கலவரம் இடம்பெற்றது. ஆயினும் அதற்குப் பிந்திய காலத்தில் மலேசியா பொருளாதார வளர்ச்சி அடைவதிலும், இன

	பெயர்	தலைநகர்	பரப்பளவு ச.கிலோ.மீ	சனத்தொகை (ஆயிரத்தில்)
1	கோலாலம்பூர் (பெடரல் பிரதேசம்)	கோலாலம்பூர்	243	1627 ஆயிரம்
2	லபுவன் (Labuan) (பெடரல் பிரதேசம்)	விக்டோரியா	91	85 ஆயிரம்
3	புத்திர ஜய (பெடரல் பிரதேசம்)	புத்திர ஜயா (Putrajaya)	49	67 ஆயிரம்
4	யொகார	யொகொர்பாறு	19210	3233 ஆயிரம்
5	கெடா	அலூர் செடார்	9500	1890 ஆயிரம்
6	கெலாண்டன்	கொட்பாறு	15099	1459 ஆயிரம்
7	மலாக்கா	மலாக்க ரவுண்	1664	788 ஆயிரம்
8	நெகிரி செம்பிலான்	செரம்பான்	6686	997 ஆயிரம்
9	பஹாங்	குனாட்டன்	36137	1443 ஆயிரம்
10	பெராக்	ஈ.போ	21035	2258 ஆயிரம்
11	பெர்லிஸ்	கன்கார்	821	227 ஆயிரம்
12	பினாங்	ஜோர்ஜ்ரவுண்	1048	1520 ஆயிரம்
13	சபா	கொடா கினாபலு	73631	3120 ஆயிரம்
14	சரவாக்	குச்சிங்	124450	2420 ஆயிரம்
15	செலாங்கூர்	ஷா அலம்	8104	5411 ஆயிரம்
16	தெரங்காணு	குலா தெரங்காணு	13035	1015 ஆயிரம்

குறிப்பு : இப் பட்டியல் M.O.A. டி சொய்சா அவர்கள் தந்துள்ள பட்டியலைத் தழுவி யது. சனத்தொகை கிட்டிய ஆயிரத்தில் தரப்பட்டுள்ளது.

முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி முகாமை செய்வதிலும் வெற்றி கண்டுள்ளது. மலேசியாவின் அயல் நாடுகளான தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா ஆகிய



மலேசியாவின் சமஷ்டி அரசுகளும் பெடரல் பிரதேசங்களும்

Image Source - [www.researchgate.net](http://www.researchgate.net)

நாடுகளின் அரசியலில் இராணுவம் முக்கிய வகிபாகத்தை பெற்றுள்ளதைச் சமகால வரலாறு உணர்த்துகிறது. மலேசியாவில் அத்தகைய நிலை ஏற்படவில்லை என்பதும், அந்நாடு ஜனநாயக முறையைத் தொடர்ந்து பேணி வருகின்றது என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் வகைப்பாட்டில் இரண்டாவது வகையான வளர்முக நாடுகளின் பன்மொழிச் சமூகங்களின் சமஷ்டிகள் (Multi Lingual Federations) என்ற வகைக்குள் அடங்கும் இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டிகளின் பிரதான இயல்புகளை மேலே குறிப்பிட்டோம். அடுத்து மேற்கிளர்ந்து வரும் புதிய ஐரோப்பிய சமஷ்டிகளான பெல்ஜியம், ஸ்பானியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டிகள் பற்றி நோக்குவோம்.

### பெல்ஜியம்

றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டு பெல்ஜியம் சமஷ்டியின் முக்கிய இயல்புகள் கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

### 1. புதிய சமஷ்டி

பெல்ஜியம் ஒரு சமஷ்டி முறை அரசுக் கட்டமைப்புடைய நாடாக 1993 இல் உருவாக்கம் பெற்றது. இந்நாடு 1830 ஆம் ஆண்டில் ஒற்றையாட்சி முறை முடியாட்சி நாடாகத் (Unitary Constitutional Monarchy) தோற்றம் பெற்றது. மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய ஒற்றையாட்சி அரசு மாதிரியில் இருந்து விலகி

அதிகாரப் பரவலாக்கல் உடையதாகவும், இறுதியில் சமஷ்டி முறை நாடாகவும் நான்கு படிமுறைகள் ஊடாக பெல்ஜியம் பயணித்தது. 1970, 1980, 1988, 1993 ஆகியன பெல்ஜியத்தின் அரசியல் யாப்பு மாற்றத்தின் படிநிலைகளைக் குறிப்பிடும் ஆண்டுகளாகும்.

### 2. அதிகாரப் பகிர்வுடைய சமஷ்டி

ஒற்றையாட்சியில் இருந்து, அதிகாரப் பகிர்வுடைய சமஷ்டியாக (Devolutionary Federalism) பெல்ஜியம் நாடு பரிணாமம் பெற்றது. அரசியலைமைப்பை மாற்றுவதற்கான முடிவை அந் நாட்டு மக்கள் எடுத்தனர். இதற்கான அடிப்படையாக காரணம் மொழி அடிப்படையிலான இனத்துவ முறுகல் நிலை தீவிரம் பெற்றதேயாகும். மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியம் ஒரு சிறிய தேசம். அதன் விஸ்தீரணம் ஏறக்குறைய இலங்கையின் அரைப் பங்கு ஆகும். அங்கு 10.25 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இலங்கையின் சனத்தொகையின் அரைப்பங்கு அங்கு உள்ளது. இத்தகைய சிறிய தேசம், சமஷ்டி முறை மூலம் அரசியல்

தீர்வைக் காண  
 விரும்பியது. வன்முறை  
 வழிகளை நாடாது,  
 சமாதான வழியில்  
 அந்நாடு இனத்துவ  
 அரசியல்  
 பிரச்சினைகளுக்குத் தீர்வு  
 கண்டுள்ளது. சமஷ்டி  
 முறைக்கான மாற்றம்,  
 தேசிய  
 ஒருமைப்பாட்டையும்,  
 இறைமையையும் நன்கு  
 பேணுவதற்கு  
 உதவியுள்ளதோடு  
 பிராந்தியங்களுக்கு  
 பொருளாதார  
 பண்பாட்டுச்  
 சுயாதீனத்தை  
 வழங்குவதற்கும் உதவியது.

### 3. பன்மொழிச் சமூகம்

பெல்ஜியம் நாட்டில் வாழும் மக்களில்  
 58% டச்சுமொழி பேசுவோராகவும் 41%  
 பிரஞ்சு மொழி பேசுவோராகவும் உள்ளனர்.  
 ஜேர்மன் மொழியைப் பேசும்  
 சிறுபான்மையினர் 1% இற்கும் குறைவான  
 தொகையினராக உள்ளனர். டச்சு மொழி  
 பேசுவோர் பிளமிஷ் மக்கள் எனவும்  
 அவர்கள் செறிந்து வாழும் பகுதி பிளமிஷ்  
 பிராந்தியம் (Flemish Region) எனவும்  
 அழைக்கப்படும். பிரஞ்சு மொழி  
 பேசுவோர் வலூன் (Walloon) பகுதியில்  
 செறிந்து வாழ்கின்றனர். அவர்கள்  
 'வலூன்கள்' என அழைக்கப்படுவர்.  
 பிளமிஷ் தேசியவாதம், வலூன்  
 தேசியவாதம் என ஒன்றோடொன்று  
 முரண்படும் தேசியவாதங்கள் பெல்ஜியம்  
 அரசியலில் முக்கியம் பெற்றன. வரலாற்று  
 ரீதியாக பிரஞ்சு மொழி பேசுவோர்  
 ஆதிக்கம் செலுத்தி வந்தமையால் பிளமிஷ்  
 தேசியவாதிகள் பிரஞ்சு மொழியினரின்  
 அரசியல், பொருளாதார, பண்பாட்டு




Image Source - [historyofbelgium.home](http://historyofbelgium.home)

ஆதிக்கத்தை எதிர்த்து வந்துள்ளனர்.  
 பிளமிஷ் பிராந்தியம் துரித பொருளாதார  
 வளர்ச்சி மூலம் முன்னேறியது. அப்பகுதி  
 பொருளாதாரச் செழிப்புமிக்கதாக ஆகியது.  
 டச்சு மொழி பேசும் பிளமிஷ் மக்கள்  
 அரசியல் ஆதிக்கத்தையும் பெற்றனர்.  
 இதனால் பிரஞ்சுமொழி பேசுவோரின்  
 வலூன் தேசியவாதம் பிளமிஷ் எதிர்ப்பினை  
 வெளிப்படுத்தியது. பிரஷ்ஸல்ஸ் நகரம்  
 பிரஞ்சு மொழி பேசுவோர்  
 பெரும்பான்மையினராக வாழும் நகரம்  
 ஆகும். இந்நகரம் பொருளாதார, வர்த்தக  
 மையமாகவும், பிரஞ்சுக்காரரின்  
 ஆதிக்கமுள்ள பகுதியாகவும் இருப்பதால்  
 பிளமிஷ் - வலூன் முரண்பாடுகள் தீவிரம்  
 பெற்றன. பன்மொழிச் சமூகம் ஒன்றில்  
 முரண்பாடுகள் சிக்கலானவையாய்  
 அமைவதற்கு பெல்ஜியம் சிறந்த  
 உதாரணமாக விளங்குகின்றது.

### 4. பிரதேச அடிப்படையில்லாத சமஷ்டி

பெல்ஜியம் பிரதேச அடிப்படையில்லாத  
 சமஷ்டி (Non - Territorial Federalism) என்னும்  
 உபாயத்தை நடைமுறைப்படுத்தியுள்ள  
 நாட்டிற்குச் சிறந்த முன்னுதாரணமாக

விளங்குகிறது. சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வுக்குரிய அலகுகளாகப் பிரதேசங்கள் (Territories) அமைவதுண்டு. பெல்ஜியம் பிரதேசங்கள், சமுதாயங்கள் (Communities) என்ற இரு வகையும் சேர்ந்த கலப்புமுறையான அதிகாரப் பகிர்வைச் செயற்படுத்துகின்றது. பிரஞ்சு மொழி பேசுவோர், டச்சு மொழி பேசுவோர் என மொழி அடிப்படையிலான சமுதாய சபைகள் (Community Councils) பெல்ஜியத்தில் செயற்பாட்டில் உள்ளன. இச்சமுதாயச் சபைகள் கல்விசார் நடவடிக்கைகளையும், பண்பாட்டு அலுவல்களையும் நிர்வகிக்கும் அதிகாரம் உடையனவாக உள்ளன. இச்சமுதாய சபைகளுக்குச் சட்டவாக்க அதிகாரமும் உள்ளது. இச்சமுதாய சபைகள் இடப்பிரதேசம் சாராத நியாயாதிக்கத்தை (Non - Territorial Jurisdiction) உடையவை. இந் நியாயாதிக்கம் வெவ்வேறு சமூகங்களின் ஆளுமையின் அடிப்படையில் (Personality Based) அமைவதாகும். பிரதேச நியாயாதிக்கம் (Territorial Jurisdiction) உடையனவாக அமையும் மூன்று வகைப் புவியியல் பிரதேசங்கள் பெல்ஜிய சமஷ்டியின் அதிகாரப் பகிர்வு அலகுகளாக அமைந்துள்ளன. இவை வலூன், பிளாண்டர்ஸ் பிராந்தியங்கள் எனவும் பிரஷ்ஸல்ஸ் நகரப் பிராந்தியம் எனவும் அழைக்கப்படுகின்றன. பிரதேசங்களும் சமுதாயங்களும் விரிவான சட்ட ஆக்க அதிகாரங்களைக் கொண்டிருப்பதோடு தமது நிர்வாக அலுவல்களைக் கொண்டியங்குவதற்கான நிர்வாகக் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளன.

நான்கு தலைப்புகளில் பெல்ஜியம் சமஷ்டி முறையின் பிரதான இயல்புகளை மேலே விபரித்தோம். எமது இவ்விபரிப்பில் கெல்லி பிறியன் என்னும் அறிஞர் எழுதிய 'பெல்ஜியத்தின் சமஷ்டி முறை ஆட்சி : அதன் அடிப்படைகளும் குறைநிறைகளும்' என்னும் தலைப்பிலான கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகளும், தகவல்களும்

சேர்க்கப்பட்டுள்ளன. கெல்லி பிறியன் அவர்களின் கூற்று கீழே மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.

“பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி ஆட்சி முறையை நெகிழ்ச்சியுடைய வளைந்து கொடுக்கக் கூடிய சிறந்த முறையாக இன்று பலர் கருதுகின்றனர். அதன் ஆதரவாளர்கள் அதனை ஒரு தனித்துவம் மிக்க முறையாகக் கருதுகின்றனர். இலங்கையிலும் இது பற்றி ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. எல்லா இனக் குழுமங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை நன்முறையில் வழங்குவதோடு உள்நாட்டில் தேசிய இனங்களின் முரண்பாடுகளைத் தணிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் பெல்ஜியம் வெற்றி கண்டுள்ளது. அது சமஷ்டியாக மாறுவதற்கான தீர்மானத்தை (1988 இல்) எடுத்திராவிட்டால் இன்று ஒரு தனிநாடாக ஐக்கியமாக நிலைத்து நின்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

## ஸ்பானியா

அடுத்து ஸ்பானியா தேசத்தின் சமஷ்டிமுறை பற்றி நோக்குவாம். ஸ்பானியா பெயரளவில் ஒற்றையாட்சி (Unitary) நாடாகவும் நடைமுறையில் சமஷ்டி முறையின் பண்புகளை உடையதாகவும் உள்ளது. அந்நாட்டின் அதிகாரப் பகிர்வு முறையில் அசமத்துவ சமஷ்டி (Asymmetrical Federalism) என்னும் தத்துவம் புத்தாக்கமான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. முதலில் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் (30-31 பக்கங்கள்) சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி ஸ்பானியாவின் சமஷ்டி இயல்புகள் எவையென்பதைக் குறிப்பிடுவோம். எமது இவ்விபரிப்பை எழுதுவதற்கு பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க எழுதிய 'Asymmetrical Devolution: Understanding the Spanish Experience' என்னும் கட்டுரையை உசாத்துணையாகக் கொண்டுள்ளோம் (இக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு யூலை 2023 எழுநா



ஸ்பானிய சுயாட்சிச் சமூகங்கள்

Image Source - www.researchgate.net

இணைய இதழில் வெளியானது).

1. பிராங்கோவிற்குப் பிந்திய ஜனநாயகப்படுத்தல்

1978 இல் ஸ்பானியாவில் புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இவ்வரசியல் யாப்பு ஜனநாயக நிறுவன முறைகளை ஸ்பானியாவில் உருவாக்கியதோடு, அதிகாரப் பரவலாக்கலையும் நடைமுறைப்படுத்தியது. ஸ்பானியா சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்தை நோக்கித் திரும்பிய வரலாற்றுத் திருப்பம் இதுவாகும். இவ்வரலாற்று மாற்றத்தை சர்வாதிகாரி 'பிராங்கோவிற்குப் பிந்திய ஜனநாயகப்படுத்தல்' (Post - Franco Democratization) என்னும் தொடர் விளக்கி நிற்கிறது. பிராங்கோவின் சர்வாதிகாரம் (Authoritarianism) மத்தியப்படுத்தப்பட்டதாகவும் (Centralised) பிராந்தியங்களின் தேசிய இனங்களை ஒடுக்குவதாகவும் அமைந்திருந்தது. 1978 அரசியல் யாப்பு பாராளுமன்ற ஜனநாயக முறையை அறிமுகம் செய்ததோடு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களிற்கு 'சுயாதீனமான சமுதாயங்கள்' (Autonomous Communities) என்னும் அலகுகள் மூலம்

தன்னாட்சியை வழங்கியது.

2. தேசிய இனங்களின் பண்பாட்டு அடையாளம் பாதுகாக்கப்படுதல்

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையை ஸ்பானியா நடைமுறைப்படுத்த முன்வந்ததன் மூலம் அந்நாட்டின் தேசிய இனங்களின் பண்பாட்டு அடையாளம் (Cultural Identity) பாதுகாக்கப்படுவது உத்தரவாதம் செய்யப்பட்டது. ஸ்பானியா வரலாற்று ரீதியாக பல பண்பாடுகளையுடைய தேசமாக உருவாக்கம் பெற்றிருந்தது. அந்நாட்டின் தேசிய இனங்களில்

பின்வருவன குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை:

1. அரகன் தேசிய இனம் (Aragonese Nation)
2. பஸ்க் தேசிய இனம் (Basques)
3. கற்றலோனியன்கள் (Catalonians)
4. ஹலாசியன்ஸ் (Galacians)
5. நவரே (Navarres)
6. வலன்சியன்ஸ் (Valencians)

மேற்கூறியவற்றுள் பஸ்குகள் (Basques), கற்றலன்கள் ஆகிய இரண்டு தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் கடந்த 50 - 60 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது தொடர்ந்தன. ஸ்பானியா எதிர்கொண்ட சவால்களுக்கான தீர்வாக அந்நாட்டின் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் அமைந்துள்ளது.

3. பாராளுமன்ற முடியாட்சி

ஸ்பானியா இன்று பாராளுமன்ற முடியாட்சியாக (Parliamentary Monarchy) உள்ளது. வரம்புக்குட்பட்ட

அதிகாரங்களையுடைய மன்னர் அரசுத் தலைவராவார். சட்ட ஆக்கம், நிர்வாகம் ஆகிய அதிகாரங்கள் 'Cortes' எனப்படும் பாராளுமன்றத்திடமும், பிரதமர், மந்திரிகள் என்போரிடமும் உள்ளன. மனித உரிமைகள் சாசனமும் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுயாட்சி அதிகாரமுடைய நிறுவனங்களான 'சுயாட்சிச் சமூகங்கள்' (Autonomous Communities) என்ற புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இவை ஸ்பானியாவின் பல்வேறு பிராந்தியங்களினதும், தேசிய இனங்களினதும் இருப்பையும் அவற்றின் சுயாட்சிக்கான உரிமையின் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. ஸ்பானியா பாராளுமன்ற ஜனநாயக முறையுடன் கூடியளவு அதிகாரப் பரவலாக்கத்தையும் செயற்படுத்தும் நாடாக விளங்குகிறது.

#### 4. அசமத்துவ அதிகாரப் பகிர்வு

ஸ்பானியா அசமத்துவ அதிகாரப் பகிர்வுடைய சமஷ்டி மாதிரிக்கு (Asymmetrical Federalism Model) சிறந்த உதாரணமாக விளங்குகிறது. ஸ்பானியாவில் பின்வரும் இருவகையான தேசியங்கள் உள்ளன.

அ) வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள தேசிய இனங்கள் (Historical Nations)

ஆ) வரலாற்றுத் தொடர்ச்சியற்ற தேசிய இனங்களும் இனக்குழுமங்களும்.

இத்தேசியங்களில் வரலாற்றுத் தேசிய இனங்கள் கூடியளவு சுயாட்சி அதிகாரத்தைப் (Higher Degree of Autonomy) பெறும் தகுதியுடையவை. ஸ்பானியாவின் அதிகாரப் பரவலாக்கலின் அசமத்துவப் பண்பின் தன்மையை இது விளக்குவதாக அமைகிறது.

அடுத்து சமஷ்டி முறை தோல்வியடைந்த நாடுகளான பாகிஸ்தான்,

செக்கோசிலாவாக்கியா ஆகிய இரு நாடுகள் பற்றி ஒப்பீட்டு நோக்கில் பரிசீலனை செய்யவுள்ளோம். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்து சென்றது. செக்கோசிலாவாக்கியா சமஷ்டி பிளவடைந்து செக் குடியரசு, சிலோவாக்கிய குடியரசு என இரு குடியரசுகள் தோன்றின. இவை சமஷ்டி குறித்த எதிர்மறை உதாரணங்களாகும். இவ் எதிர்மறை உதாரணங்களில் இருந்து சிறந்த படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும்.

#### சமஷ்டிகளின் நோயியல்

றொனால்ட். எல். வாட்ஸ் எழுதிய 'Comparing Federal Systems' என்னும் நூலின் 11 ஆவது அத்தியாயம் 'சமஷ்டிகளின் நோயியல்' (Pathology of Federations) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. பாகிஸ்தான், செக்கோசிலாவாக்கியா போன்று சில தேசங்களில் சமஷ்டிமுறை தோல்வியுற்றதைப் பற்றியும், அவை தோல்வியுற்றமைக்கான காரணங்களும் மேற்குறித்த அத்தியாயத்தில் விபரிக்கப்பட்டுள்ளன. அவ்வத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்துகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.

#### தோல்வியுற்ற சமஷ்டிகளுக்கு சில உதாரணங்கள்

1. 1962 இல் மேற்கிந்திய தீவுகளின் (West Indies) சமஷ்டி முறிவடைந்தது.
2. 1963 இல் 'றொடிசியாவும் நயாசலாந்தும்' என்னும் சமஷ்டி முறிவடைந்து சாம்பியா, றொடிசியா என்னும் இரு நாடுகள் உருவாகின (இவற்றுள் றொடிசியா என்ற நாட்டின் இன்றைய பெயர் 'சிம்பாவே' ஆகும்).
3. ஐக்கிய சோஷலிஸ்ட் சோவியத் ரஷ்யா (U.S.S.R) என்னும் சமஷ்டி 1991 இல்



### செக் குடியரசு, சிலோவாக்கிய குடியரசு

Image Source - [www.infoplease.com](http://www.infoplease.com)

குலைவுற்று தனி அரசுகள் பல  
தோன்றின.

4. 1991 இல் யுகோசிலாவிய சமஷ்டியும் குலைவுற்றது. அங்கு உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது.
5. 1965 இல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விலக்கப்பட்டது. சிங்கப்பூர் அதன் விருப்பத்திற்கு மாறாக சமஷ்டியில் இருந்து விலக்கப்பட்டது.
6. நைஜீரிய சமஷ்டியில் இருந்து பிரிந்து 'பியாபரா' என்னும் தனிநாடு அமைப்பதற்கான யுத்தம் (1960 - 70) காலத்தில் இடம்பெற்றது. பியாபராவின் பிரிந்து போகும் முயற்சி தோல்வியுற்றது. நைஜீரியாவில் இராணுவ சர்வாதிகாரமும், சிவிலியன் ஆட்சியும் மாறி மாறிக் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்தன.

மேற்கூறிய உதாரணங்கள் சமஷ்டிகளின்

தோல்விக்கு எடுத்துக் காட்டுகளாகும். இத் தோல்விகள் சமஷ்டிமுறையின் அடிப்படையான குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டனவா அல்லது மேற்குறித்த நாடுகளில் சமஷ்டிமுறை புகுத்தப்பட்ட விசேட சூழ்நிலைகள் அவற்றின் தோல்விக்கு காரணமாக அமைந்தனவா என்பது ஆராயப்பட வேண்டும்.

சமஷ்டி நாடுகளுக்குள் நெருக்கடிகள் தோன்றுவதற்கான மூலங்களாக (Source of Stress) நான்கைக் குறிப்பிடலாம்.

அ) உள்நாட்டில் தோன்றியுள்ள ஆழமான சமூகப் பிரிவினைகள் (Sharp Internal Social Divisions).

ஆ) குறித்த நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்பியல் ஒழுங்குகளின் தன்மை.

இ) சமஷ்டியின் சிதைவைத் தடுப்பதற்கான தந்திரோபாயங்களின் தன்மை.



ஈ) நாட்டின் அரசியல் செயல்முறைகளின் விளைவாக உள்ளகப் பிரிவினைகள் மோசமடைந்து துருவமயப்படுதல் (Political Processes that have Polarized Internal Divisions).

பாகிஸ்தானில் இருந்து ஏன் பங்களாதேஷ் பிரிந்தது? பாகிஸ்தான் வெளித்தோற்றத்தில் சமஷ்டியாகவே இருந்தது. ஆனால் அந்நாடு சமஷ்டிக்கு அடிப்படையான ஜனநாயகப் பண்பைக் கொண்டிருக்கவில்லை.

அதன் சர்வாதிகார முறையின் கீழ் கிழக்குப் பாகிஸ்தான் அடிமைக் காலனியின் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. பங்களாதேஷ் பிரிந்து விடுதலை பெற்ற தனிநாடாக ஆகியமைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையான குறைபாடுகள் காரணமல்ல என்பது கவனிக்கத்தக்கது. இதே போன்றே செக்கோசிலாவாக்கியாவின் பிரத்தியேக வரலாற்றுச் சூழமைவு அந்நாடு பிரிவடைவதற்கு காரணமாயிற்று. 1992 இல் சமாதானமான முறையில் இரு பகுதியினரதும் சம்மதத்துடன் செக்கோசிலாவாக்கியா குலைவுற்றது. செக் குடியரசு, சிலாவாக்கிய குடியரசு என இரு நாடுகள் தோற்றம் பெற்றன.

இவ்விரு நாடுகளும் கைத்தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார, சமூக வளர்ச்சியிலும் முன்னணியில் விளங்கும் ஐரோப்பிய நாடுகளாக விளங்குகின்றன.

1948 இற்கும் 1971 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கு பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்னும் இரு பகுதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் எவ்வாறு பங்களாதேஷ் பிரிந்து செல்வதற்கு காரணமாக அமைந்தன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டியது. தென் ஆசியா நாடுகளான பாகிஸ்தான் - பங்களாதேஷ் வரலாற்று அனுபவம் இலங்கைக்கு பயனுள்ள அரசியல் பாடங்களை வழங்கக் கூடியது.

## உசாத்துணை

1. சமஷ்டி முறைகளின் ஒப்பீடு பற்றிய இக்கட்டுரைக்கு நொனால்ட். எல். வாட்ஸ் அவர்களின் 'Comparing Federal Systems' என்னும் நூல் பிரதான உசாத்துணையாக அமைந்தது.
2. இந்தியாவின் சமஷ்டி பற்றிய விரிவான குறிப்புகள் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் 'Towards Democratic Governance in Sri Lanka' எனும் நூலின் 29 - 33 வரையான 4 பக்கங்களில் கூறியிருப்பனவற்றைத் தழுவி எழுதப்பட்டன.
3. மலேசியாவின் சமஷ்டி பற்றிய விரிவான தகவல்கள் 'Power Sharing the International Experience' என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ள M.O.A டி சில்வா அவர்களின் கட்டுரை 'Malaysia : Formal Federal Structure with Informal Power Sharing' என்னும் கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை.
4. ஸ்பானியாவின் சமஷ்டி பற்றிய தகவல்கள் 'Power Sharing the International Experience' என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ள ரஞ்சித் அமரசிங்க அவர்களின் 'Understanding the Spanish Experience' என்னும் கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை.

## References

1. Amarasinghe, Ranjith. Wickramaratne, Jayampathy. 'Power Sharing the International Experience' (2011), Institute for Constitutional Studies, Rajagiriya, Sri Lanka.
2. Ronald. L. Watts (1999), 'Comparing Federal Systems'. 2nd Edition, Queen's University, Kingston, Ontario.
3. Wickremaratne, Jayampathy. (2014), 'Towards Democratic Governance in Sri Lanka: A Constitutional Miscellany', Institute for Constitutional Studies, Rajagiriya, Sri Lanka.

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் 'இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்' என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.



● பரமு புஷ்பரட்சணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்சணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

## தென்னிலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களின் வரலாற்றுப் பின்னணி

**தெ**ன்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று மரபு கொண்ட ஒரு நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவியபோது கூடவே அம் மத வரலாற்றைப் பேணும் மரபும் அறிமுகமாகியது. இவ்வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு தீபவம்ஸ (கி.பி 4 ஆம் நூற்றாண்டு), (மகாவம்ஸ கி.பி 6 ஆம் நூற்றாண்டு), சூளவம்ஸ முதலான பாளி நூல்கள் எழுந்தன. இவை பௌத்த விகாரைகளில் வைத்து எழுதப்பட்டதினால் அம் மத வரலாற்றையும் அம் மதத்திற்குத் தொண்டாற்றிய மன்னர்களின் அரசியல், பொருளாதாரச் சாதனைகளையும் முதன்மைப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளன. இந்நூல்கள் சிங்கள மக்களின் மூதாதையினர் என நம்பப்படுவோர் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களின் (விஜயன் கூட்டத்தார்) வழித்தோன்றல்கள் எனவும் தமிழர்கள் பிற்காலத்தில் அக்கரையில் இருந்து (தென்னிந்தியா) படையெடுப்பாளர், வர்த்தகர் என வந்து குடியேறிய சிறு பிரிவினர் எனவும் கூறுகின்றன.<sup>1</sup> வரலாற்றறிஞர்கள் பலரும் பண்டைய இலங்கை வரலாற்றை அறிய இப்பாளி நூல்களையே அடிப்படை மூலாதாரமாகப் பயன்படுத்தியதால் பாளி நூல்கள் கூறும்

வரலாறே உண்மை வரலாறு என நம்பப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாளி நூல்களுடன் தொல்லியல் சின்னங்களையும் பயன்படுத்தி வரலாறு எழுதும் மரபு தோன்றியது.

ஆயினும் இக்காலத் தொல்லியல் ஆய்வுகள் பெரும்பாலும் பாளி நூல்கள் கூறும் வரலாற்றை உருசிப்படுத்தும் நோக்கில் அமைந்தன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தொல்லியல் ஆய்வில் மேலும் கவனம் எடுக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த அரசியல் சக்திகள் யாவும் தாம் விரும்பும் பௌத்த சிங்கள தேசியவாதத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் தொல்லியலையும் வரலாற்றையும் நெறிப்படுத்தின. இதன் மூலம் பாளி நூல்கள் கூறும் வட இந்தியக் குடியேற்றம் தொடர்பான கதையை உறுதிப்படுத்தும் நோக்கில் பௌத்த மதத்தின் வருகையைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுத்து, மொழி, பண்பாடு என்பன பற்றி ஆராய்வதற்குக் கூடுதல் ஊக்கம் கொடுக்கப்பட்டது. இந்த முயற்சிகள் ஒப்பீட்டளவில் இலங்கை மண்ணோடு ஒட்டிய தமிழர் வரலாற்றைத் தெளிவற்ற பாத்திரமாக்கியது. ஆயினும் கடந்த மூன்று சகாப்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சில அகழ்வாய்வுகளும் ஆய்வுகளும் இலங்கைத் தமிழர் வரலாற்றிற்கு வெளிச்சமூட்டும் புதிய சான்றுகளைக் கொடுத்துள்ளன. இச்சான்றுகள் தமிழர் வரலாற்றை மட்டுமின்றி சிங்கள மக்களின் பூர்வீக வரலாறு தொடர்பான பாரம்பரியக் கருத்தையும் மறுஆய்வு செய்யத் தூண்டுகின்றன.

இலங்கையில் இதுவரை அறியப்பட்டுள்ள காலத்தால் முந்திய இடைக்கற்காலப்

(Mesolithic) பண்பாடும் அதையடுத்துத் தோன்றிய பெருங்கற்காலப் (Megalithic) பண்பாடும் தென்னிந்தியாவின் தென்பகுதியுடன், குறிப்பாக ஆந்திர, தமிழகப் பண்பாட்டுடன் பெருமளவு ஒற்றுமையுடையன (Zeuner and Allchin 1956:4-20| Seneviratne 1984:237-306) இவற்றுள் பெருங்கற்காலப் பண்பாடு தொடர்பாகப் பரவலாகக் கிடைத்துவரும் சான்றுகள், ஆரியர் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலப்பகுதிக்கு முன்னரே தென்னிந்தியாவை ஒத்த பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் இங்கு வாழ்ந்ததைக் கோடிட்டுக் காட்டுகின்றன. பாளி இலக்கியங்கள் கூறும் ஆரியர் குடியேற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் வட இந்தியக் குடியேற்றத்திற்குரிய சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை; தென்னிந்தியத் திராவிடர் குடியேற்றத்திற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. ஆரியர் குடியேற்றம் தொடர்பான விஜயன் கதையை ஒரு கட்டுக்கதையெனக் கூறும் ஜி.சி. மெண்டிஸ், ஏற்கனவே குடியேற்றம் நிகழ்ந்த இடங்களுடன் இக்கதை பின்னிப் பிணைந்ததாகக் கூறியுள்ளார் (Mendis 1965:263-79). சுசந்தா குணதிலகா, இலங்கையில் ஆழமாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தமிழருக்குச் சாதகமாகவும் சிங்களருக்குப் பாதகமாகவும், அகலமாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தமிழருக்குப் பாதகமாகவும் சிங்களருக்குச் சாதகமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் (Goonetilleke 1980:22-9). இதன் பொருள் பௌத்தத்திற்கு முந்திய மக்களும் பண்பாடும் தென்னிந்தியாவுடன் பொதுத்தன்மை கொண்டிருந்ததேயாகும்.

தென்னிந்தியாவில் எப்படிப் பெருங்கற்காலப் பண்பாட்டின் பின்னணியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி வழிப் பண்பாடு தோன்றியதோ அப்படியே இலங்கையிலும் தமிழ், சிங்கள மொழிப் பண்பாடுகள் தோன்றின (Sitrapalam 1980:384).


பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்களில் ஒரு பிரிவினர் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து பௌத்த மதத்தையும் அம்மத மொழியான பாலி, பிராகிருதத்தையும் ஏற்றுக் கொண்டனர் என்பதை

இப்பண்பாட்டு மையங்களில் கிடைத்த 1500 இற்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. பேராசிரியர் எஸ். பரணவிதான இக் கல்வெட்டுகளுக்குரிய எழுத்தை வட

இந்தியாவில் இருந்துவந்த அசோகப் பிராமி எனவும், இது சிங்கள மக்களின் மூதாதையினர் வட

இந்தியாவில் இருந்து வந்ததற்கு மேலும் ஒரு சான்று எனவும் கூறினார். அத்துடன் இக் கல்வெட்டுகளுக்குரிய மொழியைப் பழைய சிங்களம் எனக்கூறிய இவர் கல்வெட்டுகள் காணப்படும் இடங்களில் எல்லாம் சிங்கள மக்களே வாழ்ந்தனர் என்றார் (Paranavitana 1970:xvi). ஆனால் இக்கல்வெட்டுகளில் அசோகப் பிராமி மட்டுமின்றித் தமிழ்ப் பிராமி எழுத்துகளும்

பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக 'இ, ம, ள, ழ' போன்ற எழுத்துகளைச் சுட்டிக் காட்டலாம். அத்துடன் பல எழுத்துகளின் வடிவமைப்பு தமிழ்ப் பிராமி எழுத்துகளின் வடிவமைப்பை ஒத்திருப்பதுடன் ஓரிரு வரிகளில் அமைந்த இக் கல்வெட்டுகளின் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகள் என மயங்கும் அளவுக்கு ஒற்றுமை உடையன (பெர்ணான்டோ 1969:12). இலங்கையில் எழுத்துகளின்



தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த ஆரிய அபயசிங்கா (Abayasinghe 1965:29), சத்தமங்கலம் கருணாரத்தின (Karunaratne 1962) போன்றோர் பௌத்த மதத்துடன் அசோக பிராமி எழுத்து அறிமுகமாவதற்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து பரவிய தமிழ்ப் பிராமி எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன எனவும், அவை அசோகப் பிராமியின் செல்வாக்கால் தமது தனித்துவத்தைப் படிப்படியாக இழந்தன

எனவும் குறிப்பிட்டுள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது.

பௌத்த மதத்துடன் பரவிய பானி, பிராகிருத மொழிச் சொற்கள் இங்கு புழக்கத்தில் இருந்த 'ஆதி ஓஸ்ரலோயிட்,' 'எலு' போன்ற திராவிட மொழியுடன் கலந்தே பிற்காலத்தில் சிங்கள மொழி தோன்றியது. அத்துடன் இப்பானி, பிராகிருத மொழிச் சொற்களில் இருந்து பல தமிழ்ச் சொற்கள் உருவாகின.<sup>2</sup> பானி, பிராகிருதம் இலங்கையில் மட்டுமின்றி, பௌத்த மதம் பரவிய நாடுகள் அனைத்திலும் கல்வெட்டு மொழியாக இருந்தது. இதன் தாக்கத்தைத் தமிழ்நாட்டிலும் காண முடிகிறது. கன்னடம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோதும் அங்கு சுதேச மொழிச் செல்வாக்கையும் காணமுடிகிறது. அதேபோல் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் பல தமிழ்ப் பெயர்கள் பிராகிருத மயப்படுத்தப்பட்டுள்ளன. சில தமிழ்ச் சொற்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு 'ஆய், மாற, குடி, பருமசு, வேள், பரத, உதி, மருமக, சகல' போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். இப்பெயர்களில் பல, பட்டப் பெயர்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அக்கால இனக் குழுக்களிடையே அதிகாரம்மிக்க தலைவர்களாக இவர்கள் இருந்தனர் எனக் கூறலாம். இப்பின்னணியில் தென்னிலங்கையில் கிடைத்த நாணயங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை நோக்கலாம்.

வரலாற்றாய்வில் நாணயங்கள் முக்கிய சான்றாதாரங்களில் ஒன்றாகக்

கணிக்கப்படுகிறது. ஆயினும் இலங்கை வரலாறு பற்றிய ஆய்வில் நாணயங்கள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. இலங்கையின் பண்பாட்டு வரலாற்றை வட இந்தியாவுடன் அழுத்திக்கூறும் மரபு காணப்படுவதால் தொடக்க கால நாணயங்கள் அங்கிருந்தே இலங்கை வந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் இலங்கையிலேயே நாணயங்கள் வெளியிடப்பட்டாலும் அதில் இந்தியச் செல்வாக்கைத் தவிர்க்க முடியவில்லை என நம்பப்படுகிறது. கி.பி 2 ஆம்

**வரலாற்றாய்வில் நாணயங்கள் முக்கிய சான்றாதாரங்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. ஆயினும் இலங்கை வரலாறு பற்றிய ஆய்வில் நாணயங்கள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. இலங்கையின் பண்பாட்டு வரலாற்றை வட இந்தியாவுடன் அழுத்திக்கூறும் மரபு காணப்படுவதால் தொடக்க கால நாணயங்கள் அங்கிருந்தே இலங்கை வந்ததாகக் கூறப்படுகிறது.**

நூற்றாண்டுக்குப் பின்னர் சிங்கள மன்னர்களால் நாணயங்கள் வெளியிடப்பட்டதென்பதற்கு நாணயங்களில் இடம்பெற்றுள்ள பௌத்த, சிங்களப் பண்பாட்டிற்குரிய சின்னங்களை கொட்றிங்ரன் சான்றாதாரம் காட்டினார் (Codrington 1924: 24). அதேவேளை பௌத்த சிங்களப் பண்பாட்டைச் சாராத சின்னங்களையுடைய நாணயங்கள் தென்னிந்தியா, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் இவ்வகை நாணயங்களில் சில தமிழகத்தில் காணப்படாது இலங்கையில் மட்டும் காணப்படுவதால் இவற்றை இலங்கைத் தமிழரும் வெளியிட்டிருக்கலாம் எனக்

கருத இடமுண்டு (புஸ்பரட்ணம் 1998:1-12, 1999:125-30, 1999M:51-59).

இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் தென்னிலங்கையில் எழுத்துப் பொறித்த சில தமிழ் நாணயங்கள் கிடைத்துள்ளன.<sup>3</sup>

அண்மையில் ராஜாவிக்கரமசிங்கே (Rajawick remesinghe), பொபிஆராச்சி (Bopearachchi) போன்றோர் தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பல்வேறு காலப் பகுதிக்குரிய நாணயங்களைக் கண்டுபிடித்தனர். இவற்றுள் பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை ஈய (Lead) நாணயங்களாக இருப்பதால் இவற்றில் உள்ள எழுத்துகள் தேய்வடைந்துள்ளன. அவற்றுள் நல்ல நிலையில் உள்ள 44 நாணயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால நாணயங்கள் என்பதை எழுத்தமைதி கொண்டு கணிப்பிட முடிகிறது (Bopearachchi and Wickremesinghe 1999:15-17). இங்கு பல்வேறு தொல்லியல் மையங்களில் இருந்து பலதரப்பட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டாலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 44 நாணயங்களும் சமாதானம் என்ற வட்டாரத்தில் உள்ள அகுறுகொட என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நாணயங்களின் முன்புறத்தில் மலர், யானை, சுவஸ்திகா, மீன், சக்கரம், ஆமை, குதிரை, சிங்கம், சேவல், கழுதை, மனிதன் போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் பிராமி எழுத்தில் தனிமனிதப் பெயர்கள், பட்டப்பெயர்கள், பொதுப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு அசோகப் பிராமியும் தமிழ்ப்

பிராமியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப் பெயர்களில் பரத (Barata), நாக (Naka), நாஹஸ (Nahasa), உதிரன் (Utiran), தசபிஜன் (Tasapijan), குதஹ (Gutaha) மஜிமக (Majhima ha), புசஹ (Pusaha), சுடநாக (Cudanaka), திஸஹா (Tisaha), மலதிஸஹ (Malatisaha), பரததிஸஹ (Baratatisaha), ததஸ (Tatasa) கலபுதஹ (Kalaputaha), திரிஹ (Tiriha), தேவஹ (Devaha), ஆலய (Alaya) என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன (Bopearachchi and Wickremesinghe 1999:51-64). ஒரே பெயரில் பலர் இருந்துள்ளனர் என்பதை நாணயங்களின் கால வேறுபாட்டையும் சின்னங்களுக்கிடையிலான வேறுபாட்டையும் கொண்டு உணர முடிகிறது. இவற்றுள் தமிழ் நாணயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

## உதிரன்

இலங்கையில் கிடைத்த நாணயங்களில் இது பல வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் முன்புறத்தில் மலர் வடிவிலான சின்னமும் பின்புறத்தில் சுவஸ்திகா மற்றும் உதிரன் என்ற பெயரும் காணப்படுகின்றன. பெயரின் இறுதியில் வரும் 'ன்' என்ற எழுத்து தமிழ் மொழிக்கே உரிய சிறப்பெழுத்தாகும். இவ்வெழுத்தைத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளிலும் (Mahadevan 1966:4-12), நாணயங்களிலும் (Krishnamurthy 1997:103-105)

கொடுமணலில் கிடைத்த மட்பாண்டங்களிலும் (Rajan 1994:107) சிறப்பாகக் காணலாம். இதுவரை இலங்கையில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளில் இவ்வெழுத்து காணப்படாவிட்டாலும் இதன் பயன்பாடு இங்கிருந்ததற்கு பூநகரியில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஓடுகள் சிறந்த சான்றாகும் (புஸ்பரட்ணம் 1993:41).<sup>4</sup> நாணயத்தில் உள்ள எழுத்து தமிழ் மொழிக்குரியதென்பதை

விக்கிரமசிங்கா ஏற்றுள்ளார். ஆனால் உதிரன் என வாசிக்கவேண்டிய இப்பெயரை உதிரனா (படம் 1) என வாசித்துள்ளார் (Bopearachchi and Wickremesinghe 1999:56). இது தவறாகும்.

இப்பெயருக்கும் சமகாலப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் உதி, உதிய போன்ற பெயர்களுக்கும் இடையே பெயரடிப்படையில் ஒருவித ஒற்றுமை காணப்படுகிறது. இப்பெயர்கள் ஏறத்தாழ 31 கல்வெட்டுகளில் வருகின்றன. கல்வெட்டுகளில் இப் பெயருக்குரியவர்கள் மகாராஜா, ராஜா, பருமக, கமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளனர் (Paranavitana 1970 : Nos, 46,550). வட இலங்கையில் பெரிய புளியங்குளத்தில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் உதி என்ற சிற்றரசன் பற்றிக் கூறுகின்றன (Paranavitana 1970 : Nos. 338-341). இப் பெயரில் சில மன்னர்கள் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்ததை மகாவம்சம் கூறுகிறது (Mahavamsa xx:57). இப்பெயர்களுக்கும் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த உதியன் என்ற சேரமன்னன் பெயருக்கும் இடையே மொழி அடிப்படையில் ஒருவித ஒற்றுமை உண்டு. இரு பிராந்தியங்களிலும் இவர்கள் ஆளும் வர்க்கமாக இருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இங்கு கிடைத்த இன்னொரு நாணயத்திலும் தமிழ்ப் பிராமிக்குரிய 'ன' பெயரின் இறுதியில் வருகிறது. இந் நாணயத்தின் முன்பக்கத்தில் சக்கரமும் பின்புறத்தில் பிராமி எழுத்தில் தனிநபர் பெயரும் இடம்பெற்றுள்ளன. சில எழுத்துகள் தெளிவற்ற நிலையில் உள்ள இப் பெயரை இதை தசபிஜன் என விக்கிரமசிங்கே வாசித்துள்ளார் (Bopearachchi and Wickremesinghe 1999:59). இப்பெயரின் இறுதி 'அன்' என்ற விசுவயோடு முடிவதால் இது தமிழில் ஆண் மகனைக் குறித்ததென்பது

தெளிவாகிறது (படம் 2). இந்த வகையில் மேற்கூறப்பட்ட இரு நாணயங்களில் வரும் பெயர்களும் தமிழுக்குரியவை என உறுதிபடக் கூறலாம்.

## பரததிஸ

தென்னிலங்கையில் கிடைத்த இன்னொரு தமிழ் நாணயமாக 'பரத' என்ற பெயர் பொறித்த நாணயத்தைக் கூறலாம் (படம் 3). இதன் முன்புறத்தில் சுவஸ்திகாவும் இருமீன் கோட்டுருவச் சின்னங்களும், பின்புறத்தில் 'பரததிஸ' (Barata Tisa) என்ற பெயரும் இடம் பெற்றுள்ளன (Bopearachchi and Wickremesinghe 1999:53). பரத என்ற பெயர் 21 பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. நாணயத்தில் வருவது போல் வட இலங்கையில் பெரிய புளியங்குளத்தில் உள்ள இரு கல்வெட்டுகளில் பரததிஸ என்ற பெயரும் சுவஸ்திகா சின்னமும் காணப்படுகின்றன (Paranavitana 1970:Nos. 338-341) இப்பெயர் ராஜா, பருமக, கமணி போன்று ஒரு பட்டப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இனம் அல்லது சமூகம் சார்ந்த பெயராக இருக்கலாம். இதையே நாணயத்திலும் கல்வெட்டுகளிலும் பட்டப்பெயராகப் பயன்படுத்தியுள்ளனர்.

அறிஞர்களில் ஒரு சாரார் இப்பெயர் வடமொழி 'பர்த்' என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததெனவும் இது தலைவன், பிரபு என்ற கருத்தைக் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர் (Paranavitana 1970:CV). ஆனால் மூல திராவிட மொழியில் பரத என்ற பெயருக்குச் சமமாக பரதர், பரதவர், பரவர் என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன (DED. No. 3262) சி. மலோனி என்பவர் வட மேற்கிலங்கையில் வாழும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியத்தில் வரும் பரவர், பரதவர்

**இலங்கையில் நாக என்ற பெயரில் அரசர்கள், சிற்றரசர்கள் ஆட்சி புரிந்ததைப் பாளி இலக்கியங்களும் (Mahavamsa, xxv : 45) பிராமிக் கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன. கி.பி முதல் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்று அங்கிருந்து படைகளுடன் வந்த இளநாக, அநுராதபுரத்தில் ஆறு ஆண்டுகள் (கி.பி 38 - 44) ஆட்சிபுரிந்தான். இவனது அரசு ஒரு தமிழ்ப் பெண்ணாவாள் (Mahavamsa xxv : 45). வட இலங்கையில் பெரிய புளியங்குளத்தில் உள்ள நான்கு கல்வெட்டுகள் நாகச் சிற்றரசு பற்றிக் கூறுகின்றன.**

சமூகத்துடன் தொடர்புபடுத்தி இப்பெயரும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் பெயரும் ஒன்றென்றார் (Maloney 1969:224-40). இக்கருத்தே பொருத்தம் எனக் கூறும் சுதர்சன் செனிவரட்ன இச்சமூகத்தின் தோற்றத்தை இலங்கை, தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்திக் கூறினார். இதற்கு இப்பெயர் கொண்ட பிராமிக் கல்வெட்டுகள் பல இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டதைச் சான்றாகக் காட்டுகிறார் (Seneviratne 1985:49-50). சங்க காலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிப்பிடப்பட்டுள்ளனர். சங்க இலக்கியத்தில் இருந்தும், தொலமியின் குறிப்பில் இருந்தும் இச்சமூகம் காவேரி நதிப் படுக்கைக்கும் தாமரபரணியாற்றுக்கும் இடைப்பட்ட கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்ததை அடையாளம் காணமுடிகிறது. இதன் எதிர்ப்புறத்தில் அமைந்த வடக்கு, வடமேற்கு இலங்கையில்தான் இப்பெயருக்குரிய பெரும்பாலான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன (Seneviratne 1985:49-50).

சங்க இலக்கியத்தில் பரதவ சமூகத்தின் முக்கியத் தொழிலாக மீன்பிடித்தல், முத்துச் சங்கு குளித்தல், வர்த்தகம் என்பன

குறிப்பிடப்பட்டுள்ளன. இது இலங்கையில் வாழ்ந்த பரதவ சமூகத்திற்கும் பொருந்தும். 'பரத' பெயர் பொறித்த நாணயத்தின் முன்புறத்தில் இரு மீன்கள் குறியீட்டுச் சின்னமாக இடம் பெற்றுள்ளன. இச்சின்னங்கள் பரதவரின் வாழ்விடத்தையும் தொழிலையும் குறிக்கின்றன எனக் கூறலாம். பொலநறுவையில் உள்ள பிராமிக் கல்வெட்டில் 'பரத' என்ற பெயருக்கு முன்னால் கப்பல் உருவம் வரையப்பட்டுள்ளது (Paranavitana 1970:280). இது கடலோடு இவனுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது. வட மேற்கிலங்கையில் கிடைத்த இரு கல்வெட்டுகள் 'பரத' என்ற கப்பல் தலைவன் அரச தூதுவனாகச் செயற்பட்டதைக் கூறுகின்றன (Paranavitana 1970:Nos. 1049,1053,1058). இது, நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் அதன் தலைவன் அரச தூதுவனாகச் செயல்பட்டான் என இலக்கியங்கள் கூறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அநுராதபுரத்தில் உள்ள கல்வெட்டு ஈழத்தைச் சேர்ந்த பரத (ஈழபரத) என்பவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமண (தமிட சமண) என்பவனுடன் இணைந்து கூட்டாக வர்த்தகத்தில் ஈடுபட்டதைக் கூறுகிறது (Paranavitana 1970 LNo. 94). பரத தொடர்பான நான்கு கல்வெட்டுகளில் நந்திபாதம், சுவஸ்திகா, மத்தளம், அசோக



பிராமிக்குரிய 'ம' வடிவக் குறியீடு என்பன இடம்பெற்றுள்ளன (Paranavithana 1970: Nos. 368, 1049, 1053, 1055). இக்குறியீடுகள் அச்சுக் குத்தப்பட்ட நாணயங்களிலும் சங்ககாலப் பாண்டிய நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளன. இவை பரதவரின் வர்த்தக நோக்கத்தைக் காட்டுகின்றன. மகாவம்சம் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகத் தலைவனின் பிள்ளைகளான சேனன், குத்திகனே இலங்கையில் ஆட்சிபுரிந்த முதல் தமிழ் மன்னர்கள் எனக் கூறுகிறது. சுதர்சன் செனிவரடன் இத்தமிழ் மன்னர்களைப் பரதவ குலத்துடன் தொடர்புபடுத்திக் கூறுகிறார் (Seneviratne 1985:53).

### சுடநாக

தென்னிலங்கையில் 'சுடநாக' என்ற பெயர் பொறித்த நாணயங்கள் எண்ணிக்கையில் அதிகமாகக் கிடைத்துள்ளன (படம் 4). இந்நாணயங்களின் முன்புறத்தில் யானை, தொட்டியுடன் கூடிய மரக்கிளை, ஆமை, புலி போன்ற உருவம் போன்ற சின்னங்களும், பின்புறத்தில் சுடநாகம், சுடிநாஹ, சுடசமணஹ போன்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளன (Bopearachchi and Wickremesinghe 1999:57). இதே பெயர்கள் 40 பிராமிக் கல்வெட்டுகளில் வருகின்றன. பேராசிரியர் எஸ். பரணவிதான 'சுட' என்ற பெயர் சமஸ்கிருத 'சுஸ்ற', பாளி 'சூல்', எலு 'சுளு' ஆகிய சொற்களின் அடியாகப் பிறந்ததென்றார் (Paranavithana 1970:108). ஆனால் அறிஞர்களில் ஒரு சாரார் தமிழில் சோழ என்ற பெயரே பிராகிருதத்தில் 'சுடா' என எழுதப்பட்டதாகக் கருதுகின்றனர். இதற்கு அசோகனது 13 ஆவது பாறைப் பிரகடனத்தில் சோழ நாடு, சோட நாடு எனக் கூறப்பட்டதைச் சான்றாகக் காட்டுகின்றனர். மேலும் பௌத்த நூலாகிய வீரசோழியத்தில் 'ழ' வுக்குப்

பதிலாக 'ட' பயன்படுத்தும் முறை வழக்கில் இருந்துள்ளது.

அண்மையில் செருவல என்ற இடத்தில் கிடைத்த பிராமிக் கல்வெட்டு ஒன்று சுட என்ற பெயரில் உள்ள தமிழன் ஒருவன் பௌத்தச் சங்கத்திற்குக் கொடுத்த தானம் பற்றிக் கூறுகிறது (Seneviratne 1985:52). இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் சிலவற்றில் சுட என்ற பெயர் பட்டப்பெயராக ஆய், மாறா போன்ற தமிழ்ப் பெயர்களுடன் இணைந்து வருகிறது (Paranavithana 1970:108). இச்சான்றுகளை நோக்கும்போது சுட என்ற பெயரைத் தமிழரும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சோழ என்ற பெயர் வம்சத்தை அல்லது சோழ நாட்டைக் குறிக்கிறது. தென்னிலங்கையில் கிடைத்த நாணயங்களில் இது பெயரின் முன்னொட்டுச் சொல்லாக வருவதால் வம்சம் அல்லது பட்டத்தைக் குறித்திருக்கலாம். ஆனால் கல்வெட்டுகளில் இது தனிமனிதப் பெயராகவும் இடம்பெற்றுள்ளது.

நாணயங்களில் சுட என்ற பெயருடன் இணைந்து நாஹ (யேபய, யோய), நாக (யேமய), நாஹஸ (யோயளய) போன்ற பெயர்கள் வருகின்றன (படம் 5). இதையொத்த பெயர்கள் பட்டங்களுடனும் தனித்தும் 80 கல்வெட்டுகளில் வருகின்றன. இப்பெயர் வடமொழி சார்ந்ததென ஒரு சாரார் வாதிடும்போது பரோ, குமார் சட்டர்ஜி போன்றோர் திராவிட மொழி சார்ந்ததெனக் கூறுகின்றனர் (Veluppillai 1980:14). இதன் மூலமொழி எதுவாக இருப்பினும் தென்னாசியாவில் பல்வேறு இன மக்களிடையே ஆட்பெயராகவும் இடப்பெயராகவும் இருந்ததற்கும், இருப்பதற்கும் சான்றுகள் உண்டு. பாளி நூல்கள் இலங்கையில் வட இந்தியக்

குடியேற்றம் நிகழுமுன் இங்கு வாழ்ந்தவர்களை நாகர் (நாக) எனக் கூறுகிறது. பிராமிக் கல்வெட்டுகளில் இதைத் தனிமனிதப் பெயராகவும் குலம் சார்ந்த (நாக குலம்) பெயராகவும் குறிப்பிட்டுள்ளனர் (Paranavitana 1970: No. 106). இதற்குப் பாளி நூல்கள் கூறும் நாக இனக் குழுவில் இருந்து வந்தவர்கள் பௌத்த மதத்தை ஆதரித்தது காரணமாகும். சங்க காலத்தில் நாக, நாகன் போன்ற பெயர்கள் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறுநில மன்னர்களுடனும் புலவர்களுடனும் தொடர்புடையனவாக உள்ளன. சில இடப் பெயராகவும் ஊர்ப் பெயராகவும் வருகின்றன.

இலங்கையில் நாக என்ற பெயரில் அரசர்கள், சிற்றரசர்கள் ஆட்சி புரிந்ததைப் பாளி இலக்கியங்களும் (Mahavamsa, xxv : 45) பிராமிக் கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன. கி.பி முதல் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்று அங்கிருந்து படைகளுடன் வந்த இளநாக, அநுராதபுரத்தில் ஆறு ஆண்டுகள் (கி.பி 38 - 44) ஆட்சிபுரிந்தான். இவனது அரசி ஒரு தமிழ்ப் பெண்ணாவாள் (Mahavamsa xxv : 45). வட இலங்கையில் பெரிய புளியங்குளத்தில் உள்ள நான்கு கல்வெட்டுகள் நாகச் சிற்றரசு பற்றிக் கூறுகின்றன. வடமத்திய மாகாணத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று நாக நகரைச் சேர்ந்த ஒருவனது தானம் பற்றிக் கூறுகிறது. இதே பெயர் தென்னிலங்கையில் கிடைத்த நாணயத்திலும் வருகிறது (Karunaratne VII: 82). இதே பெயர் தென்னிலங்கையில் கிடைத்த நாணயத்திலும் வருகிறது.

பாளி இலக்கியங்கள் அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள தமிழர் பிராந்தியத்தை நாகதீப எனக் கூறுகின்றன (Mahavamsa 1:54). இதை யாழ்ப்பாணம் வல்லிபுரத்தில்

கிடைத்த கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குரிய பொற்சாசனமும் உறுதிப்படுத்துகிறது. இப்பெயரில் காணக்கூடிய இன்னொரு சிறப்பு, சில கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் வட மொழி 'ஹு'வுக்கு பதிலாகச் சில இடங்களில் தமிழ் 'க' பயன்படுத்தப்பட்டுள்ளதாகும். இதற்குத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கல்வெட்டுகளை எழுதியது காரணம் எனப் பேராசிரியர் பரணவிதானா கூறுகிறார் (Paranavitana 1983:112). இப்பின்னணியில் சுடநாக என்ற பெயர் பொறித்த நாணயங்களைத் தமிழருக்குரியதெனக் கூறலாம். ஆதியில் நாக என்ற பெயர் இலங்கையில் பல இன மக்களிடையே புழக்கத்தில் இருந்தாலும் இன்று அப்பெயர் தமிழர்களிடம் மட்டும் வழக்கில் இருப்பதை இங்கு நினைவுகூரலாம்.

### மஜிமஹ

இங்கு கிடைத்த நாணயங்களுள் 'மஜிமக' என்ற பெயர் பொறித்த நாணயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இதன் முன்புறத்தில் இடப்புறம் நோக்கி நிற்கும் யானையும், பின் புறத்தில் விளிம்பைச் சுற்றி ஒரு வட்டமும், வட்டத்திற்குள் சிறு புள்ளிகளும், இரண்டாவது உள்வட்டத்திற்குள் பிராமி எழுத்தில் மஜிமஹ (Majhimaha) என்ற பெயரும் (படம் 6) இடம் பெற்றுள்ளன (Bopearachchi and Wickremesinghe 1999:52). இதையொத்த பெயர் இந்நாணயம் கண்டெடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 16 கல்வெட்டுகளில் வருகின்றன. இக்கல்வெட்டுகள் மஜிம மகாராஜா வழிவந்த பத்து சகோதரர் ஆட்சி பற்றிக் கூறுகின்றன. பாளியில் மஜிம மகாராஜா என்றால் மீன் அரசன் என்பது பொருள். இதையுறுதிப்படுத்தும் வகையில் இக் கல்வெட்டுகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது (Paranavitana 1970:

Nos556-69). ஜி.சி. மெண்டிஸ் என்ற புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் மீன் சின்னம் பொறித்த கல்வெட்டுக்குரியவர்கள் ஆதியில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களின் வழித்தோன்றல் எனவும், இவர்கள் சிங்கள மன்னர்களின் அதிகாரத்திற்கு உட்படாது சுதந்திரமாக ஆட்சி புரிந்தவர்கள் எனவும் கூறியுள்ளார் (Mendis 1956: 575). இக்கல்வெட்டுகளின் காலம் கி.மு 3 - 2 ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. நாணயத்தில் வரும் 'மஜிமஹு' என்ற பெயரும் இதே காலகட்டத்துக்குரியதென்பதை அதன் எழுத்தமைதி கொண்டு கணிப்பிட முடிகிறது.

மேற்கூறப்பட்ட நாணயங்களில் இருந்து பொதுவான சில முடிவுகளுக்கு வரக்கூடியதாக இருக்கிறது. இந்நாணயங்கள் கிடைத்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திசமாறகம் (இங்குதான் அகுறுகொட என்ற இடம் உள்ளது) பண்டைய வர்த்தகத் துறைமுகங்கள் அமைந்த பிரதேசங்களில் ஒன்றாகும். இப் பிரதேசத்திற்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து நெருக்கமான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்துள்ளன. வரலாற்றுதய காலத்தில் (Protohistory) தென்னிந்தியா, குறிப்பாக ஆந்திரம், தமிழகம் போன்ற இடங்களில் இருந்து விலையுயர்ந்த கற்கள், மணிகள், மட்பாண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதை

**ஆதியில் நாக  
என்ற பெயர்  
இலங்கையில் பல  
இன மக்களிடையே  
புழக்கத்தில்  
இருந்தாலும்  
இன்று அப்பெயர்  
தமிழர்களிடம்  
மட்டும் வழக்கில்  
இருப்பதை இங்கு  
நினைவுகூரலாம்.**

அண்மையில் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன (Bope arachchi and Wickremesinghe 1999:379).

இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களில் பலர் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறினர் என்பதை இங்குக் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இலங்கையில் அதிகக் கல்வெட்டுகள் கிடைத்த மாவட்டங்களுள் அம்பாந்தோட்டை மூன்றாவதாகும். இங்கு தமிழ்ப் பிராமி எழுத்துகளும் புழக்கத்தில் இருந்தன என்பதற்கு இக் கல்வெட்டுகளே சான்றாகும். மேலும் இக்

கல்வெட்டுகளில் சங்க இலக்கியத்தோடு தொடர்புபடுத்தக்கூடிய வேள், பருமக (பெருமகன்), உதி (உதியன்), பரத (பரதவர்), நாக, சுட, சுள் (சோழ) போன்ற தமிழ்ப் பெயர்கள் வருகின்றன ((Paranavithana) 1970: Nos. 647, 672, 578, 709, 706, 634, 643, 1179). இவை இப் பிராந்தியத்தோடு தமிழ் மக்களுக்குரிய உறவைக் காட்டுகின்றன. இதற்கு மேற்கூறப்பட்ட நாணயங்கள் மேலும் சான்றுகளாகும்.<sup>6</sup>

மேலே சுட்டப்பட்ட முதலிரு நாணயங்களிலும் உள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பெயர்களில் உள்ள நாணயங்கள் இலங்கையின் மற்றைய இடங்களிலோ அல்லது இந்தியாவிலோ இதுவரை கிடைக்கவில்லை. இதனால் இந்நாணயங்களை வெளியிட்டவர்களை இங்கு வாழ்ந்த தமிழ் மக்களோடு தொடர்புபடுத்தலாம். மற்றைய

தென்னிலங்கையில் 'சுடநாக' என்ற பெயர் பொறித்த நாணயங்கள்  
 எண்ணிக்கையில் அதிகமாகக் கிடைத்துள்ளன .  
 இந்நாணயங்களின் முன்புறத்தில் யானை, தொடடியுடன் கூடிய  
 மரக்கிளை, ஆமை, புலி போன்ற உருவம் போன்ற சின்னங்களும்,  
 பின்புறத்தில் சுடநாகஸ், சுடிநாஹ, சுடசமணஹ போன்ற  
 பெயர்களும் இடம்பெற்றுள்ளன  
 (Bopearachchi and Wickremesinghe 1999:57).

நாணயங்களில் உள்ள பெயர்கள் பிராகிருத மயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களாகும். இதனால் இப்பெயர்களில் வரும் அனைவரையும் தமிழர்களாகக் கொள்ளலாமா என்பது மேலும் ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால் இப்பெயர்களின் மூலம் தமிழாக இருப்பதினால் இப்பெயர்களில் தமிழர்களும் இருந்திருக்கலாம் எனக் கூறலாம். ஏனெனில் இந்நாணயங்களில் உள்ள சுட (Seneviratne 1985:54), பரத (Paranavitana) 1970: No. 94), நாக போன்ற பெயர்கள் கல்வெட்டுகளில் - பாளி இலக்கியங்களில் தமிழர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நாணயங்கள் தென்னிலங்கையில் குறிப்பிட்ட ஒரு வட்டாரத்திற்குள் மட்டும் இதுவரை கிடைத்துள்ளன. இவ் வட்டாரத்திற்கு வெளியே கிடைத்திருக்குமாயின் இவை வெளியிடப்பட்டதன் நோக்கம் பலவகைப்பட்டதாக இருந்திருக்கும். இதனால் இவை வெளியிடப்பட்டதற்கு அரசியல், வர்த்தகக் காரணங்களைவிட மதம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பாளி (Mahavamsa IV:13) பிராமிக் கல்வெட்டுகளிலும் (Paranavitana 1970: No. 791) பௌத்த சங்கத்திற்காக மக்களும் மன்னரும் நாணயங்களைத் தானமாகக்

கொடுத்ததற்குச் சான்றுகள் உண்டு. மகாவம்சம், எல்லாள் என்ற தமிழ் மன்னன் தன்னால் இடிந்துபோன விகாரைக்கு 15,000 நாணயங்களைக் (கஹபண) கொடுத்தான் எனக் கூறுகிறது (Mahavamsa XXI:26). மேலும் நாணயங்களில் வரும் பல பெயர்கள் கல்வெட்டுகளைப் போல் பௌத்த மதத்திற்குரிய மொழியில் எழுதப்பட்டிருப்பது இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.<sup>7</sup>

இந் நாணயங்களை வெளியிட்டவர்கள் அக்கால சமூகத்தில் என்ன நிலையில் இருந்தார்கள் என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது. நாணயங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களை ஒத்த பெயர்கள் பல சமகாலப் பிராமிக் கல்வெட்டுகளிலும் சில பாளி இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றில், இப் பெயர்களுக்குரியவர்கள் அரசனாக, சிற்றரசனாக, அதிகாரமிக்க தலைவனாக விபரிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களே இந் நாணயங்களை வெளியிட்டனர் என்ற முடிவுக்கு வர முடியாது. அதேவேளை நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட திசமாறகம், பண்டைய இராசதானியின் தலைநகர் (மகாகமை) இருந்த வட்டாரத்திற்குள் இருந்ததினால் இக் கூற்றையும் நிராகரிக்கவும் முடியாது. ஆனால்

நாணயங்களில் வரும் பெயர்களுக்குரிய பலர் கல்வெட்டுகளில் மகாராஜா, ராஜா முதலான அரசனுக்குரிய பட்டங்களைப் பெற்றுள்ளனர். அப்பட்டங்கள் எவையும் நாணயங்களில் காணப்படவில்லை.

இந்த வேறுபாடு நாணயங்களை வெளியிட்டவர்களில் சிலர் இனக்குழு நிலையில் இருந்து அரசு தோன்றுவதற்கு இடைக்கட்டமாக இருந்த தலைவர்களாக இருக்கலாம் என எண்ணத் தூண்டுகிறது. இந்நிலையில் உள்ள தலைவர்களை வரலாற்றாசிரியர்கள் குறுநில மன்னர்கள், நிலக்கிழார், குருசில்கள் என்ற பெயர்கொண்டு அழைத்துள்ளனர். ஆனால் ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்கள் மட்டுமின்றி அக்காலச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களும் அரசு அதிகாரிகளும் வர்த்தகர்களும் இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம். மகாவம்சம் துட்டகாமினி, எல்லாளன் என்ற தமிழ் மன்னனை அநுராதபுரத்தில் வெற்றி கொள்ளுமுன் தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த 32 தமிழ் மன்னர்களை (இவர்கள் குறுநில மன்னர்களாக இருக்கலாம்) வெற்றிகொள்ள நேரிட்டதாகக் கூறுகிறது (Mahavamsa XXV: 75)<sup>8</sup> இக்கூற்று கற்பனையாகாது என்பதற்கு இங்கு கிடைத்த தமிழ் நாணயங்கள் சிறந்த சான்றுகளாகும்.

#### அடிக்குறிப்புகள்

1. மகாவம்சம் வட இந்தியாவில் இருந்து வந்த விஜயனுக்கும் அவனது 700 தோழர்களுக்கும் பாண்டி நாட்டில் இருந்து மணப் பெண்களை வரவழைத்ததாகவும் இவர்களுடன் 18 தொழில் தெரிந்த 1000 குடும்பங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறியதாகவும் கூறுகிறது (Mahavamsa VII: 578). வரலாற்றாசிரியர்கள்

விஜயன் வருகையோடு ஏற்பட்ட வட இந்தியக் குடியேற்றத்தை முதன்மைப்படுத்தி ஆராயும் போது சமகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்பட்ட குடியேற்றத்தையிட்டு பெரிதும் மௌனம் சாதிக்கின்றனர்.

2. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியற் பேராசிரியர் ஏ. சுப்பராயலு அவர்கள் உரையாடலின் போது கூறிய கருத்து.
3. இலங்கையில் கிடைத்த காளையுருவம் பொறித்த சதுரமான செப்பு நாணயங்கள் கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைத் தமிழரால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது (புஸ்பரட்ணம், 1999 அ: 114 - 20). இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வுருவம் பதித்த சுடுமண்ணாலான முத்திரைகள் (அச்சு) பல திசமாறகம் என்ற இடத்தில் கிடைத்துள்ளன (Bopearachchi and Wick remesinghe 1999:10-67).
4. தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் கிடைத்த சங்கால முத்திரையில் பிராமி எழுத்தில் பரதன் என்ற பெயர் பெறப்பட்டதாக நாணயவியலாளர் ஆறுமுக சீதாராமன் உரையாடலின்போது கூறினார்.
5. இக்கல்வெட்டு ஈழத்துப் பரதவனும் (பரத) தமிழ் நாட்டைச் சேர்ந்த சமண என்பவனும் சேர்ந்து தமிழ் வணிகர்கள் ஒன்று கூடுவதற்காக அமைக்கப்பட்ட மண்டபம் பற்றிக் கூறுகிறது. இதில் அங்கத்தவர்கள் அமரவேண்டி இருக்கைகள் அமைக்கப்பட்டு அதில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்

பெயர்களுக்குரிய அனைவரையும் செனிவரடன தமிழர்களாகக் கருதுகிறார். அப் பெயர்களில் சுப்பல் தலைவனான (நவிக) கராவஹ என்பவனுடைய பெயர் உயரமான இருக்கையில் எழுதப்பட்டுள்ளது (Paranavitana 1970:No.94). இதில் வரும் கராவஹ என்ற பிராகிருதச் சொல் தமிழில் கரையார் சமூகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

6. இலங்கையில் பல்லவர் காலக் கலைமரபுக்குரிய ஆலயங்கள் உள்ள இடங்களில் தென்னிலங்கையில் உள்ள விஸ்ணு ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயம் கி.பி 8 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டதற்கு இப் பிராந்தியத்துடன் தமிழருக்கிருந்த பாரம்பரிய வரலாற்று உறவு ஒரு காரணம் என்பதை இங்குக் கிடைத்துவரும் தொல்பொருட் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
7. பண்டைய இலங்கையில் ஆட்சியாளர் எந்த இனத்தவராக இருப்பினும் பௌத்த மதத்திற்கு ஆதரவாக ஆட்சிபுரியும் மரபு காணப்பட்டது. கி. பி 5 ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனான குட்டபரிந்தனின் (444 - 460) அநுராதபுரக் கல்வெட்டு இவனை பரிதேவன், புத்ததாசன் எனக் கூறுகிறது. மேலும் இக் கல்வெட்டு இவனும் இவன் மனைவியும் பௌத்த விகாரைக்குத் தானம் அளித்தது பற்றிக் கூறுகிறது. இவனது ஆதிக்கம் தென்னிலங்கையிலும் பரவியதைக் கூறும் அறகம கல்வெட்டு இவன் பௌத்தத்திற்குத் தானமளித்த செய்தியைத் தெரிவிக்கிறது. இந்நிலை பிற்காலத்தில் தமிழ் மன்னர்களாலும் மற்றோராலும் தொடரப்பட்டதை அண்மையில் அநுராதபுரத்தில் கிடைத்த

கி.பி 8 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டுத் தெரிவிக்கிறது (சுப்பராயலு 1999:11-2).

8. பாளி இலக்கியங்கள் எல்லாள் சார்பாகவும் துட்டகாமினி சார்பாகவும் இருந்த தளபதிகளின் பெயர்களைத் தருகின்றன. பல பெயர்கள் இரு படைப் பிரிவுகளுக்கும் பொதுவாக உள்ளன. இவ்வொற்றுமை இவர்களிடையே இனப்போர் இருந்தது என்பதைவிட அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கை இருந்ததைக் காட்டுகிறது எனலாம்.

### உசாத்துணை நூல்கள்

1. சுப்பராயலு, ஏ. சண்முகம், ப. 1999, 'அநுராதபுரத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு', ஆவணம், இதழ் 10, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 112.
2. புஸ்பரட்ணம், ப. 1993, பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
3. புஸ்பரட்ணம், ப. 1998, 'வடஇலங்கையில் கிடைத்த லக்ஷ்மி நாணயங்கள் மீள்பரிசீலனை', 12.7.1998 இல் புதுக்கோட்டையில் நடந்த தமிழகத் தொல்லியற் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை (பிரசுரிக்கப்படாதது), 113.
4. புஸ்பரட்ணம், ப. 1999, 'பூநகரியிற் கிடைத்த அரிய சங்ககால நாணயங்கள்', ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 9:114-20.
5. புஸ்பரட்ணம், ப. 1999, 'வடஇலங்கையில் சங்ககால நாணயங்கள் - மீள்

பரிசீலனை, தொல்லியல் நோக்கில் தமிழகம், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை, 519.

6. பெர்ணான்டோ, ஈ. பி. 1969, 'சிங்கள நெடுங்கணக்கின் தொடக்கநிலை', இலங்கையிற் கல்வி நூற்றாண்டு மலர், பகுதி 1, கொழும்பு, 218.
7. Ariyasinghe, A., 1965 'Sinhalese Palaeography' unpublished Ph.D. Thesis, University of London.
8. Burrow, T. and Emeneau, M. B. 1968, *Dravidian Etymological Dictionary Supplement*, Oxford.
9. Bopearachchi, O. and Wickremesinghe W. 1999, *Ruhuna An Ancient Civilisation Revisited, with the Collaboration of The French Mission of Archaeological Cooperation in Sri Lanka*.
10. Codrington, H. W. 1924, *Ceylon coins and Currency, Memories of the Colombo Museum, No. 3, Colombo*.
11. Karunaratne, S. 1962, 'New clue to an Ancient Script', *Sunday Observer*, 8.26. 1926, Colombo.
12. Krishnamurthy, R. 1997, *Sangam Age Tamil Coins, Chennai*.
13. Goonetilleke, S. 1980, 'Sinhalese The Origins', *Lanka Guardian*, Vol 3. No. 1, 229.
14. Mahadevan, I. 1966, *Corpus of the Tamil Brahmi Inscriptions, Reprint of the Seminar on Inscriptions, Chennai*.
15. Mahavamsa, 1960, (e.d) Geiger, W., Colombo.
16. Maloney, C. 1969, 'The paratavar: 2000 Years of Culture Dyne - mics of a Tamil cast', *Man In India Vol 49. No. 1, 22-440*.
17. Mendis, C. 1957, *Comprehensive History of India Vol. II (e. d)*, Nilakanta Sastri, K. A.
18. Mendis, G. C. 1955, 'The Vijaya Legend', *Paranavitana Felicitation Volume (e.d)*, Jeyawickrama, M. A. Colombo. 26-379.
19. Paranavitana, S. 1970, *Inscriptions of Ceylon, Vol.1, The Department of Archaeology, Ceylon*.
20. Paranavitana, S. 1983, *Inscriptions of Ceylon, vol. 11, The Department of Archaeology, Sri Lanka*.
21. Rajan, K. 1994, *Archaeology of Tamil Nadu, Book India Publishing Co, Delhi*.
22. Seneviratne, S. 1984, 'The Archaeology of the Megalithic Black and redware complex in Sri Lanka', *Ancient Ceylon, Vol 5, 237-306*.
23. Seneviratne, S. 1985, *The Barata A case study of Community Integration in Early Historic Sri Lanka, Festschrift 1985, James The vathasan Ratnam Felicitation volume, (e.d) Amarasinghe, A. R. B. and Suumanasekara Banda, S. J. Ratmalana, 495*.
24. Sitrapalam, S. K. 1980, *Megalithic culture of Sri Lanka, unpublished Ph. D. Thesis, University of Poona*.
25. Velupillai, A. 1980, *Tamil Influence in Ancient Sri Lanka with Special Reference to Early Brahmi Inscriptions Journal of Tamil Studies, vol. 17:619*.
26. Zeunner, F.E. and Allchin, B. 1956, 'The Microlithic sites of Tinnavelly District, Madras State', *Ancient India, No. 12, 420*.



● கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் நெடுங்கால தொல்லியல் அனுபவம் உடையவரும் ஆவார்.

இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

# யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் ; முன்னோட்ட நிகழ்வுகள்

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974 இல் தோன்றி, 1979 இல் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக உயர்வுபெற்று வளரும் இந்த உயர்கல்வி நிறுவனத்துக்கு ஐம்பது வயது. அவ்வளவு நீண்ட காலமாகத் தோன்றாவிட்டாலும், யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவது முயற்சி 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதுமட்டுமல்லாது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக் கல்விமாண்கள் சிந்தனையில் தங்கள் பிரதேசத்து இளைஞர்களுக்குப் பல்கலைக்கழகப் பட்டம் பெற உதவ வேண்டும் என்ற எண்ணமும் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளும் காணப்பட்டன.



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Image Source - [www.uplist.lk](http://www.uplist.lk)



இவற்றின் பலனாக, 1974 இற்கு முன் யாழ்ப்பாணத்தில் 'பல்கலைக்கழகம்' என்ற ஒரு நிறுவனம் இல்லாதபோதிலும், யாழ்ப்பாணத்து இளைஞர்கள் தங்கள் பிரதேசத்தை விட்டு வெளியே செல்லாது பல்கலைக்கழக நிலைக் கல்வியைப் பெறவும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடைய பட்டங்களைப் பெறவும் முடிந்தது. அறிவதற்கு மிகுந்த ஆர்வமுடும் இந்த வரலாறு, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணம் அடைந்த முன்னேற்றத்தின் வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாகும். இன்றைய அரசியல் பிரச்சினைகளை நன்கு விளங்கிக்கொள்வதற்கு இதனை அறிந்திருப்பது முக்கியமாகும்.

### அமெரிக்கர் வருகை

இந்த வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் முதற்காலில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் பிள்ளைகளுக்குப் பரவலாகக் கல்வி வழங்க எடுக்கப்பட்ட முயற்சிகளுடன் தொடங்குகிறது. முன் ஒருபோதும் இல்லாத வகையில் பல பின் தங்கிய ஊர்களில் இலவசப் பாடசாலைகள் திறக்கப்பட்டு வசதியற்ற சிறுவர்கள் படிப்பதற்கு வழிதிறக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறையிலும் பண்பாட்டிலும் நீண்டகால மாற்றங்களை விளைவிக்கக்கூடிய வலுக்கொண்ட இந்த மேம்பாடு அமெரிக்காவில் இருந்து மதமாற்றத் தொண்டர்களாக வந்த மிஷனரிமாரால் தொடக்கிவைக்கப்பட்டது.

வெளிநாடுகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் 1810 இல் அமெரிக்காவில் ஒரு சபை (American Board of Commissioners for Foreign Missions) அமைக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்துக்கும் ஒரு குழுவை அனுப்பிவைக்கும் நோக்கம் இருக்கவில்லை. ஆசியாவுக்கு மிஷனரிமாரை

அனுப்பிவைக்க வகுத்த திட்டத்தில் இந்தியா முதலிடம் பெற்றது. அக் காலத்தில் இலங்கையைப் பற்றி மிஷன் அதிகாரிகள் அதிகம் அறிந்திருக்கவில்லை.

இந்தியாவில் மிஷன் மையம் ஒன்றை அமைப்பதற்குத் தயாராகிக் கொல்கத்தாவுக்கு 1812 இல் சென்ற குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அப்பொழுது அங்கு ஆட்சி நடத்திய ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு (English East India Company) அரசாங்கம், இந்த அமெரிக்கக் குழுவினருக்கு அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்க மறுத்துக் கொல்கத்தாவை விட்டு வெளியேறும்படி பணித்தது. இந்த நடவடிக்கையில் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஏனெனில், இங்கிலாந்தும் அமெரிக்காவும் பகை அரசுகளாக 1812 இல் போர் நடத்திக்கொண்டிருந்தன.

இவ்வாறு அமெரிக்கர் கொல்கத்தாவில் இருந்து வெளியேற்றப்பட்டமை யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க மிஷன் செல்வதற்கு வழிவகுத்த தற்செயல் தொடர் நிகழ்ச்சிகளுள் முதலாவதாகும். கொல்கத்தாவிலிருந்து மோர்ஷியஸ் தீவை நோக்கிச் சென்ற ஒரு கப்பலில் சாமுவெல் நியுவெல் (Samuel Newell) என்ற வெளியேற்றப்பட்ட அமெரிக்க மிஷனரியார் தன் மனைவியுடன் புறப்பட்டு, மோர்ஷியஸ் தீவில் தங்கியிருந்த காலத்தில், அவரது மனைவியார் இறக்க நேரிட்டது. மனைவியை இழந்து கவலையுற்று இருந்தபோது அவருக்கு ஒரு நற்செய்தி கிடைத்தது. அவருடன் அமெரிக்காவிலிருந்து கூடவந்த பிற மிஷனரிமார் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்குச் சென்று, அங்கு இருந்த ஆங்கில அரசாங்கத்திடம் அங்கு தங்குவதற்கும் தங்கள் மையத்தை அமைப்பதற்கும் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுடன் சேர்வதற்கு நியுவெல் ஒரு போர்த்துக்கீசர் கப்பலில் புறப்பட்டார்.

நியுவெல் ஏறிய கப்பல் இந்தியாவில் போர்த்துக்கீசர் ஆதிக்க மையமாக விளங்கிய கோவாவை (Goa) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இதனால், வழியில் அக் கப்பல் இலங்கைக்குச் சென்று காலித் துறைமுகத்தில் சில நாட்கள் தங்கியபோது நியுவெல் பின்னர் இலங்கையில் இருந்து மும்பைக்குச் செல்லும் எண்ணத்துடன் கொழும்புக்குச் சென்றார். இது யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க மிஷன் செல்ல வழிவகுத்த இரண்டாவது தற்செயல் நிகழ்ச்சி ஆகும்.

இலங்கையில் தங்கியிருந்த நாட்களில், அமெரிக்க மிஷனின் செயற்பாடுகளுக்கு இலங்கை ஓர் உகந்த இடமா என்பதை நியுவெல் மதிப்பிடுவதில் ஈடுபட்டார். இதற்காக யாழ்ப்பாணத்துக்கும் சென்றார். யாழ்ப்பாணத்தைப் பார்வையிடச் சென்ற முதலாவது அமெரிக்கராக, முதலாவது அமெரிக்க மிஷனரியாராக அவரைக் கருதலாம். யாழ்ப்பாணம் அவர் மனதைக் கவர்ந்தது.

அமெரிக்க மிஷனின் மையம் ஒன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் ஒரு சிறந்த இடம் என்பதை உணர்ந்த நியுவெல், கொழும்பு திரும்பியதும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி, அமெரிக்க மிஷன் குழு ஒன்றை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புமாறு மிஷன் அதிகாரிகளுக்கு 1813 திசம்பர் 20 இல் எழுதிய கடிதத்தில் பரிந்துரை செய்தார். அவர் காட்டிய காரணங்களுள் ஒன்று முக்கியமானது: “தமிழ்மொழி பேசப்படும் யாழ்ப்பாணத்தில் எங்கள் நிலையத்தை அமைப்போமானால், எங்களுக்கு ஒரு பரந்த பிரதேசம் கிடைக்கும்; ஏனெனில் இதே மொழியைக் கால்வாய்க்கு (Channel) அப்பால் அயல் கண்டத்தில் ஏழு அல்லது எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.”(PMM 1815: 516).

## முதல் மிஷன் குழு

நியுவெல் அனுப்பிய பரிந்துரையை ஏற்று, ஒக்டோபர் 1815 இல் அமெரிக்க மிஷன் ஒரு மிஷனரிமார் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. மார்ச் 1816 இல் கொழும்பு வந்து சேர்ந்த இக் குழுவினர், ஆறு மாதங்கள் கொழும்பில் தங்கியிருந்தபோது, மேலும் விசாரித்து, யாழ்ப்பாணமே தங்களுக்கு உகந்த இடம் என உறுதி செய்தனர். குழுவில் இருந்த ஒருவர் மும்பையில் இருந்த அமெரிக்க மிஷனரிமாருடன் சேர்வதற்குச் சென்றுவிட, ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றனர். இவர்கள் டானியெல் புவர் (Daniel Poor), எட்வர்ட் உவரென் (Edward Warren), ஜேம்ஸ் ரிச்சர்ட்ஸ் (James Richards), பெஞ்சமின் மெயிக்ஸ் (Benjamin Meigs) ஆகியோர் ஆவர்.

இம் முதல் குழுவினர் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை அமைத்துக் கல்வியை வளர்ப்பதற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால், யாழ்ப்பாணம் சென்று ஒரு சில மாதங்களுள் பல ஊர்களில் சுதேச இலவசப் பாடசாலைகளை அமைத்தனர். இம் முயற்சியைத் தொடங்கி ஆறு ஆண்டுகள் கழிந்தபோது, பாடசாலைகளை விட்டு வெளியேறும் பிள்ளைகளுடைய எதிர்காலம் என்ன, எவ்வாறு பயனுள்ள செயல்களை அவர்கள் செய்வது என்று மிஷனரிக் குழுவினர் ஆழமாகச் சிந்தித்து ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தனர்.

## கல்லூரிநிலைப் படிப்பு

ஐரோப்பாவில் நிலவும் கல்விமுறையை ஒத்த வகையில் (“To keep up with European standards of scholarship”) மாணவர்கள் கற்பதற்கு “ஏதாவது செய்யவேண்டும்” (“Conviction that something must be done” – Chelliah: 8) என்ற திடமனதுடன், ஒரு திட்டத்தை வகுத்தனர். அது என்னவெனில் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியை (College) அமைக்கவேண்டும் என்பதாகும்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த அமெரிக்க மிஷனரிமார் அனைவரும் (அறுவர்) கூடிக் கலந்துரையாடி, 1823 மார்ச் 4 திகதி இடப்பட்ட ஒரு விரிவான திட்டத்தை (Prospectus) (MH 1825: 129 ; Chelliah: 516) மேலதிகாரிகளுக்கும் இலங்கையின் பிரித்தானிய அரசாங்கத்துக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலைத்தேச முறைபடியான ஒரு நவீன பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு வகுக்கப்பட்ட முதலாவது திட்டம் இதுவேயாகும். கல்லூரி (College) என்பது அக் காலத்தில் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழக நிலையில் செயற்பட்ட கல்வி நிறுவனத்துக்கு இடப்பட்ட பெயராகும். இன்று Harvard University என்று பெயர் பெறும் நிறுவனம் அன்று Harvard College எனப் பெயர் பெற்றிருந்தது.

இத் திட்டம் வகுக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் எங்கு இந்தக் கல்லூரியை நிறுவுவது என்பது தீர்மானிக்கப்படவில்லை. “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வசதியான இடத்தில்” இதை அமைக்க விரும்புவதாக மட்டுமே அவர்கள் குறிப்பிட்டனர் (MH 1825: 131).

கல்லூரியை நிறுவுவதன் நோக்கங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டிருந்தன. இரண்டு முக்கிய நோக்கங்கள் இவை: முதலாவது, எதிர்காலத்தில் சிறப்பாகச் செயற்படக்கூடியவர்களாகக் காணப்படும் சுதேச இளைஞர்களுக்கு ஆங்கில மொழியை ஆழமாக அறிந்துகொள்ள உதவுதல்; இரண்டாவது, தமிழ் இலக்கியக் கல்வியை மேம்படுத்தல் (MH 1825: 131).

யாழ்ப்பாணத்துக்கு வந்து ஒரு சில ஆண்டுகளுள் அமெரிக்க மிஷனரிமார் தமிழை நன்கு கற்றதுடன், இம் மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டனர். அவர்கள் தயாரித்த கல்லூரித் திட்டத்தில்

தமிழைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்: “சமஸ்கிருதம், எபிரேயம் (Hebrew), கிரேக்கம் முதலான மொழிகளைப் போலத் தமிழ் மொழி ஒரு மூலமொழியாகவும் (Original) செம்மையான மொழியாகவும் (Perfect) உள்ளது. இதனைப் பயில்வது மிகவும் பயனளிக்கும்.” (MH 1825: 130).

சைவ சமயத்தவர் மத்தியில் வாழ்ந்த அமெரிக்கர் வெகு விரைவில் சமஸ்கிருத மொழி பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் அதன் இலக்கியத்தின் செழிப்பினையும் அறிந்துகொண்டனர். இம் மொழி “கீழைத்தேச இலக்கியம், அறிவியல், சமயம் ஆகியவற்றின் களஞ்சியம்” எனத் தங்கள் திட்டத்தில் விளக்கியுள்ளனர் (MH 1825: 130). அதனால், யாழ்ப்பாணத்தில் அவர்கள் அமைக்கத் திட்டமிட்ட உயர்கல்வி நிறுவனத்தில் சமஸ்கிருதத்துக்கும் இடம் அளிக்க விரும்பினர். அதே நேரத்தில், மேலைத்தேசக் கல்லூரிகளில் இருப்பது போல் கிறிஸ்தவத்தில் முக்கியத்துவம் பெறும் கிரேக்க மொழியும் எபிரேய மொழியும் அவர்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.

இம் மொழிகளுடன், முடியுமானவரை அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதற்கும் திட்டம் இடப்பட்டது.

### கல்லூரி அலுவலர்

அமெரிக்கக் கல்லூரிகளில் இருந்த அமைப்பு முறையைப் பின்பற்றி, ஒரு தலைவரையும் (President), ஐந்து பேராசிரியர்களையும் நியமிப்பதற்குத் திட்டமிடப்பட்டது. மூன்று அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் பின்வரும் பதவிகளில்: 1) Professor of Mathematics and Natural Philosophy, 2) Professor of the Greek and Hebrew Languages, and 3) a Professor of the Theory and Practice of Physic. இவர்களுடன் இரு சுதேசிகள் சமஸ்கிருதப் பேராசிரியர்



## வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தற்கால முகப்புத் தோற்றம்

Image source - [www.colombotelegraph.com](http://www.colombotelegraph.com)

பதவிக்கும் தமிழ்ப் பேராசிரியர்ப் பதவிக்கும் நியமிக்கப்படுவர் (MH 1825: 131).

விரிவாக வகுக்கப்பட்ட இத் திட்டம் அமெரிக்காவில் இருந்த மிஷன் சபைக்கும் இலங்கையின் பிரித்தானிய அரசாங்கத்துக்கும் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்குமுன் தேவையான சில ஆயத்தங்கள் செய்யப்பட்டன. ஒன்று, கல்லூரிக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. இரண்டாவது, கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களைத் தெரிவு செய்ய ஒரு 'தயாரிப்புப் பள்ளி' (Preparatory School) அமைக்கப்பட்டது. நாட்டின் பிரதம நீதியரசர் (Chief Justice), அரசாங்கத்தின்

பிரதம செயலாளர் (Chief Secretary to Government), யாழ்ப்பாணத்தின் 'கலெக்டர்' (அரசாங்க அதிபர்), நீதிபதிகள் ஆகியோர் பணம் கொடுத்து உதவினர். இந்தியாவிலும் கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும் பிறரும் பணம் கொடுத்து உதவினர் (MH 1826: 234).

தயாரிப்புப் பள்ளியாக வட்டுக்கோட்டையில் 'Central Boarding School' என்ற பெயருடன் ஒரு பாடசாலை தொடக்கப்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 'திறமை மட்டுமன்றி, முன்னேற வேண்டும் என்ற பெருவிருப்பையும் கொண்டிருந்தனர்' என மிஷனரிமார் பதிவு செய்துள்ளனர் (MH 1825: 201).

## அனுமதி மறுப்பு

யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியை அமைப்பதற்கு அமெரிக்க மிஷனரிமார் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இருந்த மிஷன் சபை 1825 இல் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் 'இலங்கையில் ஒரு கல்லூரியை' (College in Ceylon) அமைக்க அனுமதி வழங்கியது (MH 1825: 395).

ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த பதில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. கொழும்பில் அப்பொழுது ஆளுநராக இருந்த எட்வர்ட் பாண்ஸ் (Edward Barnes) அமெரிக்கருக்கு ஆதரவாகக் காணப்படவில்லை. "அமெரிக்க மிஷனரிமாருடைய எண்ணிக்கை மேலும் கூடுவதைப் பிரித்தானிய அரசாங்கம் அனுமதிக்காது" என்றும், "இலங்கை மக்களுக்குப் பிரித்தானிய மக்கள் ஆசிரியர்களை அனுப்பிவைப்பார்" என்றும் பாண்ஸ் அரசாங்கத்தின் பதில் அமைந்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாது கல்லூரி ஒன்றை நிறுவ முடியாத நிலை ஏற்பட்டபோதிலும், அமெரிக்க மிஷனரிமார் தங்கள் திட்டத்தைக் கைவிட விரும்பவில்லை. கல்லூரி என்ற பெயரையோ செமினரி என்ற பெயரையோ பயன்படுத்தாது, ஓர் உயர்கல்வி நிறுவனத்தைத் தாங்கள் தொடக்கிய Central Boarding School இல் நடத்தத் தீர்மானித்தனர்.

## தடை நீக்கம்

ஆளுநர் எட்வர்ட் பாண்ஸ் 1831 இல் ஓய்வுபெற்றுச் சென்றதும், அமெரிக்க மிஷனரிமாருக்குச் சாதகமான ஒரு புதியவர், ரிச்சட் வில்மொர் ஹோட்டன் (Richard Wilmot - Horton), புதிய ஆளுநராகப் பதவியேற்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து

மிஷனரியார் ஒருவர் (மைரன் உவின்ஸ்லோ) ஆளுநரைச் சந்திக்கச் சென்றார். ஆளுநர் முன்னர் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்குச் சம்மதித்தது மட்டுமன்றி, 1832 இல் தானே வட்டுக்கோட்டைக்குச் சென்று, நிறுவனத்தைப் பார்வையிட்டு, மாணாக்கர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தார்.

ஆளுநர் தடைகளை நீக்கியதும், புதிய மிஷனரிமார் அமெரிக்காவில் இருந்து வருவிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் வைத்தியர் நேதன் உவாட் (Dr. Nathan Ward). இவர் 1833 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்து வட்டுக்கோட்டையில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தில் (இது 1846 இல் Batticotta Seminary என்ற பெயரைப் பெற்றது.) Professor of Medicine, Chemistry and Geology என்ற பதவியில் கடமையாற்றத் தொடங்கினார். இவருக்குப் பின் எட்வர்ட் கோப் (Edward Cope) என்ற மிஷனரியார் அமெரிக்காவில் இருந்து வந்து Professor of English Literature என்ற பதவியில் கடமையாற்றினார் (Chelliah: 43).

## மருத்துவ மாணவர்

சில மாணவர் மருத்துவத் துறையிலும் அறுவை சிகிச்சையிலும் கல்வி பெற்று வைத்தியர்களாகப் பணிபுரியும் தகுதியைப் பெறுவதற்கு நேதன் உவாட் வைத்தியரால் பயிற்றப்பட்டனர். இவ்வாறு பயிற்சி பெற்றவர்களுள் சிலர் அமெரிக்க மிஷன் நிலையங்களில் மருத்துவ உதவியாளராக (Native Medical Assistants) நியமிக்கப்பட்டனர். மானிப்பாயில் 1848 இல் மருத்துவக் கல்வியைத் தொடக்கிய வைத்தியர் சாமுவெல் கிறீன் (Dr. Samuel Green) அமெரிக்காவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் மானிப்பாயில் தனது சுதேச உதவியாளராக (Native Assistant) Dr. Gould,

வட்டுக்கோட்டையில் Dr. S.A. Everts,  
உடுவிலில் Dr. Daniel Nicholls,  
தெல்லிப்பளையில் Dr. S. Ropes ஆகியோர்  
அப்பொழுது பணி செய்வதாக கூறியுள்ளார்.

### செமினரி மூடப்படுதல்

வட்டுக்கோட்டை செமினரி 1840 அளவில்  
ஓர் அமெரிக்கக் கல்லூரி போன்று  
இயங்கியது. அங்கு ஆங்கிலம், தமிழ்,  
சமஸ்கிருதம், கிரேக்கம் ஆகிய  
மொழிகளுடன் சில அறிவியல் பாடங்களும்  
கற்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்துக்கு  
வெளியே இருந்தும் சில மாணவர்கள் அங்கு  
வந்து படித்தனர். இவர்கள் கொழும்பு,  
தரங்கம்பாடி (தமிழ்நாடு), நாகபட்டினம்  
(தமிழ்நாடு) ஆகிய இடங்களில் இருந்து  
வந்தவர்கள் (MH 1847: 310-311). ஒரு  
குறுகிய காலத்துக்கு லெபனான் நாட்டு  
பெய்ரூட் (Beirut) நகரில் இருந்து ஓர்  
இளைஞர் வந்து கல்வி பயின்றார் (MH 1835:  
66). கண்டியில் இருந்து ஒரு பெளத்த  
பிக்குவும் செமினரியில் படிக்க வந்திருந்தார்  
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது  
(வேலுப்பிள்ளை: 98).

ஆளுநர் வில்மொர் - ஹோட்டனுக்குப்  
பின்னரும் கொழும்பில் இருந்து  
பிரித்தானிய அதிகாரிகள் சிலர்  
வட்டுக்கோட்டை செமினரியைப்  
பார்ப்பதற்குச் சென்றிருந்தனர். அவர்களுள்  
ஒருவர் காலனித்துவ செயலாளர்  
இமெர்ஸன் டெனென்ற் (Colonial Secretary  
Emerson Tennent) ஆவார். செமினரியில் கல்வி  
கற்றோரையும் கற்பித்தோரையும் இவர்  
சந்தித்து, நடைபெற்ற பரீட்சைகளையும்  
அவதானித்தபின், தனது நூல் ஒன்றில்  
இவ்வாறு தனது மதிப்பீட்டைத்  
தெரிவித்தார்: “வட்டுக்கோட்டையில்  
உள்ள கல்லூரி நிறுவனம் பல ஐரோப்பியப்  
பல்கலைக்கழகங்களுடன்  
வைத்தெண்ணக்கூடிய உரிமையைப்  
பெற்றுள்ளது.”

மேலைத்தேச முறைப்படியான  
பல்கலைக்கழகம் ஒன்று இலங்கையில்  
மட்டுமல்ல, தென் ஆசியாவிலேயே  
இல்லாத காலத்தில் வட்டுக்கோட்டை  
செமினரி ஒரு பல்கலைக்கழகத்தை ஒத்த  
உயர்கல்வி நிறுவனமாக இயங்கி,  
யாழ்ப்பாணத்து இளைஞர்கள்  
ஆங்கிலத்தைக் கற்பதில் பெருவிருப்புக்  
கொள்ளவும் உயர் கல்வித் தாகத்தைப்  
பெறவும் ஓர் உந்துசக்தியாக வளர்ச்சி  
பெற்றது. இவ் வளர்ச்சி ஏற்பட்ட நேரத்தில்,  
அமெரிக்க மிஷன் அதிகாரிகளுடைய  
ஆதரவு தொடர்ந்து செமினரிக்குக்  
கிடைக்காத நிலை உருவாகியது.

மும்பையிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்த  
மிஷன் நிலையங்களின் செயற்பாடுகளை  
மீளாய்வு செய்ய மிஷன் அதிகாரிகள் ஒரு  
குழுவை (அமெரிக்க சபையின் தானாபதிகள்  
எனத் தமிழில் வர்ணிக்கப்பட்டுள்ள  
பிரதிநிதித்துவக் குழு/ Deputation) அனுப்பி  
வைத்தனர். இக் குழுவின் மீளாய்வின்  
விளைவாக யாழ்ப்பாணத்தில் மிஷன்  
நடத்திய ஆங்கிலப் பாடசாலைகளும்  
வட்டுக்கோட்டை செமினரியும்  
மூடப்பட்டன.

### உயர்கல்வி வேட்கை

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக  
யாழ்ப்பாணத்தின் முதல்நிலை உயர்கல்வி  
நிலையமாகச் செயற்பட்டு, ‘சாத்திரசாலை’  
என்றும் ‘கலாசாலை’ என்றும் பிரபலம்  
பெற்று, ஆங்கில மொழியை உயர்நிலையில்  
புகட்டியதுடன், நவீன மேலைத்தேச  
அறிவியலையும் மருத்துவத்தையும்  
யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்திய  
செமினரி திடீரென மூடப்பட்டமை  
ஆங்கில அறிவைப் பெற்றிருந்த யாழ்ப்பாண  
இளைஞர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக்  
கொடுத்தது. மேலைத்தேசம் சென்று  
பல்கலைக்கழகப் பட்டத்தை பெறுவதற்கு  
வாய்ப்பு இல்லாத காலத்தில்

யாழ்ப்பாணத்துக்கு வெளியே செல்லாது, பணச்செலவும் இன்றி, உயர்கல்வியைப் பெறும் வசதியை வட்டுக்கோட்டை செமினரி கொடுத்தது. இந்த நிறுவனம் கொடுத்த கல்வி பல்கலைக்கழகக் கல்வியை ஒத்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், செமினரியில் படித்த இருவர் சென்னைப் பல்கலைக்கழகம் 1857 நடத்திய முதலாவது பரீட்சையை எழுதி, பிறர் எவரும் சித்தியடையாது போக, இவ்விருவரும் மட்டுமே சித்தியடைந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரிகள் என்ற புகழைப் பெற்றனர். இவர்கள் சி.வை. தாமோதரம்பிள்ளையும் கரொல் விஸ்வநாதபிள்ளையும் ஆவர்.

ஆங்கில மொழியும் உயர் கல்வியும் கொடுத்த பலன்களை நன்கு புரிந்துகொண்ட, ஆங்கிலக் கல்வி பெற்ற இளைஞர்கள் பலர் அமெரிக்க மிஷனின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் ஆங்கில மொழி அறிவையும் உயர் கல்வியையும் இளம் பிள்ளைகள் பெறுவதற்கு ஒரு நிறுவனத்தைத் தாமே அமைக்கவேண்டும் எனத் தீர்மானித்து இந்த இளைஞர்கள் ஒன்றுகூடி, அதற்கான நிதியை இலங்கையிலும் அமெரிக்காவிலும் திரட்டி, 1872 இல் வட்டுக்கோட்டையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கினர். இதுவே பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரைப் பெற்றது.

### யாழ்ப்பாணக் கல்லூரி

யாழ்ப்பாணக் கல்லூரி அமெரிக்க மிஷன் அமைத்த நிறுவனம் அல்ல. மாறாக, அமெரிக்க மிஷன் செமினரியையும் ஆங்கிலப் பாடசாலைகளையும் மூடியதை ஏற்காத யாழ்ப்பாணத்து இளைஞர்கள்



Rev. E. P. Hastings M.A, D.D  
Principal (Seminary) 1849 -1855  
(College) 1872 - 1889

Image source - Jaffna Medical Museum

அளித்த பதில்தான் இப் புதிய நிறுவனம். அமெரிக்க மிஷன் கைவிட்ட ஆங்கில மொழியையும் உயர்கல்வியையும் அடுத்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்நிறுவனம் கொடுத்து, ஒரு பல்கலைக்கழகம் தோன்றும் வரை பல பட்டதாரிகளை உருவாக்குவதற்கு உதவியது.

இந்த நிறுவனத்தை அமைக்க அமெரிக்க மிஷன் உதவி செய்யாத போதிலும், ஓர் அமெரிக்க அதிபரை நியமித்து அவருக்கான சம்பளத்தையும் கொடுத்து உதவுமாறு மிஷன் அதிகாரிகளைக் கேட்டபோது அதனைச் செய்யவும் மிஷன் மறுத்தது. புதிய பாடசாலையை அமைத்தோர் அமெரிக்க மிஷனுடன் தொடர்பு வைப்பதையே விரும்பினர். இறுதியில், மூடப்பட்ட செமினரியின்

கடைசி அதிபர் (Dr. E.P. Hastings) இப் பாடசாலையின் முதல் அதிபராக நியமிக்கப்படுவதற்கு அமெரிக்க மிஷன் இணங்கியது.

### பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு

இந்தியாவில் மேலைத்தேச முறையிலான முதலாவது பல்கலைக்கழகங்கள் 1857 இல் திறக்கப்பட்டன. இவை பம்பாய், கல்கத்தா, சென்னைப் பல்கலைக்கழகங்களாகும். யாழ்ப்பாணக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்த நிறுவனத்தின் பட்டப் படிப்புக்கு வசதிகள் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துக்கு அதிபர் ஹேஸ்டிங்ஸ் இலக்காகி இருந்தும், அப் பல்கலைக்கழகத்தின் பரீட்சை முறையை விரும்பாததால் அவர் அதற்கு இணங்கவில்லை.

உயர்கல்வி வேட்கையைத் திருப்திசெய்ய இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதே சரியான செயல் என ஹேஸ்டிங்ஸ் நம்பினார். இது தொடர்பாக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்ய ஒரு குழுவை நியமிக்கும் நடவடிக்கையையும் அவர் எடுத்தார். இது மிகவும் கவனிக்கத் தக்க ஒரு விஷயமாகும்.

ஏனெனில், இலங்கையின் தென்பகுதியில், சிறப்பாக ஆங்கிலம் கற்று உயர்வு பெற்றிருந்த சமூகத் தலைவர்கள் தம் நாட்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று குரல் எழுப்பாத காலத்தில் யாழ்ப்பாணத்தில் அத்தகைய குரல் எழுப்பப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இவ் வேண்டுகோள் பல முறை யாழ்ப்பாணக் கல்லூரியில் இருந்து அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டது.

ஹேஸ்டிங்ஸ் இளைப்பாறிய பின் 1889 இல் அதிபராக யாழ்ப்பாணக் கல்லூரியில் பதவி பெற்ற ஹவுலண்ட் (Dr.S.W. Howland) முந்திய அதிபரைப் போல இந்தியப் பல்கலைக்கழகம்

ஒன்றுடன் இணைவதை விரும்பாது, இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தார். இலங்கை ஆளுநர் ஆதர் ஹவ்லொக் (Governor Arthur Havelock) 1890 இல் யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சென்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புரையில் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க அவர் உதவ வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. காலனித்துவ அரசாங்கம் எதுவித நடவடிக்கையையும் இது தொடர்பாக எடுக்க விரும்பவில்லை.

ஆனால், பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை யாழ்ப்பாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வலுப்பெற்றுச் சென்றது. இது ஆங்கிலம் கற்ற கிறிஸ்தவர்கள் மத்தியில் மட்டுமன்றி சைவர்களிடம் இருந்தும் எழுந்தது. கிறிஸ்தவச் செல்வாக்குப் பரம்பலை விரும்பாத சைவத் தலைவர்களும் சைவ இளைஞர்களுக்கு ஆங்கில மொழி அறிவும் நவீன அறிவியலும் கிடைப்பதற்குச் சைவ நிறுவனங்களை அமைக்கத் தொடங்கினர்.

இப் பின்புலத்திலேதான் 1890 களில் யாழ்ப்பாணக் கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உட்படப் பிற கல்லூரிகளும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடைய பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயாராக்கத் தொடங்கின. யாழ்ப்பாணக் கல்லூரி 1891 இல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அந்த நிறுவனத்தின் F.A. (First in Arts) பரீட்சைக்கும் B.A. (Bachelor of Arts) பரீட்சைக்கும் வகுப்புகளைத் தொடங்கியது.

### இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம்

இவ்வாறாக யாழ்ப்பாணத்து இளைஞர்கள் குடாநாட்டை விட்டு வெளியே செல்லாது கொல்கத்தாப் பல்கலைக்கழகப் பட்டத்தைப்



பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்ட காலத்தில் கொழும்பில் பல்கலைக்கழகம் நாட்டுக்குத் தேவை என்ற குரல் எழத் தொடங்கியது. ஆங்கிலக் கிறிஸ்தவத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு பாதிரியார் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவவேண்டும் என்று 1884 இல் அரசாங்கத்துக்குக் கருத்துத் தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது (Uyangoda). ஆனால் இது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. பொன்னம்பலம் அருணாசலம் 1890 களில் இவ் விஷயம் தொடர்பாகத் தன் கருத்துகளை வெளியிட்டு, 1900 இல் அரசாங்கத்துக்கும் ஒரு கருத்துரையை (Memorandum) அனுப்பியிருந்தார் (Rutnam: 18).

காலனித்துவ அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருணாசலம் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அவர் தலைமையில் 1906 இல் பல பிரமுகர்கள் (ஆனந்த குமாரசுவாமி, டி.பி. ஜயதிலக, மாக்கஸ் பர்னாந்து, ஜேம்ஸ் பிரிஸ் போன்றோர் உட்பட) கொழும்பில் கூடி Ceylon University Association என்ற சங்கத்தை அமைத்தனர். இவர்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகப் பதினைந்து ஆண்டுகளின் பின்னர், 1921 இல், லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு கல்லூரி (Ceylon University College) கொழும்பில் நிறுவப்பட்டது. தனியான பல்கலைக்கழகம் ஒன்று ஆங்கிலேயர் இலங்கையை விட்டுச்செல்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் (1942 இல்) அமைக்கப்பட்டது.

### யாழ்ப்பாணத்தில் முன்னேற்றம்

சென்னையிலும் கொல்கத்தாவிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டமை யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு உயர்கல்வி பெறப் பெரும் வாய்ப்பினை வழங்கியது. சிலர் நேரடியாகச்

சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டனர். பிறர் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் இந்துக் கல்லூரி போன்ற பிற நிறுவனங்களிலும் சேர்ந்து படித்தனர்.

யாழ்ப்பாணக் கல்லூரி கொல்கத்தாவுடன் இருந்த இணைப்பை விட்டு 1907 இல் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. இந்த இணைப்பு 1911 வரை நீடித்தது. பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்துப் பரீட்சைகளை எடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதும் இப் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான வகுப்புகளை யாழ்ப்பாணக் கல்லூரி நடத்தியது.

இவ்வாறு உயர் கல்வியை வளர்த்த யாழ்ப்பாணக் கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய மேம்பாடு 1947 இல் இடம்பெற்றது. இந்த ஆண்டில் அமெரிக்கக் கல்லூரி அமைப்பை ஒத்த வகையில், யாழ்ப்பாணக் கல்லூரியில் ஒரு வேறான உயர்கல்விப் பிரிவு (Collegiate Department) உருவாக்கப்பட்டது. இப் பிரிவுக்கு அமெரிக்கக் கல்லூரிகளில் உள்ளது போல் ஒரு தலைவர் (President), பேராசிரியர்கள் ஆகியோர் வேறாக நியமிக்கப்பட்டனர். முதலாவது தலைவராக யாழ்ப்பாணக் கல்லூரியின் கடைசி அமெரிக்க அதிபராகக் கடமையாற்றிய எஸ்.கே. பங்கர் (S.K. Bunker) நியமிக்கப்பட்டார்.

இப் பிரிவில் லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டங்களுக்கான வெளிவாரிப் பரீட்சைகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் ஆசிரியர் குழு ஒரு பல்லினத் தன்மையைக் கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. இப் பிரிவின் தொடக்க ஆண்டுகளில் தமிழ்த் துறைத் தலைவராகிய கே.ஈ. மதியாபரணம், லத்தீன் மொழி கற்பித்த லைமன் எஸ். குலத்துங்கம் ஆகிய

இருவரும் யாழ்ப்பாணத்தவர்;  
ஏனையோர் வெளியில்  
இருந்து வந்தவர்கள். இன்றைய  
கேரளத்தில் இருந்து K.A. George  
(Mathematics), P.T. John (Physics),  
K.P. Abraham (Chemistry), T.J.  
Koshy (Botany); கர்நாடகாவில்  
இருந்து H.P.C. Shetty (Zoology),  
தமிழ்நாட்டில் இருந்து S.P.  
Appasamy (English);  
ஆந்திராவில் இருந்து M.D.  
Balasubramaniam (Sanskrit);  
அமெரிக்காவில் இருந்து E.C.  
Lockwood (Mathematics), W.R.  
Holmes (History) ஆகியோர்  
ஆசிரியர் குழுவில்  
இணைக்கப்பட்டனர். ஒரு  
பல்கலைக்கழகத்துக்கு அணியாக விளங்கும்  
பல்லின ஆசிரியர் குழு இப் புதிய  
உயர்கல்வி நிறுவனத்தின் தொடக்க  
ஆண்டுகளில் இருந்தமை  
கவனிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு 1947 இல் உருவாக்கப்பட்ட  
பட்டதாரிப் பிரிவு 1823 இல்  
யாழ்ப்பாணத்தில் இருந்த அமெரிக்க  
மிஷனரிமார் கல்லூரி ஒன்றை  
அமைப்பதற்கு வகுத்த திட்டத்தை 124  
ஆண்டுகளின் பின் நிறைவேற்றியது  
எனலாம். அத் திட்டத்தில் இருந்ததுபோல்,  
President ஒருவர் தலைமையில் வெளிநாட்டு  
ஆசிரியர்களையும் உள்ளூர்  
ஆசிரியர்களையும் கொண்ட ஒரு நிறுவனம்  
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. ஒரு  
வகையில் இது மிஷனரிமாருடைய  
திட்டத்துக்கு அப்பால் சென்றது. இங்கு  
வழங்கப்பட்ட கல்வி எந்த ஒரு மதச்சார்பும்  
இல்லாது இருந்தது. அதுமட்டுமல்லாது,  
படிப்பின் முடிவில் ஒரு அங்கீகாரமுடைய  
பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெறும்  
வாய்ப்பினை இது கொடுத்தது. பல  
யாழ்ப்பாணத்து இளைஞர்கள் லண்டன்



சேர்.பொன். அருணாசலம்

Image Source : [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

B.A., B.Sc. பட்டங்களை இங்கு படித்துப்  
பெற்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பாகத்தில்  
யாழ்ப்பாணத்தின் கல்வி வரலாற்றில்  
யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தனித்துவமான  
இடத்தைப் பெற்றிருந்தது.  
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு பிள்ளை  
தொடக்கநிலை வகுப்பில் (Kindergarten)  
இருந்து (அக் காலத்தில் 'அரிவரி' வகுப்பு  
எனப்பட்டது) பல்கலைக்கழகப் பட்டம்  
பெறும் வரை ஒரே நிறுவனத்தில் படிக்கும்  
வாய்ப்பினை இக் கல்லூரி வழங்கியது.

அப்படியாக முதல் வகுப்பில் இருந்து  
லண்டன் B.A. வகுப்பு வரை யாழ்ப்பாணக்  
கல்லூரியில் கற்று B.A. பட்டம் பெற்ற  
ஒருவர் கே.ஜே. செல்வராஜன் என்பவர்.  
பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில்  
இல்லாதபோதிலும் உயர் கல்வியைப்  
பெறும் வாய்ப்பு யாழ்ப்பாணத்தில்  
இருந்தது.

### தாய்மொழிக் கல்வியும் மாற்றங்களும்

பிரித்தானியர் ஆட்சி 1948 இல்  
முற்றுப்பெற, இலங்கையின் உயர்கல்வி

நிலையில் பெரு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இலவசக் கல்வியும் தாய்மொழிக் கல்வியும் வளர்ச்சியடைந்து உயர்கல்வித் துறையில் பெரு மாற்றங்களை உண்டு பண்ணின. இந்நிலையில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்த சில தமிழ்ப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஒன்றுகூடி தமிழருக்கென ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காகத் தமிழர் பல்கலைக்கழக இயக்கம் (Tamil University Movement) ஒன்றைத் தொடங்கினர். இந்த நிறுவனத்தை அவர்கள் திருகோணமலையில் நிறுவ நோக்கம் கொண்டிருந்த காரணத்தால் அதனை இங்கு கருத்திற்கொள்ள வேண்டிய தேவையில்லை.

1960 இல் முதல்முறையாகத் தாய்மொழியில் கற்ற மாணவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் இலங்கைப் பல்கலைக்கழகம் வெளிவாரிப் பட்டங்களைப் பெறுவதற்கு வசதிகளைத் தொடக்கியது. 1968 இல் அரசாங்கம் லண்டன் பல்கலைக்கழகத்தின் பரீட்சைகள் இலங்கையில் நடைபெறுவதைத் தடைசெய்தது. யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரி வகுப்புகளும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டங்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகுப்புகளாக மாற்றப்பட்டன. இந்த நிலை 1974 வரை நீடித்தது.

### யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகம்

1950 களில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகத்தைக் கொடுக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பது பற்றிய செய்திகள் பரவின. S.W.R.D. பண்டாரநாயக்க 1958 இல் இரு பிரபல பௌத்த பிரிவேன நிறுவனங்களை

(வித்யோதய மற்றும் வித்யாலங்கார) பல்கலைக்கழகங்களாக உயர்வு செய்ய எடுத்த நடவடிக்கைகள் இச் செய்திகளின் பின்புலத்தில் இருந்தன. இந்நேரத்தில் பண்டாரநாயக்க சில தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து, ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்குத் தான் எண்ணியிருப்பதாகக் கூறினார் என்பது ஒரு செய்தி.

இதே காலத்தில் உயர்கல்வியைச் சீரமைக்கும் நோக்குடன் அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. இதன் தலைவராகக் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஜோசெப் நீடம் (Prof. Joseph Needham), அழைக்கப்பட்டிருந்தார். 1959 இல் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை கொடுக்கப்பட்டது (Sessional Paper XXIII, 1959). ஆனால் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற குரல் எழுத் தொடங்கியது. இதன் பின்புலத்தில் இருந்தவை இரு முக்கிய நிகழ்ச்சிகள். பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குத் தகுதி பெறும் மாணவர் தொகை ஆண்டுதோறும் கூடிக்கொண்டு போக, அவர்களுக்குத் தேவையான பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு அரசிடம் எந்தவிதத் திட்டமும் இருக்கவில்லை. அப்பொழுது இருந்த பல்கலைக்கழகங்களில் போதிய இடங்கள் இருக்கவில்லை. இதே காலத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய 'தரப்படுத்தல்' முறை யாழ்ப்பாணத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்ற மாணவர்களைப் பெரிதும் தாக்கியது.

மாணவர்களுக்கு இடமில்லாத பிரச்சினை 1974 இல் உச்ச கட்டத்தை அடைந்தது. அந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் கணிதவியல் கற்கத் தெரிவான 130 இற்குக் கிட்டிய மாணவர் குழுவினர் இடமில்லாத காரணத்தால் அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். அடுத்து நிகழ்ந்தவை யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு உடனடிக் காரணமாக இருந்ததால் அவற்றை விரிவாக இங்கு பதிவிடல் விரும்பத்தக்கது.

1974 இல் ஆட்சியில் இருந்த பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கம் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியதால், ஒரு புதிய பல்கலைக்கழக வளாகத்தை அமைக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. மாணவர்களோ அதன் நிலைப்பாட்டை ஏற்கத் தயாராக இருக்கவில்லை.

மாணவர் குழுவில் பெருந்தொகையான சிங்கள மாணவர்கள் இருந்தனர். இவர்களுள் சிலர் ஒன்றுகூடிச் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் ஏனைய மாணவர்களையும் அழைத்து, கொழும்பில் கூட்டங்கள் நடத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். அப்பொழுது எல்லாப் பல்கலைக்கழகங்களும் தனியொரு பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக மாற்றப்பட்டு ஒரு துணைவேந்தரின் கீழ் இயங்கின. துணைவேந்தராக இருந்த எல்.எச். சுமணதால மாணவர் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்தபோதிலும் அரசாங்கம் மறுப்பைத் தெரிவித்தது.

மாணவர்கள் தங்கள் அழுத்தச் செயற்பாட்டைக் கைவிடாது, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட



பேராசிரியர் க. வித்தியானந்தன்

Image Source - ta.wikipedia.org

இரு முக்கிய இடதுசாரித் தலைவர்களைத் தம் பக்கம் ஈர்த்துப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இந்த அரசியல்வாதிகள் நாட்டில் குறிப்பிடத்தக்க செல்வாக்குப் பெற்றிருந்த வாசுதேவ நாணயக்கார, சரத் முத்தெற்றுவேகம ஆகியோராவர் (Bernard Kingsley).

இருவரும் பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக அரசாங்கம் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டது. இத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துக்குச் சார்பாக இருந்த யாழ்ப்பாணத்து அரசியல்வாதி ஒருவரும் உதவியிருக்கலாம் எனத் தோன்றுகிறது (இது ஒரு காலத்தில் அரச ஆவணங்கள் மூலம் வெளிப்படலாம்).

அதிக செலவில்லாது நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வாக அரசாங்கம் கண்ட தீர்வு இதுதான்; அதில் இரு பாகங்கள் இருந்தன. ஒன்று, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்த, Collegiate Department என்ற பெயரால் பட்டதாரி வகுப்புகளை நடத்திய பிரிவையும் அதற்குரிய கட்டிடங்கள், நூலகம் ஆகியவற்றையும் சுவீகரிப்பது. இரண்டு, பொன்னம்பலம் இராமநாதன் கட்டிய பரமேஸ்வராக் கல்லூரியின் கட்டிடங்களையும் சொத்துகளையும் அரசாங்கம் எடுத்து, அக் கல்லூரியை மூடுவது. இந்த இரண்டையும் இணைத்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக யாழ்ப்பாண வளாகத்தை நிறுவச் சம்மதித்து, இடமில்லாது தவித்த மாணவர்கள் அனைவரையும் இவ் வளாகத்துக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்தது.

பரமேஸ்வராக் கல்லூரியை மூடி, அதன் சொத்துகளைப் புதிய வளாகத்துக்கு எடுப்பதில் அரசாங்கத்துக்குப் பிரச்சினை இருக்கவில்லை. இக் கல்லூரியை நிறுவிவி போது, ஒரு காலத்தில் அது பல்கலைக்கழகமாக உயர்வு பெறவேண்டும் என இராமநாதன் விரும்பினார் எனப் பொதுவாக நம்பப்பட்டது (Vythilingam: 465). அத்துடன், இராமநாதனின் மருமகனும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான சு. நடேசன் இராமநாதனின் விருப்பைக் கல்வி அமைச்சர் பதிஉத்தீன் மஹ்மூட் அவர்களுக்குத் தெரிவித்திருந்தார் (Mahmud).

### வளாகமும் பல்கலைக்கழகமும்

இப் பின்புலத்தில், கல்வி அமைச்சர் யாழ்ப்பாண வளாகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை 1974

ஜூலை 15 இல் பிரகடனப்படுத்தினார். அதைத் தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓகஸ்ட் முதலில் கலாநிதி க. கைலாசபதியை யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராக நியமித்ததுடன் வளாகம் நிறுவப்பட்டது. பின்னர் 1979 ஜனவரி 01 இல் பேராசிரியர் சு. வித்தியானந்தனை முதலாவது துணைவேந்தராகக் கொண்டு யாழ்ப்பாண வளாகம் ஒரு தனிப் பல்கலைக்கழகமாக மாறியது.

### தகவல்தேட்ட நூல்கள்,

#### கட்டுரைகள்

1. Bernard, Kingsley. 'Jaffna University marks 50 years of resilience, excellence', Daily Mirror, 27/09/2024, Colombo.
2. Chelliah, J.V., A Century of English Education, Tellippalai 1922.
3. Rutnam, J.T., Sir Ponnambalam Arunachalam: Scholar and Statesman, Second Ed., Colombo 1988.
4. Uyangoda, Jayadeva, 'Reinventing the Idea of University: Some Reflections and Proposals', Groundviews.org, 23/09/2023.
5. Vythilingam, M., The Life of Sir Ponnambalam Ramanathan, Vol. II, 1977.
6. வேலுப்பிள்ளை, சி.டி., அமெரிக்க மிஷன் சரித்திரம், இரண்டாம் பதிப்பு, வட்டுக்கோட்டை 1984.

#### Periodicals

1. Missionary Herald, Boston (MH)
2. Panoplist and Missionary Magazine (PMM)

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் 'யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்' என்ற இத்தொடர் அமையவுள்ளது.



● இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.Sc. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டிடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களின் அரசு சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

# லெய்சிக்காமின் நிலப்படத் தொகுப்பில்

## வலிகாமம் – கோப்பாய்

செ

ன்ற கட்டுரையில் நல்லூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் தரும் தகவல்களைப் பார்த்தோம். இனி வலிகாமப் பிரிவின் இன்னொரு கோவிற்பற்றான கோப்பாயைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் கோப்பாய், இருபாலை, உரும்பிராய், ஊரெழு, நீர்வேலி ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளதாக நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பில் தகவல் இருந்தாலும், நிலப்படம் இருபாலையைத் தனியான பிரிவாக எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்1). கோப்பாய், இருபாலை ஆகிய இரண்டு துணைப் பிரிவுகளையும் கோப்பாய்த் துணைப் பிரிவுக்குள் அடக்கியிருப்பதாகவே தெரிகிறது.

### எல்லைகள்

கோப்பாய்க் கோவிற்பற்றின் தெற்கு எல்லையில் நல்லூர், சுண்டிக்குழி ஆகிய கோவிற்பற்றுகளும்; கிழக்கு எல்லையாக உப்பாறுக் கடலேரியும்; வடக்கில் புத்தூர், மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும்; மேற்கில் நல்லூர், உடுவில் என்பனவும் காணப்படுகின்றன. இக்



படம் 1: யெய்சிக்காமின் வலிகாமம் நிலப்படத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கோப்பாய்க் கோவிற்பற்று.

கோவிற்பற்றின் தெற்கு, கிழக்கு எல்லைகளை அண்டிக் கோப்பாய்த் துணைப் பிரிவும்; வடக்கு எல்லையோரம் நீர்வேலியும்; வடமேற்கு மூலையில் ஊரெழுவும்; மேற்கு எல்லையில் உரும்பிராயும் உள்ளன. புத்தூர்க் கோவிற்பற்றின் தெற்கெல்லையில் உப்பாற்றுக் கரையோரம் அமைந்த ஒரு நிலப்பகுதியும் நீர்வேலித் துணைப் பிரிவுக்குள் அடங்கியிருப்பதைக் காண முடிகிறது. இது இன்றைய நீர்வேலி வடக்கின் ஒரு பகுதியாக உள்ளது (படம்2). இன்றைய உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் இந்தக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய இடங்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் பகுதிகளாக உள்ளன.

### முக்கியமான கட்டடங்கள்

கோப்பாய்க் கோவிற்பற்றுக்குள் நிலப்படம் காட்டும் கட்டடங்கள் கோவிற்பற்றுத் தேவாலயமும், தேவாலய இல்லமும், ஒரு மடமும் மட்டுமே.

### தேவாலயமும் தேவாலய இல்லமும்

தேவாலயமும் தேவாலய இல்லமும் கோப்பாய்ப் பிரிவில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப் பக்கத்தில் உள்ளன (படம்3). நிலப்படத்திலிருந்து இக்கட்டடங்களின் துல்லியமான அமைவிடத்தை அறிய முடியாது. ஆனாலும், இவை முன்னர் போர்த்துக்கேயர் அமைத்த கத்தோலிக்கத் தேவாலயத்தின்

இடத்தில் அமைந்தவை என ஊகிக்கலாம். இந்த ஊகம் சரியானால், இந்த இடத்திலேயே தமிழ் மன்னர் ஆண்ட காலத்தில் நல்லூருக்கு வெளியே அமைந்த கோட்டை இருந்திருக்க வேண்டும். கேரோஸ் பாதிரியாரின் நூலில், நல்லூரிலிருந்து ஒன்றரை லீக் தொலைவில் ஒரு கோட்டை இருந்தது என்றும் அது வட்டமான கொத்தளத்தோடு கூடிய, சுடாத செங்கற்களினாலான கட்டடம் என்றும் தகவல் உள்ளது.<sup>1</sup> இந்தக்

பழைய கோட்டை, போர்த்துக்கேயர் காலத் தேவாலயம் என்பவற்றின் அமைவிடங்களை உறுதி செய்துள்ளார்.<sup>4</sup> எனவே, நிலப்படத்திலுள்ள தேவாலயம் இருக்கும் இடம் குடியேற்றவாதத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதில் ஐயமில்லை.

ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காகக் கோட்டையை முற்றுகை இட்டிருந்த காலத்தில்



**படம் 3: கோப்பாய்த் தேவாலயத்தைக் காட்டும் நிலப்படத்தின் பகுதியும் போல்டேயன் பாதிரியாரின் நூலிலுள்ள கோப்பாய்த் தேவாலயத்தின் படமும்.**

கோட்டை இருந்த வளவுக்குள்ளேயே போர்த்துக்கேயர் குவாடலூப் அன்னை தேவாலயம் என்ற பெயரில் ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தை அமைத்ததாகவும் கேரோஸ் பாதிரியார் தகவல் தந்துள்ளார்.<sup>2</sup> இக்கோட்டை கோப்பாயில் இருந்தது என பி.ஈ. பீரிஸ் அடையாளம் கண்டிருந்தார்.<sup>3</sup> 1917 ஆம் ஆண்டளவில் இவ்விடயம் தொடர்பாக ஆய்வு செய்த சுவாமி ஞானப்பிரகாசர்,

கோப்பாயிலிருந்த கத்தோலிக்கத் தேவாலயத்தை உள்ளூர் மக்கள் சேதப்படுத்தியதற்குச் சான்றுகள் உள்ளன.<sup>5</sup> இவ்வாறு சேதமடைந்த தேவாலயங்களைத் திருத்தும்படி கட்டளைத் தளபதிக்குக் கோவாவில் இருந்த மேலதிகாரி ஆணை பிறப்பித்திருந்தார்.<sup>6</sup> இக் கட்டளைக்கு இணங்க சேதமான தேவாலயம் எப்போது திருத்தப்பட்டது அல்லது மீளக்கட்டப்பட்டது என்பது குறித்துத்



தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும், 1719 இல் வரையப்பட்ட இந்த நிலப்படத்தில், ஏறத்தாழ சுவாமி ஞானப்பிரகாசர் அடையாளம் கண்ட இடத்திலேயே தேவாலயத்தைக் குறித்திருப்பதால் அக்காலத்தில் தேவாலயம் பழைய இடத்திலேயே இயங்கி வந்தது என எடுத்துக்கொள்ளலாம்.

ஓல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் முதல் ஏழு ஆண்டுகள் (1658-1665) யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த போல்தேயஸ் பாதிரியார் எழுதிய நூலில் கோப்பாயில் இருந்த ஓல்லாந்தத் தேவாலயம் பற்றிய குறிப்பு உள்ளது. அத்துடன், தேவாலயத்தையும் குருமனையையும் காட்டும் படம் ஒன்றும் நூலில் காணப்படுகின்றது.<sup>7</sup> வண்ணார்பண்ணையிலும் நல்லூரிலும் இருந்த தேவாலயங்களைப் போலன்றிக் கோப்பாய்த் தேவாலயம் நிரந்தரமான கட்டடப் பொருட்களால் ஆனதாகவே படத்தில் தெரிகிறது. இந்நூலிலுள்ள தேவாலயங்களின் படங்கள், அத் தேவாலயங்களைப் பார்க்காத ஒருவரால், நூலாசிரியரின் விவரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை என்பதால், அவை அக்காலத் தேவாலயங்களின் உண்மையான அமைப்பைக் காட்டுவதாகக் கொள்ளமுடியாது என்ற கருத்து உள்ளது. எனினும், கட்டடப் பொருட்கள் குறித்து இலகுவாக விளக்கியிருக்க முடியும் என்பதால் அவை தொடர்பாகப் பிழைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புக் குறைவு.

முன்னர் குறிப்பிட்டபடி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இத்தேவாலயம் இருந்த இடத்தைப் பார்வையிட்ட சுவாமி ஞானப்பிரகாசரும், அங்கே பழைய தேவாலயத்தின் அத்திவாரங்களும் சுவர்களும் பிற்காலக் கட்டடங்களின் பகுதிகளாக இருந்தது


பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.<sup>8</sup> குறைந்தது நூறு ஆண்டுக்கு மேல் பழமையான இந்த எச்சங்களின் பகுதிகள் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்ததால் அவை நீடித்திருக்கக்கூடிய கட்டடப் பொருட்களால் ஆனவை என்பதில் ஐயமில்லை. எவ்வாறெனினும், பழைய தேவாலயம் இருந்த இடம் பிரித்தானியர் காலத்தில் சேர்ச் மிசன் சபையின் பொறுப்பில் இருந்தபோதும், அவர்கள் 1849 இல் கோப்பாயில் புதிய தேவாலயத்தை அமைக்க எண்ணியபோது வேறிடத்திலேயே அதை அமைத்தனர். அக்காலத்தில் ஓல்லாந்தருடைய தேவாலயம் கைவிடப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால் பழைய தேவாலயம் திருத்திப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கவில்லை என்பதாலேயே வேறிடத்தில் தேவாலயத்தைக் கட்டியிருக்கக்கூடும்.

தேவாலயத்துக்கு அருகில் ஒரு குளமும் அதற்குப் பக்கத்தில் 'குருசடி' என்ற பெயரும் காணப்படுகிறது. அது அக்குளத்தின் பெயரா அல்லது ஒரு குருசு (சிலுவை) இருந்ததால் அவ்விடம் அப்பெயரைப் பெற்றதா என்பது தெளிவில்லை. அது குளத்தின் பெயரோ, இடத்தின் பெயரோ எதுவானாலும் அவ்விடத்தில் ஒரு சிலுவை இருந்திருக்கும் எனக் கொள்வது தவறாகாது. இப்பகுதிக்கு நேர் எதிரே வீதிக்கு மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய நிழல் மரம் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. ஏதாவது பொதுச் செயற்பாட்டுக்கு இவ்விடத்தை அக்காலத்தில் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

## மடம்

நீர்வேலிப் பிரிவுக்குள், பருத்தித்துறை வீதியோரமாக, அதற்கு மேற்குப் பக்கத்தில் ஒரு மடம் இருப்பதை நிலப்படத்தில் காணமுடிகிறது. இதற்குத் 'தச்சன் மடம்'

ஓல்லாந்தர்  
யாழ்ப்பாணத்தைக்  
கைப்பற்றுவதற்காகக்  
கோட்டையை முற்றுகை  
இட்டிருந்த காலத்தில்  
கோப்பாயிலிருந்து  
கத்தோலிக்கத்  
தேவாலயத்தை உள்ளூர்  
மக்கள் சேதப்படுத்தியதற்குச்  
சான்றுகள் உள்ளன.



**படம் 4: நல்லூரிலிருந்து இருபாலைப் பகுதி வரையான பழைய பருத்தித்துறை வீதியாக இருந்திருக்கக்கூடிய தடம்.**

எனப் பெயர் குறித்துள்ளனர். இம்மடத்துக்குச் சாதி குறித்துப் பெயரிட்டிருப்பதன் காரணம் தெரியவில்லை. குறித்த சமூகப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கட்டியதால் இந்தப் பெயர் ஏற்பட்டதா, அல்லது அக் குழுவினரின் பயன்பாட்டில் இருந்ததால் அப்பெயர் ஏற்பட்டதா என்பது குறித்துத் தெளிவில்லை. இது அக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் பயணம் செய்பவர்கள் ஓய்வெடுத்துச் செல்வதற்கான ஒரு வீதியோர மடமாக இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

### வீதிகள்

நிலப்படத்தின்படி யாழ்ப்பாணத்தையும் பருத்தித்துறையையும் இணைக்கும் வீதி மட்டுமே கோப்பாய்க் கோவிற்பற்றை ஊடறுத்துச் செல்கிறது. அத்துடன், சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி, இன்றைய கோவில் வீதியின் வடக்கு நோக்கிய நீட்சியும் கோப்பாய் எல்லைக்குள் அமைந்த இருபாலைப் பகுதியில்

பருத்தித்துறை வீதியுடன் இணைகிறது. இருபாலைத் துணைப்பிரிவை நிலப்படம் தனியாகக் காட்டாவிட்டாலும், கடைசியாகக் குறிப்பிட்ட வீதி அக்காலத்து இருபாலைப் பிரிவுக்குள் அடங்கியதாகவே தோன்றுகிறது. தற்காலத்தில் மேற்படி வீதி பருத்தித்துறை வீதியைக் குறுக்காக வெட்டும்படி பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கோண்டாவில் - இருபாலை வீதியில் முடிவடையுமாறு மாற்றம் செய்துள்ளனர். நிலப்படத்தில் இவ்வீதி பருத்தித்துறை வீதியைச் சந்திக்கும் விதம், அச் சந்திப்பின் அமைவிடம் ஆகியவற்றை நோக்கும்போது இவ்வீதி முன்னர் இச் சந்திப்பையும் தாண்டி பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப் பக்கமாகச் சென்று மீண்டும் இன்றைய பருத்தித்துறை வீதித் தடத்துடன் இணைந்திருக்கும் எனத் தோன்றுகிறது

(படம்4). இந்தத் தடமே குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட பருத்தித்துறை வீதித் தடமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. முத்திரைச் சந்தைக்கும் இருபாலைச் சந்திக்கும் இடைப்பட்ட இன்றைய பருத்தித்துறை வீதி பழைய நல்லூர் நகரத்து வீதியொன்றை நீட்டிப் பெறப்பட்டதா என்பது ஆய்வுக்குரியது. பருத்தித்துறை வீதி இருபாலை, கோப்பாய், நீர்வேலி ஆகிய துணைப் பிரிவுகளுடாகச் செல்கிறது. உரும்பிராய், ஊரெழு ஆகிய துணைப் பிரிவுகளில் வீதிகள் எதையும் நிலப்படம் காட்டவில்லை.

தற்காலத்தில் உரும்பிராயூடாகச் செல்லும் மானிப்பாய் - கைதடி வீதி இந்த நிலப்படம் வரைந்த காலத்தில் இருக்கவில்லை. இது பிரித்தானியர் காலத்தில் 1850 களின் இறுதியில் அல்லது 1860 களின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டது.

உரும்பிராய், ஊரெழு ஆகிய இரண்டு பிரிவுகளினூடாகவும் செல்லும் தற்போதைய முக்கிய வீதிகளுள் ஒன்றான பலாலி வீதியும் 1870 களில் அமைக்கப்பட்டதே. பிரித்தானியர் காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1869-1896) அரசாங்க அதிபராக இருந்த சேர் வில்லியம் துவைனம், பலாலி வீதியின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட போது பருத்தித்துறை வீதிக்கும் காங்கேசந்துறை வீதிக்கும் இடைப்பட்ட, வலிகாம் கிழக்கு, வலிகாமம் தெற்கு ஆகிய பிரிவுகளின் பல பகுதிகள் வீதி வலையமைப்பில் முறையாக இணைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.<sup>9</sup> 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே நிலைமை இதுவாயின், அதற்கு ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன், நிலப்படம் வரையப்பட்ட 1719 ஆம் ஆண்டில் இப்பகுதியில் நல்ல வீதிகள் இருந்திருக்கும் என்று கூறமுடியாது.

## குளங்கள்

நிலப்படத்திலுள்ள கோப்பாய்க் கோவிற்பற்றுப் பிரிவுக்குள் தற்காலத்தில் 37 குளங்கள் உள்ளன.<sup>10</sup> ஒல்லாந்தர் காலத்தில் இதற்குக் கூடுதலாகவே இருந்திருக்கும் எனலாம். ஆனால், நிலப்படம் 23 குளங்களை மட்டுமே காட்டுகிறது. கோப்பாய், இருபாலை ஆகிய துணைப்பிரிவுகளுக்குள் தற்காலத்தில் 26 குளங்கள் காணப்படுகின்றன. நிலப்படத்தில் 15 குளங்களையே குறித்துள்ளனர். நீர்வேலிப் பிரிவில் இப்போது 9 குளங்கள் இருக்கின்றன. நிலப்படத்திலும் அதே எண்ணிக்கையான குளங்களைக் காணமுடிகிறது. தற்காலப் பதிவுகளின்படி ஊரெழுப் பிரிவில் 2 குளங்கள் உள்ளபோதும் நிலப்படம் அப்பிரிவில் குளங்கள் எதையும் காட்டவில்லை. உரும்பிராய்ப் பிரிவில் அன்றும் இன்றும் குளங்கள் இல்லை.

நிலப்படத்தில் குறித்துள்ளபடி இருபாலை, கோப்பாய்ப் பிரிவுகளுக்குள் கும்பக் குளம், தொண்டைமான் குளம், திருக் குளம், நீலன் குளம், செம்மணிக் குளம், வெட்டுக் கடவை, வடபுலத்தில் குளம், வேலன் கேணி (வேலங் கேணி?), நாவற் கேணி, சாட்டைக்கள்ளி, சம்புக் குளம், கோப்பாய்க் குளம், குருசடிக் குளம், வெட்டியார் துரவு ஆகிய குளங்களும் நீர்வேலிப் பிரிவுக்குள் வெட்டுக் குளம், குட்டடுவான் குளம், பண்டாரிக் குளம், நறுவில் தாழ், இந்தென், வெட்டுக்குளம், நல்லவன் குளம், தாண்டியார் குளம், அம்பலவில் குளம் ஆகிய குளங்களும் இருந்தன.

இக்கோவிற்பற்றுக்குள் குளங்களின் பரம்பலை நோக்கும்போது ஒல்லாந்தர்கால நிலப்படத்தில் ஒரு குளத்தைத் தவிர ஏனைய எல்லாக் குளங்களும் பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப் பக்கத்திலேயே காணப்படுகின்றன. இப்போதும் 37

குளங்களுள் 32 குளங்கள் மேற்படி வீதிக்குக் கிழக்குப் பக்கத்திலேயே அமைந்துள்ளன.

நிலப்படத்தில் இக் கோவிற்பற்றிலுள்ள ஒரு குளத்தைத் தவிர ஏனைய குளங்களுக்கு சிறப்புப் பெயர்கள் உள்ளன. ஆனாலும், அவற்றுள் செம்மணிக் குளம், வெட்டுக்குளம், வேலன் கேணி, சம்புக் குளம் ஆகிய குளங்கள் மட்டுமே பெயர் மாற்றமின்றி இன்றுவரை நிலைத்துள்ளன. இவற்றைவிட, அக்காலத்தில் கும்பக் குளம், நறுவில் தாழ், அம்பலவில் குளம் என்று பெயர் குறித்துள்ள குளங்களை இன்று முறையே கும்பவயற் குளம், நறுவந்தாழ்வில் குளம், அம்பலத்தாலைக் குளம் என்ற ஓரளவு ஒற்றுமை காணத்தக்க பெயர்களுடன்கூடிய குளங்களுடன் அடையாளம் காணமுடியும். நிலப்படத்தில் பருத்தித்துறை வீதிக்கு மேற்கே உட்புறமாக இருக்கும் கோப்பாய்க் குளத்தைத் தற்காலத்தில் ஏறத்தாழ அதேயிடத்தில் காணப்படும் நாச்சிமார் குளத்துடன் அடையாளம் காணலாம்.

மேலே தரப்பட்டுள்ள பட்டியலில் தொண்டைமான் குளம் என்ற குளமொன்று உள்ளது. தற்காலக் குளங்களின் பட்டியலில் இப்பெயர் இல்லை. இப்போது இக்குளத்துக்கு வேறு பெயர் வழங்கக்கூடும். இது இருபாலைப் பிரிவில் நல்லூர் எல்லைக்கு அருகில் காணப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொண்டைமானாறு என்ற இடப்பெயரையும் உரும்பராயில் அமைந்துள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலின் பெயரையும் முதலாம் குலோத்துங்க சோழனின் தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டைமானுடன் தொடர்புபடுத்தும் ஐதீகங்கள் உள்ளன. இவை போன்ற ஐதீகங்களின் அடிப்படையில் மேற்படி குளத்துக்கும் தொண்டைமானின் பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் தொண்டைமானின் பெயர்த் தொடர்புகளை

ஆராய்வதில் இக்குளத்தின் பெயரும் மேலதிக தகவலாக அமையக்கூடும்.

### குறிப்புகள்

1. Fernao De Queyroz, *The Temporal and Spiritual Conquest of Ceylon vol I*, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 363.
2. Queyroz, *The Temporal and Spiritual Conquest of Ceylon*, 695.
3. Paul E. Pieris, *Ceylon the Portuguese Era, vol I* (Dehiwala: Tisara Prakasakayo, 1983), 167.
4. S. Gnanaprakasas, "Sankily's Fortress at Kopay", In *Ceylon Antiquary and Literary Register II, part III* (January 1917): 194-195.
5. *Instructions from the GovernorGeneral and Council of India to the Governor of Ceylon 1656-1665*, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 93.
6. *Instructions from the GovernorGeneral and Council of India to the Governor of Ceylon 1656-1665*, 93.
7. Phillipus Baldaeus, "A True and Exact Description of the Great Island of Ceylon", trans. Pieter Brohier, *The Ceylon Historical Journal*, vol. VIII nos. 14 (July 1958/April 1959), 327-328.
8. S. Gnanaprakasas, "Sankily's Fortress at Kopay", In *Ceylon Antiquary and Literary Register II, part III* (January 1917): 194-195.
9. Government Agent, Northern Province, "Revenue Administration Report of the Government Agent, Northern Province for 1873," by W. C. Twynam, In *Ceylon Administration Reports for the Year 1873* (Colombo: Government Printer, 1874), 180.
10. கமநல அபிவிருத்தித் திணைக்களத்திலுள்ள பதிவுகளின்படி.



● கந்தையா சண்முகலிங்கம்

பேராதிபதிப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரசு பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த 'இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்' என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மாநிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

## இலங்கையின் ஜனாதிபதிமுறையை ஒழித்தல்: 2024 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கான ஓர் கொள்கை வழிகாட்டி

**'A'** bolition of Executive Presidency: A Voters Policy Guide to the 2024 Presidential Election' என்ற தலைப்பில் இலங்கையின் சட்டத்துறை அறிஞரும், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவருமான அசங்க வெலிக்கல (Asanka Welikala) 'Groundviews' எனும் இணைய இதழில் ஓர் கட்டுரையை வெளியிட்டார். 15 வினாக்களையும், அவ் வினாக்களுக்கான விடைகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை ஜனாதிபதிமுறை (Presidentialism) பற்றிய விமர்சன நோக்கிலான நுட்பமான பகுப்பாய்வாக விளங்குகிறது. செறிவான கருத்துகளையுடைய இந்த ஆங்கிலக் கட்டுரையை எளிமைப்படுத்திய தமிழாக்கமாகத் தந்துள்ளோம்.

**1. வினா: 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் படியான நிறைவேற்று ஜனாதிபதிமுறை என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறுவீர்களா?**

**விடை:**

அ) ஜனாதிபதி, வாக்காளர்களால் அரசின் தலைவர் (Head of State) என்ற பதவி நிலைக்குத் தெரிவு செய்யப்படுகிறார். அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அரசின் நிர்வாக அதிகாரத்தைச் செயற்படுத்துபவராக (Exercises the Executive Power of the State) விளங்குகிறார்.

ஆ) ஜனாதிபதி பிரதமருடனும், அமைச்சர்களுடனும் சேர்ந்தே நிர்வாக அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார். பிரதமரும் மந்திரிசபை உறுப்பினர்களான அமைச்சர்களும் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாகவும், பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

- இ) ஜனாதிபதி மந்திரிசபையின் தலைவராவார். பிரதமரையும் மந்திரி சபையின் அமைச்சர்களையும் அவரே நியமனம் செய்கின்றார். அவரால் பிரதமரையும், அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யவும் முடியும்.
- ஈ) மந்திரிசபை கூட்டாக (Collectively) பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறவும் பதிலளிக்கவும் வேண்டியதாக உள்ளது. அத்தோடு பாராளுமன்றம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் மந்திரிசபையைப் பதவி நீக்கம் செய்யலாம்.
- உ) ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும், ஆனால் அவர் பதிலளிக்க வேண்டியதில்லை (Responsible but not Answerable). பாராளுமன்றம் 'Impeachment' எனப்படும் குற்றஞ் சாட்டல் நடைமுறை மூலம் ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யலாம்.

**2. வினா: 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் படியான ஜனாதிபதி ஆட்சி முறையை எத்தகைய அரசாங்க ஆட்சி வகை (Regime Type) என்று வகைப்படுத்திக் கூறலாம்?**

**விடை:**

- அ) இதுவொரு சர்வாதிகார அரசாங்க ஆட்சி வகையாகும் (It is an authoritarian regimes type).
- ஆ) தேர்தல் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகிறார். பாராளுமன்றமும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நிர்வாகியாகிய ஜனாதிபதிக்கு அடுத்த தேர்தல் நடைபெறும் வரை கட்டுப்பாடுகள்

என்று சொல்வதற்குப் பெரிதாக எதுவும் இருக்க மாட்டாது. அவரின் தந்துணிவு அதிகாரம் தடையின்றிச் செயற்படும். இதனைக் கையளித்துவிட்ட ஜனநாயகம் (Delegated Democracy) என்று கூறுவர்.

- இ) ஜனாதிபதி என்ற நிர்வாகி அரசின் ஏனைய துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறார். பாராளுமன்றம் அவர் மீது கட்டுப்பாடு எதனையும் விதிக்க முடியாது. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் ஜனாதிபதியைக் கட்டுப்படுத்துதல் நிகழ இடமுண்டு.
- ஈ) நிர்வாகத்துறை, நிதித்துறை, ஆயுதப் படைகள் முதலிய நிறுவனங்களை உள்ளடக்கிய அரசு யந்திரம் (State Apparatus) இறுதியிலும் இறுதியாக ஜனாதிபதி என்ற தனிநபர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
- உ) நீதித்துறையின் சுதந்திரம் நடைமுறையில் பாதிப்புக்கு உள்ளாகிறது. நிர்வாகத் துறையின் மேலாதிக்கத்தாலும் (Executive Dominance) அதிகாரத்தைத் தனிநபர் சார்ந்ததாக ஆக்குவதாலும் (Personalisation) ஜனாதிபதியின் அதிகாரம் சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) இல்லாமல் செய்து விடுகிறது.
- ஊ) உயர்குழுவினரான அதிகாரிகளை ஒருங்கிணைத்தல் (Coordinating Elites), கீழ்மட்ட அதிகாரிகளைக் கட்டுப்படுத்தல், ஆளப்படும் மக்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் ஆகியன ஜனாதிபதி என்ற தனி நபரின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறுகின்றன. இந்நிகழ்ச்சி நிரலுக்குச் சேவகம் செய்வதாக அரசியல் யாப்பு விளங்குகிறது.

**3. வினா : ஜனாதிபதி முறையின் கீழ் உருவாகியுள்ள ஆளுகைப் பண்பாடு (Cul**

ture of Governance) எத்தகையது எனக் கூறுவீர்களா?

விடை :

- அ) அரசு அதிகாரம் ஜனாதிபதியென்ற பதவிநிலையின் பக்கம் குவிக்கப்பட்டுள்ளது. அவ்வதிகாரங்கள் ஜனாதிபதி என்ற தனி நபரின் சார்புடையனவாக (Personalised) ஆக்கப்பட்டுள்ளது.
- ஆ) ஜனாதிபதியின் அதிகாரங்களை எல்லைப்படுத்தும் கட்டுப்படுத்தல்களும் சமன்படுத்தல்களும் (Checks and Balances) பலமற்றவையாக உள்ளன.
- இ) ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுதல், அதிகாரங்கள் தனிநபர் சார்புடையனவாக ஆக்கப்படுதல் என்பன இடம்பெறுவதால் எல்லை மீறிய அதிகாரங்களையுடைய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அரசு நிறுவனங்களைப் பலவீனப்படுத்துகின்றன. அந்நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
- ஈ) ஜனாபதிமுறை 'வெகுஜனக் கவர்ச்சி' பெற்ற சர்வாதிகாரி (Populist Strongman) என்ற வீரவழிபாட்டுப் பண்பாட்டை ஊக்குவிக்கிறது. பொறுப்புடைய பிரஜைகள் சமூகத்தை இப் பண்பாடு உருவாக்குவதில்லை. பலமுடைய, வீரியமுடைய நிறுவனங்களைக் கட்டி வளர்ப்பதற்கும் இம்முறை உதவுவதில்லை.

**4. வினா: உறுதி நிலையுடைய அரசாங்கத்தை (Stable Government) அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிமுறை தேவை எனக் கூற முடியுமா?**

விடை :

- அ) நிறைவேற்று ஜனாபதிமுறை உறுதி

நிலைநிலையுடைய அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவுகிறது என்றே கூறப்படுகிறது. ஜனாபதி குறித்தவொரு காலப்பகுதியில் (Fixed Term) பதவியில் இருப்பதற்காகத் தெரிவு செய்யப்படுகிறார். ஜனாதிபதிக்கு தனியான மக்களாணை (Independent Mandate) வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஆட்சி உறுதி நிலையுடையதாக அமைக்கிறதென்றும் கூறப்படுகிறது.

- ஆ) கோட்பாடு இவ்வாறிருக்க யதார்த்த நிலையோ (Reality) வேறாக உள்ளது. ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பு பல பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. இந்தப் பாதுகாப்புகளை அவர் ஒரு கேடயம் போன்று பயன்படுத்தி கட்டுப்படுத்தல்களும் மட்டுப்படுத்தல்களும் (Checks and Balances) தமது செயற்பாடுகளைத் தடை செய்யாத வகையில் தப்பிக் கொள்கிறார்.

- இ) ஜனாதிபதி ஒருவரை பொறுப்புக்கூற வைக்க முடியாது. அவரைப் பதவி நீக்கவும் முடியாது. இதனால், பலவீனமானவரும் திறமையற்றவருமானவரான ஒருவர் பதவியில் நீடிக்கலாம். ஊழல் புரிபவராகவும் சர்வாதிகாரியாகவும் மாறுகின்ற அத்தகைய ஒருவர், ஜனாதிபதிப் பதவியில் தொடரக்கூடிய சாத்தியப்பாடு அதிகமாகவே உள்ளது.

**5. வினா: பொருளாதார வளர்ச்சியடைவதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை தேவையா?**

விடை:

- அ) ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும் ஒருவர் குறிப்பிட்ட கால எல்லைக்கு பதவி வகிப்பார். நேரடியாக வாக்காளர்களால் அவர் தெரிவு செய்யப்படுகிறார். அவருக்கு மக்களினால் தனித்த ஆணை

வழங்கப்படுகிறது. இக் காரணங்களால் ஜனாதிபதி பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இது கோட்பாட்டளவில் சரி போலவே தோன்றலாம்.

ஆ) ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக உள்ளது. கட்டுப்படுத்தல்களும் சமன்படுத்தல்களும் செயலிழப்பதால் ஒருதலைப்பட்சமான, வெளிப்படைத்தன்மையற்ற பொருளாதார முடிவுகளை ஜனாதிபதி எடுக்கலாம். இதனால் வினைத்திறனற்றதும் ஊழலுக்கு இடந்தருவதுமான பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இ) 1978 அரசியல் யாப்பு புகுத்தப்பட்ட காலம் தொட்டு இலங்கை பிறநாடுகளோடு ஒப்பிடும் போது தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவுக்கு உட்பட்டதைக் காண முடிகிறது. தவறான பொருளாதார முடிவுகளால் இலங்கையில் அடிக்கடி பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. இம்முடிவுகளை மேற்கொண்ட ஜனாதிபதிகளைக் கட்டுப்படுத்தும் வழிவகைகள் இருக்கவில்லை.

**6. வினா: நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிமுறை வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புக் கூறலையும் வளர்ப்பதற்கு உதவுகிறதா?**

**விடை :**

அ) நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை வடிவமைத்ததன் நோக்கமே, ஜனாதிபதி ஒருவரின் நாளாந்தச் செயற்பாடுகளில் பொறுப்புக்கூறல், கட்டுப்பாடுகள் இருத்தலாகாது, அவற்றைத் தளர்த்த வேண்டும் என்பதாகும்.

ஆ) ஜனாதிபதியின் கையில் அதிகாரங்களைக் குவிப்பதன் மூலம், அவர் தன் விருப்பப்படி செயற்படுதல் ஊக்குவிக்கப்படுகிறது. முடிவு எடுத்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போகிறது.

இ) ஆகையால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை 'தலைவரை நம்புதல்' (Trusting the Leader) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. தலைவரை நம்புதல் என்ற கருத்து வெளிப்படைத் தன்மை, பொறுக்கூறல் என்பனவற்றிற்கு எதிரானது.

ஈ) நிறைவேற்று ஜனாதிபதியின் மீதான நம்பிக்கை இழக்கப்படும் போது அல்லது அவர் நம்பிக்கையைத் துஸ்பிரயோகம் செய்யும் போது, நிர்வாகமுறையில் சுய திருத்தம் (Self Correction) என்ற செயல்முறை இயங்குவதில்லை. இதனால் அரசியல் நெருக்கடி (Political Crisis) தோன்றும். அத்தகைய நிர்வாக முறைமை வினைத்திறமையற்றதாகி விடும். சமூகத்திற்குப் பாரிய பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.

**7. வினா: நாட்டில் இனங்களிற்கிடையிலான இணக்கப்பாட்டையும் நல்லுறவையும் வளர்ப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதிமுறை தேவையானதா?**

**விடை :**

அ) ஜனாதிபதி முழு நாட்டினதும் மக்களிடமிருந்து பெறப்படும் தேசிய வாக்கினால் (National Vote), 50+1 என்ற பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்படுகிறார். ஆகையால் அவர் நாட்டின் எல்லா இன மக்களினதும் பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இது கொள்கையளவில்



சரியானதே.

- ஆ) ஆனால் நடைமுறை யதார்த்தம் எதிர்மாறானதாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பான்மை இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காக பெரும்பான்மையினத்தின் தேசியவாதத்தைத் தூண்டி விடும் பிரசாரத்தைச் செய்கிறார்கள். இதனால் நாட்டின் சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன.
- இ) நிறைவேற்று ஜனாதிபதிமுறை புகுத்தப்பட்ட பின்னர்தான் 1980 இல் இலங்கை உள்நாட்டு யுத்தம் என்ற பேரழிவுப் பொறிக்குள் வீழ்ந்தது ஒன்றும் தற்செயலானதன்று.

8. வினா: நாட்டின் புவியியல் இடப்பரப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவைதானா?

விடை:

- அ) அரசின் தலைவரான ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலின் போது, முழுநாட்டினையும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கொண்டு, வாக்காளர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்படுகிறார். இதனால் நாட்டின் புவியியல் இடப்பரப்பின் ஒருமைப்பாடு (Territorial Integrity) உறுதி செய்யப்படுகிறது என்று கருதப்படுகிறது. கோட்பாட்டு நிலையில் இது உண்மை போலத்தான் தோன்றுகிறது.
- ஆ) ஆனால் நாட்டின் புவியியல் இடப்பரப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு ஜனாதிபதிமுறை அவசியமானது என்று கூறமுடியாது. உலகில் பாராளுமன்றமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பல உள்ளனவே. அவை எதிர்காலத்தில்

துண்டங்களாகச் சிதறிப்போகும் என்ற அனுமானத்தின்படி அமைக்கப்பட்டனவா?

- இ) அதிகாரப் பரவலாக்கம் மூலம் அதிகாரப்பகிர்வு (Power Sharing) பிரதேச ரீதியாகச் சமத்துவமாகப் பகிரப்படுவதற்கு ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் மிகையாகக் குவிக்கப்படுவது தடையாக அமைவதால், பிரதேச ஒருமைப்பாட்டை அரசியல் ஒற்றுமை (Political Unity) மூலம் பாதுகாப்பதற்கு ஜனாதிபதிமுறை முட்டுக் கட்டையாக அமைகிறது.

9. வினா: நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை எவ்வாறு பாராளுமன்றத்தினைப் பாதிக்கிறது?

விடை:

- அ) நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை பாராளுமன்றத்தை நிறைவேற்றுத் துறைக்குக் கீழ்ப்பட்டதாக மாற்றி அதன் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்து விட்டது. 1978 இற்கு முற்பட்ட காலத்தில் பாராளுமன்றம் பிரதிநிதித்துவத்திற்கான (Representation) அவையாகவும், விவாதங்கள் மூலம் விடயங்களைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுத்தலுக்கான (Deliberation) அவையாகவும், அதிகாரத்தின் உறைவிடமாகவும் விளங்கியது. 1978 அரசியல் யாப்பு ஜனாதிபதி பதவியை அதிகாரத்தின் உறைவிடமாக மாற்றிவிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதனால் பல பிரதிநிதிகள் கொண்ட கூட்டு அவையாக, பிரதிநிதித்துவ சபையாக இருந்த பாராளுமன்றத்திற்குரிய விடயங்கள் ஒரு தனிநபரான ஜனாதிபதிக்கு மாற்றப்பட்டுவிட்டன. பாராளுமன்றம் மக்களிடம் உள்ள பல்வகைப்பட்ட கருத்துகளையும் பிரதிபலிக்கும் (A Body

Reflecting the Diversity of Public Opinion)  
அவையாகும். அத்தகைய ஒரு அவை  
ஜனாதிபதிக்குக் கீழ்ப்பட்டதாக  
மாற்றப்பட்டுள்ளது.

ஆ) இதன் பொருள் பிரதம நிர்வாகியான  
ஜனாதிபதி பொறுப்புக்கூற  
வேண்டியவராக (Accountable) இல்லை.  
அரசாங்கம் வெளிப்படைத்தன்மை  
(Transparency) அற்றதாக மாறிவிட்டது.  
சட்டங்கள் இயற்றப்படும் போது,  
அவை முறையாகப்  
பரிசீலிக்கப்படுவதில்லை. பொதுநிதி  
வினைத்திறனுடன்  
செலவிடப்படுவதில்லை. நாட்டைத்  
தவறான முறையில் வழிநடத்திச்  
செல்லும் ஜனாதிபதி ஒருவரை பதவியில்  
இருந்து இலகுவில் நீக்கவும் முடியாது.

**10. வினா : நிறைவேற்று அதிகார  
ஜனாதிபதி முறை சட்டத்தின் ஆட்சியை  
(Rule of Law) எவ்வாறு பாதிக்கிறது?**

விடை :

அ) கோட்பாட்டு அளவில் ஜனாதிபதி  
சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர்;  
நீதித்துறைப் பொறுப்புக் கூறலுக்கு அவர்  
மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  
உட்பட்டவராக (Limited Accountability)  
உள்ளார். அரசியல் யாப்பில்  
குறிப்பிடப்படும் நீதி மீளாய்வு (Constitu-  
tional Review), உயர் நீதிமன்றத்தின்  
அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கம்  
(Fundamental Rights Jurisdiction) என்பன  
ஜனாதிபதியைக் கட்டுப்படுத்துவன.  
இவை கோட்பாடு என்ற நிலையில்,  
ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சிக்கு  
உட்பட்டவர் என்ற கருத்தை உறுதி  
செய்வனவாக உள்ளன.

ஆ) ஆனால் யதார்த்த நிலை (Reality)  
வேறானது. ஜனாதிபதியிடம் மிகையான  
அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன.  
அவரது அதிகாரங்கள் தனிநபர்

சார்பானவையாக (Personalised)  
ஆக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்  
நீதிமன்றக் கட்டுப்பாடுகளை உதாசீனம்  
செய்து விடலாம். குறிப்பாக கீழ்நிலை  
நீதிமன்றங்களின் தீர்ப்புகளைப்  
பொருட்படுத்தாது விடலாம்.  
பாராளுமன்றத்தின் மீது  
நிர்வாகத்துறையின் கட்டுப்பாடு  
அளவுக்கு மீறிய அளவில் உள்ளதால்  
சட்டங்களினை இயற்றும் செயற்பாடு  
(Legislation) பாதிக்கப்படுகிறது.  
பாராளுமன்றம் சட்டங்களை ஆக்கும்  
போது உயர் நீதிமன்றம் கண்காணிப்புச்  
செய்கிறது; மேற்பார்வை செய்கிறது  
என்று கூறப்படும். இதனை ஆங்கிலத்தில்  
'Preenactment Supervision' என்பர்.  
சட்டங்களை ஆக்கும் செயல்முறையில்  
இம் மேற்பார்வை, நிறைவேற்று  
ஜனாதிபதி முறையினால் இல்லாமல்  
செய்யப்பட்டுவிட்டது.

**11. வினா: ஆளுகையை அரசியல் நீக்கம்  
செய்தல் (Depoliticise Governance) நிறைவேற்று  
ஜனாதிபதிமுறையால் எவ்வாறு  
பாதிக்கப்படுகிறது?**

விடை :

அ) அரசியல் யாப்பு கவுன்சில் (Constitutional  
Council), சுதந்திரமான ஆணைக்குழுக்கள்  
(Independent Commissions) என்பன  
ஜனாதிபதியின் அதிகாரங்களைக்  
கட்டுப்படுத்துவதற்காக  
அமைக்கப்பட்டன. இவை  
ஜனாதிபதியின் அதிகாரங்களின்  
எல்லையை (Scope) மட்டுப்படுத்துபவை;  
ஆளுகையை அரசியல் நீக்கம்  
செய்வதற்கு (Depoliticize Governance)  
உதவுவன.

ஆ) அரசியல் நீக்கம் செய்தல் (Depoliticization)  
என்பதன் பொருள் யாது?  
ஜனாதிபதியினதும், ஆளும் அரசியல்  
கட்சியினதும் கட்டுப்பாடுகளில் இருந்து  
விடுபட்டுச் சுதந்திரமாகவும்,

நடுநிலையுடனும் முக்கிய அரசு பதவிகளில் உள்ளவர்கள் (Key State Officers) செயற்பட வேண்டும். அதன் மூலமே அவர்களால் அரசு சேவைகளை (State Services) வினைத்திறன், நீதி, பாரபட்சமின்மை என்பனவற்றுடன் செய்தல் முடியும். அதிகாரிகளின் செயற்பாடுகள் வினைத்திறன் அற்றனவாக, ஊழல் மலிந்ததாக ஆவதைத் தடுக்க முடியும்.

இ) இலங்கையில் நடப்பது என்ன? ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒவ்வொரு ஜனாதிபதியும் அரசு நிறுவனங்களை அரசியல் நீக்கம் செய்வதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முறியடித்தார்கள். அலட்சியப்படுத்தல், புறம் ஒதுக்குதல், எதிர்த்தல் ஆகிய செயல்கள் மூலம் அதற்கான நடவடிக்கைகளை முடக்கினார்கள். இவ்வாறு முடக்கப்பட்டமைக்கான காரணம் ஜனாதிபதி பதவியில் இருப்பவரிடம் அதிகாரங்கள் மிகையாகக் குவிக்கப்பட்டிருந்தமையும் (Over Concentration), அவரது அதிகாரங்கள் தனிநபர் சார்பானவையாக ஆக்கப்பட்டிருப்பதும் (Personalisation) ஆகும்.

**12. வினா : நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஊழலைக் குறைக்கின்றதா? அல்லது ஊழலை அதிகரிக்கின்றதா?**

**விடை :**

அ) 1978 அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்த காலம் தொடக்கம் ஊழல் அதிகரித்தே வந்துள்ளது. ஊழல் அதிகரிப்புக்கு இலங்கையின் தேர்தல் முறை (Electoral System) போன்ற பல காரணிகள் உள்ளன. ஆனால் நிறைவேற்று ஜனாதிபதிமுறை தான் பிரதான காரணி.

ஆ) ஜனாதிபதியிடம் அதிகாரம்

குவிக்கப்படுவதால் கட்டுப்படுத்தல்களும் மட்டுப்படுத்தல்களும் (Checks and Balances) செயற்படுவதில்லை. இதன் விளைவாக அரசு முறைமை முழுமையிலுமாக வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் (Transparency and Accountability) இல்லாமல் போகிறது. இதன் விளைவாக அரசுமுறைமை முழுவதும் பாதிக்கப்படுகிறது. பொது மக்கள் நலனை உதாசீனம் செய்து அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சேவகம் செய்பவர்களாக தீர்மானங்களை எடுப்போர் (Decision Makers) செயற்படும் போக்கு தடுக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஊழல் கட்டுப்படுத்தப்படாமல் தாண்டவம் ஆடுகிறது.

**13. வினா : இலங்கை மக்கள் ஜனாதிபதி முறையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று கூற முடியுமா?**

**விடை :**

அ) 1978 அரசியல் யாப்பிற்கு நீண்ட ஆயுள் அமைந்து விட்டமை உண்மைதான். ஆனால் அதற்கு தொடக்க காலத்தில் இருந்து எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. அதன் வடிவமும் சட்ட வலிதுடமையும் (Form and Legitimacy) இலங்கையின் அரசியல் சொல்லாடலில் (Political Discourse) கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது.

ஆ) 1982 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றுள் ஒரே ஒரு தேர்தல் மட்டும் விதிவிலக்கானது. இவ் விதிவிலக்குத் தவிர்த்த எல்லாத் தேர்தல்களிலும் ஜனாதிபதி முறையை ஒழித்தல் அல்லது சீர்திருத்தல்

வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய பிரச்சினை கவனத்தில் கொள்ளப்பட்டது. நான்கு தேர்தல்களின் முடிவில் வெற்றி பெற்றுப் பதவியில் அமர்ந்தவர்கள் ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று உறுதிமொழி வழங்கினர். தோல்வியுற்ற பிரதான வேட்பாளர்கள் மூவர் மூன்று தேர்தல்கள் முடிவில் ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினர் (இவர்களுக்கு கிட்டத்தட்ட 50% க்கும் குறைவான அதாவது 50- வாக்குகள் கிடைத்திருந்தன). மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போது வென்றவர்களும் தோற்றவர்களும் ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என உறுதி வழங்கியிருந்தனர்.

இ) நாட்டு மக்கள் ஜனாதிபதிமுறையை அறிவு பூர்வமாகவும், உளப்பூர்வமாகவும் விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால் தேர்தல்களின் போது இந்தத் தலைவர்கள் ஏன் அப்படி உறுதி மொழிகளைத் திரும்பத் திரும்ப நீண்டகாலம் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?

**14. வினா: 1978 அரசியல் யாப்பை முற்றாக நீக்கி அதனிடத்தில் புதியதொரு அரசியல் யாப்பைப் பதிலீடு செய்யாமல் நிருவாக ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியுமா?**

விடை :

அ) இலங்கையின் உச்சநீதிமன்றம் (சுப்பிரீம் கோர்ட்) 1978 அரசியல் யாப்புக்குத் திருத்தம் (Amendment) கொண்டு வருவதன் மூலம் நிருவாக ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது என்று தெளிவாகத் தீர்ப்புக் கூறிவிட்டது. ஆகையால் நிருவாக ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பது புதிய அரசியல் யாப்பைக் கொண்டு

வருதல் மூலமே சாத்தியமாகும்.

ஆ) ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்படும் புதிய யாப்பு, 2022 'அரசலய' வின் கோரிக்கையான முறைமை மாற்றத்தையும் (System Change) உட்படுத்தல் வேண்டும். அவ்வாறாயின் முன்பிருந்த பாராளுமன்ற முறையை (Parliamentary System) மீளக் கொண்டு வரும் தேவை எழுகிறது. அப் பாராளுமன்ற முறையில் ஜனாதிபதி சடங்கியல் முறையிலான அரசுத் தலைவராகவே (Ceremonial Head of State) இருப்பார். பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் (Head of Government) பாராளுமன்றத்திற்குக் கூற வேண்டிய மந்திரி சபையின் தலைவராகவும் இருப்பார். அத்தகைய முறையில் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை எப்பொழுது அரசாங்கம் இழக்கின்றதோ அப்பொழுதே அவ்வரசாங்கம் பதவியிழக்கும். பதவியைத் தொடர முடியாது.

**15. வினா: 2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பாக (வாக்காளர்களுக்கு முன்வைக்கும் தெரிவுகள் (Choices) எவை?**

விடை :

அ) மூன்று பிரதான வேட்பாளர்களில் இருவர் (பிரேமதாசவும், திசாநாயக்கவும்) புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவதன் மூலம் அரசியல் யாப்பை ஒழிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். மூன்றாமவர் (விக்கிரமசிங்க) புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படும். ஆனால் ஜனாதிபதி முறையை ஒழிப்பதா என்ற தெரிவை அடுத்து வரும் பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்கு விட்டுவிடப் போவதாகக் கூறுகிறார்.

ஆ) மூவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து பார்க்கும் போது, இவர்களது முடிவைப் பற்றி ஊகிக்க முடிகிறது. இவர்களுள் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதிமுறையை ஒழிப்பதற்கு முன்வரவே மாட்டார் என்று கூறிவிடலாம். இவர்கள் மூவருள்ளும் திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் வேண்டும் என்பதை உறுதியாகக் கூறிவந்தவர்; வாதிட்டவர். ஆயினும் யாப்புச் சீர்திருத்தத்திற்கான வழிவரைபடத்தை (Road Map) அவர் தயாரித்து வழங்குவதற்கு முன்பே அதனை ஒழிப்பதற்கான சந்தர்ப்பம் கைநழுவிப் போய்விடக்கூடும். பிரேமதாசவின் நோக்கங்கள் தெளிவானவை. இருந்து வரும் அரசியல் யாப்பை நீக்கி புதிய யாப்பை அவர் கொண்டு வருவாரா, இல்லையா என்பதும்; அதில் அவர் வெற்றி பெறுவாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால் அவ்வாறு செய்வதை புதிய பாராளுமன்றத்தை அமைத்து ஒரு ஆண்டுகால எல்லைக்குள் அவர் செய்து முடிக்க வேண்டும். அப்படி, ஓர் ஆண்டுக்குள் செய்து முடிப்பேன் என்று அவர் உறுதிமொழி தரவில்லை.

குறிப்பு : இவ் வினா விடை வடிவிலான வாக்காளர் வழிகாட்டி 13.09.2024 திகதியன்று அசங்க வெலிக்கல அவர்களால் Groundviews இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டும் முடிந்த பின்னரும் இந்த வழிகாட்டி பெறுமதிமிக்க ஒன்றாகவே இருக்கிறது. செறிவான கருத்துகள் பொதிந்த இக்கட்டுரை இலகு நடையில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுரையாசிரியருக்கும், Groundviews இணைய இதழுக்கும் உள்பூர்வமான நன்றிகள்.



Image Source - facebook.com/CentreForAsianLegalStudies

#### சட்டத்துறை அறிஞர். அசங்க வெலிக்கல

டாக்டர் அசங்க வெலிக்கல, எடின் பேர்க் பல்கலைக்கழகத்தில் 'பொதுச்சட்டம்' (Public Law) பற்றிய விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அப் பல்கலைக்கழகத்தின் 'Centre for Constitutional Law' நிலையத்தின் கூடுதல் பணிப்பாளராகவும் (Associate Director) பணியாற்றுகிறார். இலண்டன் பல்கலைக்கழகத்தின் 'Institute for Commonwealth Studies', இலங்கையின் மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் (CPA) என்பனவற்றின் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்திருத்தம், ஜனாதிபதிமுறை, இன முரண்பாட்டிற்கான தீர்வு யோசனைகள் என்பன தொடர்பான பல ஆய்வுகளை இலங்கையின் மாற்றுக் கொள்கை நிறுவனத்தின் ஊடாக வெளிக்கொணரவும் இவர் நீண்டகாலமாக உழைத்து வந்துள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பருவ இதழ்களிலும், பொதுசன ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

(அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு நடத்திய 'அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த இருபத்தைந்தாவது நினைவுப் பேருரை நிகழ்வில் பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது)



● அருளானந்தம் சர்வேஸ்வரன்

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட ஆய்வுப் பிரிவின் தாபன இயக்குனராகவும், 2020 இல் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை ஆக்குவதற்கான குழுவில் தனியொரு தமிழ் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். இவர் இக் குழுவில் இருந்த காலத்தில் மலையக மக்களின் உரிமைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிகவும் கரிசனையாக இருந்தார். தொழிற் சட்டத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து ஆசியாவின் சுற்றாடல் சட்ட முன்னோடி, ஐப்பானின் சர்வதேச இல்லத்திடமிருந்து ஆசிய தலைமைத்துவ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இலங்கையின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார்.

## பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டத்தின் வகிபங்கு பற்றிய ஓர் மதிப்பீடு

பகுதி 1

### அறிமுகம்

இ

லங்கையில் தொழிற் சட்டத்தின் வளர்ச்சியானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்பமானது. ஆரம்ப காலங்களில்

பெருந்தோட்டங்களில் தொழில் செய்த தொழிலாளர்கள் மிக மோசமான முறையில் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டார்கள் என்பதுடன் அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகளும் மிக மோசமான முறையில் மீறப்பட்டன. காலப்போக்கில் குறிப்பாக கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் பற்றியதான பல முன்னேற்றகரான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள் காரணமாக இலங்கையிலும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சில சட்டங்கள் ஆக்கப்பட்டன. இச் சட்டங்களால் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் மனித உரிமைகள் மற்றும் தொழில் உரிமைகள் தொடர்பிலான பல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டன.

## பெருந்தோட்டங்கள் சமவாயம்

பெருந்தோட்டங்கள் சமவாயம் என்பது சர்வதேச தொழில் தாபனத்தினால் 1958 இல் ஏற்று அங்கீகரிக்கப்பட்டு 1960 இல் நடைமுறைக்கு வந்தது. இச் சமவாயத்தை இலங்கை 1995 இல் ஏற்று அங்கீகரித்தது. இதன் காரணமாக இலங்கை இச் சமவாயத்தின் ஒரு அரச திறத்தவராக ஆகிவிட்டது. இச் சமவாயமானது பெருந்தோட்டத் தொழிலாளர்களது தொழிற்சங்க உரிமைகள், கூட்டுப் பேரப்பேச்சு, ஊழிய நியதி நிபந்தனைகள், சம்பளத்தைத் தீர்மானிப்பது, விடுமுறைகள் மற்றும் வீட்டு வசதிகள் போன்ற விடயங்கள் பற்றி ஏற்பாடு செய்கின்றது. இச் சமவாயத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிகள் பற்றிய தராதரங்களும் விதித்துரைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இலங்கை அரசு இந்தச் சமவாயத்தை ஏற்று அங்கீகரித்து அதனுடைய ஒரு அரச திறத்தராக வந்த போது, வீட்டு வசதிகள் பற்றிய இச் சமவாயத்தின் பகுதி XII இலுள்ள ஏற்பாடுகளால் தான் கட்டுப்படமாட்டாது என விலக்களிப்பை நிபந்தனையாக வைத்து, இச் சமவாயத்தை ஏற்றுக் கொண்டது. இதன் காரணமாக இச் சமவாயத்திலுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய சர்வதேசக் கடப்பாடு இலங்கை அரசிற்கு இருந்தாலும் கூட, வீட்டு வசதிகள் பற்றிய இச் சமவாயத்திலுள்ள தராதரங்கள் பற்றிய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இச் சமவாயத்தின் கீழ் இலங்கை அரசிற்கு இல்லை.

இலங்கை போன்ற நாடுகள் சர்வதேச சமவாயங்கள் தொடர்பில் பின்பற்றி வருகின்ற சட்டக் கொள்கை காரணமாக, சர்வதேச சமவாயமொன்று இலங்கைச்

சட்டத்தின் பகுதியாக தானாகவே ஆகிவிட மாட்டாது. பாராளுமன்றம், குறித்த சர்வதேச சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை உள்ளடக்கி ஒரு சட்டத்தை ஆக்குதல் மூலமே அந்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை உண்ணாட்டுச் சட்டத்தின் பாகமாகக் கொண்டு வரலாம். பெருந்தோட்டங்கள் சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை இலங்கைச் சட்டத்தின் ஒரு பாகமாகக் கொண்டு வருவதற்கு, ஒன்றில் புதிய ஒரு சட்டத்தை ஆக்குதல் வேண்டும் அல்லது இருந்து வருகின்ற ஒரு சட்டத்தை சட்டத் திருத்தமொன்றால் திருத்துதல் வேண்டும்.

## சமூகநல அரசு

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பிரித்தானியர் ஆட்சியின் போது பெருந்தோட்டத்துறை சம்பந்தப்பட்ட பல தொழிற் சட்டங்கள் ஆக்கப்பட்டன. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பெருந்தோட்டத்துறை, அரச துறை மற்றும் தனியார் துறை ஆகியவைகளில் விரிவாக்கம் ஏற்பட்டதுடன் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டது. சமூகநல அரசாகத் தோற்றம் பெற்ற இலங்கை அரசானது பெருந்தோட்டத்துறை உட்பட எல்லா துறைகளிலும் உள்ள தொழிலாளர்களைச் சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல சட்டங்களை ஆக்கியது. இச் சட்டங்களில் பல, பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கும் ஏற்புடையவைகளாக உள்ளன. இச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச திணைக்களமாக தொழில் திணைக்களம் உள்ளது. தொழிலாளர்களின் நியாயமற்ற வேலை முடிவுறுத்தல்களுக்கு எதிராக நிவாரணம் வழங்குவதற்காக விசேட தத்துவங்களுடன் கூடிய தொழில் நியாயசபைகள் (Labour Tribunals)



Image Source - [www.bbc.co.uk](http://www.bbc.co.uk)

தாபிக்கப்பட்டன. பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களும் நியாயமற்ற வேலை முடிவுறுத்தலுக்கு எதிரான நிவாரணத்தை தொழில் நியாயசபைகளிடமிருந்து பெறலாம்.

### பிரசா உரிமை பறிப்பும் பெருந்தோட்ட தொழில் மீதான அதனது தாக்கமும்

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்களாக இருந்து வந்தார்கள். இலங்கையின் சரித்திர ரீதியான வரலாற்றின்படி இலங்கையை நோக்கி காலத்திற்குக் காலம் இந்திய மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். ஆயினும், காலத்தால் பிந்தி வந்தவர்களான மலையகத் தமிழ் மக்கள் வேறுபடுத்திப் பார்க்கப்பட்டார்கள். சுதந்திர

இலங்கையில் இனவாத அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது அடக்கு முறைச் சட்டமாக 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை பிரசா உரிமை சட்டம் இருந்தது.

இச் சட்டமானது, அப்பொழுது இலங்கை சனத்தொகையில் ஏறத்தாழ 11% ஆக இருந்த மலையகத் தமிழ் மக்களில் பல இலட்சக் கணக்கான மக்களுடைய பிரசா உரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. இதன் பின்னர் 1949 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்த) சட்டமானது கொண்டுவரப்பட்டு பல இலட்சக் கணக்கான மலையகத் தமிழ் மக்களுடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.



இச் சட்டங்கள் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட காலத்தில் சோல்பரி அரசியலமைப்பு இருந்தது. இந்த அரசியலமைப்பின் பிரிவு 29 (2) (ஆ) இல் பாராளுமன்றம் எந்த ஒரு இனத்தையும் பாதிக்கின்ற வகையில் சட்டமொன்றை ஆக்குதல் முடியாது என இருந்தது. இச் சட்டங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்குகளில் இறுதித் தீர்ப்பு அப்பொழுதிருந்த கோமறைக் கழகத்தினால் வழங்கப்பட்டது. இவ் வழக்குகளில் முக்கிய வாதமாக 'அப்பொழுதிருந்த சோல்பரி அரசியலமைப்பின் பிரிவு 29 (2) (ஆ) இனை மீறுவதாக பிரசா உரிமை சட்டம் உள்ளது' என்பது இருந்தது.

கோமறைக் கழகமானது ஒரு அரசு தனது பிரசைகள் எவர்கள் என்பதனைத் தீர்மானிக்க முடியும் என்ற அடிப்படையில் பிரசா உரிமைச் சட்டத்திற்குச் சாதகமாக மலையக தமிழ் மக்களுக்குப் பாதகமாக தனது தீர்ப்பினை வழங்கியது. இச் சட்டங்கள் ஆக்கப்பட்டதன் உள்நோக்கங்களாக இலங்கை பிரசைகளாக உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதும், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும் இருந்தது. ஆனால், கோமறைக் கழகமானது இந்த உள்நோக்கங்களைக் கவனத்தில் கொள்ளாது சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் உள்விவகாரங்களில் அதிகம் தலையிடுவதனைத் தவிர்க்கும் வகையில் தனது தீர்ப்பினை வழங்கியது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மலையகத் தமிழ் மக்களாக இருந்ததனால் மலையகத் தமிழ் மக்களின் பிரசா உரிமைப் பறிப்பும் வாக்குரிமைப் பறிப்பும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மீதும் கணிசமானளவு எதிரிடையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இவைகளின் காரணமாக பெருந்தோட்டத்

தொழிலாளர்கள் தமது தொழில்துறை உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் பலத்தையும் தொழிற்சங்கப் பலத்தையும் கணிசமானளவு இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இச் சட்டங்கள் ஆக்கப்பட்டதனால் மலையகத் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தில் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கணிசமானளவு இழந்தனர். இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலான அரசியல் பேரம்பேசும் சக்தியைக் கணிசமானளவிற்கு இழந்தன.

ஆனால், பின்னர் குறிப்பாக 1980 களின் நடுப்பகுதியின் பின்னர் மலையகத் தமிழ் மக்களுக்கு பிரசா உரிமை வழங்குதல் வேண்டும் என்ற மனமாற்றம் ஆட்சியாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த மாற்றத்திற்கான காரணங்களாக மலையகத் தமிழ் மக்களின் பிரசா உரிமைக்கான நீண்ட காலப் போராட்டம், மக்களின் பிரசா உரிமைகள் மற்றும் குடியரிமைகள் பற்றிய சர்வதேச தராதரங்களில் ஏற்பட்ட முன்னேற்றம், மலையகத் தமிழ் மக்களின் ஆதரவை அரசியல் ரீதியாகப் பெறுவது என்பவைகள் இருந்தன. இவைகளுடன் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருந்த மலையகத் தமிழ் இளைஞர்கள் வடக்கு - கிழக்கில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதும் இருந்தது.

1986 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நாடற்றவர்களுக்குப் பிரசா உரிமை வழங்குவதற்கான சட்டம், 1988 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க நாடற்றவர்களுக்குப் பிரசா உரிமை



Image Source - [www.bbc.co.uk](http://www.bbc.co.uk)

வழங்குவதற்கான (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இந்திய வம்சாவழி மக்களுக்கு பிரசா உரிமை வழங்குவதற்கான சட்டம் ஆகியவைகள் மலையகத் தமிழ் மக்களுக்கு பிரசா உரிமை வழங்குவதற்கான முக்கிய சட்டங்களாக ஆக்கப்பட்டன. இச் சட்டங்கள் ஆக்கப்பட்ட பின்னர் மலையக மக்கள் இழந்த தமது பிரசா உரிமையை மீள்ப் பெறக் கூடியதாக இருந்தது. பிரசா உரிமையைப் பெற்றுக் கொண்டமையானது பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களது தொழில் உரிமைகள் மற்றும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார உரிமைகள் ஆகியவைகளைப் பெறுவதற்குச் சாதகமான ஒரு மாற்றமாக அமைந்தது.

### பெருந்தோட்டத் துறைக்கான விசேட சட்டங்கள்

பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களுக்கென பல விசேட சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன. இச் சட்டங்கள், 1865 இல் ஆக்கப்பட்ட சேவை ஒப்பந்தங்கள் கட்டளைச் சட்டம், 1889 இல் ஆக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர் (இந்திய) கட்டளைச் சட்டம், 1912 இல் ஆக்கப்பட்ட மருத்துவ வசதிகள் கட்டளைச் சட்டம், 1921 இல் ஆக்கப்பட்ட துண்டு ஒழிப்பு கட்டளைச் சட்டம், 1923 இல் ஆக்கப்பட்ட இந்திய குடிவரவு தொழிலாளர் கட்டளைச் சட்டம், 1927 இல் ஆக்கப்பட்ட ஆகக் குறைந்த சம்பளங்கள் (இந்திய

தொழிலாளர்) கட்டளைச் சட்டம், 1970 இல் ஆக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் (பெருந்தோட்டங்களினுள் பிரவேசித்தல்) சட்டம், 1971 இல் ஆக்கப்பட்ட பெருந்தோட்ட விடுதி வசதிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1981 இல் ஆக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 'அலவன்ஸ்கள்' சட்டம் ஆகியவைகளை உள்ளடக்குகின்றன.

இவைகளில் பெரும்பாலான சட்டங்கள் இன்று வழக்கொழிந்து விட்டன. சில சட்டங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவான பயன்பாட்டைக் கொண்டுள்ளன. மருத்துவ வசதிகள் கட்டளைச் சட்டமானது பெருந்தோட்டங்களில் சுகாதார வசதிகளைப் பேணுவதில் ஏற்புடையதாக உள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர் (இந்திய) கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24 ஆனது வீட்டு வசதிகள் வழங்கப்படுவது பற்றி ஏற்பாடு செய்தாலும் கூட, வீட்டு வசதிகளின் தராதரங்கள் பற்றிய எந்த ஏற்பாடும் இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

வேறுபட்ட துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கென குறிப்பாக தனியார் துறையிலுள்ள தொழிலாளர்களுக்கென ஆக்கப்பட்ட பல தொழிற் சட்டங்கள் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கும் ஏற்புடையவைகளாக உள்ளன. இவைகளில் 'கட்டளைச் சட்டங்கள்' என உள்ளவை இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஆக்கப்பட்ட சட்டங்களாகும். 'சட்டங்கள்' என உள்ளவை இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஆக்கப்பட்டவைகளாகும். கட்டளைச் சட்டம் மற்றும் சட்டம் ஆகிய இரண்டும் எவ்வித வேறுபாடும் இன்றி நாட்டில்

நடைமுறையில் உள்ள சட்டங்களாகும்.

## பெருந்தோட்டங்களில் கட்டாய வேலை (துண்டு முறைமை) இல்லாதொழிக்கப்படுதல்

பெருந்தோட்டங்களில் 1921 ஆம் ஆண்டு வரை துண்டு முறைமை என்கின்ற முறைமை இருந்து வந்தது. இந்த முறைமையானது பெருந்தோட்டத் தொழிலாளர்களை கட்டாய வேலைக்கு அமர்த்துகின்ற ஒரு முறையாக இருந்து வந்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு தேவைகளுக்காக அவர்களது தொழில் தருநரிடம் கடன் பெற்றவர்களாக இருந்தார்கள்.

இந்தத் துண்டு முறைமையின் கீழ், கடன்பட்ட தொழிலாளர்கள் கூடுதலான சம்பளத்திற்காக மற்றொரு கம்பனியின் கீழ் வருகின்ற பெருந்தோட்டத்திற்குச் செல்வதாக இருந்தால், ஒன்றில் தாம் பெற்ற கடனை மீளச் செலுத்த வேண்டி இருந்தது அல்லது புதிதாக தாம் செல்ல உள்ள தொழில் தருநரிடம் இருந்து தான் அந்த கடனைச் செலுத்துவதாகத் துண்டு ஒன்றைப் பெற்று வழங்க வேண்டி இருந்தது. இந்த இரண்டுமே குறித்த தொழிலாளர்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றதாக இருந்தது. இதன் காரணமாக குறித்த தொழிலாளர்கள் கூடுதல் சம்பளத்திற்காக மற்றொரு தொழில் தருநரிடம் செல்வது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. இம் முறைமையைப் பயன்படுத்தி தொழில் தருநர்கள் தமது பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களை தொடர்ந்து குறைந்த சம்பளத்தில் தொழிலுக்கு அமர்த்தி சுரண்டி வந்தார்கள்.

இந்தத் துண்டு முறைமையானது கூடுதல் சம்பளம் கோரி தொழிலாளர் ஒருவர் மற்றொரு பெருந்தோட்டத்திற்குச் செல்ல முடியாதவாறு அவரை முன்னைய தொழில்

தருநருடன் பிணிக்கும் ஒரு அடிமை முறைமையாக இருந்து வந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் போது 1921 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க சட்டமாக துண்டு தடுப்பு கட்டளைச் சட்டம் ஆக்கப்பட்டது. துண்டு தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 இன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர் (இந்திய) கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழிலாளராக உள்ள ஒருவர் தொடர்பில் துண்டினை வழங்குவது அல்லது ஏற்பது குற்றத் தவறு ஒன்றாகும். இச் சட்டம் கொண்டுவரப்பட்டமை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் துண்டு முறைமையிலான அடிமைத் தளையிலிருந்து விடுபடக் கூடியதாக அமைந்தது.

### தொழிற்சங்க உரிமை

தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பதற்கும் தொழிற்சங்கமொன்றில் அங்கத்தவராகச் சேருவதற்குமான உரிமை உள்ளது. அரசியலமைப்பின் உறுப்புரை 14 (1) (ஈ) ஆனது தொழிற்சங்கம் அமைப்பதற்கும் அதில் அங்கத்தவராகச் சேருவதற்குமான உரிமையை, அடிப்படை உரிமை என்கின்றது. கைத்தொழிற் பிணக்குகள் சட்டமானது 1999 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்டு தொழிற்சங்க உரிமைகள் பற்றிய விசேட ஏற்பாடுகளைக் கொண்ட பிரிவு 32 (அ) என்பது அதில் உள்ளடக்கப்பட்டது.

கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தின் பிரிவு 32 (அ) ஆனது தொழிற்சங்கமொன்றை அமைப்பதற்கான உரிமை, தொழிற்சங்கமொன்றில் அங்கத்தவராகச் சேருவதற்கான உரிமை, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை, தொழிற்சங்க விரோத பாகுபாட்டிற்கு எதிரான உரிமை

மற்றும் கூட்டுப் பேரப்பேச்சில் (Collective Bargaining) ஈடுபடுவதற்கான உரிமை ஆகியவைகளை வழங்குகின்றது.

இந்த சட்ட ஏற்பாடுகள் பெருந்தோட்டத் துறையிலுள்ள தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்கின்றவைகளாக உள்ளன. பெருந்தோட்டத் துறையிலுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பெருந்தோட்டங்களினுள் உரிமையுடன் சென்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இயலச் செய்வதற்காக 1970 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் (பெருந்தோட்டங்களினுள் பிரவேசித்தல்) சட்டம் ஆக்கப்பட்டது.

### தொழிற்சங்கக் கட்டளைச் சட்டம்

தொழிற்சங்கக் கட்டளைச் சட்டமானது 1935 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கச் சட்டமாக ஆக்கப்பட்டது. இச் சட்டமானது தொழிற்சங்கங்களைப் பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் உரிமைகள், விடுபாட்டுரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. தொழிற்சங்கமொன்று இச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பது அவசியமானதாகும். பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமொன்றிற்கே வேலை நிறுத்தஞ் செய்வதற்கான உரிமை உள்ளது.

### வேலை நிறுத்த உரிமை

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்களின் கரங்களிலுள்ள ஓர் சட்ட பூர்வமான ஆயுதமாக வருணிக்கப்படுகின்றது. ஏனெனில், தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையைக் கொண்டுள்ள போது, தமது

நியாயமான தொழில் நியதிகள் -  
நிபந்தனைகளுக்காகப் பேரம் பேசுவதற்கான  
சக்தியைக் கொண்டுள்ளார்கள்.

இலங்கையில் எந்தவொரு சட்டத்திலும்  
வேலை நிறுத்த உரிமை என்பது  
வேலையாட்களின் உரிமை என  
வெளிப்படையாக உள்ளடக்கப்படவில்லை.  
ஆயினும், தொழிற்சங்கக் கட்டளைச்  
சட்டமானது பதிவு செய்யப்பட்ட  
தொழிற்சங்கமொன்றின் வேலை நிறுத்த  
உரிமையை உட்கிடையாக  
அங்கீகரிக்கின்றது. இச் சட்டத்தின் பிரிவு 2  
இற்கமைய வேலை நிறுத்தத்தை ஒழுங்கு  
செய்யும் நோக்கத்திற்காகத் தொழிற்சங்கம்  
ஒன்று தாபிக்கப்படலாம். இச் சட்டத்தின்  
பிரிவு 18 (ஆ) ஆனது பதிவினைக்  
கொண்டிராத தொழிற்சங்கமொன்று  
வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாது  
என்கின்றது. இது பதிவு செய்யப்பட்ட  
தொழிற்சங்கம் ஒன்றிற்கு வேலை  
நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான உரிமை  
உள்ளது என்பதனை உட்கிடையாக  
அங்கீகரிக்கின்றது.

இச் சட்டத்தின் பிரிவு 26 இற்கமைய,  
தொழிற்சங்கமொன்று தொழிற்  
பிணக்கொன்று காரணமாக வேலை  
நிறுத்தத்தில் ஈடுபடும் போது அதன்  
விளைவுகளுக்காக அந்த தொழிற்சங்கத்திற்கு  
எதிராக குடியியல் வழக்கு  
நடவடிக்கையைக் கொண்டு வரமுடியாது  
எனும் விடுபாட்டுரிமை  
வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 27 இற்கமைய,  
தொழிற்சங்கமொன்றுக்கு எதிராக தீங்கியல்  
வழக்கு நடவடிக்கையைக் கொண்டு  
வரமுடியாது எனவும் விடுபாட்டுரிமை  
வழங்கப்பட்டுள்ளது. இச் சட்ட ஏற்பாடுகள்  
தொழிற்சங்கமொன்று வேலை நிறுத்தத்தில்  
ஈடுபடுவதற்கான உரிமையை  
உட்கிடையாக ஏற்று அங்கீகரிக்கின்றன.  
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின்

கரங்களிலும், வேலை நிறுத்த உரிமை  
என்பது ஒரு ஆயுதமாக உள்ளது. ஆயினும்,  
தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும்  
தமது நியாயமான தொழில் நியதிகள்  
நிபந்தனைகளை வென்றெடுப்பதற்கான  
எல்லா வழிமுறைகளும் தோல்வியடைகின்ற  
போது இறுதி வழிமுறையாகவே இதனைப்  
பயன்படுத்துதல் வேண்டும். ஏனெனில்  
வேலை நிறுத்தம் என்பது தொழில்  
தருநர்கள், தொழிலாளர்கள், அரசு மற்றும்  
பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும்  
பாதிப்பினை ஏற்படுத்துகின்ற ஒன்றாக  
உள்ளது. எனவே, தொழிற் பிணக்கொன்று  
வேலை நிறுத்தம் என்ற தொழிற்சங்க  
நடவடிக்கையாக மாற்றமடைவதனைத்  
தடுக்கும் வகையில் தொழிற்  
பிணக்கொன்றுக்கு சுமுகமான நியாயமான  
தீர்வினைக் காண, தொழிற்  
பிணக்கொன்றின் முத்தரப்பினராக உள்ள  
தொழில் தருநர்கள், தொழிற் சங்கங்கள்  
மற்றும் அரசு முன்வருதல் வேண்டும்.

### கூட்டுப் பேரப்பேச்சு

கூட்டுப் பேரப்பேச்சு என்பது தொழில்  
நியதிகள் நிபந்தனைகள் தொடர்பில்  
தொழில் தருநருக்கும் தொழிற்சங்கத்திற்கும்  
இடையே இடம் பெறுகின்ற  
பேரப்பேச்சாகும். கைத்தொழிற் பிணக்குகள்  
சட்டத்தின் பிரிவு 32 (அ) (எ) இன்படி ஒரு  
தொழிற்சங்கமானது 40%  
வேலையாட்களைப்  
பிரதிநிதித்துவப்படுத்தினால் தொழில் தருநர்  
அந்தத் தொழிற் சங்கத்துடன் பேரம்  
பேசுவதற்கு மறுக்க முடியாது. கூட்டுப்  
பேரப்பேச்சு வெற்றி பெறுவதற்கு  
தொழிற்சங்கத்திற்கு பேரம் பேசும் சக்தி  
இருப்பது அவசியமானதாகும்.  
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின்  
சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்  
பொறிமுறையாக கூட்டுப் பேரப்பேச்சானது  
மிக நீண்ட காலமாக இருந்து வந்தது.



Image Source - fox40.com

### கூட்டு உடன்படிக்கை

கூட்டுப் பேரப்பேச்சு வெற்றி பெறும் போது ஏற்படுகின்ற உடன்படிக்கையானது கூட்டு உடன்படிக்கை எனப்படுகின்றது. கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தின் பிரிவுகள் 5 - 10 வரையிலான ஏற்பாடுகள் கூட்டு உடன்படிக்கை பற்றியும் அதனது சட்ட அந்தஸ்து பற்றியும் ஏற்பாடு செய்கின்றன. கூட்டு உடன்படிக்கை என்பது தொழில் தருநருக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே செய்யப்படுகின்ற தொழில் நியதிகள், தொழில் நிபந்தனைகள் பற்றிய உடன்படிக்கையாகும். கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தின் பிரிவு 8 இன் படி கூட்டு உடன்படிக்கையொன்று அதன் திறத்தவர்களைப் பிணக்கும் என்பதுடன் பிரிவு 40 (1) இன்படி கூட்டு உடன்படிக்கையொன்றை மீறிச் செயற்படுவது குற்றத் தவறு ஒன்றாகும்.

கூட்டுப் பேரப்பேச்சு வெற்றி பெறுவதற்கு பிணக்கின் திறத்தவர்கள் விட்டுக் கொடுப்புகளுடன் நியாமான தொழில்

நியதிகள், நிபந்தனைகளை அடைகின்ற வகையில் பேரப்பேச்சில் ஈடுபடுதல் வேண்டும். பேரப்பேச்சு சாத்தியமற்றதாகின்ற போது சில சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கங்கள் தமது பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதற்காக வேலை நிறுத்தத்தை ஒரு விருப்பத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கின்றன.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறிமுறையாக கூட்டு உடன்படிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக் காலங்களில் பெருந்தோட்டத்துறை, சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறையாக கூட்டு உடன்படிக்கையைப் பயன்படுத்துவதில்லை; மாறாக, சம்பளச் சபைகளின் தீர்மானம் மூலம் அல்லது சம்பளச் சபைகள் சட்டத்திலுள்ள தொழில் அமைச்சரின் தத்துவத்தின் கீழ் ஆக்கப்படும் கட்டளை மூலம் தீர்வு காண்கிறது.

## சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம்

## பகுதி 2

சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டமானது 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டமாக ஆக்கப்பட்டு பின்னர் இச் சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டது. இச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு தொழில்துறைகளுக்கென சம்பளச் சபைகள் தாபிக்கப்பட்டுள்ளன. சம்பளச் சபையானது தொழில் தருநரின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் அமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமன அங்கத்தவர்கள் ஆகிய முத்தரப்பினரைக் கொண்ட ஒரு சபையாகும். சம்பளச் சபையானது அது தாபிக்கப்பட்ட தொழில்துறை சம்பந்தப்பட்ட ஆகக் குறைந்த சம்பளம், அலவன்ஸ்கள், வேலை நேரங்கள், ஓய்வுக்கான இடைவேளை, உணவுக்கான இடைவேளை மற்றும் விடுமுறைகள் போன்ற தொழில் நியதிகள், நிபந்தனைகளைப் பற்றித் தீர்மானிக்கின்றது.

### பெருந்தோட்டத் துறையும் சம்பளச் சபைகளும்

அண்மைக் காலங்களில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் சம்பளச் சபைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டமானது ஆகக்குறைந்த சம்பளத்தை தீர்மானிப்பது தொடர்பில் இரண்டு வழிவகைகளைக் கொண்டுள்ளது. இச் சட்டத்தின் பிரிவு 20 இல் உள்ளவாறாக சம்பளச் சபையானது ஆகக்குறைந்த சம்பளத்தைத் தீர்மானிப்பது ஒரு வழிவகையாக உள்ளது.

### சம்பளச் சபையின் தீர்மானம்

சம்பளச் சபையில் தொழில் தருநர்களின் பிரதிநிதிகளும் தொழிலாளர்களின்

பிரதிநிதிகளும் சம எண்ணிக்கையில் இருப்பதனால், தீர்மானம் எடுக்கும் போது, பொது உடன்பாடு எட்டப்படாத சந்தர்ப்பத்தில்,

வாக்கெடுப்பில் பெரும்பான்மையைத் தீர்மானிப்பதில் அமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமன அங்கத்தவர்களது வாக்குகள் செல்வாக்குச் செலுத்துபவைகளாக இருக்கும். அமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமன அங்கத்தவர்களது தீர்மானங்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் கொள்கைகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவைகளாகவே இருக்கும்.

### ஆணையாளர் ஆகக் குறைந்த சம்பளத்தைத் தீர்மானித்தல்

சம்பளத்தைத் தீர்மானிக்கின்ற மற்றைய வழிவகையானது, இச் சட்டத்தின் பிரிவு 33 இல் உள்ளவாறாக தொழில் ஆணையாளர் ஆகக் குறைந்த சம்பளத்தைத் தீர்மானிப்பதாகும். இச் சட்டத்தின் பிரிவு 33 (1) ஆனது, சம்பளச் சபையினால் ஆகக்குறைந்த சம்பளம் பற்றிய தீர்மானத்தை எடுக்க முடியாத இரண்டு சூழ்நிலைகளின் போது, தொழில் அமைச்சர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் கட்டளை மூலம், ஆகக் குறைந்த சம்பளத்தைத் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை தொழில் ஆணையாளருக்கு வழங்கலாம் என்கின்றது.

முதலாவது சூழ்நிலை: சம்பளச் சபைக்கு நியமிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் தமது நியமனத்தை ஏற்க மறுக்கின்ற போது; அல்லது நியமிக்கப்பட்ட பிரதிநிதியொருவரின் நியமனத்தை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் அல்லது தாபனம் அங்கீகரிக்கத் தவறுகின்ற போது; அல்லது வேறு ஏதேனும் காரணம் ஒன்றின் போது.

இரண்டாவது சூழ்நிலை: சம்பளச் சபை தாபிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட

காலப்பகுதியினுள் சம்பந்தப்பட்ட சம்பளச் சபையானது ஏதேனும் காரணத்திற்காக ஆகக்குறைந்த சம்பளத்தைத் தீர்மானிக்காது.

இவ்வாறான ஏதேனும் சூழ்நிலையில், அமைச்சர் ஆகக் குறைந்த சம்பளத்தை தீர்மானிக்கக் கோரும் கட்டளையை தொழில் ஆணையாளருக்கு ஆக்கலாம் என்பதுடன், ஆணையாளர் ஆகக் குறைந்த சம்பளத்தைத் தீர்மானித்தல் வேண்டும் என இச் சட்டத்தின் பிரிவு 33 (2) குறிப்பிடுகிறது. இவ்வாறான தீர்மானத்தை எடுக்கின்ற போது சம்பந்தப்பட்ட துறையின் சம்பளச் சபைக்குள்ள அதே அதிகாரங்கள் ஆணையாளருக்கும் உள்ளது.

ஆகக் குறைந்த சம்பளம் பற்றிய தீர்மானத்தை சம்பளச் சபை பிரேரிக்கின்ற போது அல்லது ஆணையாளர் தீர்மானிக்கின்ற போது, அவ்வாறு பிரேரிக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட சம்பளம் பற்றி அறியத் தந்து, அதற்கான ஆட்சேபனை இருந்தால் அதனைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோரலாம். சம்பந்தப்பட்ட சம்பளச் சபையானது அவ்வாறு ஏதேனும் ஆட்சேபனை/ ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை/ அவைகளைக் கருத்தில் கொண்டு தனது இறுதித் தீர்மானத்தை எடுக்கும். சம்பளச் சபையால் அல்லது ஆணையாளரால் எடுக்கப்பட்ட ஆகக் குறைந்த சம்பளம் பற்றிய தீர்மானது அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டு அது பற்றிய அறிவித்தல் வர்த்தமானியிலும் புதினப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படுதலும் வேண்டும். அதன் பின்னரே, ஆகக் குறைந்த சம்பளம் பற்றிய தீர்மானம் நடைமுறைக்கு வரும்.

### கைத்தொழில் பிணக்குகள் சட்டம்

கைத்தொழில் பிணக்குகள் சட்டமானது கைத்தொழில் பிணக்குகளுக்குத் தீர்வு

காண்பதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. இச் சட்டமானது 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்கச் சட்டமாக ஆக்கப்பட்டு அதன் பின்னர் பல தடவைகள் திருத்தப்பட்டது. பெருந்தோட்டத் துறையில் எழுகின்ற பல்வேறு வகையான தொழில்சார் பிணக்குகள் இச் சட்டத்தின் பிரிவு 48 இல் உள்ள கைத்தொழில் பிணக்குகள் பற்றிய பரந்த வரைவிலக்கணத்தினுள் கைத்தொழில் பிணக்குகளாக உள்ளன.

கைத்தொழில் பிணக்குகள் சட்டமானது கூட்டு உடன்படிக்கை, இணக்கத் தீர்வு, நடுத்தீர்ப்பு, கைத்தொழில் நீதிமன்றம் மற்றும் தொழில் நியாயசபை ஆகியவைகளை கைத்தொழில் பிணக்குகளுக்குத் தீர்வு காண்கின்ற வழிமுறைகளாகக் கொண்டுள்ளது. பெருந்தோட்ட துறையில் எழுகின்ற தொழில்சார் பிணக்குகள் இந்த வழிமுறைகள் மூலம் தீர்க்கப்படலாம். சம்பளப் பிரச்சினை போன்றவைகளுக்கு கடந்த காலங்களில் கூட்டு உடன்படிக்கை மூலம் தீர்வு காணப்பட்டாலும், நாம் மேலே பார்த்தவாறாக தற்போது கூட்டு உடன்படிக்கை முறைமை கைவிடப்பட்டு சம்பளச் சபைகள் மூலம் தீர்வு காண்பது பின்பற்றப்பட்டு வருகின்றது.

### தொழில் நியாயசபை

தொழில் நியாயசபையானது பொதுவாக தொழில் நீதிமன்றம் என மக்களால் அழைக்கப்படுகின்றது. தொழில் நியாயசபையானது கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. தொழில் நியாயசபைக்குச் செய்யப்படுகின்ற விண்ணப்பங்களில் பெரும்பாலானவை இச் சட்டத்தின் பிரிவு 31ஆ (1) (அ) இன் கீழ் சேவை முடிவுறுத்தல்கள் சம்பந்தமாகச் செய்யப்படுகின்றன. இச் சட்டத்தின் பிரிவு





Image Source - [www.aithiya.lk](http://www.aithiya.lk)

31ஆ (1) இற்கமைய தொழிலாளர் ஒருவர் அல்லது அவர் சார்பில் தொழிற் சங்கமொன்று தொழில் நியாசபைக்கு விண்ணப்பத்தைச் செய்யலாம்.

தொழில் நியாயசபைக்கு மாவட்ட நீதிமன்றம் போன்ற குடியியல் நீதிமன்றத்திற்கு இல்லாத பல விசேட தத்துவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இச் சட்டத்தின் பிரிவு 31ஆ (4) ஆனது தொழில் ஒப்பந்தத்தால் (நியமன கடிதம்) கட்டுப்படாது தொழில் நியாயசபையானது தனது கட்டளையை ஆக்கலாம் என்கின்றது. குடியியல் நீதிமன்றமொன்று வழக்குகளுக்கான தீர்ப்பை வழங்குகின்றது. ஆனால், தொழில் நியாயசபையொன்று இச் சட்டத்தின் பிரிவு 31இ இற்கமைய பிணக்குகளை விசாரித்து சான்றுகளைக் கேட்டு அதன் பின்னர் நியாயமும் ஒப்புரவுமான கட்டளையை ஆக்குகின்றது. தொழில் நியாயசபையானது நியாயமும் ஒப்புரவுமான கட்டளை ஒன்றையே ஆக்க வேண்டிய கடப்பாட்டைக்

கொண்டுள்ளது. சேவை முடிவுறுத்தலானது நியாயமற்றதாக இருந்தால் தொழில் நியாயசபையானது சம்பந்தப்பட்ட தொழிலாளருக்கு நிவாரணமாக பிரிவு 33 இற்கமைய மீள வேலைக்கமர்த்தலை அல்லது மீள வேலைக்கமர்த்தலுக்குப் பதிலாக இழப்பீட்டைப் பரிசாரமாக வழங்குகின்றது. பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் நியாயமற்ற சேவை முடிவுறுத்தலுக்கு எதிராக நிவாரணம் பெறுவதற்கான மிகச் சிறந்த நீதிமுறை மன்றாக தொழில் நியாயசபை உள்ளது. இவ்வகையில், தொழில் நியாயசபையானது பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் தொழிற் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற முக்கியமான நீதிமுறை மன்றாக உள்ளது.

#### வேலை முடிவுறுத்தல்/ ஓய்வூதிய நலன்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பணிக்கொடை (Gratuity), ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை



Image Source - [www.abc.net.au](http://www.abc.net.au)

நிதி போன்ற சமூகநலக் கொடுப்பனவுகளுக்கு உரித்துடையவர்கள். பணிக்கொடையானது திருத்தப்பட்டவாறான 1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடைக் கொடுப்பனவு சட்டத்தின் கீழ் வருகின்றது. இச் சட்டத்திற்கமைய ஒரு தொழிலாளர் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் பணியாற்றும் போதே அவர் பணிக்கொடையினைப் பெற உரித்துடையவர் ஆகின்றார். பணிக்கொடையானது அவர் இறுதி மாதத்தில் பெற்ற சம்பாத்தியத்தின் அரைவாசியினை அவர் தொழில் புரிந்த மொத்த வருடங்களால் பெருக்குகின்ற போது வருகின்ற மொத்தத் தொகையாக அமைகின்றது. இச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சம்பாத்தியம் என்பது

அவருடைய அடிப்படைச் சம்பளம், வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் வரவு செலவுத் திட்ட நிவாரணக் கொடுப்பனவு என்பவைகளை உள்ளடக்கும். ஏனைய வகைக் கொடுப்பனவுகளை இது உள்ளடக்க மாட்டாது.

ஊழியர் சேமலாப நிதியானது திருத்தப்பட்டவாறான 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் வருகின்றது. தொழிலாளரின் மாதாந்தச் சம்பாத்தியத்தின் 12% இனை தொழில்தருநரும், 8% இனை தொழிலாளரும் ஒவ்வொரு மாதமும் இந்த நிதியத்திற்குச் செலுத்துதல் வேண்டும். இச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சம்பாத்தியம் என்பது அவருடைய அடிப்படைச் சம்பளம், வாழ்க்கைச் செலவுப் படி, விடுமுறைக் கால

வேலைக் கொடுப்பனவு, உணவுக்கான கொடுப்பனவு மற்றும் வரவு செலவுத் திட்ட நிவாரணக் கொடுப்பனவு என்பவைகளை உள்ளடக்கும். ஏனைய வகை அலவன்ஸ்களை இது உள்ளடக்க மாட்டாது, ஊழியர் நம்பிக்கை நிதியானது திருத்தப்பட்டவாறான 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தின் கீழ் வருகின்றது.

தொழிலாளரின் மாதாந்தச் சம்பாத்தியத்தின் 3% இனை தொழில்தருநர் ஒவ்வொரு மாதமும் இந்த நிதியத்திற்குச் செலுத்துதல் வேண்டும். இச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சம்பாத்தியம் என்பது அவருடைய அடிப்படைச் சம்பளம், வாழ்க்கைச் செலவுப் படி, விடுமுறைக் கால வேலைக் கொடுப்பனவு, உணவுக்கான கொடுப்பனவு மற்றும் வரவு செலவுத் திட்ட நிவாரணக் கொடுப்பனவு என்பவைகளை உள்ளடக்கும். ஏனைய வகை அலவன்ஸ்களை இது உள்ளடக்க மாட்டாது. இந்த நிதியத்தின் கீழ் வருகின்ற தொழிலாளர்கள் இந்த நிதியத்தின் கீழ் உள்ள பல நலன்களுக்கும் உரித்துடையவர்களாக இருக்கின்றார்கள்.

### தொழிலின் போதான பாதுகாப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது தொழில் சம்பந்தப்பட்ட பல்வேறு வகையான தொழில்கள் ஆபத்துகளைக் கொண்டுள்ளார்கள். தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கு தொழிலின் போதான பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றி ஏற்பாடு செய்வதற்காக திருத்தப்பட்டவாறான 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் உள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் பொதுவான விபத்து, இரசாயனப் பதார்த்தங்களால் ஏற்படும்

பாதிப்பு, மிருகங்களின் தாக்குதலுக்கு உள்ளாவது, பாம்புக் கடி, குளவிக் கொட்டிற்கு உள்ளாகுதல் போன்ற பல்வேறு வகையான தொழில்கள் ஆபத்துகளைக் கொண்டுள்ளார்கள். ஆயினும், தொழிலாளர்களை இவ் வகையான ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது பற்றிய தொழில்தருநர்களின் கடப்பாடுகள் பற்றிய சட்டம் எதுவும் இல்லை. தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய விசேட சட்டம் இல்லாத போதும், தொழில்தருநருக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே செய்யப்படுகின்ற கூட்டு உடன்படிக்கையில் தொழிலாளரின் பாதுகாப்புப் பற்றிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு தொழிலாளர்களின் பாதுகாப்புப் பற்றிய சட்டக் கடப்பாடுகள் தொழில்தருநர் மீது சுமத்தப்படலாம். ஆனால், இவ் வகையான கூட்டு உடன்படிக்கைகள் ஆக்கப்படுவதில்லை.

தொழிலாளர்கள் தொழில் புரியும் இடங்களில் பல்வேறு வகையான வன்முறைகளுக்கும் உள்ளாகின்றார்கள். இந்த வன்முறைகள் உடல் ரீதியானதாக, வார்த்தைகள் மூலமானதாக அல்லது வேறு ஏதேனும் வடிவங்களில் ஆனதாக இருக்கலாம். தொழிலாளர்களை தொழில்கள் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் எந்த தொழிற் சட்டத்திலும் இல்லை.

ஆயினும், குற்றவியற் சட்டமான தண்டனைச் சட்டக் கோவையில் பல்வேறு வகையான வன்முறைகள் குற்றத் தவறுகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. தண்டனைச் சட்டக் கோவையில் உள்ள இந்த ஏற்பாடுகள் குற்றத் தவறு புரியப்பட்ட பின்னர் குற்றத் தவறைப் புரிந்தவரை தண்டிக்கும் வகையில் உள்ளனவே தவிர குறித்த வன்முறைகள் புரியப்படுவதனைத் தடுக்கின்ற வகையில்

இல்லை. இக் குற்றத் தவறுகளை எண்பிக்கின்ற தராதரம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உள்ளதாலும், நடபடி முறைப் பிரச்சினைகள் காரணமாகவும், தண்டனைச் சட்டக் கோவையில் குற்றத் தவறுகளாக உள்ள இந்த ஏற்பாடுகள் வேலைத்தலங்களில் தொழிலாளர்களை தொழில்சார் வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்குத் திருப்திகரமானவைகளாக இல்லை.

### தொழிலின் போதான விபத்திற்கான ஒழிப்பு

தொழிலாளர்கள் தொழிலின் போது விபத்திற்கு உள்ளாகி காயமடைகின்ற போது அல்லது இறக்கின்ற போது அல்லது தொழில் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகின்ற போது அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக திருத்தப்பட்டவாறான 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தொழிலாளர்கள் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டம் என்பது ஆக்கப்பட்டது. இச் சட்டத்தின் பிரிவு 3 இன் படி தொழிலாளர் ஒருவர் தொழிலின் போதான, தொழிலில் இருந்து எழுகின்ற ஒரு விபத்தின் காரணமாக காயமடைகின்ற போது அல்லது அந்த விபத்தின் காரணமாக இறக்கின்ற போது அவரது தொழில்தருநர் அவருக்கு அல்லது அவரில் தங்கியிருப்போருக்கு இழப்பீடு வழங்குதல் வேண்டும். ஒரு தொழிலாளர் சமயாசமய தொழிலாளராக (casual worker) இருந்தாலும் கூட அவர் அல்லது அவரில் தங்கியிருப்போர் இந்த இழப்பீட்டிற்கு உரித்துடையவர்கள்.

இச் சட்டமானது 2022 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டத்தின் பின்னர் தொழிலாளர் ஒருவர் வீட்டிலிருந்து தொழிலுக்குச் செல்லுகின்ற போது அல்லது தொழிலிருந்து வீட்டிற்குத்

திரும்பி வரும் போது விபத்திற்கு உள்ளானாலும் அவரது தொழில்தருநர் இழப்பீட்டினைச் செலுத்துதல் வேண்டும். இச் சட்டத்தின் பிரிவுகள் 4 மற்றும் 5 என்பவைகளின் படி தொழிலாளர் ஒருவர் தொழில்சார் விபத்துடன் சம்பந்தப்பட்ட அல்லது அவரது தொழிலுடன் சம்பந்தப்பட்ட நோய்க்கு உள்ளாகின்ற போது அவரது தொழில்தருநர் அவருக்கு இழப்பீட்டினைச் செலுத்துதல் வேண்டும்.

### பெண்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுதல்

பெருந்தோட்டத் துறையில் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண் தொழிலாளர்கள். பெண் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டதாக மகப்பேற்று நலன்கள், வேலையில் பாரபட்சம் மற்றும் பாலியல் தொந்தரவு போன்ற தொழில்சார் விடயங்கள் உள்ளன. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேற்று விடுமுறை வழங்குவது மற்றும் மகப்பேற்று நலன்களை வழங்குவது போன்ற விடயங்கள் திருத்தப்பட்டவாறான 1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேற்று நலன்கள் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மகப்பேற்று நலன்கள் கட்டளைச் சட்டமானது 2018 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்டது. இத் திருத்தச் சட்டமானது பிரிவுகள் 3 மற்றும் 7 ஆகியவைகளை பெண் தொழிலாளர்களுக்கு சாதகமான வகையில் திருத்தியது. இத் திருத்தங்களின் பின்னர் மகப்பேற்று விடுமுறைக்கான காலப் பகுதியும் மகப்பேற்று நலன்களை வழங்குவதற்கான காலப் பகுதியும் திருத்தப்பட்டுள்ளன. இதற்கமைய இக் காலப் பகுதியானது, உயிருள்ள பிள்ளையின் பிரசவமாக இருந்தால் மகப்பேற்றிற்கு முன்னர் இரண்டு வாரங்களாகவும்

மகப்பேற்றிற்குப் பின்னர் பத்து வாரங்களாகவும் உள்ளது. பிரசவமானது உயிருள்ள பிள்ளையின் பிரசவமாக இல்லாது விட்டால் மகப்பேற்றிற்கு முன்னர் இரண்டு வாரங்களாகவும் மகப்பேற்றிற்குப் பின்னர் நான்கு வாரங்களாகவும் உள்ளது. பெண் தொழிலாளர் ஒருவரது தொழிலை அவரது கர்ப்பம் அல்லது மகப்பேறு அல்லது இவைகளால் ஏற்படுகின்ற நோய்கள் போன்ற காரணங்களுக்காக முடிவுறுத்த முடியாது என்ற தொழிற் பாதுகாப்பு இச் சட்டத்தின் பிரிவு 10அ (1) இல் உள்ளது.

2018 இல் கொண்டு வரப்பட்ட இந்தத் திருத்தத்தின் பின்னர், மகப்பேற்று விடுமுறைக்கான காலப்பகுதியானது தொழிலாளருக்கு உரித்தான ஏனைய விடுமுறைகளை உள்ளடக்காது என பிரிவு 7 (5) இல் உள்ளது. இவைகளுக்கு மேலதிகமாக பிரிவு 12ஆ இல் பிள்ளைப் பராமரிப்பு இடைவேளை வழங்குவது பற்றிய ஏற்பாடுகள் உள்ளன. இதற்கமைய, தொழில்தருநர் வேலைத்தலத்தில் பிள்ளைப் பராமரிப்பு வசதி வழங்கியிருந்தால், அரை மணித்தியாலத்திற்குக் குறையாத இரண்டு இடைவேளைகளை பிள்ளைப் பராமரிப்பு இடைவேளைகளாக வழங்குதல் வேண்டும். தொழில்தருநர் வேலைத்தலத்தில் பிள்ளைப் பராமரிப்பு வசதி வழங்காது இருந்தால், ஒரு மணித்தியாலத்திற்குக் குறையாத இரண்டு இடைவேளைகளை பிள்ளைப் பராமரிப்பு இடைவேளைகளாக வழங்குதல் வேண்டும். ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளையாக உள்ள போதே இந்த பராமரிப்பு இடைவேளையானது வழங்கப்படுகின்றது.

பெண் தொழிலாளர்கள், சம்பளம் மற்றும் தொழில் நியதிகள், நிபந்தனைகள் போன்ற விடயங்களில் பாரபட்சங்களுக்கு உள்ளாகின்றமையைத் தடுக்கின்ற வெளிப்படையான ஏற்பாடுகள் தொழிற்

சட்டங்களில் உள்ளடக்கப்படவில்லை. வேலைத்தலங்களில் பாலியல் தொந்தரவினால் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்கள் பெண் தொழிலாளர்கள். தொழிலாளர்களை வேலைத்தலங்களிலான பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கின்ற வெளிப்படையான ஏற்பாடுகள் எதுவும் தொழிற்சட்டங்களில் இல்லை.

ஆயினும், குற்றவியற் சட்டமான தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 345 இல் பாலியல் தொந்தரவானது குற்றத் தவறாக உள்ளடக்கப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டக் கோவையில் உள்ள இந்த ஏற்பாடு, குற்றத் தவறு புரியப்பட்ட பின்னர் குற்றத் தவறைப் புரிந்தவரை தண்டிக்கும் வகையில் உள்ளதே தவிர பாலியல் தொந்தரவு புரியப்படுவதனைத் தடுக்கின்ற வகையில் இல்லை. இக் குற்றத் தவறினை எண்பிக்கின்ற தராதரம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உள்ளதாலும் நடபடி முறைப் பிரச்சினைகள் காரணமாகவும், தண்டனைச் சட்டக் கோவையில் பாலியல் தொந்தரவானது குற்றத் தவறாக உள்ளடக்கப்பட்டு இருப்பது வேலைத்தலங்களில் தொழிலாளர்களைப் பாலியல் தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்குத் திருப்திகரமானதாக இல்லை.

பொதுவாக இலங்கை தொழிற்சங்கவியலில், குறிப்பாக பெருந்தோட்டத் துறை தொழிற்சங்கவியலில் பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாக உள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவம் தொழிற் சங்கங்களில் அதிகரிக்கின்ற போது பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் தொழிற் சங்கங்கள் அதிகம் கரிசனை கொள்வதாக இருக்கும் என்பதுடன் பெண்களுக்குச் சாதகமான சட்டத் சீர்திருத்தங்களுக்கும் இது வழிவகுக்கும்.

## சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுதல்

பெருந்தோட்டமொன்றில் சிறுவரை தொழிலுக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயது பற்றி 1927 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க ஆகக் குறைந்த சம்பளங்கள் (இந்திய தொழிலாளர்) கட்டளைச் சட்டம் ஏற்பாடு செய்கின்றது. இச் சட்டத்தின் பிரிவு 4 ஆனது 2021 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஆகக் குறைந்த சம்பளங்கள் (இந்திய தொழிலாளர்) (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்டு பெருந்தோட்டமொன்றில் தொழிலுக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயது பதினான்கு என்பதில் இருந்து பதினாறு என்பதாக அதிகரிக்கப்பட்டது.

சிறுவர் வேலைக்கமர்த்தல் சம்பந்தமான மற்றொரு சட்டமாக 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலுக்கமர்த்தல் சட்டம் உள்ளது. இச் சட்டத்தின் ஏற்பாடுகள் 2021 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலுக்கமர்த்தல் (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்டு தொழிலுக்கு அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயது பதினான்கு என்பதில் இருந்து பதினாறு என்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இச் சட்டத் திருத்தங்களின் காரணமாக பெருந்தோட்டமொன்றில் அல்லது அதனுடன் தொடர்புடைய ஏதேனும் தொழிலில் பதினாறுக்கு வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த முடியாது என்பதுடன் இதனை மீறி பதினாறு வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது குற்றத் தவறாகும்.

1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலுக்கமர்த்தல் சட்டத்தின் பிரிவு 20அ என்பதன் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 18112021 தேதிய 2254/35

இலக்கம் உடைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன. இந்த ஒழுங்கு விதிகள் 2021 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஆபத்தான தொழில்கள் ஒழுங்குவிதிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஒழுங்கு விதிகளிலுள்ள எழுபத்தொரு ஆபத்தான தொழில்களில் பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த முடியாது. இந்த ஒழுங்குவிதிகளில் உள்ள ஆபத்தான எழுபத்தொரு தொழில்களில் பெருந்தோட்டங்களில் புரியப்படக் கூடிய பல தொழில்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஆபத்தான தொழில்களில் பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது குற்றத் தவறாகும்.

## தொழிற் சங்கங்களின் வகிப்பங்கு

பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிற் சங்கங்கள் முக்கிய பங்களிப்பை வகிக்கின்றன. பெருந்தோட்டத் துறையில் உள்ள தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை மட்டுமல்லாது குடியியல், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை வென்றெடுப்பதிலும் தொழிற் சங்கங்கள் முக்கிய பங்களிப்பை வகித்து வருகின்றன. பெருந்தோட்டத் துறையில் உள்ள தொழிலாளர்களின் தொழிற்சங்கவியலும் அரசியலும் ஒன்றிலிருந்து மற்றையதனைப் பிரிக்க முடியாதவாறாக ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன.

இன்று பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல தொழிற் சங்கங்கள் உள்ளன. தொழிற் சங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது அவைகளுக்கிடையே போட்டிகளும்

முரண்பாடுகளும் தவிர்க்கப்பட முடியாதவைகள் ஆகின்றன. இவ்வாறு தொழிற் சங்கங்களுக்கிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகள் தொழிலாளர்களையும் அவர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதனையும் பாதிக்கின்றன. எனவே, தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்சினைகளில் தொழிற் சங்கங்கள் சுயலாபம் தேட முற்படாது பொது உடன்பாட்டுடன் செயற்படுதல் வேண்டும். இது தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதற்கு அவசியமானதாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிற் பிரச்சினைகளும் ஏனைய குடியியல், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார பிரச்சினைகளும் அரசியலமைப்புடனும் சட்டங்களுடனும் சம்பந்தப்பட்டவைகளாகும். தொழிற் சங்கத் தலைவர்கள் இவ்வாறான விடயங்களில் சிறந்த சட்ட அறிவையையும் சிறந்த சட்ட வழிகாட்டலையும் கொண்டிருத்தல் வேண்டும். தொழிற் சங்கங்கள் அவசியமான சட்ட சீர்திருத்தங்களைக் கண்டறிந்து அவைகளை முன் வைத்து நிறைவேற்றஞ் செய்வித்தலும் வேண்டும். பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களாக அதிகளவில் பெண்கள் உள்ளனர். இலங்கை அரசியலிலும் தொழிற் சங்கவியலிலும் உள்ள பொதுவான குறைபாடானது பெண்கள் பிரதிநிதித்துவம் போதியளவில் இல்லாமையாகும். பெருந்தோட்டத் துறை தொழிற் சங்கவியலில் அதிகளவில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பதுடன் அவர்களின் பங்கேற்பானது இயல்பு செய்யப்படுதலும் வேண்டும்.

### சட்ட சீர்திருத்தம்

அரசாங்கம் புதிதாகக் கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய தொழிற் சட்டமானது தேசிய சம்பளப் பேரவை பற்றிய

ஏற்பாட்டினையும் கொண்டுள்ளது. இப் பேரவையில் பெருந்தோட்டத் துறையிலுள்ள தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற் சங்கப் பிரதிநிதி ஒருவரும் இருத்தல் வேண்டும் என உள்ளது. இப் பேரவைக்கு, பெருந்தோட்டத் துறை சம்பந்தப்பட்ட தேசிய ஆகக் குறைந்த சம்பளத்தை ஆக்குவதற்கான பரிந்துரையினை அமைச்சருக்கு வழங்குவதற்கான தத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப் பேரவையானது பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்திற்கான பரிந்துரையினை வழங்குமா என்பது கேள்வியாக உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய மீளெழுகின்ற பிரச்சினையாக இருப்பதுவும் இருந்து வரப் போகின்றதுவும் சம்பளம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். சம்பளம் தொடர்பில் சம்பள சபை தீர்மானிப்பது பற்றியும் சம்பளச் சபை தீர்மானிக்காத போது தொழில் அமைச்சர் தீர்மானிப்பது பற்றியும் சட்ட ஏற்பாடுகள் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தில் உள்ளன. இந்தச் சம்பள சபைகள் கட்டளைச் சட்டம் ஆக்கப்பட்ட போது எதிர்பார்த்திராத பல புதிய பிரச்சினைகள் தற்போது எழுகின்றன.

எனவே தொழிலாளர்களதும் தொழில்துறையினர்களதும் மற்றும் அரசினதும் அக்கறைகளைப் பாதுகாக்கின்ற அதேவேளை தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுத் தருகின்ற வகையில் கருத்துமயக்கமற்ற, வெளிப்படையான மற்றும் தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டதாக அமையும் வகையில் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டமானது திருத்தப்படுதல் வேண்டும். இத்தகைய திருத்தமானது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம்

நிறைவேற்றப்படலாம்.

பெருந்தோட்டதுறை தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட இன்றுள்ள பல சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது ஆக்கப்பட்ட சட்டங்களாகும். இச் சட்டங்கள் பல இன்று வழக்கொழிந்தவைகளாகவும் இன்றைய காலத்திற்குப் பொருத்தமற்றவைகளாகவும் உள்ளன. எனவே, இச் சட்டங்கள் எல்லாம் இல்லாதாக்கப்பட்டு பெருந்தோட்டத் துறையைத் தனியான ஒரு துறையாகக் கருதி தனியான ஒரு புதிய சட்டம் பெருந்தோட்டத் துறைக்கென ஆக்கப்படுதல் வேண்டும்.

இச் சட்டமானது, தொழிற் சங்கங்கள், தொழில் தருநர்கள், துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் கருத்துகளைப் பெற்று பெருந்தோட்டத் துறையின் எதிர்காலத்தையும் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கின்ற வகையில் ஆக்கப்படுதல் வேண்டும். இச் சட்டமானது ஆக்கப்படும் போது தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட சர்வதேச தராதரங்களும் கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வாறு ஆக்கப்படுகின்ற புதிய சட்டமானது தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினைகளாக உள்ள சம்பளப் பிரச்சினைக்கும் வீட்டு வசதிப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு காண்பதாகவும் அமைதல் வேண்டும். சம்பளப் பிரச்சினைக்கான தீர்வாக சம்பளம் பற்றிய சூத்திரம் ஒன்றினை ஆக்குவதனையும் கருத்திற் கொள்ளலாம். வீட்டு வசதியானது பெருந்தோட்டங்கள் சமவாயத்திற்கு அமைவானதாகவும் அடிப்படைத் தேவைகளை உள்ளடக்கியதாகவும் அமைதல் வேண்டும்.

### முடிவுரை

இலங்கைப் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்ற துறையாக

பெருந் தோட்டத் துறை உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் போதும் கூட இந்தத் துறை தனது பங்களிப்பைச் செய்து வந்தது. பெருந்தோட்டத் துறையை தொடர்ந்து முன்னேற்றி பொருளாதாரத்திற்கான முக்கிய துறைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருக்க வைப்பது இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவசியமான ஒன்றாகும். பெருந்தோட்டத் துறையைப் பாதுகாப்பதற்கு பெருந்தோட்டத் துறையிலுள்ள தொழிலாளர்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும். தொழிலாளர்களின் நியமான உரிமைகளைப் பாதுகாக்காத போது தொடர்ந்தும் தொழிலாளர்களை, குறிப்பாக இளம் தொழிலாளர்களை, பெருந்தோட்டத் துறைத் தொழிலில் தங்கியிருக்கச் செய்வது சாத்தியமற்றதாகிவிடும்.

பெருந்தோட்டத் துறையை அதிக இலாபம் ஈட்டும் துறையாக ஆக்கி இலாபத்தின் பயன்கள் தொழிலாளர்களைச் சென்றடையச் செய்தல் வேண்டும். இதற்கான தீர்வாக அரசாங்கம் பெருந்தோட்டத் துறையைப் பொறுப்பேற்பது என்பது அமையாது. ஏனெனில், அரசு பொறுப்பேற்ற பல துறைகள் எதிர்பார்த்த இலாபமீட்டாத அல்லது நட்டத்தில் இயங்குகின்ற துறைகளாக உள்ளன.

எனவே, பெருந்தோட்டங்களை நிருவகிப்பதனை தொடர்ந்து தனியார் துறையினரிடம் விட்டு வைக்கின்ற அதேவேளை பெருந்தோட்டத் துறையை அதிக இலாபமீட்டும் துறையாக ஆக்குவதற்கும் அதன் பிரதிபயன்கள் தொழிலாளர்களுக்குச் சென்றடைவதற்குமான அரசியல் சட்ட விடயங்களில் அரசும் தொழிற் சங்கங்களும் கவனம் செலுத்துதல் வேண்டும்.



“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.



● நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.



அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

## நூலியல் - நூலகவியல் கூறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகவியல் துறையின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானதொரு காலகட்டமாக எழுபதுகளின் நடுப்பகுதி கருதப்படுகின்றது. அக்காலகட்டம் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சேவையில் நூலக சேவகர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு கல்வித்தரம் அக்கறையுடன் எதிர்பார்க்கப்படவில்லை. பெருமளவில் கிராமசபை, நகரசபை சிற்றூழியர்களாக இருந்தவர்கள் பதவி உயர்வு கண்டு அவர்களது நிரந்தரப் பணிக்கு மேலதிகமாக தத்தமது கிராம நூலகங்களை பராமரிக்கும் நூலக சேவகர்களாக நியமனம் பெற்றார்கள். கிராமசபை நிர்வாக ஊழியர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் நூலகத்தையும் மேற்பார்வை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். உயர்தரப் பாடசாலைகள் தவிர்ந்த பெருவாரியான தமிழ்ப் பாடசாலைகளில் நூலகச் சிந்தனை அக்கால கட்டங்களில் முகிழ்த்திருக்கவில்லை. நூலகரின் கடமையை நூலகம் பற்றிய எவ்வித அறிவுமற்ற ஆசிரியர்களும், வசதிக் கட்டணத்தில் நியமிக்கப்படும் பழைய மாணவர்களுமே பூர்த்திசெய்து வந்திருந்தார்கள். அவர்களது முக்கிய நோக்கம் நூலகத்திலுள்ள நூல்களைப் பராமரித்துப் பாதுகாப்பதாகவே இருந்தது.

இலங்கை உள்ளூராட்சி சேவைகள் நூலகர் தரம் 3 என்ற பதவியை உருவாக்கிய பின்னர் தான் 1976 களுக்குப் பின்னர் படிப்படியாக உள்ளூராட்சி சேவைகளுக்குட்பட்ட நூலகர் பதவிகளுக்கு நூலகவியல் கல்வி கற்றவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பாடசாலைகளிலும், பாடத்திட்டங்களின் மாற்றங்களால் பாடநூல்களுக்கு அப்பால் பரந்த வாசிப்பிற்கான அறிவுத்தேடலுக்கு மாணவர்கள் படிப்படியாக ஊக்கமளிக்கப்பட்டார்கள். இத்தகைய மாற்றங்கள் ஈழத்தின் நூலகவியல் துறைக்கு சாதகமானவையாக அமைந்தன.

எழுபதுகளின் நடுப்பகுதிகள் வரையில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் கல்விச்சேவை தமிழ்ப் பிரதேசங்களில் பாரிய விஸ்தரிப்பு எதனையும் மேற்கொள்ள முயற்சிக்கவில்லை. 70 களின் நடுப்பகுதியில் உள்ளூராட்சி சேவையின் ஆட்சேர்ப்பில் நூலகக்கல்வி பெற்றவர்களுக்குத் தான் முன்னுரிமை கிட்டியது. அதன் பின்னர் நூலகக்கல்வியில் இளைஞர் யுவதிகளிடையே படிப்படியாக ஆர்வம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் பாரம்பரியக் கல்வியமைப்பில் ஊறியிருந்த இளைஞர்கள் இத்துறையில் படிப்படியாக ஈர்க்கப்பட்டதால் ஆண்டுதோறும் இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாம் இரண்டாம் வகுப்புகளிற்கான பயிற்சிநெறிகள் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் நூலகரான திரு கா. மாணிக்கவாசகர் இலங்கை நூலகச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவிருந்து இந்தப் பயிற்சிநெறியை சங்கத்தின் சார்பில் நடத்திவந்தார். கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் விரிவுரையாளர்கள் வந்து இந்த வகுப்புகளை நடத்தினார்கள். வடக்கில்



மட்டுமல்லாது கிழக்கிலிருந்தும் நூலகத்துறையில் ஆர்வம் மிக்க மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து நூலகக் கல்வியைக் கற்றார்கள். எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து 80களின் ஆரம்பம் வரை இந்த வளர்ச்சி மிக ஆரோக்கியமாக இருந்தது.

ஆரோக்கியமான வளர்ச்சி கண்ட நூலகவியல்துறையின் போக்கில் சடுதியான பாய்ச்சல் 1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரியுண்டதையடுத்து ஏற்பட்டது. பொதுப்படையாக அரசியல்ரீதியாக ஈழத்தமிழர்களின் சிந்தனைப்போக்கில் இதுவொரு பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், புத்திஜீவிகளிடம் அறிவியல் ரீதியாக ஆழமானதொரு அபாய அறிவிப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண நூலகம் மாத்திரமல்லாது, ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை என்பனவும் அன்றையதினம் அரசின் திட்டமிடலின் பிரகாரம் கைக்கூலிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. தமிழரின் அறிவுற்றுக்களின் மீது இனவாதம் கைவைத்த அந்தச் செயலானது அதுவரை ஈழப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிப் பார்வையாளர்களாகவிருந்த பல புத்திஜீவிகளை போராட்டப் பாதையை நோக்கித் தள்ளியது. இது வெறும் நூலக எரிப்பு என்ற கருத்தியலிலிருந்து விலகி மிக ஆழமாகத் தமிழரிடம் வேருன்றியிருந்த கல்விப் பாரம்பரியத்தை அழிக்கும் திட்டமிட்ட முயற்சி என்ற கருத்து மேலோங்கியது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம், மானிப்பாய் மண்ணிலிருந்து தனது இளமைக் காலத்திலேயே வேரோடு பெயர்ந்து கொழும்புக் கறுவாக்காட்டுச் சமூகத்துடன் ஒன்றியிருந்த ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களை




மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்ததுடன் தன்னுடையதும், நூலக எரிப்பில் அதிர்ந்திருந்த மற்றைய தென்னிலங்கை புத்திஜீவிகளினதும் நூல்களைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் ஒரு நூலகத்தைக் கட்டியெழுப்பி யாழ்ப்பாண சமூகத்துக்கு அதை மனமுவந்து வழங்க வைத்தது. மேலும், யாழ்ப்பாணப் பொது நூலகம் 1984 இல் மீண்டும் இயங்கத் தொடங்கிய போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் மாத்திரம் அங்கத்தவரைத் தேடாது முழு மாவட்டத்திற்கும் தனது அங்கத்துவத்தை விரிவாக்கியது.

### அயோத்தி நூலக சேவைகள்

தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல்,

தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு அக்கால கட்டத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் தமிழர் தாயக மண்ணில் இருந்திருக்கவில்லை. இந்நிலை பற்றி ஈழத்தின் தமிழ் நூலகத்துறையின் முன்னோடிகளாக அந்நாட்களில் இருந்த கலாநிதி வே.இ. பாக்கியநாதன், எஸ்.எம். கமால்தீன், இ. முருகவேள் போன்றோருடன் இக்கட்டுரையாளர் நீண்டகாலமாக கலந்துரையாடித் திட்டமிட்டு வந்திருந்தார். இதன் விளைவாக அறிஞர்களின் ஆசியுடன் 1985 இல் அயோத்தி நூலகசேவைகள் என்ற நிறுவனம் யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என். செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதற்கும், நூலகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை நிறுவனரீதியில் வழங்குவதுமாகும்.

இத்திட்டத்திற்கு அடிப்படையாக 'நூலகவியல்' என்ற காலாண்டு சஞ்சிகை செப்டெம்பர் 1985 இல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும், தமிழ் நூலகர்களுக்கும் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனம், யாழ் மாவட்ட உள்ளூராட்சி சேவைகள் அலுவலகம், யாழ் மாவட்ட கல்வி நிறுவனங்கள் என்பன ஆர்வத்துடன் இவற்றை விநியோகிக்க ஒழுங்கு செய்திருந்தன. தமிழ் மூலம் நூலகவியல்



கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கும், சுயம்புவாக நூலகத்துறையில் ஈடுபட்டுவந்த பல தராதரப்பத்திரமற்ற நூலக சேவகர்களுக்கும் தமது துறைசார் அறிவை வளர்த்துக்கொள்ள நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

நூலகவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் திரு சி. முருகவேள், கலாநிதி வே.இ. பாக்கியநாதன், கலாநிதி இ. பாலசுந்தரம், திருமதி ரூபா நடராஜா, திருமதி ரோ. பரராஜசிங்கம், திரு எஸ்.எம். கமால்தீன், திரு செ. கிருஷ்ணராஜா ஆகியோர் பணியாற்றினார்கள். 1991 வரை தடங்கலின்றி வெளிவந்த நூலகவியல் சஞ்சிகை, அதன் ஆசிரியர் புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதோடு வெளிவராது நின்றுபோயிற்று. தபால் போக்குவரத்து மற்றும் போர்ச்சூழல் காரணமாக நூலகவியல் மீண்டும்

வெளிவருவது நீண்டகாலம்  
தடைப்பட்டிருந்தது.

நூலகவியல் சஞ்சிகை வெளியீட்டுப்  
பணியையும் இக்காலகட்டத்தில்  
மேற்கொண்டு வடக்கு, கிழக்கு,  
மலையகத்திலிருந்து  
நூலகவியல்துறையிலும், நூலியல்  
துறையிலும் அக்கறை கொண்ட  
பலரை ஒரு குடையின் கீழ்  
ஒருங்கிணைத்தது. இதனால்  
அயோத்தி நூலகசேவை,  
போர்க்காலச் சூழலிலும்  
சக்திமிக்கதொரு நூலக சேவை  
அமைப்பாகத் தேசிய ரீதியில்  
வளர்ச்சிகண்டது.

அயோத்தி நூலகசேவை  
அக்காலகட்டப் போர்ச்சூழலில்  
மிக முக்கிய சமூகத்  
தேவையாகவிருந்த முதல் உதவிச்  
சிகிச்சைக் கைநூல் ஒன்றுடன் தன்  
வெளியீட்டுப் பணியை 1985 இல்  
ஆரம்பித்தது. யாழ்ப்பாணப்  
பல்கலைக்கழக சமூக மருத்துவபீட  
விரிவுரையாளராகவிருந்த வைத்திய  
கலாநிதி ந. சிவராஜா அவர்கள் எழுதிய  
'முதல் உதவி' என்ற நூலே அயோத்தி நூலக  
சேவையினரின் முதல் வெளியீடாயிற்று.  
காலக்கிரமத்தில் நூலகத்துறை மற்றும்  
நூலியல் துறைகளுக்கான வெளியீட்டுப்  
பணிகளில் அயோத்தி நூலக சேவைகள்  
நிறுவனம் ஈடுபடலாயிற்று. நூலகவியல்  
துறையின் அதன் முதலாவது  
நூல்வெளியீடாக 'நூற்பகுப்பாக்கம்:  
நூலகர்களுக்கான கைநூல்' அமைந்தது.  
நூலகவியல்துறை விரிவுரையாளராகவிருந்த  
கலாநிதி வே.இ. பாக்கியநாதன்  
அவர்களால் எழுதப்பட்டு ஜூலை 1986  
இல் இந்நூல் வெளியாயிற்று. நூலகங்களில்  
நூல்களைப் பகுப்பாக்கம் செய்வதற்குப்  
பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் டீவி

1989 இலேயே 'கிராமிய நூலகங்களும்  
அபிவிருத்தியும்' என்ற பெயரில்  
நான்காவது நூல் அயோத்தி நூலக  
சேவைகள் நிறுவனத்தின் இயக்குநரான  
என். செல்வராஜா அவர்களினால் எழுதி  
வெளியிடப்பட்டது. இலங்கையின் தமிழ்ப்  
பிரதேசங்களை மையப்படுத்தி கிராம  
நூலக இயக்கம், சிறுவர் நூலகங்கள்,  
பாடசாலை நூலகங்கள், பால்களுக்கான  
நூல்களைக் கிராமமட்டத்தில் தயாரித்தல்,  
சனசமூக நிலையங்களின் நூலக  
நடவடிக்கைகள், நூல் கொள்வனவு  
போன்ற விடயங்களை விளக்கும்  
கட்டுரைகளைக் கொண்டதே இந்நூலாகும்.

தசாம்சப் பகுப்பு முறையின் (Dewey Decimal  
Classification) 19 ஆம் பதிப்பின் சுருக்கப்  
பிரிவினை இந்நூல் தமிழில்  
கொண்டிருந்தது. டீவி தசாம்சப் பகுப்பு  
முறையில் பகுப்பாய்வு செய்வதற்குப்  
பயிற்சி பெற்றிராத தமிழ் நூலக  
ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் எளிய  
உதாரண விளக்கங்களும் இந்நூலில்  
காணப்பட்டிருந்தது. இந்நூலின்  
முக்கியத்துவம் கருதி இரண்டாவது பதிப்பு  
ஆகஸ்ட் 1989 இல் வெளியிடப்பட்டது.  
இடையில் நூலாசிரியரால் இந்தியாவிலும்  
காந்தளகம் வெளியீட்டகத்தின் வாயிலாக  
இந்நூல் மீள்பிரசுரம் கண்டிருந்தது.

'கல்வி நிறுவன நூலகங்கள்' என்ற நூல்  
நூலகத்துறையின் மூன்றாவது வெளியீடாக  
1987 இல் மலர்ந்தது. யாழ்ப்பாணப்  
பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த  
திருமதி விமலாம்பிகை பாலசுந்தரம்  
அவர்கள் எழுதிய இந்நூலில் ஆரம்பப்

பாடசாலைகள், கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்களான தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு ஆய்வகங்கள் ஆகியவற்றில் இயங்கும் நூலகங்களின் நூற்சேகரிப்பு, நூலகங்களின் பயன்பாடு, நூலக சேவைப் பகுதிகள் முதலியன இந்நூலில் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இந்நிறுவனங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள், அவற்றை நிவர்த்தி செய்ய நூலகர் கையாளக்கூடிய வழிமுறைகள் என்பனவும் அதில் ஆராயப்பட்டிருந்தன.

1989 இல் விமலாம்பிகை பாலசுந்தரம் தொகுத்த மற்றொரு நூல் 'கலைச்சொற்றொகுதி: நூலகமும் தகவல் விஞ்ஞானமும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அயோத்தி வெளியீட்டின் 3 ஆவது நூலாக அமைந்த இது நூலக, தகவல் விஞ்ஞானத்துறையில் பயன்படுத்தப்படும் சுமார் 1500 ஆங்கில கலைச்சொற்களுக்குரிய தமிழ்ப் பதங்களைக் கொண்டிருந்தன. இலங்கையில் இத்துறையில் தமிழில் வெளிவந்துள்ள முதலாவது கலைச்சொற்றொகுதி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1989 இலேயே 'கிராமிய நூலகங்களும் அபிவிருத்தியும்' என்ற பெயரில் நான்காவது நூல் அயோத்தி நூலக சேவைகள் நிறுவனத்தின் இயக்குநரான என். செல்வராஜா அவர்களினால் எழுதி வெளியிடப்பட்டது. இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களை மையப்படுத்தி கிராம நூலக இயக்கம், சிறுவர் நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், பாலர்களுக்கான நூல்களைக் கிராமமட்டத்தில் தயாரித்தல், சனசமூக நிலையங்களின் நூலக

நடவடிக்கைகள், நூல் கொள்வனவு போன்ற விடயங்களை விளக்கும் கட்டுரைகளைக் கொண்டதே இந்நூலாகும்.

என். செல்வராஜாவின் மற்றொரு நூலான 'ஆரம்ப நூலகர் கைநூல்', செப்டெம்பர் 1991 இல் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தது. சிறு நூலகமொன்றின் செயற்பாடுகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்நூலில் நூலகத்துறையைத் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு நூலகமொன்றின் அன்றாட நடவடிக்கைகள், மற்றும் நிர்வாக அறிவுரைகள் என்பன சுருக்கமாக வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் உதவி இயக்குநராகவிருந்த ஜனாப் எஸ்.எம். கமால்தீன் அவர்களது நூலகவியல்துறை சார்ந்த கட்டுரைகளைத் தாங்கிய 'நூலும் நூலகமும்' என்ற நூல் செப்டெம்பர் 1992 இல் கொழும்பில் வெளியிடப்பட்டது.

'யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு' என்ற நூல் என். செல்வராஜா அவர்களால் ஐக்கிய இராச்சியத்திலிருந்து அயோத்தி நூலக சேவைகளின் வாயிலாக ஜூன் 2001 இல் வெளியிடப்பட்டிருந்தது. இலண்டன், வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு புகலிடத்திலிருந்து வெளியிட்ட முதலாவது நூலகத்துறை சார்ந்த நூலாக அமைகின்றது. 1981 இல் இலங்கை அரசபடையினரால் எரித்து அழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றைக் கூறக்கூடிய தமிழ் ஆங்கிலக் கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள், சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், நூல்கள், இணையத்தளங்கள்

போன்றவற்றில் வெளியான தகவல்களையும், துண்டுப்பிரசுரங்கள், சிறு நூல்கள் போன்றவற்றையும் தொகுத்து ஆண்டுவாரியாக ஒழுங்கு செய்து, யாழ். நூலகத்துடன் தொடர்பு கொண்டவர்களின் கட்டுரைகளுடன் சேர்த்து படங்களுடன் இந்த தமிழ் - ஆங்கில இருமொழி நூல் உருவாக்கப்பட்டது. பின்னர் 2023 இல் மேலும் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுடன் தமிழ் - ஆங்கில மொழிகளில் தனித்தனியாக மீள்பதிப்புச் செய்யப்பட்டது.

அயோத்தி நூலக சேவையின் மிக முக்கியமான நூலியல் பங்களிப்பாக அமைவது 'நூல்தேட்டம்' என்ற பாரிய தொகுப்பு முயற்சியாகும். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான குறிப்புரையுடனானதொரு நூல் விபரப்பட்டியல் நூல்தேட்டமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு டிவி தசாம்சப் பகுப்பு முறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப் பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதிவும் தொடரிலக்கமிடப்பட்டுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பன நூலின் சிறப்பம்சமாகக் காணப்படுகின்றது. நூல்தேட்டம் முதலாவது தொகுதி ஜூன் 2002 இலும், 17 ஆவது தொகுதி பெப்ரவரி 2024 இலும் வெளிவந்து ஈழத்தமிழர்களின் 17,000 நூல்களைக் குறிப்புரையுடன் பதிவு செய்துள்ளது. தொடர்ந்தும் இத்தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்துப் பதிப்புலக வரலாற்றில் ஈழத்தமிழர்களின் வெளியீட்டு முயற்சிகளை பரந்த அளவில் குறிப்புரையுடன் வகுப்புவாரியாகப்

## நூல் தேட்டம் 2



என்.செல்வராஜா

பதிவுசெய்து வைக்கும் முதல் முயற்சி இதுவாகும்.

அயோத்தி நூலக சேவைகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட 1985 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்த நூலகவியல், நூலியல் முயற்சிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றொரு அம்சம் இவ்வமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்குகளாகும். யாழ்ப்பாணம் ஈவலின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தில் நூலகர் ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து நடத்தி, தமிழ்ப் பிரதேச நூலகர்களையும், நூலகப் பொறுப்பாளர்களையும், அப்பிரதேசங்களில் நூலகங்களைத் திட்டமிட்டு வழிநடத்தும் நிர்வாகிகளையும் ஒரே கூரையின் கீழ்

சந்திக்கவைத்து, எப்போதுமே கேட்கப்படாதிருந்த நூலகர்களின் குரலைக் உரத்துக் கேட்க வைத்த பெருமை இவ்வமைப்பையே சாரும். அன்றைய காலகட்டத்தில் ஈழநாடு நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தின் வழியாகவும், செய்திகளின் வழியாகவும் இம்முயற்சிக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளின் பாதிப்பினால் பின்னாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஓரிரு நூலகவியல் கருத்தரங்குகளை பின்னாளில் ஏற்பாடு செய்ய நேர்ந்தது.

யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் 300 இற்கும் அதிகமான சனசமூக நிலையங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கி கிராமிய மட்டத்தில் நூலக - வாசிக்காலை சேவையினை ஆற்றிவந்தன. இச் சமூக அமைப்புகளை பாரிய அளவில் ஒருங்கிணைத்து சனசமூக நிலைய நூலகர்களுக்கான 6 நாள் பயிற்சியும் சான்றிதழ் வழங்கலும், ஐப்பசி 1989 இல் அயோத்தி நூலகசேவை நிறுவனத்தால், சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன், யாழ்ப்பாணத்தில் கொட்டடிப் பகுதியில் அமைந்திருந்த சம்மேளனத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகத்தின் அழைப்பின் பேரில் (Coordinating Secretariat for Plantation Areas, Kandy) கண்டி புஷ்பதான மாவத்தையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில், 1990 ஏப்ரல் 6 - 8 ஆம் திகதிகளில் மலையக நூலக அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கொன்று அயோத்தி நூலக சேவைகளினால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இலங்கையின் பிரபல நூலகர்களை இக்கருத்தரங்கில் ஒரே மேடையில் இடம்பெறச் செய்தமை

இந்நிகழ்வின் முக்கிய வெற்றியாகும்.

பல்வேறு மாநகர சபைகளின் வேண்டுகோளின் பேரில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பினர் பிரதேச ரீதியில் உள்ளூராட்சி சேவை நூலகங்களுக்கான நூலகவியல் கருத்தரங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். சண்டிலிப்பாய், உடுவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள கிராமிய - நகர நூலகர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஜூன் 1986 இல் மானிப்பாய் நூலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை நகரசபையின் ஆதரவுடன் திருகோணமலை மாவட்ட நூலகர்களுக்கான கருத்தரங்கும் இருநாள் பயிற்சியும் நவம்பர் 1989 இல் இடம்பெற்றது.

சமூக அமைப்புகளின் நிதிவளத்தை அதிகரிக்கவும், நூலக விழிப்புணர்வினை அப்பிரதேச மக்களிடையே ஏற்படுத்தவும் அயோத்தி நூலக சேவை அமைப்பு தோள் கொடுத்து வந்துள்ளது; நவாலி 'வை.எம்.சீ.ஏ' உடன் இணைந்து நூலக வாரத்தை ஏற்பாடு செய்து கிராம விழிப்புணர்வை ஊட்டியதுடன் நவாலியில் 'வை.எம்.சீ.ஏ' நூலகத்துக்கு நூல்களும் நிதியும் திரட்டியது.

புங்குடுதீவு சர்வோதய அமைப்பினரின் கிராம நூலகத் திட்டங்களுக்கு ஆலோசனையும் பயிற்சிகளும் வழங்குவதில் அயோத்தி நூலக சேவை இன்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஸ்கொட்லாந்தின் Books Abroad நிறுவனத்தின் வாயிலாக தாயகத்தின் நூலக அபிவிருத்திக்கான நூல் உதவித் திட்டங்களை 2004 தொடக்கம் முன்னெடுத்து வரும் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் நூலகவியல் மற்றும் நூலியல் பணிகள், போர்க்காலச் சூழலில், நூலகத்துறையின் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிராத ஒரு வேளையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.



ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பணுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக 'இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்' அமைகின்றது.



● இளங்கோ

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, 'டிசே தமிழன்' என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள் 2007), சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள் 2012), பேயாய் உழலும் சிறுமனமே (கட்டுரைகள் 2016), மெக்ஸிகோ (நாவல் 2019), உதிரும் நினைவின் வர்ணங்கள் (கிரைப்படக்கட்டுரைகள் 2020), ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் (மொழிபெயர்ப்பு 2021), தாய்லாந்து (குறுநாவல் 2023) ஆகியவை இதுவரையில் இவர் எழுதிய பணுவல்கள் ஆகும்.

## ஒரு ஈழத் தமிழரின் புகலிட வாழ்வு : லோகதாசன் தர்மதுரையின் 'The Sadness of Geography' நூலை முன்வைத்து

1983

இல் சாவகச்சேரி சங்கத்தானையில், இலங்கை

இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பியோடும் ஒருவர் இறுதியில் கனடாவை வந்து சேரும்வரை அலைந்துழலும் வாழ்க்கையை 'The Sadness of Geography' நூல் கூறுகின்றது. 80 களில், தனது பதின்மங்களில் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி விடுதியில் கல்வி கற்கின்ற லோகதாசனின் சுயசரிதை நூல் இதுவாகும். அநேக ஈழத்தமிழரைப் போல, 81 இல் யாழ் நூலக எரிப்பும், 83 ஆடி இனக்

Logathanan  
Tharmathurai

THE  
SADNESS OF  
GEOGRAPHY

My Life as a Tamil Exile

கொலைகளும் லோகதாசனின் வாழ்வை  
வேறொரு திசையில் புரட்டிப்  
போடுகின்றது.

லோகதாசனின் தந்தையார் சாவகச்சேரியில்  
ஒரு நகைக்கடை வைத்திருக்கின்றார். மிக  
வசதியான குடும்பம் அவர்களுடையது.  
காரும், அதற்கான சாரதியும்,  
வேலைக்காரரும் இருக்கின்ற சூழலில்  
லோகதாசன் வளர்கின்றார். சாவகச்சேரியில்  
இருந்து, சிறந்த கல்வியைப் பெறும்  
பொருட்டு யாழ் நகருக்குச் சென்று சென்.  
ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்கவும்  
செய்கின்றார்.

இந்த நூலில் போர் ஒருவகை  
மனவடுக்களை லோகதாசனுக்குக்  
கொடுக்கின்றது என்றால்,  
இன்னொருவகையில் அவரின்  
குடும்பத்துக்குள் நடக்கும் சிக்கலான  
விடயங்கள், வேறு வகையான  
மனவுளைச்சலைக் கொடுக்கின்றன. மிக  
வசதியான குடும்பத்தில் லோகதாசன்  
பிறந்தாலும், அவரின் இளமைக்காலம்  
அவ்வளவு சொல்லும்படியாக இல்லை.

லோகதாசன் ஆறு வயதாக இருக்கும்போது  
அவரின் தந்தையார் இன்னொரு  
பெண்ணை அழைத்து வந்து அதே வீட்டில்  
வைத்து வாழத் தொடங்குகின்றார். என்ன  
நடக்கின்றது என்று புரியாத வயதில்,  
எவரும் இது குறித்துப் பேசத் தயங்குகின்ற  
வீட்டில், பல்வேறு குழப்பங்களோடு  
லோகதாசன் தனது குழந்தைப்  
பருவத்தையும், பதினமக் காலத்தையும்  
கடக்க வேண்டியவராகின்றார்.

லோகதாசனின் தந்தையார் வீட்டில்  
தாயையும், லோகதாசனையும் கோபம்  
வரும்போதெல்லாம் அடித்து  
உதைக்கின்றார். ஒருமுறை வன்முறை  
உச்சமாகி, தந்தையார் லோகதாசனை  
இடுப்புப் பட்டியால் அடிக்க, அவரது கால்  
கெண்டைச் சதை கிழிந்து விடுகிறது.

பின்னர், லோகதாசன் வைத்தியசாலைக்குக்  
கொண்டு செல்லப்பட்டு  
சிகிச்சையளிக்கப்படுகிறார். லோகதாசனின்  
தந்தையிடம் இருக்கும் ஆண்களுக்கேயான  
தன்னகங்காரம், அவரது வியாபாரம்  
நொடித்துப் போனவுடன் மெல்ல மெல்லக்  
கரைந்து போகின்றது. யாழ்ப்பாணத்தில்  
அன்று இருந்த யுத்தச் சூழல் இந்த  
வீழ்ச்சியை மேலும் விரைவுபடுத்துகின்றது.

லோகதாசன் ஒருமுறை யாழ் நகரில் இருந்து  
சாவகச்சேரிக்கு ரெயினில் வரும்போது,  
இலங்கை இராணுவத்தால் பாலியல்  
வன்முறை செய்யப்படுகின்றார். ஒருபுறம்  
தந்தையின் குடும்ப வன்முறை,  
இன்னொருபுறம் இராணுவத்தின் பாலியல்  
அத்துமீறல் கொடுத்த உளவடு என  
யாரோடும் பகிர முடியாத சம்பவங்களை  
லோகதாசன் தனக்குள்ளேயே பூட்டி  
வைக்கின்றார்.

வியாபாரத் தோல்வியுடன் லோகதாசனின்  
தந்தையார் குடிக்கு அடிமை ஆகின்றார்.  
தந்தையோடு ஏற்படும் பிணக்கில்  
லோகதாசனின் தாயார் கோபமடைந்து  
கிணற்றில் குதிக்க நேருகிறது. தாயின் இச்  
செயல் லோகதாசனின் குடும்பத்திற்கு ஒரு  
பெரும் அவமானமாக அமைகின்றது.  
ஒருமுறை போதையில் இருக்கும்  
தகப்பனைத் தேடிப் போகும் லோகதாசனை  
அவரின் தந்தையார் அடிக்க, அவமானம்  
தாங்கமுடியாத லோகதாசன்  
பூச்சிநாசினியைக் குடித்து தற்கொலை  
செய்ய முயற்சிக்கின்றார். இவ்வாறு  
வெளிச்சூழலும், குடும்பச்சூழலும் தாங்கிக்  
கொள்ளமுடியாத சித்திரவதையாக  
இருக்கும்போது, அப்போதிருந்த அநேக  
இளைஞர்களைப் போல லோகதாசன்  
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரப்  
போகின்றார். 80 களின் தொடக்க காலத்தில்  
புலிகள் எவரையும் எளிதாகத் தங்கள்  
இயக்கத்தில் சேர்த்துக்கொள்வதில்லை.  
ஆயுதம் தனக்கு மிகப்பெரும்

அதிகாரத்தையும் விடுதலையும் தரும் என லோகதாசன் நம்புகின்றார். அவர் மீது இலங்கை இராணுவம் செய்த பாலியல் வன்முறை இயக்கத்தில் சேர வேண்டுமென்ற உறுதிப்பாட்டை லோகதாசனுக்கு ஏற்படுத்துகின்றது.

லோகதாசன் யாழ் நகரில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரின் மூத்த சகோதரர் லதி பிரான்சுக்குப் போய்விட்டதை அறிகின்றார். கல்லூரியில் இருந்து சாவகச்சேரிக்கு வந்த லோகதாசனை புலிகளும் உடனே தங்களுடன் சேர்க்காமல் அவரிடம் அரசியல் வேலைகளை மட்டும் செய்யக் கொடுக்கின்றனர். ஒரு நாள் இரவு நேரத்தில் சுவரொட்டிகளை ஓட்டிக் கொண்டிருக்கும்போது ரோந்து வந்த இராணுவத்திடம் இருந்து அதிஷ்டவசமாக லோகதாசனும், அவரின் நண்பரும் தப்புகின்றனர். லோகதாசன், இனியும் இலங்கையில் இருக்கமுடியாது என்று தனது சகோதரனைப் போல வெளிநாட்டுக்குத் தப்பியோட விரும்புகின்றார். அன்றைய காலங்களில் ஜேர்மனிக்குப் போவது எளிதாக இருந்தது எனச் சொல்லப்படுகின்றது. எனினும் வீடு இருக்கும் சூழலில் தனக்கு அவர்கள் உதவ முடியாது என்று லோகதாசன் அவரின் நண்பரின் தாயாரிடமிருந்து 20,000 ரூபாய் பணத்தைப் பெற்று ஜேர்மனிக்குப் போவதற்கு யாழிலிருந்து கொழும்புக்குப் போகின்றார். தந்தையோடு எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருக்கும் லோகதாசன், தாயிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கொழும்புக்குப் புறப்படுகின்றார். அதுதான் அவர் தனது தந்தையை இறுதியாய் பார்க்கும் சந்தர்ப்பம் என்பதை அறியாது லோகதாசன் தந்தையைப் பிரிந்து விடுகிறார்.

**லோகதாசன் தனக்கு இலங்கை இராணுவத்தால் நீகழ்த்தப்பட பாலியல் வன்முறையை, தனது 50 ஆவது வயதீல்தான் அவரது மனைவிமிடம் பகிர்ந்து கொண்டதாக இந்த நூலின் பின்னிணைப்பில் எழுதுகின்றார். அதுவரைக்கும் இந்தச் சம்பவத்தை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்று சொல்கின்றார்.**

2

83 ஆம் ஆண்டு இனப் படுகொலைகளால் கொழும்பு சிதைவுற்றுக் கிடந்த காலம் அது. வழமையான பல தமிழ் ஏஜென்ஸிக்காரர்களை போலவே லோகதாசனின் ஏஜென்ஸிக்காரரும் லோகதாசனை ஏமாற்றுகின்றார். ஆனால் அதிசயமாக லோகதாசன் ரெயினில் சந்திக்கும் ஒரு பெண் அவரை இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றுகின்றார். அதையொரு அதிசயமாகவே லோகதாசன் நம்புகின்றார். அன்றைய நிலைமையில் அந்தப் பெண் குறித்த எந்தத் தகவலையும் பெற்றுக் கொள்ளாதது பற்றி, இத்தனை காலத்துக்குப் பிறகு நினைத்து வருந்தவும் செய்கின்றார். அதேபோல ஒரு முஸ்லிம் தாயும் அவரின் பிள்ளைகளும் லோகதாசன் ஜேர்மனி போகும்வரை குறைந்த வாடகையில் தங்க இடம் கொடுத்து அவரை கட்டுநாயக்க விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைக்கின்றனர். இலங்கை இராணுவத்திடமிருந்தும், தந்தையின் வன்முறையிலிருந்தும் தப்பிவிட்டேன் என்கின்ற நிம்மதியை காலம் அவ்வளவு

விரைவில் லோகதாசனுக்குக் கொடுத்துவிடவில்லை. ஜேர்மனியில் அவர் அகதி என்ற அடையாளத்துடன் சிறை வாழ்க்கைக்குத் தள்ளிவிடப்படுகின்றார். அந்தச் சிறை ஒரு காலத்தில் நாஸிகள் யூதர்களை அடைத்துவைத்த நூர்கம்பேக் சிறையாக இருக்கின்றது. சிறையில் இருந்து ஒருமாதிரியாக லோகதாசன் பிரான்சில் வாழும் அவரது சகோதரர் லதியைத் தொடர்பு கொள்கின்றார். லதி ஒரு ஏஜென்ஸி மூலமாக லோகதாசனை சிறையில் இருந்து தப்ப வைத்து, பிரான்சிற் குக் கொண்டுவரச் செய்கின்றார். அந்தப் பயணமும் மிக ஆபத்தான வகையில் நிகழ்த்தப்படுகின்றது. பிரான்சிற் கு வந்த லோகதாசனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. பிரெஞ்சைக் கொஞ்சம் படித்தாலும், உரிய ஆவணங்கள் இல்லாமையால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை தொடருகின்றது. லோகதாசனைச் சூழ இருக்கும் சில இளைஞர்கள் போதைப் பொருட்களை விற்பவர்களாக இருக்கின்றார்கள். படிப்போ, வேலையோ செய்யமுடியாத நிலையில் லோகதாசனும் போதைப் பொருட்களை விநியோகிக்கும் ஒருவராக மாறுகின்றார்.

இப்படியே இருந்தால் லோகதாசன் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்று நினைக்கும் சகோதரர், அவரைக் கனடாவுக்கு அனுப்பி வைக்க முயல்கின்றார். பிரான்சிலிருந்து கனடாவுக்கு பிரெஞ்சுக்காரரின் கடவுச் சீட்டில் புறப்படும் லோகதாசன், இன்னொரு இலங்கைக்காரருக்கு உதவப்போய் விமான நிலையத்தில் மாட்டிக் கொள்கின்றார். இப்போது கடவுச் சீட்டு மோசடியால் பிரெஞ்சு ஜெயிலில் அடைக்கப்படுகின்றார். அங்கே சில வாரங்கள் அடைக்கப்பட்டு இருக்கும் லோகதாசன் அவரின் சகோதரர் இலஞ்சமாய்க் கொடுக்கும் பெரும்

பணத்தால் சிறையிலிருந்து ஒரு நாள் இரவில் விடுவிக்கப்படுகின்றார்.

கனடாவுக்குச் செல்லும் வழியும் அடைக்கப்பட்டு விட, இங்கிலாந்தில் மேற்படிப்பு படிக்கலாம் என்று நினைத்து இலண்டனுக்குச் செல்ல லோகதாசன் நினைக்கின்றார். ஆனால் கள்ளமாக பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்குப் போக முடியாது. எனவே லோகதாசனை அவரின் சகோதரரும் நண்பர்களும் ஹொலண்டுக்குக் கூட்டிச் சென்று, அங்கிருந்து விமானத்தில் அயர்லாந்துக்குப் போகச் செய்கின்றனர். கப்பலில் அயர்லாந்திலிருந்து இங்கிலாந்து செல்கிறார். இங்கிலாந்திலும் உபரி வேலைகளைச் செய்தும், பெரிதாக படிக்க முடியவில்லை. ஆங்கில வகுப்புகளுக்குப் போய் ஆங்கிலத்தை மெருகூட்டினாலும், உரிய ஆவணம் இன்றி, படிக்க முடியாது லோகதாசன் தவிக்கிறார். இறுதி முயற்சியாக மீண்டும் இங்கிலாந்தில் இருந்து கனடாவுக்கு பிரெஞ்சுக்காரரின் கடவுச் சீட்டில் போக முயல்கின்றார்.

கனடாவுக்கான விமானப் பயணத்தில் மீண்டும் இங்கிலாந்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுகின்றார். தான் பாண்டிச்சேரியில் இருந்து வரும் ஒரு பிரெஞ்சுக்காரர் என லோகதாசன் அதிகாரிகளுக்குக் கூறுகிறார். அவர்கள் அதனை நம்பினார்களோ அல்லது கனடாவுக்குப் போய் தப்பிப் பிழைக்கட்டும் என்று நினைத்தார்களோ, ஒரு மாதிரியாக அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கின்றனர். அதன் பின்னரும், இந்தியாவுக்குத் திரும்பிப் போகும் ரிக்கெட் இல்லாமல் கனடாவுக்குப் போக முடியாதென, கடைசி நுழைவாயிலில் தடுக்கப்படுகின்றார். இறுதியில் கையில் வைத்திருக்கும் அவ்வளவு பணத்தையும் கொடுத்து ஒரு ரிக்கெட்டை (Return Ticket) வாங்கி ஒருவாறாக விமானத்தில்

ஏறுகின்றார். இப்படி ஒவ்வொரு பயணத்திலும், 'கரணம் தப்பினால் சிறை' என்கின்ற அச்சத்தோடும், மீண்டும் தன்னை இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களோ என்கின்ற அச்சத்தோடுந்தான் லோகதாசன் அலைந்துழல்கிறார். ஒருமாதிரியாக இறுதியில் கனடாவுக்குள் லோகதாசன் நுழைந்துவிடுகின்றார். கனடாவின் குடிவரவு அலுவலகத்தில், தான் போலிக் கடவுச்சீட்டில் வந்ததை ஒப்புக்கொள்கின்றார். அப்போதுதான் ஒரு விமான நிலையத்தில் இயல்பாக இருக்க முடிந்ததென்று, கனடாவிற்குள் நுழைந்த அனுபவம் பற்றி லோகதாசன் எழுதுகின்றார்.

3

இதன் பின்னர் அநேக புலம்பெயர்ந்த அகதிகளைப் போல படித்தபடி, இரண்டு வேலைகளைச் செய்து ஊரில் இருக்கும் தனது குடும்பத்தை கனடாவுக்கு அழைக்கின்றார். இது நடைபெறுவதற்கிடையில் லோகதாசனின் குடும்பம் ஒரு பெரும் இழப்பைச் சந்திக்கின்றது. லோகதாசனின் மூத்த சகோதரர் மீண்டும் இலங்கைக்குப் போகும் முயற்சியில் இந்தியாவிற்குள் நுழையும்போது அவரின் சேமிப்புப் பணத்தை இந்திய விமான நிலையத்தில் அதிகாரிகள் கையகப்படுத்துகின்றனர். அதை மீண்டும் பெற முயற்சிக்கும் லோகதாசனின் சகோதரர், அவரின் தந்தையாரை இந்தியாவுக்கு வரச் சொல்கிறார். அதற்காக, இயக்கத்தின் படகில் இராமேஸ்வரம் செல்லும் லோகதாசனின் தந்தையார் இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் காயப்படுகின்றார். படகில் மீண்டும் மன்னாருக்கு திரும்பும் காயப்பட்ட

லோகதாசனின் தந்தையை ஒரு பாதிரியார் காப்பாற்றுகின்றார். ஆனால் அவருக்கு உரிய சிகிச்சை கொடுக்க எந்த வைத்தியசாலைக்கும் போக முடியாதபடி யுத்த சூழல் இருக்கின்றது. லோகதாசனின் தந்தை காயப்பட்டுவிட்டார் என்ற செய்தி மன்னாரிலிருந்து சாவகச்சேரிக்கு அனுப்பப்படுகின்றது. லோகதாசனின் பதினேழு வயது இளைய சகோதரன் தந்தையைப் பார்க்க வருகின்றார். தந்தையாரோ காயத்துடன் எப்படியேனும் தமிழகத்துக்குப் போக வேண்டுமென அடம்பிடிக்கின்றார். வேறு வழியின்றி தந்தையோடு அந்தப் பதினேழு வயது பையன் இராமேஸ்வரம் போகின்றான். ஆனால், காயத்துடன் இருந்த தந்தையார் 'கோமா' நிலைக்குச் சென்று, தமிழகத்திலேயே மரணமடைகின்றார். வேறுவழியின்றி, வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் பொது மயானத்தில் லோகதாசனின் தந்தையார் எரியூட்டப்படுவதற்குப் பதில் புதைக்கப்படுகின்றார்.

இற்றைவரை தனது இளையசகோதரன் தங்களுடன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசவில்லை என்று லோகதாசன் இந்நூலில் குறிப்பிடுகின்றார். அதுபோலவே அவரது தாயும், தனது தந்தை இரண்டாவது மனைவியாகக் கூட்டிவந்த தாயின் சகோதரி பற்றி ஒருபோதும் பேச விரும்பவில்லை என்று லோகதாசன் இந் நூலில் குறிப்பிடுகின்றார். இத்தனைக்கும் லோகதாசனின் தாயார் அவரோடுதான் இன்றுவரை கனடாவில் வசித்து வருகின்றார். இவ்வாறு பல இரகசியங்கள் பரம இரகசியங்களாகவே, எவரும் மனந்திறந்து பேசாதபடி, அவரவர் மனங்களுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

லோகதாசன் அவரது தந்தையை மன்னிக்க முடியாதவராகவே இருக்கின்றார். ஆனால் தந்தையின் மரணம் அவரை ஒருவகையில் புரிந்துகொள்ளவும் வைக்கின்றது. தந்தை உயிரோடு இருந்த காலங்களில் எழுதிய கடிதங்களை, வெறுப்பால் திறந்து வாசிக்காத லோகதாசன், தந்தையின் மரணத்தின் பின் அவற்றை வாசிக்கின்றார். தனது தாய் எப்படி தனது தந்தையை அவரின் அத்தனை பலவீனங்களுடன் ஏற்று வாழ்ந்தாரோ, அப்படி ஏதோ ஒருவகையில், காலமாகிவிட்ட தனது தந்தையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றார் லோகதாசன்.

லோகதாசன் தனக்கு இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை, தனது 50 ஆவது வயதில்தான் அவரது மனைவியிடம் பகிர்ந்து கொண்டதாக இந்த நூலின் பின்னிணைப்பில் எழுதுகின்றார். அதுவரைக்கும் இந்தச் சம்பவத்தை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்று சொல்கின்றார்.

லோகதாசனின் இந்தச் சுயசரிதை நூல், போருக்குள் வாழ்கின்றபோது போரால் மட்டுமல்ல, இன்னும் பல விடயங்களாலும் உளவடுக்களுக்கு ஆகின்றோம் என்பதைச் சொல்கின்றது. நமது தமிழ் இயக்கங்கள் சகோதரப் படுகொலைகளைச் செய்தபோது, பலருக்கு 'துரோகி' என கழுத்தில் அட்டைகளை மாட்டி, பொதுவெளிகளில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அவ்வாறாகக் கொல்லப்பட்ட உயிரற்ற உடல்களைப் பார்த்த அனுபவங்களும் இங்கே பகிரப்படுகின்றன.

யுத்த காலத்தில் உயிர் தப்புவதே முக்கிய



லோகதாசன் தர்மதுரை

Image Source - canadianimmigrant.ca

நோக்காக இருப்பதால், ஏனைய விடயங்களால் ஏற்படும் மனவடுக்களை நிதானமாகப் பார்க்கவோ, அதற்குரிய சிகிச்சைகளை/ஆலோசனைகளைப் பெறவோ முடிவதில்லை. இது பாதிக்கப்படுபவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரோடு வாழ்க்கையைப் பகிர்பவர்கள், அவர்களின் பிள்ளைகள் வரை பலரைப் பாதிக்கின்றது. போர் என்பது அது நடந்து கொண்டிருக்கும்போது மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. போரின் போது நடந்த உளவடுக்களை ஆற்ற, சிலவேளைகளில் முழு வாழ்நாட் காலமும் தேவையாக இருக்கின்றது. ஆகவேதான் போரை நாம் அவ்வளவு வெறுக்கவும் எதிர்க்கவும் வேண்டியிருக்கின்றது. போரை நடத்தும் எந்த அதிகாரத் தரப்பும், மனிதர்களாக இருக்கச் சாத்தியமற்றவர்கள் என்று மீண்டும் மீண்டும் உரத்த குரலில் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே 'ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை' என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.



● விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான 'அலகிலா ஆடல்: சைவத்தின் கதை' எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக 'மட்டக்களப்பு எட்டுப் பகுதி' நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

# கீழைக்கரையில் சோழர்

10

ஆம் நூற்றாண்டில் இராசநாட்டில் இருந்த அனுராதபுரச் சிங்கள அரசு இலங்கை சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்துவிடுகின்றது. அக்கால ஆசியாவின் ஆதிக்க சக்திகளாக விளங்கிய

திசையாயிரத்து ஐநூற்றுவர் முதலிய வணிக கணங்களும் அனுராதபுர அரசு வம்சத்தினரிடையே காணப்பட்ட ஆட்சிப் போட்டியும் சோழர் இலங்கையுள் நுழைவதற்கு சாதகமாக விளங்கின. மெல்ல மெல்ல இவ்வாதிக்கமானது முழு இராச நாட்டிலும், அக்கால இலங்கைத் தலைநகர் அனுராதபுரத்திலும் கிளர்ச்சிகள், அரசியல் கலவரங்களின் வழியே அதிகாரத்தைக் கைப்பற்றியது. இறுதியில் சிங்கள அரசின் சந்ததியில் எஞ்சினோர் சிதறுண்டு தெற்கே பின்வாங்கி உரோகணத்தில் மறைந்து வாழத் துவங்கியதுடன் சுமார் நூறாண்டு காலம், இலங்கை மணிமுடிக்கு சோழநாடு உரிமை கோரலாயிற்று.

சோழர் காலத்தில் இடம்பெற்ற ஈழப் படையெடுப்புகளை வருமாறு சுருக்கி நோக்கலாம். வளர்ந்து வந்த சோழ அரசுடன் அனுராதபுர அரசு முரண்பட்ட முதல் சம்பவம் பதிவாகியது பராந்தகச் சோழனை எதிர்த்த இராசசிம்ம பாண்டியனுக்கு அனுரை அரசன் ஐந்தாம் காசியப்பன் படையுதவி அளித்த போது தான். அதனால் சீற்றமுற்று 919 இல் பராந்தகச் சோழன் இலங்கை மீது படையெடுக்கின்றான். பாண்டிய - சிங்களக்

கூட்டுப்படையை வென்ற பராந்தகன்  
'மதுரையும் ஈழமும் கொண்ட  
கோப்பரகேசரி வர்மன்' என்ற பட்டத்தைச்  
சூட்டிக்கொண்டாலும், அவன் கடல்  
கடந்து இலங்கை வந்து வென்றதாகத்  
தெரியவில்லை.

ஆனால் அண்ணளவாக 930 அளவில்  
அதே இராசசிம்ம பாண்டியன் சோழருக்கு  
அஞ்சி தன் பாண்டிய குலச்சின்னங்களை  
அனுரை அரசன் நான்காம் தப்புலனிடம்  
ஒப்படைக்கிறான். 947 பிற்பாதியில்  
பராந்தகச் சோழனின் ஈழப்படையெடுப்பு  
நான்காம் உதயன் காலத்தில்  
இடம்பெறுகிறது. உதயன் பின்வாங்கி  
உரோகணத்தில் தங்க நேரிடுகின்றது.  
சுமார் ஐம்பதாண்டுகளுக்குப் பின் 992,  
993, 994, 1002 ஆகிய ஆண்டுகளில்  
மாமன்னன் இராசராசன் ஈழம் மீது  
படையெடுத்தான். அவன் மகன்  
இராசேந்திரன் 1017 இல் நிகழ்த்திய  
படையெடுப்பில் ஈழமண்டலம் முழுவதும்  
சோழர் வசமானது. இப்படையெடுப்பில்  
முன்பு பாண்டியன் சிங்கள அரசனிடம்  
ஒப்படைத்த பாண்டிய குலச்  
சின்னங்களையும் சோழர் கவர்கின்றனர்.

சோழர் ஆதிக்கத்தின் கீழ் முழு ஈழமும்  
அமைந்திருந்தாலும், உரோகணப் பகுதி  
அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் முற்றாக  
நீடியாதவாறு அடிக்கடி கலவரங்களும்  
கிளர்ச்சிகளும் இடம்பெற்றுக்  
கொண்டிருந்தமை மகாவம்சத்தின் மூலம்  
தெளிவாகின்றது. 1044 ஆம் ஆண்டு  
இராசாதிராச சோழன் உரோகணப்  
பகுதியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய  
நான்கு சிங்களக் நாட்டுக் கிளர்ச்சியாளரை  
வென்றிருந்தான். இறுதியில் 1070 இல்  
விசயவாகு சோழரை வென்று இலங்கையின்  
சுயாட்சியை மீட்கிறான்.

மேற்கே மாதோட்டத்திலிருந்து  
அனுராதபுரம் வரையான பகுதியும்,



முதலாம் இராசராசன் எனக் குறிப்பிடப்படும்  
சுவரோவியம்  
Image Source - en.wikipedia.org

கிழக்கே திருக்கோணமலையிருந்து பதி,  
பொலனறுவை வரையான பகுதிகளும்  
சோழரின் முழுமையான கட்டுப்பாட்டின்  
கீழ் இருந்தன. குருநாகல், திசமாராமம்,  
களுத்துறை பகுதிகளில் ஆங்காங்கே சோழர்  
ஆதரவில் உருவான திசையாயிரத்து  
ஐநூற்றுவரின் வணிகக் குடியிருப்புகள்  
நீண்ட நாட்கள் இயங்கிக் கொண்டிருந்தன.  
எனினும் இந்தக் காலகட்டத்தில்  
கீழைக்கரையில் எத்தகைய சமூக -  
பொருளாதார மாற்றங்கள் இடம்பெற்றன  
என்பது இப்போது கிடைக்கும் எழுத்து  
மற்றும் பொறிப்புச் சான்றுகள் மூலம்  
தெளிவாக ஆவணப்படுத்தப்படவில்லை.  
ஒன்பதாம் நூற்றாண்டு சிங்களக்  
கல்வெட்டுகளில் அனுராதபுர சிங்கள



ஆட்சியின் கீழ் விளங்கியதாகத் தென்படும் கொட்டியாரப்பற்று, பாணமைப்பற்று, வேகம்பற்று, சம்மாந்துறைப்பற்று என்பனவற்றில் வாழ்ந்த மக்களின் நிலவரம் அடுத்த நூறாண்டில் சோழராட்சியில் என்னவானது என்பது தெளிவில்லை. ஆனால் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் கால வழக்களுடன் பிரசன்னசித்து சரித்திரம், மனுநேயகயவாகு, புவனேயகயவாகு என்ற தலைப்புகளில் சில மறைமுகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

அ. சோழ இளவரசியை மணந்திருந்த கலிங்க இளவரசன் ஒருவன் இலங்கைக்கு யாத்திரை வரும்போது, கொட்டியாரப்பற்று நாகர் குலத் தலைவனின் எதிர்ப்பைச் சந்தித்து “தன்னோடு வந்த சோழ வீரியர்களை ஏவி” அவனையும் படை வீரர்களையும் “வெட்டிச் செய்து” தட்சணாபதி (திருக்கோணமலை) யைத் தன்னிழலமர்த்தி சோழநாட்டு வீரியர்களைக் காவல் வைக்கிறான்.

ஆ. பின்பு தெற்கே மட்டக்களப்பு வந்து அங்கு ஆட்சிபுரியும் மன்னனுடன் குலமுகமன் கொண்டாடுகையில் மட்டக்களப்பு மன்னன் “நாகர்முனையில் பண்டுநாளில் சுப்பிரமணியர் ஆலயத்தை” சோழநாட்டு சிற்பிகளைக் கொண்டு செப்பனிட்டுத் தருமாறு வேண்டுகிறான்.

இ. கலிங்க இளவரசன் தன் மாமன் சோழ இராசனுக்கு ஓலை எழுதி சிற்பிகளும் திரவியங்களும் வருவித்துக் கோவிலைத் திருத்திக் கொடுத்து “அந்தணரை அழைத்து பத்ததியின் படி அபிசேகஞ் செய்வித்து திருக்கோயிலென நாமஞ்சார்த்தி” மட்டக்களப்பு மன்னனிடம் ஒப்புக்கொடுக்கிறான்.

ஈ. அதற்கு நன்றிக் கடனாக மட்டக்களப்பு மன்னன், மட்டக்களப்பின் தென்புறம்

மாணிக்க கங்கைக்கு வடக்காக ஒரு நகரை அமைத்து கலிங்க இளவரசனுக்கும் மனைவிக்கும் வழங்குகிறான். அந்நகரின் பெயர் உன்னாசகிரி.

உ. கலிங்க இளவரசனுக்கும் சோழ இளவரசிக்கும் பிறந்த மகன் உன்னாசகிரிக்கு “மேற்கிலும் தெற்கிலும் உள்ள நாடு, நகரங்களை எல்லாம் தன்வசப்படுத்தி”, மீண்டும் நாகர்முனை ஆலயத்தை சோழ நாட்டு சிற்பிகளை வரவழைத்து செப்பனிட்டு (சோழ நாட்டிலிருந்து) அரசர் பந்துக்களையும் நாற்பது திறவு குடிகளையும்

**சோழ அரசின் உரோகணப் பரவலாக்கலுக்கு வெவ்வேறு எதிர்ப்புகள் நிலவின என்பதை கலிங்க இளவரசனுக்கான நாகரின் எதிர்ப்பு, அவன் மகன் மாணிக்க கங்கையின் மேற்கு மற்றும் தெற்கு நாடுகளைத் தன்வசப்படுத்தியது முதலிய குறிப்புகள் மூலம் அறியலாம்.**

வரவழைக்க, அவர்களால் இங்கு ஏற்கனவே இருந்த அந்தணர்கள் “தம்பட்டர்” என வாழ்த்தப்படுகின்றனர். பின் கலிங்க இளவரசன் மகனும் மட்டக்களப்பு மன்னன் மகனும் “திருப்பணிக்கு ஆதாரமாக” ஏரிகளும் கழனிகளும் இயற்றி தத்தம் ஊர் திரும்புகின்றனர் (கமலநாதன் & கமலநாதன், 15 - 19).

இந்தத் தொன்மங்களைப் படிக்கும்போது இவற்றில் இரு வரலாற்றுக் குறிப்புகள் மறைந்திருப்பதைக் காணலாம். முதலாவது, திருக்கோணமலையிலிருந்து தெற்கே மட்டக்களப்பிலும் பின் மாணிக்க கங்கை வரையிலும் சோழர் ஆதிக்கம் பரவியிருக்கின்றது. சோழரின் ஆதிக்கப் பரவுகையில் கலிங்கரின் ஆதரவை உய்த்துணர முடிவதுடன், கலிங்கர்கள்

சோழர் வருகையின் போதே மட்டக்களப்பில் அரசு செலுத்துபவர்களாகக் காண்பிக்கப்படுகின்றனர். சோழராட்சிக்குப் பல ஆண்டுகள் பின்னர் பொலனறுவையில் அரசாட்சிக்காக இடம்பெற்ற கலிங்க - ஆரிய வம்சச் சண்டையில் ஆரியவம்சமான சிங்களவருக்கு பாண்டியரின் ஆதரவு இருந்தது என்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

எவ்வாறெனினும் சோழ அரசின் உரோகணப் பரவலாக்கலுக்கு வெவ்வேறு எதிர்ப்புகள் நிலவின என்பதை கலிங்க இளவரசனுக்கான நாகரின் எதிர்ப்பு, அவன் மகன் மாணிக்க கங்கையின் மேற்கு மற்றும் தெற்கு நாடுகளைத் தன்வசப்படுத்தியது முதலிய குறிப்புகள் மூலம் அறியலாம்.

இரண்டாவதாக, சோழரின் ஆதரவில் ஒரு பெருங்கோவில் அமைக்கப்பட்டமை, அக்கோவில் சார்ந்த சோழநாட்டுக் குடிகளின் வருகை, அந்தக் கோவில் சார்ந்த பொருளாதார ஆதாரமாக ஏரிகளும் கழனிகளும் அமைக்கப்பட்டமை என்பனவற்றைக் காணலாம். இந்தப் புதிய குடியேற்ற சமூகத்தில் “தம்பட்டர்” என ஏனைய சமூகங்களால் போற்றப்பட்ட அந்தணர்கள் முதன்மை பெற்றமையும், வருகை தந்த குடிகளுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டமையும் சோழராட்சியில் கிழக்கு உரோகணத்தில் திடுதிப்பென இடம்பெற்ற சடுதியான சமூகவியல் மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன. இதன் பொருள் அதற்குமுன் இலங்கைச் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதோ அந்தணர் இங்கு வதியவே இல்லை என்பதோ அல்ல. ஆனால், பதினோராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பரவலாகிக் கொண்டிருந்த கோவில் சார்ந்த நிலவுடைமைப் பொருளாதார மாதிரியை அச்சொட்டாக ஒத்திருக்கும் சமூக அமைப்பொன்று இலங்கையிலும் முகிழ்ப்பதை பூர்வ சரித்திரத்தின் தகவல்களுடே நாம் காண முடிகின்றது.

கிட்டத்தட்ட இதே நிலை திருக்கோணேச்சரம் சார்ந்து திருக்கோணமலையிலும் நிலவியதை கோணேசர் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது (வடிவேல், 1993. பார்க்க: ஈழத்துக் கீழைக்கரை அத்தியாயம் 07).

இந்த இலக்கியச் சான்றுகள் மூலம் ஊகிக்கக்கூடியவாறு, சோழ நிலவுடைமை மாதிரிக்குள் கீழைக்கரையின் ஒரு பகுதியேனும் முற்றாக உள்ளீர்க்கப்பட்டிருந்தமையை தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டொன்றால் அறிகிறோம். நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் விகாரத்துக்கு அனுரை அரசர்கள் நிலமளித்த கணக்கன் கொட்டியாரம், அதன் அருகே இருந்த மாப்பிசும்பு கொட்டியாரம் என்பனவற்றின் கிராமங்களிலிருந்து தஞ்சைக் கோவிலுக்கு காசும் இலுப்பைப் பாலும் (விளக்கெரிப்பதற்கான இலுப்பை நெய்) ஏற்றுமதி செய்யப்பட்டதை அக்கல்வெட்டு விவரிக்கின்றது (Sastri, 1913:424-438). இது பதினோராம் நூற்றாண்டில் கீழைக்கரையின் வட அந்தத்தில் இருந்த கொட்டியாரப்பற்று முற்றாக சோழ நிலமாக மாறியிருந்தது என்பதற்கான மறுக்கமுடியாத சான்றாகும்.

ஆனால் கொட்டியாரப்பற்றுக்குத் தெற்கே கதிர்காமம் வரை அதே நிலைமை தான் நீடித்ததா என்பதை பூர்வ சரித்திரக் குறிப்புகளுக்கு வெளியே தேடியெடுக்க முடியவில்லை. ஆனால் இன்றைய மட்டக்களப்பு நகரிலுள்ள ஒல்லாந்துக் கோட்டையில் உடைந்த கற்றூரணொன்றில் கிடைத்த கல்வெட்டு வாசகமொன்று அண்மையில் வாசிக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்த அக்கல்வெட்டு, கோவிலொன்றில் தட்சிணாமூர்த்தி திருவுருவம் நிறுவப்பட்டதைச் சொல்லும் (பத்மநாதன், 2013:413-415). தட்சிணாமூர்த்தி சிவாலயங்களின் கருவறை விமானங்களின்

வெளிப்புறம் தெற்கே நிறுவப்படும் வடிமம். இந்தக் கல்வெட்டு அக்கோட்டைக்கு அருகே அமைந்திருந்த ஏதும் கோவில் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட பின்னர் எடுத்துவரப்பட்டிருக்கலாம். பூர்வ சரித்திரம், புளியந்தீவில் கோட்டை அமைப்பதற்காக போர்முனை நாட்டில் சித்திர வேல் ஆலயப் பட்டர்களிருந்த இடத்தில் இருந்து கல்லெடுத்து வரப்பட்டதாகக் கூறும் (கமலநாதன் & கமலநாதன், 2005:45). போர்முனை நாடென்பது கோவிற்போரதீவு. அவ்வூருக்குத் தெற்கே வெல்லாவெளியில் சிவாலயம் ஒன்றிருந்து அழிக்கப்பட்டதாக தொன்மங்கள் கூறுகின்றன .

சோழ மெய்க்கீர்த்திகள் மற்றும் மகாவம்சத் தரவுகளின் படி முழு இலங்கையும் சோழரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் ஒரு சில மாதங்களே அல்லது வருடங்களே அவ்வாதிக்கம் நீடித்திருந்தது. எனவே மகாவம்சம் தரும் அடையாளம் காணக்கூடிய தரவுகளின் படி, கீழைக்கரையில் சோழர் ஆதிக்கம் நீடித்த அதி தெற்குப் புள்ளியாக திருக்கோவிலுக்கு மேற்கே உள்ள சாகாமத்தைச் சொல்லலாம். அங்கிருந்த சோழர் படையரண், சோழரை இலங்கையிலிருந்து அகற்றிய விசயவாகுவால் தாக்கி அழிக்கப்பட்டிருக்கிறது (மகாவம்சம் 58:41-47). ஆக, பூர்வ சரித்திரத்தில் வரும் நாகர்முனை அல்லது திருக்கோவில் வரையேனும் சோழர் ஆதிக்கம் நீடித்தது சரியென்றாகும்.

இத்தரவுகளால் சோழர் ஆதிக்கம் இன்றைய மட்டக்களப்பு நகர் வரையும் அதற்குத் தெற்கே திருக்கோவில் வரையும் நீடித்ததை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது. இப்பகுதிகளில் முன்பே தமிழரும் தமிழ் வணிகரும் வசித்ததை இராசக்கல் மலை, இலகுகலை கல்வெட்டுகள் எடுத்துரைப்பதால், சோழர் வருகையை அடுத்து கீழைக்கரையில் பௌத்தம் மருவி

சைவ மலர்ச்சி ஏற்பட்டதும், திருக்கோவில் ஆலய நிருமாணத்துடன், அதன் தென்னெல்லையில் சைவத் தமிழ்ச் சமூகம் எழுச்சி பெற்றதும் தெரிய வருகின்றது.

திருக்கோவிலில் ஒரு கோவிலும் அது சார்ந்து புதிய குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் உருவானதை இன்னொரு விதத்தில் வாசிக்க முடியும். விசயவாகுவின் காலம் வரை கதிர்காமம் வரையான பகுதி உரோகணச் சிங்களவரின் கலவரங்களில் முக்கிய இடம் வகித்ததைக் காண்கிறோம்.

கதிர்காமத்திற்கும் மட்டக்களப்புக்கும் இடையே சோழச் சார்புடன் உருவான புதிய நகராக பூர்வ சரித்திரம் சொல்லும் 'உன்னாசகிரி' எனும் அரசு தொடர்பில் தொடர்ச்சியான தகவல்கள் நமக்குக் கிடைக்காத போதும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் அது 'யால்' என்ற பெயரில் சக்தி வாய்ந்த அரசாக நீடித்ததும், மலேரியாப் பரவலால் அங்கு பெருமளவு மக்கள் மடிந்து அங்கிருந்த குடியிருப்புகள் கைவிடப்பட்டதும் போர்த்துக்கேயக் குறிப்புகளில் தெரிய வருகின்றது (Samaragunaratna & Gimantha, 2020:227).

ஆக, உரோகணத்திலிருந்து சிங்கள எதிர்ப்பை எதிர்கொள்ள ஒரு பலம் வாய்ந்த சோழ அரசன் ஒன்றை கிழக்கு உரோகண எல்லையில் சோழர் அமைக்க முயன்றதன் விளைவே மகாவம்சம் சொல்லும் சாகாமக் காவலரணும், அதன் கிழக்கே தோன்றிய கோவில் சார்ந்து எழுந்த சோழக் குடியேற்றமொன்றும் என்பதாக பூர்வ சரித்திரத் தகவலை நாம் வாசிக்க இயலும். சோழர் அமைத்த குடியேற்றமும் காவலரணுமே கிழக்கிலங்கையில் இன்றும் தமிழர் வதியும் புவியியல் நிலப்பரப்புக்குத் திருத்தமான தென்னெல்லையொன்றாக அமைந்து விளங்குகின்றது என்பதை நாம் வியப்போடு எண்ணிப் பார்க்க முடிகின்றது. எனவே, தமிழகத்துக்கு அண்மையில்



முதலாம் இராசராசன் காலத்தில் சோழராட்சி பரவியிருந்த இடங்கள்  
Image Source - en.wikipedia.org

இருந்ததால் இடையறாத் தொடர்பாடல்கள் மூலம் தன் தமிழ்த் தனித்துவத்தைக் காத்துக்கொண்ட வட இலங்கை போலன்றி, தமிழகத்திற்கு அதி தெற்குப் புள்ளியில் இருந்தபோதும், கிழக்கு இலங்கை இன்றும் தமிழ்ப் பண்பாட்டு நிலப்பரப்பாக நீடிப்பதற்கான ஆதியான காரணமாக சோழப் படையெடுப்பைச் சுட்டிக்காட்ட இயலும்.

தொகுத்து நோக்குவதென்றால், பத்தாம் - பதினோராம் நூற்றாண்டுகளில் கீழைக்கரையில் வசித்த சமூகம் மிகப்பெரும் பண்பாட்டுத் திருப்பம் ஒன்றைச் சந்தித்தது. இங்கு குடியிருந்த பௌத்தம், சைவம், பழங்குடி நம்பிக்கைகள் ஆகிய சமயங்களைக் கடைப்பிடித்த பூர்விக தமிழர், சிங்களவர், தமிழக வாணிகர், வேடர் யாவரையும் மேவி சைவ சமயமும் தமிழ் மொழியும் முதன்மை இடத்தைப் பெற்றுக்கொண்ட சடுதியான சமூகவியல் மாற்றமொன்று சோழர் கால கிழக்கு உரோகணத்தில் உதயமானது. அது மகாவலி கங்கையை வட எல்லையாகவும் மாணிக்க கங்கையைத்

தென்னெல்லையாகவும் கொண்டு, நடுவே திருக்கோவிலில் உண்டான சோழக் கோவிலொன்றையும் சோழக் குடியிருப்பையும் மையமாக வைத்து ஒரு பெரும் நிலப்பரப்பில் செழித்து ஆழ வேருன்றியது. இதனால் அங்கிருந்த பண்டைய பௌத்தமும் பழஞ் சிங்களமும் நீர்த்துப்போக, சிங்கள உரோகணத்தின் வடக்கு எல்லை, மாணிக்க கங்கையாகச் சுருங்கிப் போனது. அடுத்த இரு நூற்றாண்டுகளில் உரோகணம் மீண்டும் பழைய கிழக்கு உரோகணத்தின் சிறு பகுதியை மீட்டுக்கொள்ள முடிந்தாலும், பின்னாளில் மட்டக்களப்புத் தமிழகம் அல்லது மட்டக்களப்புத் தேசம் என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரு தனித்துவமான பண்பாட்டு நிலப்பரப்புத் தோன்றுவதற்கு சோழர் வருகையே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

## உசாத்துணை

1. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம்.
2. பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
3. வடிவேல், இ. (1993). கோணேசர் கல்வெட்டு: கவிராஜவரோதயன் இயற்றியது. கொழும்பு 02: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
4. Samaragunaratna, D.D., Gimantha, M.A.J. (2020). The Drift of Ancient Kingdoms in the PostPolonnaruwa Period: A Critical View of the Causes of Decline of Sinhala Kingdom, International Research Conference, 222-228.
5. Sastri, H.K. (1913) Inscription No. 92. On the South Wall Third Tier. South Indian Inscriptions, Vol. II:(04), p. 424 - 428.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய கழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதின்னும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக 'தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்' என்ற இத்தொடர் அமைகிறது.



● நடேசன் இரவீந்திரன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போர்தீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான 'அலகிலா ஆடல்: சைவத்தின் கதை' எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக 'மட்டக்களப்பு எட்டுப் பகுதி' நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

## யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசும் ஒடுக்கப்பட்ட தேசம் பற்றிய புரிதலும்

உ

லக அரங்கில் சமூக மாற்றச் செல்நெறி வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக மட்டும் நடந்தேறி வரவில்லை; வர்க்கப் பிளவுறாத காரணத்தால் புராதனப் பொதுவுடமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டு இயங்கி வந்த ஆசிய உற்பத்தி முறைமைக்கு உரிய எமது வாழ்வியலில் இன்னொரு வகையிலான சமூக அமைப்பு மாற்றப் போக்கு இடம்பெற்று வந்துள்ளது என்பதனைக் குறித்து இந்தத் தொடரில் பேசி வருகிறோம். முழுச் சமூக சக்திகள் மேலாதிக்கம் பெற்றதன் வாயிலாக ஏனைய முழுச் சமூக சக்திகளை உரிமைகள் அற்றனவாக ஆக்கி ஒடுக்கியவாறு, அவர்களை உழைப்போராக மட்டும் வாழ்வதற்கு வகை செய்த வண்ணமாக இயங்கி வந்த ஆசிய உற்பத்தி முறைக்கு இந்தியாவின் சாதி அமைப்பு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதன் இயங்கு முறைக்குரிய தாற்பரியங்களை, மேலாதிக்கத்தின் வாயிலாக வெற்றிபெற்ற திணையானது ஏனையவற்றைத் தொடர்ந்தும் ஒடுக்கிச் சுரண்டும் பொருட்டுச் சாதியத்தை உள்வாங்கிச் செயற்பட்டு வந்த தமிழகம் மட்டுமே தெளிவுற எடுத்துக்காட்டி உள்ளது. அந்தவகையில் தமிழர் வரலாற்றுப் போக்குடன் சமூக அமைப்பு மாற்றங்களைத் தூண்டுகிற சக்தியாகப் பண்பாட்டு மாற்றங்களும் அதன் விருத்திகளும் ஏற்பட்டு வந்தவாறினை இந்தத் தொடரில் பேசி வந்துள்ளோம்.

நவீன வரலாற்றில் தமிழகம் உட்பட இந்தியா முழுமையிலும் திணை மேலாதிக்கத் தகர்ப்புக்குரிய செயலொழுங்குகளுக்கான முன்னுதாரணம் வெளிப்பட இயலவில்லை. இந்திய சுதந்திரப் போராட்ட அணியின் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்க்கும் விடுதலை இயக்கத்தில் ஓரளவுக்கு மாற்றத்தை நாடும் திணை அரசியல் ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டு இருந்தது. ஏகாதிபத்தியத் தகர்ப்பு விரும்பத்தக்கதாகவும் அவசியப்படுவதாகவும் உள்ள அனைத்துச் சமூக சக்திகளையும் ஐக்கியப்படுத்த இந்தியக் காங்கிரஸ் அமைப்பு முயன்ற போதிலும் அதன்கண் பிராமணத் தேசிய நாட்டம் துருத்திக் கொண்டிருந்தது. பிராமண நலன் மேலாண்மை பெற்றவாறு செயற்பட்டமையால் பண்ணையடிமைத் தனத்தை ஒழித்தாக வேண்டிய சமூக சக்திகள் காங்கிரசின் தேசிய முன்னெடுப்பை நிராகரித்து, எதிர் தேசிய இயக்க முறையொன்றைச் செயற்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தனர். காலனியத் தலையீடு அறிமுகப்படுத்தி இருந்த வர்க்க அரசியல் 1920 ஆம் ஆண்டுகளில் உருவாகி வளர்ந்த மத்தியதர வர்க்கத்துக்கு உத்வேகமூட்டியதுடன் அதனைச் செழுமைப்படுத்தி வந்திருந்தது. மத்தியதர வர்க்கத்தின் இருவேறுபட்ட சமூக சக்திகளின் (சாதிகள், மதங்கள், இனத் தேசியங்கள் என்பவற்றின்) நலன்களுக்கிடையே இணக்கம் காண்பதாக அல்லாமல் சுதந்திரப் போராட்ட அணிக்குத் தலைமையேற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது பிராமணச் சார்புடன் இயங்க முற்பட்ட சூழலில் திராவிடரிய, தலித்திய, முஸ்லீம் லீக் இயக்கங்கள் எழுச்சி பெற்றன. நான்கு தரப்புகளாக இயங்கிய பண்பாட்டு - அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றிலும்

முழுமைப்பட்ட ஏகாதிபத்தியத் தகர்ப்புக்கு உரியதான திணை அரசியல் செயல்பாங்கு இடம்பெற இயலாத நெருக்கடி ஏற்படலாயிற்று. வர்க்க - திணை அரசியல்களின் கலப்பிலான அடையாள அரசியல் மேலோங்கிய நிலையில் அனைத்துச் சமூக சக்திகளையும் ஒன்றிணைத்தாக வேண்டிய திணை மேலாதிக்க (ஏகாதிபத்திய) தகர்ப்பு அரசியல் முன்னெடுப்பு அங்கே சாத்தியமற்றதாக இருந்து வந்தது. சாதிய அடிப்படையில் இயங்கி வந்த சமூக முறைமையின் மீது காலனியம் ஏற்படுத்திய குறுக்கீட்டினால் இத்தகைய சூழல் ஏற்பட்டு இன்றுவரை நிலவி வருவது குறித்து முந்திய இயல்களில் பார்த்து வந்துள்ளோம்.

மாறாக இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குரிய அனைத்துச் சமூக சக்திகளையும் ஒன்றிணைப்பது சாத்தியப்பட்டுள்ளது; மார்க்சிய வழிகாட்டலுடன் இயங்கி வரும் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலை வரும் நொவெம்பர் 14 ஆம் திகதி முகங்கொண்டுள்ளது. இதனைப் படித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் விடுதலையை வென்றெடுப்பதற்கான திணை அரசியல் பண்புடைய என்.பி.பி. பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதான முடிவு சாத்தியப்பட்டு இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினையை விளங்கிக் கொள்வதில் என்.பி.பி. போதாமையுடன் இயங்குவதும் ஏனைய சிறு தேசிய இனங்கள் மத்தியில் ஏகாதிபத்திய சார்பே பெரும்பான்மைப் பலத்துடன் உள்ள காரணத்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியப்படாத போதிலும் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை

சாத்தியப்படாமல் போய்விடாது. இவ்வகையில் என்.பி.பி. அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டாத சூழல் ஏற்படுமாயின் அதனால் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடி பாரியதாக இருக்கும். மக்கள் விடுதலைத் திசை மார்க்கத்திலான புதிய அரசியல் அமைப்பு உருப்பெற இயலாமல் இன ரீதியிலான அடையாள அரசியல் இலங்கையில் மீண்டும் முனைப்படைவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இனப் பிரச்சினையை இங்கே பிரித்தாளும் சூழ்ச்சிக்கான கையாளுகையாகக் கொண்டிருந்த காரணத்தால் இங்கே இனவாதம் சார்ந்த அடையாள அரசியலை முகங்கொள்ள நேர்ந்துள்ளது; இன்னமும் அதன் வீரியம் முழுமையாகச் சாய்க்கப்படவில்லை.

சாதியவாதப் பிளவாக்கத்தை இந்தியாவில் உக்கிரப்படுத்திக் கையாண்டதைப் போல காலனித்துவ சக்தி இங்கே கையாளாத காரணத்தால் இனவாதத் தளத்துக்கு அப்பாலான விடுதலைத் திணை அரசியல் முன்னெடுப்பு இங்கு (சுதந்திரத்துக்குப் பின்னர்) சாத்தியமாகி இருந்தது. இன்றைய வரவேற்கத்தக்க மாற்றத்துக்கான அடிப்படை இதன் வாயிலாகவே ஏற்படலாயிற்று. சாதிய முரண் கூர்மையுடன் இருந்த யாழ்ப்பாணம் இதற்கான களமாக வெளிப்பட்டது. இங்கே உருவான 'யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ்' கீரிமலையில் கூட்டிய 1925 ஆம் ஆண்டின் முதலாவது மகாநாட்டில் பூரண தேசிய விடுதலை என்ற பிரதான தீர்மானத்துடன் சாதியத் தகர்ப்பு, பெண் விடுதலை எனும் சமூக நீதிக் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தது. அந்த மாநாட்டுக்கு பாரதி மீது பெருமதிப்பைக் கொண்டிருந்த கல்வியியலாளரும் ஆன்மீகத் துறவியுமான



விபுலானந்தர்  
Image Source - tamil.wiki

விபுலானந்த அடிகள் தலைமை தாங்கி இருந்தார்கள். இந்தியாவில் பிராமண மேலாதிக்கத்தை உணர்ந்து தமிழக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பைத் வகித்து வந்தவரான ஈ.வெ.ரா. பெரியார் தமது அந்தப் பதவியைத் துறந்து வெளியேறிய அதே வருடத்தில், யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் இவ்வாறு பிளவுபடாத விடுதலைத் தேசிய (பாரதியக்) கருத்தியலை வெளிப்படுத்தி இருந்தது எனும் அம்சம் கவனிப்புக்கு உரியது!

**முப்பதாம் ஆண்டுகள்:**  
**அடையாள அரசியலின் ஆரம்பக் களங்கள்**

சென்ற நூற்றாண்டின் முற்கூறில் பிராமணரல்லாதார் இயக்கம் தமிழகத்தில் கட்சி அமைப்பாக்கத்தை ஏற்படுத்திக்

**சாதியவாதப் பிளவாக்கத்தை இந்தியாவில் உக்கிரப்படுத்திக் கையாண்டதைப் போல காலனித்துவ சக்தி இங்கே கையாளாத காரணத்தால் இனவாதத் தளத்துக்கு அப்பாலான விடுதலைத் திணை அரசியல் முன்னெடுப்பு இங்கு (சுதந்திரத்துக்குப் பின்னர்) சாத்தியமாகி இருந்தது. இன்றைய வரவேற்கத்தக்க மாற்றத்துக்கான அடிப்படை இதன் வாயிலாகவே ஏற்படலாயிற்று.**

கொண்டது. அதற்கு முன்னரே தலித் அரசியலுக்கான முன்னோட்டமாக அயோத்திதாசர் தொடக்கி வைத்த ஆதித் திராவிடர் எழுச்சி உருப்பெற்ற நிலையில் எழுச்சியுற முற்பட்ட இடைச் சாதியினரின் நீதிக் கட்சி எனும் இந்தப் பிராமணரல்லாதார் அமைப்புப் பின்னர் நாற்பதாம் ஆண்டுகளில் 'திராவிடர் இயக்கம்' எனப் பரிணமித்து இருந்தமையை அறிவோம். இந்த விரிவாக்கத்தை ஏற்படுத்திய ஈ.வெ.ரா. பெரியார் பிராமணரல்லாதார் இயக்கம் தோற்றம் பெற்ற போது அதனுடன் இணைந்துவிடவில்லை; இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிப்பவராகவும் காங்கிரஸ் கட்சி அனுதாபியாகவுமே காணப்பட்டார். அதேவேளை, அரசியலில் அதிக ஈடுபாடு கொள்ளாமல் ஈரோடு நகரசபைத் தலைவர் எனும் சமூகச் செயற்பாட்டுடன் அமைதி கொண்டவராக இயங்கி வந்தார். காங்கிரசின் வளர்ச்சிக்குப் பிராமணரல்லாதார் இயக்கம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்த நிலையில் 1917 ஆம் ஆண்டுக்குப் பின்னராக அவரது நெருங்கிய நண்பரும் இந்தியா முழுமையிலும் அறியப்பட்ட பிராமணத் தலைவருமான ராஜாஜி வாயிலாகத் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைமைப் பீடத்துக்கு அழைத்து வரப்பட்டார். பெரியார் தலைமையில் கூட்டப்பட்டு இருந்த தமிழகக் காங்கிரஸ் மாநாடு 1925 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலையில் இட ஒதுக்கீட்டு

கொள்கையைக் காங்கிரசும் கையிலெடுக்க வேண்டும் என்ற பிரேரணையைப் பெரியார் முன்மொழிந்தார்.

அவ்வாறு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைப் பெரியார் காங்கிரஸ் அமைப்பில் முன் வைப்பதற்கு முன்னரே தமிழகச் சட்ட சபையில் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. காந்தி தலைமையில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்திய காலத்தில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலைக் காங்கிரஸ் பகிஸ்கரித்து இருந்த காரணத்தால் நீதிக் கட்சியின் தமிழகச் சட்டசபையின் ஆட்சியாளர்களாக வருவது சாத்தியப்பட்டு இருந்தது. இந்தியா முழுமையிலும் போல தமிழகத்திலும் பிராமணரே உயர் கல்வித் தளத்தையும் அரசு பதவிகளையும் ஆக்கிரமித்து இருந்த சூழலில் சாதியவாதமான இட ஒதுக்கீடு அவசியப்பட்டதாக இருந்தது; காங்கிரசுக்கு அடுத்தபடியாக நீதிக் கட்சி தமிழகத்தில் ஆழ வேரூன்றுவதற்கு இட ஒதுக்கீட்டின் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டமையே அடிப்படையாக அமைந்து இருந்தது. அதனை முறியடிக்கப் பிராமணரல்லாதவரான பெரியாரைக் கவசமாக ஆக்குவதற்குத் தலைமைப் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டதே அல்லாமல் பிராமண மேலாதிக்கத்தை நாட்டில் நீக்கிவிடும் கைங்கரியத்தைக் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள இயலாது என்பதில் அந்தக் கட்சியில்



பெரும்பான்மையினராக இருந்த பிராமணர்கள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர்.

காங்கிரசின் அந்த மாநாடு இட ஒதுக்கீட்டுப் பிரேரணையை நிராகரித்த நிலையில் அந்த அமைப்பை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்து விடுதலை பெறும் பொருட்டு இந்திய மக்கள் சுயமரியாதை நாட்டம் கொள்வது அவசியம் என்பதைக் காங்கிரஸ் தலைவரான காந்தி வலியுறுத்தி வந்தார். அந்த அமைப்பினின்றும் வெளியேறி வந்தபோதிலும் காந்தியின் மீது மதிப்புணர்வைக் கொண்டிருந்த காரணத்தாலேயே தனது இயக்கத்துக்கு 'சுய மரியாதை இயக்கம்' எனும் பெயரை இட்டிருந்தார் பெரியார். பெங்களூருக்கு காந்தி வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்த பெரியார், பிராமணர்களது ஆதிக்கத்தைத் தகர்த்து நாட்டின் 95 விழுக்காட்டுக்கு மேலான பிராமணரல்லாதார் நலன்கள் மீது அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதனைக் காந்தி ஏற்றுக்கொள்ள மறுத்துப் பிராமணரல்லாத தன்னைத் தலைமையில் வைத்திருக்கும் காங்கிரஸ் பிராமணருக்கு உடன்பாடற்றதான தனது கருத்துகள் சிலவற்றை அங்கீகரிப்பது போலப் படிப்படியாக மேலும் பல மாற்றங்களை முன்னெடுக்க இயலும் என்றார். தமக்கு மாறான சில கருத்துகளை உங்களிடமிருந்து இப்போது அவர்கள் ஏற்றாலும் இன்னொரு மகாத்மா தலைமையேற்று அவற்றை நீக்கிவிட இயலும்; ஏற்பட்டு வந்த அந்த விடயங்களிலும் பிராமண நலனை மீண்டும் மேலாதிக்கம் பெறச் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படாமல் போகாது என்பதனாலேயே இன்றைய அவர்களது ஏற்பு அமைந்துள்ளது எனப் பெரியார் வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்தப் பிராமண நலன்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க இயலாது எனக் காந்தி மறுத்த நிலையில் அவரை நிராகரித்ததுடன் அவரையும் காங்கிரசையும் கடுமையாகத் தாக்கும் செயற்பாடுகளைச் சுயமரியாதை இயக்கம் வாயிலாகப் பெரியார் முன்னெடுக்கலானார். அத்தகைய சூழலில் நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றக்கொள்ளும் கோரிக்கை விடுக்கப்பட்ட போது அதனை ஏற்று நீதிக் கட்சியின் சமூகப் பணியாக சுயமரியாதை இயக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கலானார். முந்திய அந்தக் கட்சியின் அடையாள அரசியல் பண்பில் இருந்து காத்திரமான பல மாற்றங்களைப் பெரியார் தலைமையிலான நீதிக் கட்சி வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தது. முப்பதாம் ஆண்டுகளில் உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுடாக காங்கிரஸ் அமைப்புத் தமிழகம் பூராகவும் வீறுடன் வளர்ந்ததாயினும், பெரியார் தலைமையிலான நீதிக் கட்சி வெகுஜன அணிதிரட்டலை வலுப்படுத்திப் பிராமண எதிர்ப்புக் கருத்தியலைப் புதிய பரிமாணத்துக்கு வளர்த்தெடுப்பதும் சமாந்தரமாக இடம்பெறலாயிற்று; பெரியாரது அந்தப் பண்பாட்டு இயக்கம் பிராமணியத்துக்கும் காங்கிரசுக்கும் பெரும் சவாலாக விசாலித்து வந்தது. அரசியல் ரீதியில் காங்கிரஸ் எழுச்சி பேரலையாக வளர்ந்த போது தனது செயற்பாடுகளைப் பெரியார் பண்பாட்டு இயக்கத்துக்கு உரியதாகக் கூர்மைப்படுத்திக் கொள்ளலானார். மிகப் பெரும் செல்வாக்குடன் வளர்ந்த அந்தப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரை 'திராவிடர் கழகம்' என மாற்றுவதை முன்மொழிந்தவர் புதிய தலைமுறைக்கு உரியவராக இணைந்து பெரியாருக்கு அடுத்த தலைவராக வளர்ந்து வந்தவரான சி.என். அண்ணாதுரை!

தனியே சமூக - பண்பாட்டு இயக்கமாகத் திராவிடர் கழகம் செயற்பட வேண்டும் என்பதில் தொடர்ந்தும் பெரியார் உறுதியுடன் இருந்தார். அது முன்னெடுக்கும் இயக்கச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கனதியான தாக்கங்களை ஏற்படுத்திய போதிலும் அரசியல் தளத்தைக் கைப்பற்றும் போது மட்டுமே மாற்றங்களை முழுமையாக நடைமுறைச் சாத்தியமாக்க இயலும் என்பதனை அண்ணாதுரை வலியுறுத்தி வந்தார்; தொடர்ந்தும் அந்தக் கருத்து பெரியாரால் நிராகரிக்கப்படலாயிற்று. இந்தக் கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோது தி.க. வில் இருந்து பிரிந்து சென்ற அண்ணாதுரை தலைமையிலான 'திராவிட முன்னேற்றக் கழகம்' (தி.மு.க.) 1967 ஆம் ஆண்டில் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்றுவரை திராவிடர் இயக்கக் கட்சிகளே ஆட்சியாளர்களாகவும் பிரதான எதிர்க் கட்சியாகவும் அமைய இயலுமாக இருந்த வகையில் திராவிடர் இயக்கத்தின் தாக்கம் அசைக்கவியலாததாக அமைந்துள்ளது. 'பிராமண எதிர்ப்பு' என்பதில் அடையாள அரசியல் கூறு மேலோங்கி வந்தபோதிலும் தனியே திராவிடர்களுக்கு மட்டுமான அமைப்பு என்பதைக் கடந்து 'திராவிட நிலப்பரப்புக்கு' உட்பட்ட அனைவரையும் (அதன் கொள்கைத் திட்டங்களை ஏற்கும் பிராமணரையும்) உறுப்பினராக்கும் திணை மேலாதிக்கத் தகர்ப்புக்கான அரசியல் பண்பு தி.மு.க. விடம் மேலோங்கிக் காணப்பட்ட காரணத்தாலேயே இன்று வரை அதன் வெற்றி தொடர இயலுமாக உள்ளது.

### புரண விடுதலைக் குரலும் கிளத் தேசியங்களும்

'பிராமண எதிர்ப்பல்ல, பிராமணிய எதிர்ப்பையே தி.மு.க. முன்னிறுத்துகிறது' எனக் கோட்பாட்டு ரீதியாக விளக்கம்

கொடுக்கப்பட்ட போதிலும் பிராமணர்களில் மிகப் பெரும்பான்மையினர் தி.மு.க. எதிர்ப்பை வலுப்படுத்தியே வருகின்றனர். திராவிட இயக்க அரசியலில் பிராமண மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு எனும் எல்லையைக் கடந்து பிராமண வெறுப்பும் இந்து மத விரோதமும் என்கிற அம்சங்கள் தூக்கலாக இருப்பதானது அதனுடைய அடையாள அரசியல் பண்பு என்பதனைக் கவனங்கொள்வது அவசியம்; அதேவேளை, பிராமணத் தேசியமே இந்திய சுதந்திரத்தின் பின்னர் மேலோங்கி வரலாயிற்று என்றவகையில் பிராமண மேலாதிக்கச் சக்திகளின் அடையாள அரசியல் குணாம்சம் முனைப்படைந்து வருகிறது என்ற காரணத்தால் அதற்கெதிரான 'எதிர்ப்பு அரசியல்' வடிவமாக இது உள்ளது என்பதனையும் மனங்கொள்வது அவசியம். காந்தி - நேரு தலைமையில் 'தாராளவாத அரைப் பிராமணத் தேசியம்' ஏனைய சாதித் தேசியங்களையும் ஒன்றுபடுத்தி ஏகாதிபத்தியத் திணையைத் தற்காலிகமாகப் பின்வாங்க வைத்த போதிலும் சுதந்திர இந்திய அரசில் படிப்படியாகப் பிராமணரது ஆதிக்கம் மேலோங்கி வரலாயிற்று; காங்கிரசிடம் இருந்த விடுதலைத் தேசியப் பண்பை மேவியதாகப் பிராமண மேலாதிக்கம் வலுப்பெற இடமளித்த காரணத்தாலேயே ஏகாதிபத்திய அணிக்குத் தலைமை ஏற்கும் பிரதான ஏகாதிபத்திய மையமாக இந்தியாவை மாற்றுகின்ற இந்துத்துவம் இன்று ஆட்சி பீடமேற வாய்ப்பை வழங்கி இருந்தது!

இவ்வகையான அடையாள அரசியல் பண்பு இந்தியாவில் மட்டுமே செயற்பட்டிருந்தது என்பதற்கில்லை; இலங்கையிலும் காலனிய இயங்காற்றலின் பேறாக அதற்கே உரிய தனித்துவங்களுடன் எமக்கான அடையாள அரசியல் செயலொழுங்குகள் இடம்பெற்று

வரலாயின. இந்தியாவில்  
 விஞ்ஞான - தொழில்நுட்பக்  
 கல்வி வழங்கப்படுவதனை  
 மறுத்த பிரித்தானிய  
 ஏகாதிபத்தியம் டொக்ரர்  
 கிரீன் வாயிலாக  
 யாழ்ப்பாணத்தில்  
 முன்னெடுக்கப்படுவதனை  
 அனுமதித்து இருந்தது.  
 முன்னதாக அமெரிக்க  
 மிஷன் அந்தச்  
 செயற்பாட்டை தமிழகத்தில்  
 அனுமதிக்குமாறு  
 கோரியிருந்தமையை  
 நிராகரித்து இலங்கையிலும்  
 கொழும்பிலன்றி  
 யாழ்ப்பாணத்திலேயே  
 நடைமுறைப்படுத்துமாறு  
 இடமளித்திருந்தது. மானிப்பாயில் கிரீன்  
 இயங்கி வந்தபோது நவீன விஞ்ஞானத்  
 தளத்துக்குரிய உடற்கூற்றியல்,  
 இரசாயனவியல், பௌதிகவியல் போன்ற  
 கல்வியை முன்னெடுத்தார்; அதனுடாகத்  
 தானும் தமிழைக் கற்றுத் தேர்ச்சி  
 பெற்றதுடன் தமிழ் மாணவர்களது  
 ஆங்கிலத் திறனை விருத்திபெறச் செய்து  
 கொண்டார். தமிழில் விஞ்ஞான நூல்களை  
 உருவாக்கியதன் தொடர்ச்சியாக ஆங்கில  
 - தமிழ் அகராதி ஒன்று முதன்முதலாக  
 இங்கு 'மானிப்பாய் அகராதி' எனும்  
 பெயரில் (இன்று 'யாழ்ப்பாண அகராதி'  
 எனும் தலைப்பில் புதிய பதிப்புகளைக்  
 கண்டு வரும் படைப்பு)  
 வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணத் தமிழருக்கான இந்தக் கல்வி  
 வாய்ப்பு இலங்கை முழுமையிலும், கடல்  
 கடந்தும் நிர்வாக - உயர் பதவிகளில்  
 ஐரோப்பியருக்கு அடுத்த நிலையில் அங்கம்  
 பெறும் அந்தஸ்தை ஏற்படுத்திக்  
 கொடுத்திருந்தது. நிர்வாக மற்றும்



பெரியார்  
 Image Source - www.ambedkaritetoday.com

பொருளாதார வாய்ப்புகளை மிக அதிகமாக  
 யாழ்ப்பாணத்தவருக்கு வழங்கிய  
 பிரித்தானிய ஏகாதிபத்தியம் அரசியல்  
 அதிகாரத்தை உரிய விகிதாசாரத்துக்கும்  
 அதிகமாகச் சிங்களத் தரப்புக்கு வழங்கி  
 இருந்தது. மட்டுமன்றி, காலனித்துவ  
 நாடுகளில் உட்கட்டுமான விருத்தியை மிக  
 உச்சமான அளவில் இலங்கை  
 பெற்றுக்கொள்ளும் வகையில் பல  
 உரிமைகளையும் இலங்கைக்கு வழங்கி  
 இருந்தது பிரித்தானிய ஏகாதிபத்தியம்.  
 வலுவான கோரிக்கைகள்  
 முன்வைக்கப்படுவதற்கு முன்னரே பல  
 அதிகாரங்கள் இலங்கைக்கு வாய்க்கப்  
 பெற்றமையால் இந்தியாவில் போன்று  
 இங்கு சுதந்திரப் போராட்டம்  
 எழுச்சியடையவும் இல்லை. சிங்களத்  
 தலைவர்கள் இவற்றை அனுபவிக்கும்  
 வகையில் தொடர்ந்தும் கிறிஸ்தவர்களாக  
 இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  
 இந்தியாவை ஒட்டச் சுரண்டி வந்ததன்  
 பேரில் அங்கு எழுச்சி பெற்று வரும்  
 சுதந்திரப் போராட்டம் காரணமாக  
 அங்கிருந்து தமக்குரிய நேரடி ஆட்சியை  
 நீக்க நேர்ந்த போதிலும் ஏகாதிபத்தியப்

பிணைப்புக்குள் இந்தியாவைக்  
கொண்டியக்குவதற்கு உரிய பின்தளமாகப்  
பயன்படுத்தும் பொருட்டு இலங்கைக்குக்  
கேட்காமலே வழங்கும் கொள்கையை  
ஏகாதிபத்தியத் திணை கையாண்டு  
இருந்தது.

இவற்றுக்கு விசுவாசமாகச் சிங்களத்  
தலைவர்கள் கிறிஸ்தவர்களாக நீடிப்பதனை  
மேற்கொண்டு ஏகாதிபத்திய  
அடிவருடித்தனத்தை வெளிப்படுத்திய  
போது, பௌத்த பிக்குகளுக்கும்  
இடதுசாரிகளும் மட்டுமே  
சுதந்திரத்துக்காகக் குரல்  
கொடுப்பவர்களாக இருந்தனர்.  
இடதுசாரிகள் தொழிலாளர்களை  
அணிதிரட்டிச் சுதந்திர உணர்வை ஊட்டிய  
போதிலும் பரந்துபட்ட கிராமிய  
மக்களிடையே பௌத்த பிக்குகளின்  
விடுதலைக்கான பிரசாரங்களே அதிகம்  
தாக்குறவுடையனவாக அமைந்திருந்தன.  
கிராமிய விவசாயிகள் இடதுசாரி  
மனப்பாங்கைப் பெறுவதில் கீழ்மட்டப்  
பௌத்த பிக்குகள் விடுதலைத் தேசிய  
உணர்வுடன் இயங்கி வந்தமையும்  
அவர்களே இடதுசாரி விழிப்புணர்வுக்கு  
ஆட்பட்டு இருந்தமையும் காரணமாக  
அமைந்தது. அதேவேளை அதிகார பீட  
பௌத்த பிக்குகள் தமக்கான ஆட்சி குறித்த  
அக்கறையை அடையாள அரசியல்  
குணாம்சத்துடன் சிங்கள - பௌத்த  
மேலாதிக்க மனப்பாங்கை  
விதைப்பவர்களாக இருந்தனர். அநகாரிக  
தர்மபாலர் இதற்கான குறியீடாக  
வெளித்தெரிபவர். முப்பதாம் ஆண்டுகள்  
வரை இயங்கி வந்தவரான அநகாரிகர்  
இலங்கையைச் சிங்கள - பௌத்த நாடு  
என்பதாக உணர்ச்சி செய்யும்  
பரப்புரையையே மேற்கொண்டார்.  
மார்ச்சியர்களான இடதுசாரிகள்  
தொழிலாளர்களிடம் விடுதலைத் தேசிய  
உணர்வை முப்பதாம் ஆண்டுகளில்

விதைக்கத் தொடங்கிய போது  
தொழிலாளர்களை அதிகம்  
அணிதிரட்டியிருந்த ஏ.இ. குணசிங்காவும்  
சிங்கள மேலாதிக்கத்தைப் பரப்புரை  
செய்து இந்திய வம்சாவளித்  
தொழிலாளர்களுக்கு எதிரான  
'போராட்டங்களை' முன்னெடுக்கலானார்.

இலங்கை முழுவதிலும் நிர்வாகத்துறை  
மற்றும் பலதரப்பட்ட உத்தியோகங்கள்,  
பொருளாதார வாய்ப்புகள் என்பன சார்ந்த  
ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த  
யாழ்ப்பாணத் தமிழர்களை இன்னொரு  
வகையில் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு  
கையாண்டது. முழுமையான ஏகாதிபத்திய  
விசுவாசத்துடன் சிங்களத் தலைவர்கள்  
மத்தியிலும் பெருமதிப்பைப் பெற்றவரான  
யாழ்ப்பாணம். மேட்டுக்குடி அரசியல் தலைவரான  
சேர். பொன். இராமநாதன்  
அரசியலாளராக இயங்கிய அதேவேளை  
சைவப் பிரசாரங்களை மேற்கொள்ளும்  
இந்து சமயப் பற்றாளராக நீடிக்க  
அனுமதிக்கப்பட்டார். சி.வை. தாமோதரம்  
பிள்ளை, பாவலர் துரையப்பா பிள்ளை  
போன்றோர் கிறிஸ்தவர்களாக இருந்து  
உயர் கல்வியைப் பெற்று உயர்பதவியையும்  
எட்டிய பின்னர் மீண்டும் சைவத்தைத்  
தழுவுவதற்குத் தடை இருக்கவில்லை.  
உத்தியோக ஆக்கிரமிப்பிலும் வேறு பல  
தொழில் வாய்ப்புகளிலும் இலங்கை  
பூராகவும் அதிகாரம் செலுத்திய யாழ்ப்பாணம்.  
மேட்டுக்குடிகள் ஏகாதிபத்தியச் சார்பை  
வெளிப்படுத்திய போதிலும் கல்வியின்  
பொருட்டோ உயர் பதவியுடனோ  
இந்தியாவுடன் தொடர்புபட்டிருந்த  
துரையப்பா பிள்ளை, தாமோதரம் பிள்ளை  
போன்றோர் அங்கு எழுச்சி பெற்று  
வளர்ந்து வந்த சுதந்திரப் போராட்டக்  
கொந்தளிப்பினால் இடதுசாரி  
மனப்பாங்கை வரித்துக்கொண்டவர்களாக  
வெளிப்பட்டனர்.

அதேவேளை 'யாழ்ப்பாண மாணவர் காங்கிரசில்' இயங்கத் தொடங்கி இளைஞர்களான போது ஹன்டி பேரின்பநாயகம், ஒற்றைர் சுப்பிரமணியம் போன்றோர் 'யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்' (யா.வா.கா.) எனப் பரிணமித்த தமது அமைப்பு வாயிலாக இடதுசாரி அரசியல் செயற்பாட்டை முழு வீச்சுடன் முன்னெடுக்கும் பணியைச் செய்தனர். இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும் ஒன்றிணைந்த மார்க்சிய அமைப்புமாகிய 'இலங்கை சமசமாஜக் கட்சி' 1935 ஆம் ஆண்டு உதயமான போது அதன் அங்கத்தவர்களாக இணைந்து பயணித்தனர். தீவிர அரசியல் செயற்பாட்டாளராகத் துலங்கிய சட்டத்தரணி தருமகுலசிங்கம் சிறந்த மார்க்சியராகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு உத்வேகமூட்டுபவராகவும் திகழ்ந்ததைப் போல அவருடன் இணைந்து இயங்கிய யா.வா.கா. போராளிகளும் தொடர்ந்து தேசிய விடுதலை, சாதியத் தகர்ப்பு, பெண் விடுதலை எனும் கருத்தியல்களை மக்கள் மத்தியில் செயற்படுத்தி வந்தனர்.

சமசமாஜக் கட்சி உதயமாவதற்கு முன்னரே யா.வா.கா. இன் செயற்பாட்டாளர்கள் விடுதலைத் தேசிய இயக்கத்தை வலுவுடன் முன்னெடுத்தனர்; எமது சமூக - பண்பாட்டுத் தளத்தில் டொனமூர் அரசியல் யாப்பு முழுமையான சுதந்திரத்தை வழங்க மறுத்தமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யா.வா.கா. முன்னெடுத்திருந்த போராட்டம் கனதியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அந்த யாப்பின் அடிப்படையில் இலங்கைச் சட்டசபைக்கு 1932 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையுடன் அறிவிக்கப்பட்ட தேர்தலை பகிஷ்கரிப்பதாக அவர்கள் முன்னெடுத்த இயக்கம் நாடு

முழுமைக்குமாக முன்வைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தெற்கில் பலரும் மதித்து வரவேற்ற போதிலும் ஏனைய இடங்களில் தேர்தல் நடந்தேறியிருந்தது; யாழ்ப்பாண மாவட்டம் மட்டும் பரிபூரணமாக நிராகரித்து இருந்தது. தமிழ் இனவாத அரசியலை முன்னிறுத்தியவாறு, பின்னர் மன்னார் ஊடாகச் சட்டசபைக்குள் நுழைந்து ஏகாதிபத்திய அடிவருடி அரசியல் மார்க்கமொன்றைத் தொடக்கி வைத்த ஜி.ஜி. பொன்னம்பலம் முப்பதாம் ஆண்டுகளில் தோற்றம்பெற்ற தமிழ் அடையாள அரசியல் முன்னோடியானார். பொதுவாக யாழ்ப்பாணச் சமூக - பொருளாதாரச் சூழமைவு ஏகாதிபத்தியச் சாய்வுடைய அதேவேளை, ஆரம்பகால இடதுசாரி முன்னெடுப்பில் தொடங்கிய அரசியல் பகிஷ்கரிப்பு, பின்னரும் பாராளுமன்ற அரசியலில் தமிழ் இடதுசாரி அரசியல் தாக்கமுடையதாக ஆகவியலாத நெருக்கடியாக நீடித்தது. அந்த முன்னோடிகளின் முதல் பகிஷ்கரிப்பு சரியானதும் வெற்றிகரமானதும் என்ற போதிலும் அடையாள அரசியலை நிராகரித்து இலங்கைத் தேசியத்தைத் தமிழ் மக்களும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கும் இயங்கு முறையை உருவாக்கத் தவறியிருந்தமையைப் பின்வந்த தமிழ் இடதுசாரிகள் தொடரும்படி செய்தது. அதேவேளை, பூரண சுதந்திரம் என்பதனை முன்னிறுத்திய அவர்களது தொடக்கம் சமூக - பண்பாட்டுத் தளத்தில் விருத்தி செய்யப்படுவதாக இருந்தமையும் கவனிப்புக்கு உரியது!

### நான்கு சில்லுகள் பூட்டிய வாகனத்துடன் நவ ஏகாதிபத்தியம்

சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சிங்கள - தமிழ் மேலாதிக்க சக்திகளது அடையாள அரசியல் முன்னெடுப்பின் நீடிப்பாக



ஹஷ்டி பேரின்பநாயகம்  
Image Source - ta.wikipedia.org



ஓரேற்றர் சுப்பிரமணியம்  
Image Source - treasurehouseofjaffna.com

எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு முப்பது வருடங்கள் நீடித்த யுத்தக் களரி மேற்கிளம்பலாயிற்று. அதன்பேறாக இலங்கைத் தேசத்தின் ஆளுமை, பொருளாதாரம் என்பன வீழ்ச்சியடைந்ததுடன் விடுதலை ஆற்றலும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. பெளத்த - சிங்களப் பேரினவாதிகளும் தமிழ்க் குறுந்தேசிய மேலாதிக்க சக்திகளும் தமக்குள் கூட்டுச் சேர்ந்தபடி மக்கள் சக்தியைப் பிளவுபடுத்தி இடதுசாரி எழுச்சித் திசை மார்க்கத்தில் ஒன்றிணைந்து போராடுவதன் வாயிலாக விடுதலை நோக்கி முன்னேறிச் செல்வதனைப் பலவீனப்படுத்தி உள்ளனர்.

அவர்களது ஊழல் மோசடிக் கொள்கைகளால் கோபத்தின் எல்லையைத் தொட்ட சிங்கள மக்கள், ஒன்றுபட்ட இடதுசாரி அணியாகிய தே.ம.ச. இணை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளனர். ஆயினும் ஜி.ஜி. பொன்னம்பலம் தொடக்கிய 'தமிழ்நென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்ற உத்தியோக ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் இன்னமும் நீடிப்பதன் காரணமாயுள்ள ஆபத்தான சூழல் நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

பெளத்த - சிங்களப் பேரினவாதமும் தமிழ் மேலாதிக்கத் தேசிய வெறியர்களும் இந்தியாவுடன் இணைந்து இலங்கையை ஏகாதிபத்திய அணியின் கூர்முனையாக மாற்றி வருகின்றனர். அதனை முறியடிக்க விடுதலைத் தேசிய சக்திகள் முன்னெடுக்கும் இன்றைய முயற்சி வெற்றி பெறுமா? இதற்குச் சவாலாக அமைவது வீழ்ச்சியடையும் மேற்குலக ஏகாதிபத்தியத் திணை, இந்திய - இலங்கைத் தளத்தைத் தமக்குரியதாக வளைத்துப்

போடுவதில் காட்டிவரும் கரிசனையாகும். இவ்வகையில் உருப்பெறும் நவ ஏகாதிபத்தியமானது தனக்கமைவான நான்கு சக்கரங்களை முன்னோடிகளிடமிருந்து பெற்று நவீனப்படுத்திப் பயன்படுத்தும் வல்லமை உடையது; சாதியம், நவ காலனித்துவம், தேசியவாதம், ஊடகவியல் எனும் நவ ஏகாதிபத்தியத்தின் நான்கு சக்கரங்கள் மரபானவை என்ற போதிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுக் களமிறக்கப்பட்டவை. கடந்த நூற்றாண்டின் எண்பதாம் ஆண்டுகளில் புதிய பரிணமிப்புடன் மேலெழுந்த அடையாள அரசியல் இலங்கையை விடுதலைத் தேசிய மார்க்கத்தில் ஆற்றுப்படுத்துவதற்கு இன்னமும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

அடையாள அரசியலைச் சமூக - பண்பாட்டுத் தளத்தில் முறியடிக்கும் அடித்தளத்தை ஆரம்பகால இடதுசாரிகள் முப்பதாம் ஆண்டுகளில் ஏற்படுத்தித் தந்தனர்; அதன் விருத்தி 1966 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'ஓக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம்' எனப் பரிணமித்தது. அது குறித்த தேடலை அடுத்த அமர்வில் அலசுவோம்!

'இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்' எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.



● என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் 'தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்', 'புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்', 'இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்', 'யார் இந்த இராவணன்', 'பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை', 'பண்டைய தமிழ் நூல்களில் சிவன்', 'கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்', 'தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?' போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

## கிராம அதிகாரி நாகன் பற்றிக் குறிப்பிடும்

### குடும்பிகல மலைக் கல்வெட்டு

**அ**ம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் பொத்துவில் நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கி.மீ தூரத்தில் பாணமை என்னும் ஊர் காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாழும் கடைசி ஊர் எனும் பெருமை பெற்ற ஊர் பாணமையாகும்.

வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவில் ஆரம்பமாகும் கிழக்குக் கரையோர கடற்பாதை கொக்கிளாய், புல்மோட்டை, திருகோணமலை, மூதூர், வாகரை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோயில், பொத்துவில் ஊடாக 380 கி.மீ தூரத்தில் உள்ள பாணமையுடன் முடிவடைகிறது. பாணமைக்கு அப்பால் அடர்ந்த காடு காணப்படுகிறது. இக்காட்டின் ஊடாக தெற்கு நோக்கி போடப்பட்டுள்ள கிறவல் மண் பாதை சன்னாசி மலை, சலவைக் களப்பு, உகந்தை, குமன சரணாலய வாசல் ஊடாக கும்புக்கன் ஆறு வரை மேலும் 36 கி.மீ தூரம் வரை செல்கிறது. பாணமையில் இருந்து பறவைகள் மற்றும் வன விலங்குகள் சரணாலயம் தொடங்குகிறது.

பாணமையில் இருந்து செல்லும் இக் கிறவல் மண் பாதையில் 10 கி.மீ தூரத்தில் சலவைக்களப்பு அமைந்துள்ளது. சலவைக் களப்பில் இருந்து மேற்குப் பக்கத்தில் 4 கி.மீ தூரத்தில்



குடும்பிமலைப் பகுதியின் தோற்றம்



குடும்பிகை மலைப்பகுதி






## உகந்தை மலையின் தோற்றம் (குடும்பிமலையில் இருந்து)

குடும்பி மலை அமைந்துள்ளது. சலவைக் களப்பின் இருந்து மேற்குப் பக்கம் பார்க்கும் போது ஓர் மலையையும், அதன்மீது லிங்கம் போன்ற ஓர் வடிவத்தையும் காணலாம். இம்மலையே குடும்பி மலையாகும். இது சிங்கள மொழியில் குடும்பிகல என அழைக்கப்படுகிறது.

பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இலங்கையில் உன்னரசுகிரி எனும் இராச்சியம் அமைந்திருந்தமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த இராச்சியத்தின் தலைநகராக உன்னரசுகிரி எனும் இடம் விளங்கியது. தலைநகரின் பெயரிலேயே இராச்சியமும்

அழைக்கப்பட்டுள்ளது. இத்தலைநகர் அமைந்திருந்த இடம் குடும்பிமலையே என அறிஞர் சி. கணபதிப்பிள்ளை கூறியுள்ளார். இருப்பினும் மட்டக்களப்பு மான்மியத்தின்படி உன்னரசுகிரியின் தலைநகர் அமைந்திருந்த இடம் கும்புக்கன் ஓயாவிற்கும், மாணிக்க கங்கைக்கும் இடையில் உள்ள ஒரு மலையே எனத் தெரிகிறது. குறிப்பிட்ட இந்த இரு ஆறுகளுக்கும் இடையில் பல மலைகள் அமைந்திருந்தாலும், பாண்டியருடன் தொடர்புடைய மீன் சின்னம் பொறிக்கப்பட்ட 14 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் ஒரு மலை காணப்படுகிறது. அதுதான் கொட்டதாமுஹை எனும் மலையாகும்.



### நந்தியின் பாதமும், நதிக் எனும் பெயரும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு

எனவே கொட்டதாமுறைய மலையே  
உன்னரசுகிரியின் தலைநகராக இருந்திருக்க  
வேண்டும். எனினும் இந்த இராச்சியத்தின்  
முக்கிய ஓர் இடமாக குடும்பிமலை  
விளங்கியிருக்கலாம்.

7000 ஆண்டுகளுக்கு முன் திராவிட  
வேந்தன் இராவணனின் ஆட்சி நிலவி  
இலங்காபுரியின் தலைநகரம்  
தென்கிழக்கிலங்கையில் அமைந்திருந்ததாக  
சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  
இராவணனின் தலைநகரையே உன்னரசுகிரி  
இராச்சியத்தின் தலைநகராகவும்  
கிழக்கிலங்கை மன்னர்கள்  
கொண்டிருந்தனர் எனவும் சில அறிஞர்கள்  
கருதுகின்றனர்.

குடும்பிமலையின் தென்மேற்குப் பக்கம் 4  
கி.மீ தூரத்தில் நாகபர்வத மலை எனும்  
பம்பரகஸ்தலாவ மலை அமைந்துள்ளது.


பாதை வழியாக இம்மலைக்குச்  
செல்வதானால் சுமார் 14 கி.மீ தூரம்  
பயணம் செய்தே இம்மலையை அடைய  
வேண்டும். இராவணன் பெயர்  
பொறிக்கப்பட்ட பிராமிக்  
கல்வெட்டுடொன்று இம்மலையில்  
காணப்படுகிறது. எனவே நாகபர்வதமலை  
மலைப்பகுதியே இராவணனின்  
தலைநகராக இருந்திருக்க வேண்டும்  
எனவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும்  
இராவணனின் தலைநகரம் திரிகூட கிரி  
எனும் திருக்கோணமலையே என பல  
அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  
ஆனால் இராவணனின் இராச்சியத்தின்  
முக்கிய இடங்களாக குடும்பிமலை,  
நாகபர்வதமலை ஆகியவை  
விளங்கியிருக்கலாம். இராவணன் சிறந்த  
சிவ பக்தனாவான். எனவே இவன் தனது  
இராச்சியத்தின் முக்கிய இடங்களில் சிவ



குடும்பிமலையில் உள்ள ஆவுடையார் போன்ற கல்



லிங்கம் போன்ற வடிவமைப்புடைய தூபி



500

## கிராம அதிகாரி நாகன் பற்றிய கல்வெட்டின் பிரதி

வழிபாட்டை மேற்கொண்டிருப்பான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் குடும்பி மலையில் ஓர் சிவலிங்கக் கோயில் இருந்ததாக பானமைப் பகுதியில் உள்ள முதியவர்கள் கூறுகின்றனர். இப்பகுதியிலிருந்தே ஓர் புராதன விநாயகர் சிலையும் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் பண்டைய காலத்தில் சிவ, நாக வழிபாடுகள் குடும்பி மலையில் காணப்பட்டிருக்கலாம் என்பதற்கு பிராமிக் கல்வெட்டுகள் சான்றுகளாக உள்ளன.

குடும்பி மலைப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இடிபாடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் இடிபாடுகளுக்கிடையே புராதன வழிபாட்டுத்தல இடிபாடுகளும் காணப்படுகின்றன. பொது ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்திலும், 1 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையான காலத்திலும் இங்கு சிவவழிபாடு செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குடும்பிமலையில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் தமிழ் மொழிக்குரிய பிராமிச் சொற்களும், சிவன் சம்பந்தமான பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 'நதிக' என்ற சொல் பொறிக்கப்பட்ட

கல்வெட்டொன்றில் நந்தியின் பாதமும் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் உள்ள குறியீடாக நந்தியின் பாதம் காணப்படுவது நந்திக்கும், நதிகவுக்கும் உள்ள தொடர்பினைக் காட்டுவதாக பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

### நந்தியின் பாதமும், நதிக எனும் பெயரும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு

அத்துடன் இங்குள்ள மலைக் குகைகளில் ஒன்றில் ஆவுடையார் அற்ற மிகப் பழமை வாய்ந்த லிங்கம் ஒன்று காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு சிவலிங்கத்தின் ஒரு பாகமான ஆவுடையார் போன்ற கல் ஒன்றும் காணப்படுகிறது. இங்கு அமைந்துள்ள உயரமான மலையான 'பெலும் கல்' எனும் மலையின் உச்சியில் சிவலிங்கத்தின் வடிவில் ஓர் செங்கல் தூபி காணப்படுகிறது. இது சிலிண்டர் வடிவமான பௌத்த தூபி எனக் கூறப்படுகிறது. இவ்வடிவத்தில் இலங்கையில் வேறு தூபிகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 10 அடி உயரமும் 15 அடி விட்டமும் கொண்ட இத் தூபி சதுர வடிவமுடைய மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் மேலும் ஒரு சதுரமேடையில் ஓர் சிறிய தூபியும் காணப்படுகிறது. இவை



குடும்பிமலைக்குச் செல்லும் பாதையின் இயற்கை அரணாக விளங்கும் வாயில்



கவ்வட்டு பொறிக்கப்பட்ட ஒரு கற்குகை



ஒரு வழிபாட்டிடத்தின் எஞ்சிய தூண்கள்



தூண் தாங்கி குழிக்கல்



ஆசனக் கல்லும், குழிக்கல்லும்



குடும்பிகை மலைப்பகுதியில் உள்ள ஒரு மலை

தவிர மேலும் இரு கட்டிடங்கள் இருந்தமைக்கான எச்சங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இங்கு சிவ லிங்க வடிவில் உள்ள தூபி இருக்கும் இடத்தில் தான் இராவணன் காலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவாலயம் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதே காலப் பகுதியில் இராவணனால் உகந்தை மலையில் உகந்தகிரி சிவாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மான்மியத்திலும் உகந்தைகிரியில் இராவணன் சிவாலயம் அமைத்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் குபேரன் முருக வழிபாட்டையும், இராவணன் சிவ வழிபாட்டையும் பேணி வந்ததோடு ஆலயங்களையும் அமைத்ததாக 'மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பாக நோக்கத்தக்கது.

இராவணனின் பின்பு பாண்டிய குலச் சிற்றரசர்களும் ஆட்சி செய்த இராஜதானியான குடும்பி மலையில் பிற்காலத்தில் பௌத்த குருமார்கள் வாழ்ந்துள்ளனர். அப்போது இம்மலை மீது பௌத்த தூபிகளும், வழிபாட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

### குடும்பிமலையில் இந்து தெய்வ வழிபாடு பற்றிய கல்வெட்டுகள்

குடும்பிமலையில் மொத்தமாக 105 இயற்கையான மலைக் குகைகள் காணப்படுகின்றன. சில குகைகளில் மயில், நாகம் போன்றவற்றின் சித்திரங்களும் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் செங்கற்கள், கற் தூண்கள் போன்ற

புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. இம்மலைப் பகுதியில் உள்ள குகைகள் சிலவற்றில் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 17 கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

இவற்றில் 5 'இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகள் - பகுதி 1' எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 498 ஆம் மற்றும் 500 ஆம் இலக்க கல்வெட்டுகள் சிவ மற்றும் நாகர் தொடர்பானவையாகும்.

குடும்பிமலையில் மேலும் 12 பிராமிக் கல்வெட்டுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 'வேல' எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 500 ஆம் இலக்கக் கல்வெட்டு நாகர் தொடர்பானதாகும். இதில் நாக வழிபாட்டை மேற்கொண்டவர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இக் கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

“கமிக நாக புத கமிக திச கரபிட இம லென சேனபதி ஜுவய சகச தினே”

இதன் பொருள் ஆங்கிலத்தில் “This cave which the village councilor Tissa, son of village councilor Naga, caused to be made, the general Jhuvaya gave to the sangha” என்பதாகும். இது தமிழில் “கிராம அதிகாரி நாகனின் மகனான கிராம அதிகாரி தீசனின் குகை, படைத்தலைவன் ஜுவாய என்பவனால் அமைக்கப்பட்டு சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது.” எனப் பொருள்படும். இக் கல்வெட்டின் படி நாக வழிபாடு செய்த கிராம அதிகாரி ஒருவன் குடும்பிமலைப் பகுதியில் வாழ்ந்துள்ளான்



# நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள்

● என். கே. எஸ். திருச்செல்வம்

**பொ**

லநறுவை மாவட்டத்தில் மொத்தமாக 80 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை 17

இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 18 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இக்கல்வெட்டுகளில் தமிழரின் சிவ வழிபாடு, நாக வழிபாடு தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் தொடர்பான 15 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

பொலநறுவை நகரில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள மன்னம்பிட்டி சந்திக்கு அடுத்தபடியாக உள்ள செவனபிட்டி சந்தியின் வடக்குப் பக்கத்தில் 6 கி.மீ தூரத்தில் முத்துக்கல் எனும் ஊர் அமைந்துள்ளது. பொலநறுவை மாவட்டத்தில் இன்று தமிழர்கள் அதிகளவில் வாழும் இடங்களிலே இரண்டு இடங்கள் மிகவும் பழமை வாய்ந்தவையாகும். இவற்றில் முதலாவது இடம் முத்துக்கல், இரண்டாவது இடம் மன்னம்பிட்டி.

இதற்குச் சான்றாக முத்துக்கல்லில் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழரின் வழிபாட்டுப் பாரம்பரியம்

தொடர்பாக அங்கு பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் விளங்குகின்றன. பொ.ஆ.மு. 237 - 215 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த சேனனின் காலத்தில் மன்னர்கள் கூடும் 11 இடங்களில் ஒன்றாக 'மாட்புட்டி' என்னுமிடம் விளங்கியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அன்றைய மாட்புட்டி என்னுமிடமே தற்போதைய மன்னம்பிட்டி என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன்படி மன்னம்பிட்டி சுமார் 2237 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் எனத் தெரிகிறது.

முத்துக்கல் பற்றிய இன்னுமோர் முக்கிய வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்பு, பொ.ஆ. 4 ஆம் நூற்றாண்டில் முத்துக்கல்லை பிரதானமாகக் கொண்ட பிரதேசத்தை முத்துக்கல் வன்னிச்சி என்றழைக்கப்பட்ட வீரமுத்து வன்னிச்சி என்பவள் பரிபாலனம் செய்து வந்தமை ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

பொ.ஆ. 364 இல் கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புப் பிரதேசத்தை அமரசேனன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்த காலத்தில் மறவர் குலத்து அரச வம்சத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் தம் கணவர் மற்றும் குடிகளுடன் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து தம் வரலாற்றை அரசனிடம் கூறி வன்னிச்சி பட்டம் பெற்றதாகவும், அரசன் இவர்களுக்கு ஏழு ஊர்களை




## முத்துக்கல் மலை

வழங்கியதாகவும், இவர்களில் வீரமுத்து எனும் பெயர் கொண்ட வன்னிச்சி, தான் பெற்ற ஊருக்கு தனது பெயரை இணைத்து முத்துக்கல் எனப் பெயர் வைத்து அப்பகுதியில் தன் குடிகளுடன் கமம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

இவ்வன்னிச்சி பரிபாலித்து வந்த பிரதேசம் முத்துக்கல், திருக்கோணமடு, கட்டுவான் வில்லு, கந்தக்காடு, சமன்பிட்டி, கரப்பளை, ஹேவன்பிட்டி, சடவக்கை, குளக்கனாவெளி, உனாவாவி, செவனப்பிட்டி, கல்லூர், அழிஞ்ச பொத்தானை, தம்பன்கடவை, வெலத்தாகடை, மன்னம்பிட்டி, முருகபுரம், மாசிவெளி, மயிலாடுகல், கட்டாமுனை, வேப்பையடி, சொறிவில் ஆகிய இடங்களை உள்ளடக்கியதாகும்.

இப்பிரதேசம் மகாவலி கங்கையின் கிழக்குப்பக்கத்தில் சுமார் 40 கி.மீ நீளமும், 20 கி.மீ அகலமும், 80 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டதாகும். இவ்வன்னிச்சியின் பரம்பரையைச் சேர்ந்த இன்னுமோர் பெண் முத்துக்கல் இராச்சியத்தின் கிழக்கில் சுமார் 25 கி.மீ தூரத்தில் இருந்த பணிச்சங்கேணி எனுமிடத்தை பிரதானமாகக் கொண்ட பிரதேசத்தை பரிபாலனம் செய்து வந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.

இத்தனை பண்டைய தொன்மை வரலாற்றைக் கொண்ட முத்துக்கல்லில், அங்குள்ள குளத்தை அடுத்து உள்ள சதுப்பு நிலத்தின் மத்தியில் மலைப் பாறைகளும், சிறிய குன்றுகளும் நிறைந்த இடம் ஒன்று அமைந்துள்ளது. இதுவே பண்டைய காலம் முதல் முத்துக்கல் என அழைக்கப்பட்டு



307

## பாமர பெண்பக்தை நாக பற்றிய முத்துக்கல் கல்வெட்டின் பிரதி

வந்த மலையாகும். பண்டைய காலத்தில் முத்துக்கல் வன்னிச்சி இம்மலைப் பகுதியில் இருந்து இப்பிரதேசத்தை பரிபாலனம் செய்திருக்க வேண்டும்.

முத்துக்கல்லில் உள்ள மலைக்குகைகளிலும், பாறைகளிலும் மொத்தமாக 21 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் 17 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 4 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. பொலநறுவை மாவட்டத்தில் அதிகமான பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் இடம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இக் கல்வெட்டுகள் அனைத்தும் முத்துக்கல் எனும் இடத்தில் காணப்படுவதாக குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் இக்கல்வெட்டுகள் மூன்று இடங்களில் காணப்படுகின்றன. முத்துக்கல் மலையிலும், இங்கிருந்து தெற்குப் பக்கத்தில் சுமார் 350 மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு தட்டையான பாறைப் பகுதியிலும், வடமேற்கில் 600 மீற்றர் தூரத்தில் உள்ள இன்னுமோர் மலைப்பகுதியிலும் இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

### பாமர பெண் பக்தை நாக பற்றிய கல்வெட்டு

இக்கல்வெட்டுகளில் 2 முற்கால பிராமிக் கல்வெட்டுகளிலும், ஒரு பிற்கால பிராமிக் கல்வெட்டிலும் நாகர் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 2 முற்கால பிராமிக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:

“பருமக சுடச ஜய உபசிக நாகய லேனே”

இதன் பொருள் “பெருமகன் சூடவின் மனைவியான பாமர பெண் பக்தை நாகவின் குகை” என்பதாகும். ஆங்கில மொழியில் இது “The cave of the female lay devotee Naga, wife of the chief Cuda” எனப் பொருள்படும்.

### பெருமகன் நாக தின்ன பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

முத்துக்கல்லில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

“பருமக திசரக்கித்த புத பருமக நாகதினச லேனே”

இது “பெருமகன் தீச ரக்கித்தவின் மகனான பெருமகன் நாக தின்னவின் குகை” எனத்



## பாமர பெண் பக்தை நாக பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் கல்வெட்டு

தமிழிலும், “The cave of the chief Nagadinna, son of the chief Tissarakkhita” என ஆங்கிலத்திலும் பொருள்படும்.

### தேரர் நாகன் மற்றும் தேரர் நாகசேனன் பற்றிக் குறிப்பிடும் பிற்கால பிராமிக் கல்வெட்டுகள்

முத்துக்கல்லில் காணப்படும் பிற்கால பிராமிக் கல்வெட்டுகள் இரண்டில் நாகர் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“நாக தேரஹ பதே”

இதன் பொருள் “நாக தேரரின் பாதம்” என்பதாகும். ஆங்கிலத் தில் இது “The Foot of Naga therā” எனப் பொருள்படும். இதற்கு அடுத்த பிற்கால பிராமிக் கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

“நாக சேனா தேரஹ பதே”

இதன் பொருள் “நாகசேன தேரரின் பாதம்” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The Foot of

Nagasena therā” எனப் பொருள்படும். இக்கல்வெட்டுகள் இரண்டினதும் படியெடுக்கப்பட்ட பிரதிகள் கிடைக்கவில்லை.

### பெருமகன் நாகன் பற்றிக் குறிப்பிடும் கந்தகாடு - தோணியாகல்லு கல்வெட்டு

பொலநறுவை நகரில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வெலிக்கந்தை சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக சோமாவதி விகாரைக்குச் செல்லும் வீதியில் 18 கி.மீ தொலைவில் கந்தக்காடு அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் வலது பக்கம் 4 கி.மீ தூரத்தில் இக்கிராமம் உள்ளது.

இன்று கந்தக்காடு என்று அழைக்கப்படும் இவ்விடம் பண்டைய காலத்தில் ஒரு நகரமாக விளங்கியுள்ளது. அன்று இதன் பெயர் சித்தர் நகரம் என்பதாகும். பண்டைய காலத்தில் சித்தர்கள்



பெருமகன் நாக தின்ன பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டின் பிரதி

இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். எனவேதான் இது சித்தர் நகரம் எனப் பெயர் பெற்று விளங்கியுள்ளது. இங்குள்ள தோணியாகல்லு எனும் பாறையில் காணப்படும் இரண்டு பிற்கால கல்வெட்டுகளில் 'சித்தநகர' எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமை இக்கூற்றை உறுதி செய்கிறது.

இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் அன்றைய பணிப்பாளரான எச்.சி.பி. பெல் 1897 ஆம் ஆண்டு தமன்கடுவ மாவட்டத்தில் 9 வாரங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இன்றைய பொலநறுவை மாவட்டத்தின் பழைய பெயர் தம்பன்கடவை எனும் தமன்கடுவ ஆகும். அப்போது இங்குள்ள கந்தக்காடு எனும் கிராமத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் இருந்த தோணியாகல்லு என்றழைக்கப்படும் பாறையில் மூன்று கல்வெட்டுகளை கண்டுபிடித்தார். ஒரு கல்வெட்டு பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட முற்காலப் பிராமிக் கல்வெட்டாகும். ஏனைய இரண்டு கல்வெட்டுகள் பிற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும். இவற்றில் முதலாவது

பிற்கால பிராமிக் கல்வெட்டு 1955 ஆம் ஆண்டு 'Epigraphia Zeylanica - Vol.5 - Part 1' எனும் நூலிலும், முதலாவது முற்கால பிராமிக் கல்வெட்டு 1970 ஆம் ஆண்டு 'Inscriptions of Ceylon - Vol.1' எனும் நூலிலும், இரண்டாவது பிற்கால பிராமிக் கல்வெட்டு 2001 ஆம் ஆண்டு 'Inscriptions of Ceylon - Vol.2 - Part 2' எனும் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் இரண்டு கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று முற்கால பிராமி எழுத்துகளிலும் மற்றும் ஒன்று பிற்கால பிராமி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டவையாகும். இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள முற்கால பிராமிக் கல்வெட்டில் உள்ள வாசகங்கள் பின்வருமாறு,

“பருமக மலச புதே பருமக நமரே பருமக நமரச புதே பருமக நாகஹ எட்டச கொமி அகட்ட அனகட்ட சத்து து [ச] சகச நியதே”

இதன் பொருள், “பெருமகன் மாலனின் மகனான பெருமகன் நாமரன், பெருமகன் நாமரனின் மகனான பெருமகன் நாகன்



பெருமகன் நாகன் பற்றிக் குறிப்பிடும் கந்தக்காடு கல்வெட்டின் பிரதி

ஆகியோரின் தொட்டி (கேணி) நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தார்க்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்பதாகும்.

ஆங்கிலத்தில் இது “The son of the chief Mala is the chief Namara, of the chief Naga, son of the chief Namara of this (personage) the cistern is dedicated to the sangha of the four quarters, present and absent” எனப் பொருள்படும்.

**நாகர் கல்லு, சித்தர் நகரம் ஆகியவை பற்றிக் கூறும் தோணியாகல்லு பாறைக் கல்வெட்டு**

கந்தக்காடு தோணியாகல்லு பாறையில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு பிற்கால கல்வெட்டுகள் இரண்டிலும் ‘சித்த நகர’ எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வரிகளில் எழுதப்பட்டுள்ள அக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

1. டெனுபே ஒபதிஸ்ஸ மகர
2. ஜக கரவிட மஹா சித்தநக
3. ரக விஹரஹ சேதய பதட்டவய
4. சேதயட ம சித்தநகரக ஹப
5. .. . . . நாககல தன்னஹி ச .. . . . ய
6. லஹி கலகுபரி நிசிதே .. . . .
7. தெல மியதே சொலச .. . . .

இதன் பொருள் ஆங்கிலத்தில் வருமாறு:

“Having established the caitya of the Monastery of MahaCittanakara, caused to be founded by the great King Denupe Opatissa, the assembly of this Cittanagara, for the benefit of the caitya, deposited with the assembly of .. . . Nakagala (the field named) Galakubari in .. . sixteen .. . for the purpose of providing oil and honey.”

இது தமிழில் பின்வருமாறு

பொருள்படுகிறது: “மகா மன்னன் தேனுகே ஒபதீசவினால் மகா சித்தர் நகரில் அமைக்கப்பட்ட சேதியத்தின் நன்மைக்காக, சித்தர் நகரத்தில் உள்ள நாகர் கல்லு என்னுமிடத்தில் கூடிய கூட்டத்தில், சேதியத்திற்கு எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை வாங்குவதற்காக, பதினாறு .. ..” (காசு அல்லது பணம் வழங்கப்பட்டது).

இப்பகுதியில் ‘நாகம்பூ மலை’

என்றழைக்கப்படும் மலை ஒன்று காணப்படுகிறது. வாகரைப் பகுதியில் வாழும் வேடர் குலத்தவர்களுக்கும் இம்மலைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், பண்டைய காலத்தில் வாழ்ந்த வேடர் இம்மலையில் தமது பாரம்பரிய வழிபாடுகளை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. கந்தக்காடு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாகர்கல்லு என்னுமிடம் இந்த நாகம்பூ மலையாக இருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு.

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே 'வளரும் வடக்கு' எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றாவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த.சிவதாசன்



● ஜெகன் அருளையா

## வடமாகாண சுற்றுலாத்துறை : வளமும் வாய்ப்புகளும்

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக்க காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 'சுற்றுலாத் தளங்கள்' என்ற வரைபடத்தின் படி, வடமாகாணத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு சுற்றுலாக் கவர்ச்சியாக யாழ். விமான நிலையம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இவ்வரைபடம் யாழ். விமான நிலையத்தையாவது காட்டுகிறதே என நாம் பூரிப்படைய வேண்டும். விமான நிலையத்தைத் தவிர வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுமே வறண்ட பிரயோசனமற்ற பிரதேசங்களெனவே இப்படம் காட்டுகிறது. வடக்கில் தங்கியிருக்கும் சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்கு எதுவுமே இல்லையென்பதால் விரைவில் வெளியேறுவதற்கு உதவி செய்வதற்காக விமான நிலையத்தை மட்டும் இச்சபை அப்படத்தில் காட்டியிருக்கலாம். வடக்கு ஒரு கைவிடப்பட்ட பிரதேசம் எனக் காட்டப்பட்டதை தவறென ஊகிக்கும் அதேவேளை அதனைச் சரியெனவும் எடுத்துக்கொள்ள முடியும். வட மாகாணத்தில் ரசிக்கக்கூடிய இடங்களை விட பயணம் செய்ய வேண்டிய தூரங்கள் அதிகம் என்பதும் ஒரு நியாயமான விடயம் தான்.

இங்கு வரும் பல நண்பர்களுடன் நான் பல தடவைகள் நயினாதீவுக்குச் சென்றிருக்கிறேன். அதற்குப் போகும் பாதைகளும் கடந்து செல்லும் தீவுகளும் குறிகாட்டுவான் துறைமுகமும், நயினாதீவுக் கோவிலை விடவும் கண்களை ஈர்ப்பவை. கடலைக் கடப்பதற்கு முன் போகும் பாதையில் காணக்கூடிய ரம்மியமான காட்சிகள், பறவைகள் ஆகியவற்றுக்காக மட்டுமே இப்பயணம் பலன் தருவதாக இருக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து துறைமுகத்திற்கு போக எடுக்கும் வாகனப் பயணத்திற்கு மட்டுமே சுமார் ஒரு மணித்தியாலம் எடுக்கிறது. கடற் பயணம் பெரிதென்றில்லை. புல் வெட்டும் இயந்திரம் போலொரு இயந்திரமொன்றினால் இயக்கப்படும் ஒரு பழைய படகில் 50 சக பயணிகளுடன் நெரிந்து நெகிழ்ந்து போய்த் திரும்புவது என்பது அனுபவித்துணர வேண்டிய ஒரு விடயம் தான்.

யாழ்ப்பாண நகரில் நான் வதியுமிடத்திலிருந்து பூநகரிக்கோ அல்லது இயக்கச்சிக்கோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கோ வாகனத்தில் பயணம் செய்வதுகூட ஒரு சிறந்த அனுபவமே. நகரம், கிராமம், வயல் வெளிகள், குளம், கடற்கரை, தென்னை - பனஞ் சோலைகள் என மாறிவரும் நிலப்பரப்புகளை அனுபவித்துப் பயணம் செய்வது விபரிக்க முடியாதது. தளத்திற்குத் தளம் தாவும் ஒரு சுற்றுலாவாசிக்கு இப்பயணங்கள் பெரும் பலன்களைத் தர முடியாதவையாக இருக்கலாம். ஆனால் எனக்கு எத்துணை தூரமான சுற்றுலாத் தளங்களுக்கும் மேற்கொள்ளும் இந்நீண்ட பயணங்கள் ரசிக்கக் கூடியவையாகவே இருக்கின்றன. இடையில் ருசியான உணவை வழங்கக்கூடிய உணவகங்களையோ அல்லது ருசியான கள்ளைப் பெறக்கூடிய இடங்களையோ வைத்திருக்கும்



**இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 'சுற்றுலாத் தளங்கள்' என்ற வரைபடம்**  
Image Source - [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

நண்பர்களை எனக்குத் தெரியும். ஆனால் நான் இடத்திற்கிடம் செல்லும் ஒரு சுற்றுலாவாசியாக இருந்திருப்பின் தெருவோரப் பெட்டிக் கடையொன்றில் வடை, தேநீருடன் தான் சமாளிக்க வேண்டி ஏற்பட்டிருக்கும். இப்படியான பெருஞ் செல்வங்களை நாம்தான் அறிந்து மதித்துப் போற்றவேண்டும்.

நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் துருப்பிடித்த திறந்த வாசற் கதவுகளுடன் பாழடைந்த கட்டிடமொன்றிருக்கிறது. 'சங்கிலி அரசனின் மந்திரி மனை' என அழைக்கப்படும் இவ்விடம் இப்போது



தெரு நாய்களின் தங்குமிடமாக இருக்கிறது. ஓரளவு பரந்த நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் நல்லதொரு உணவகத்தையோ அல்லது வரலாற்றைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளையோ, அருங்காட்சியகத்தையோ அல்லது நாடக மேடையையோ நிறுவலாம். தூர்ப்பாக்கியவசமாக, உங்களோடு வருபவர்களைத் தவிர வேறெந்த மனிதர்களையும் இவ்விடத்தில் பார்க்க முடியாது. அதன் புராதன சுவர்களில் காதல் இலக்கியங்களும் பாதுகாப்பின்மையின் அடையாளங்களுமே காட்சிப் பொருள்களாக இருக்கின்றன.

பிரமிக்க வைக்கும் யாழ்ப்பாணக் கோட்டையில் நினைவுப் பண்டங்களை விற்கும் ஒரு கடை மட்டும், அதுவும் வெறும் தட்டுகளோடு தூங்கிக் கொண்டிருக்கிறது. இங்கும் யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்தும் பண்டங்களை விட தென்னிலங்கையின் நினைவுப் பொருட்களே அதிகம் காணப்படுகின்றன. பசியென்று வந்தால் இக்கோட்டைக்குள் உங்களால் எதுவித சிற்றுண்டியையும் வாங்கிக்கொள்ள முடியாது. அவற்றை நீங்களே உங்கள் பைகளில் கொண்டுவர வேண்டும். வாகனத் தரிப்பிடத்தில் நிற்கும் ஐஸ் கிரீம் வண்டியில் ஏதாவது வாங்கி அருந்த முடியாவிட்டால் உங்கள் அடுத்த இடம் வாடி வீடுதான்.

முல்லைத்தீவு, பருத்தித்துறை, காரைநகர், வேலணை ஆகிய அழகிய கடற்கரைகளில் நான் நடந்திருக்கிறேன். இங்கு வருமானத்திற்காக மீன் பிடிப்பவர்களைத் தவிர வேறெவரையும் நான் கண்டதில்லை. வேலணைத் தீவிலுள்ள சாட்டி கடற்கரையில் சில பெட்டிக் கடைகளில் சோடா போன்ற பானங்களையும் பிஸ்கட்களையும் விற்கிறார்கள். ஆனால் அங்கு வாங்குவதற்கென செல்பவர்கள்

எவருமில்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடுத்தர ஓட்டல் ஒன்று சாட்டியில் தனது கிளையொன்றை நிறுவியிருக்கிறது. ஆனால் பல சுவையான உணவுகளைத் தயாரிக்கும்படிக்கு அங்கு விருந்தினர்கள் வருவது குறைவு. அவ்வப்போது நான் எனது நண்பர்களுடன் இங்கு போவதுண்டு. அப்போதெல்லாம் நான் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாகவே எனது வரவை அறிவித்து விடுவதனால் யாழ்ப்பாணப் பிரதான உணவகத்திலிருந்து தயாரிக்கப்பட்ட உணவை வாகனம் மூலம் சாட்டிக்கு கொண்டுவந்து பரிமாறுகிறார்கள்.

இங்கிருக்கும் ஆயிரமாயிரம் ஏக்கர்கள் திறந்தவெளி நிலங்களுக்கும், ஆயிரமாயிரம் சதுர அடிகள் புராதன, கலாசார நினைவுச் சின்னங்களுக்கும் அப்பால் ஒரு சதுர மீற்றர் குளியல் துவாய் (Beach Towel) ஈட்டிக் கொடுக்கவல்ல வருமானம் அபாரமானது. வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் சூரியனில் குளித்து விலையுயர்ந்த பானங்களையும் சிற்றுண்டிகளையும் வாங்குவதால் ஈட்டும் வருமானத்தை தெற்குவாசிகள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். பணக்கார வெளிநாட்டு வெள்ளைக்காரர் தம்மை நிறம் குறைப்பதற்காய் கடற்கரையில் புரண்டு, வெயிலில் குளித்து, சோம்பல் முறிப்பதை வணிகப்படுத்தும் சந்தர்ப்பங்களைவிட வேறு சிலவும் உண்டு. சுற்றுலாவாசிகள் படங்களை எடுப்பதற்காகவோ அல்லது வெயில் குளிப்பதற்காகவோ இடத்துக்கிடம் செல்வதில்லை. அவர்கள் உண்பதற்காகவும், குடிப்பதற்காகவும், பண்டங்களை வாங்குவதற்காகவும் பலவிடங்களுக்கும் சென்று பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கிறார்கள்.

2015 பிற்பகுதியில் நான் யாழ்ப்பாணத்திற்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தபோது நல்ல உணவை உண்பதற்காய் சிறந்த



Jaffna Fort

யாழ். கோட்டை

Image Source - [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

உணவகங்களைத் தேடுவதில் பல மணித்தியாலங்களைச் செலவு செய்வேன். 'அசல் யாழ்ப்பாணத் தமிழனாக' இருந்தும் என்னால் தமிழையோ அல்லது சிங்களத்தையோ பேச முடியாதிருப்பது குறித்து எனக்கு வெட்கமாக இருப்பது உண்மையே. மொழிப்புலமை இல்லாமையால் நான் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள ஒரு சைவ உணவகத்தில் வேகாத வெங்காயத் தோசையை உண்ண வேண்டி ஏற்பட்டது. நான் கேட்டது பரிமாறுபவருக்கு விளங்கவில்லை. எனது ஏமாற்றத்தைப் பரிசாரகருக்குத் தெளிவுபடுத்த என்னால் முடியாதிருந்தது. பேசாமல் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன். மிகவும் சிறந்ததெனப் பரிந்துரைக்கப்பட்ட இந்த உணவகத்தில் உணவருந்தியது அதுவே முதலும் கடைசியுமாகும்.

நினைவுப் பொருட்களையோ (Souvenirs) அல்லது பரிசுகளையோ இங்கு வாங்குவது சிரமம். யாழ்ப்பாணத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும் கூட நான் கொழும்புக்கோ அல்லது இலண்டனுக்கோ போகும்போது

நண்பர்களுக்கும்  
உறவினர்களுக்கும் பரிசுப்  
பொருட்களை வாங்கிச்  
செல்வதற்குகந்த நல்ல  
கடைகள்  
யாழ்ப்பாணத்தில்  
கிடையாது.  
அப்படியிருக்கும் போது  
நண்பர்களும்  
விருந்தினர்களும் இங்கு  
வரும்போது பரிசுப்  
பொருட்களை  
வாங்குவதற்கென நான்  
எப்படியான கடைகளைப்  
பரிந்துரைக்க முடியும்?  
அவற்றைத் தேடிக்

கண்டுபிடிப்பதில் நான் அதிகம் அக்கறை காட்டவில்லை எனக் கூறுபவர்களுக்கு நான் கூறக்கூடியது பரிசுப் பொருட்களையும் நினைவுப் பொருட்களையும் வாங்குவதற்கெனப் பணத்துடன் அலையும் சுற்றுலாவாசிகளுக்கு உதவுவதற்கென வடக்கில் ஒரு சுற்றுலா வழிகாட்டி என்பது அவசியமான ஒன்று. ஒரு விடயத்தை அறிவதற்காக நான் எவ்வளவு தூரம் நடக்கிறேன் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். தமிழ் தெரியாமைக்காக வேண்டுமானால் என்னைக் குற்றஞ் சாட்டலாம். ஆனால் ஒரு சுற்றுலாவாசிக்கு அது பொருந்தாது. ஒரு வியாபாரியுடன் தொடர்பாடலை மேற்கொள்ள முடியாமையாலோ அல்லது ஒரு வியாபாரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதனாலோ எனது ஆயிரமாயிரம் ரூபாய்கள் செலவழிக்காமலே விடப்படுகின்றன. அதே போல வடக்கின் பல பண்டங்களையும், சேவைகளையும் வாங்க முடியாமல் உல்லாசப் பயணிகளின் பைகளிலும் பல மில்லியன் ரூபாய்கள் செலவாகாமல் தங்கிவிட நேரிடுகிறது. பல தசாப்த காலப் போர் ஆங்கில மொழி

உட்பட, வடக்கின் பல சொத்துகளையும் திருடிவிட்டது.

2017 இல் ஒரு தடவை எனது மாலை நடையொன்றின் போது தெருநாய் ஒன்று என்னைக் கடித்துவிட்டது. இதனால் 'றேபீஸ்' நோய் தொற்றிவிடக் கூடுமோ என்ற அச்சத்தில் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். 2 வருடங்களுக்கு மேலான என் யாழ்ப்பாண வாழ்வில் நான் பல சந்துகளிலும் சிற்றொழுங்கைகளிலும் மாலை வேளைகளில் நடந்திருக்கிறேன். போரின் இடிபாடுகள், சிதைந்த கட்டிடங்கள் ஆங்காங்கே இருப்பினும் அவை யாழ்ப்பாணத்தின் அழகைக் குறைக்கவில்லை. ஏராளமான தெருநாய்களின் உறைவிடமாக இச் சந்துகள் இருப்பினும் ஒரே ஒரு தடவை தான் நான் நாய்க்கடிக்கு உள்ளாகினேன் என்பது யாழ்ப்பாணத்திற்குப் பெருமை சேர்ப்பது.

மருத்துவமனையில் வரவேற்பு மேசை போன்றதொரு மேசையில் இருந்தவருக்கு நான் கூறுவது என்னவென்றே புரியவில்லை அதனால் என்னை என் பாட்டிலேயே போக விட்டார். வேறு பல நோயாளிகள் வரவேற்பறையில் காத்திருக்கும்போது என்னை என் பாட்டில் போகவிட்டது நல்லதாகப் போய்விட்டது. அங்கிருந்த நோயாளிகள் சிலரின் உதவியுடன் நான் உள்ளே சென்றபோது அங்கிருந்த பணியாளர்கள் நல்ல ஆங்கிலத்தில் பேசினார். எனது கையில் ஏற்பட்ட காயத்தைப் பரிசோதித்துவிட்டு போடப்போகும் ஊசியின் விளைவுகளைப் பற்றி விளங்கப்படுத்தி, ஊசியையும் போட்டு காயத்துக்கு மருந்தையும் கட்டி

விட்டார்கள். அவர்களது பணி மிகவும் சிறப்பாக இருந்தது. மருத்துவமனையின் சேவைகள் பற்றிக் குறை கூறுபவர்களும் பலர் உள்ளனர். "ஒளியை ஏற்றாமல் இருளைத் திட்டுபவர்களென" அவர்களை நான் கூறுவேன். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் நல்ல தெருக்களையும் ரயில்வே பாதைகளையும் அரசாங்கம் வடக்கிற்கு அமைத்துத் தந்திருக்கிறது. அரசாங்கம் இன்னும் பல காரியங்களைச் செய்ய வேண்டுமென்றாலும் அவற்றைச்



முல்லைத்தீவு கடற்கரை

Image Source - [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

செய்வதற்கான அவசரம் அதனிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

வடக்கிலோ அல்லது தெற்கிலுள்ள வறுமைப்பட்ட பிரதேசங்களிலோ முதலீடு செய்வது அரசாங்கத்தின் முன்னணித் திட்டங்களில் ஒன்றல்ல. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனரான இந்திரஜித் குமாரசாமி ஏப்ரல் 2018 இல் இப்படிக் கூறியிருந்தார்: "வறுமைக் கோட்டை (ஒரு நாள் வருமானம்) அமெரிக்க டொலர் \$2.50 இற்கு (ரூ.400 இற்கும் குறைவு)



Charty Beach, Jaffna

## சாட்டி கடற்கரை

Image Source - [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

அதிகரித்தால், இலங்கையின் சனத்தொகையின் கால்வாசிப்பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே போய்விடுவதோடு, அவர்களது வருமானம் நாளொன்றிற்கு \$1.30 இற்கு சற்று மேல்தான் இருக்கும்". தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அனைத்தினதும் பொருளாதாரத் தோல்விகள் பெரும்பாலும் பாரபட்சமற்றவை. வடக்கின் பொருளாதார மந்த நிலை தொடர்வதற்கு நாம், தமிழர்கள் தான் பொறுப்பாளிகள். வடக்கின் மாகாண சபையும் தனியார் துறையும் இணைந்தே இதை நிவர்த்தி செய்ய வேண்டும். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொழில் முனைவர்கள் ஆடம்பரமானது முதல் மலிவானது வரையிலான ஓட்டல்களில் முதலீடு செய்திருந்தாலும் அது போதாது.

செழிப்பான சுற்றுலாத் துறை ஒன்றை உருவாக்குவதற்கு படுக்கைகளும் குளியலறைகளும் மட்டும் போதாது;

செய்வதற்கெனப் பல விடயங்களும், பார்ப்பதற்குப் பலவிடங்களும், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமெனப் பலதரப்பட்ட இடங்களும், ஓய்வெடுக்கவும் பண்டங்களை வாங்கவுமெனப் பலவிடங்களும் சுற்றுலாத் துறைக்கு அவசியமானவை. கொழும்பிலுள்ள உணவகங்களிலும் கேளிக்கை விடுதிகளிலும், சுற்றுலாவாசிகளை விட உள்ளூர்வாசிகளே நிரம்பி வழிகிறார்கள். அங்குள்ள விளையாட்டரங்கங்களையும், தியேட்டர்களையும், குளியல் வசதிகளையும், வணிக வளாகங்களையும் உள்ளூர்வாசிகளே அதிகம் பயன்படுத்துகிறார்கள். வடக்கிற்கும் ஒரு செழிப்பான பொழுதுபோக்குத் துறை அவசியம்; அது உல்லாசப் பயணிகளுக்கு மட்டுமென்பதில்லை. போர் முடிந்ததிலிருந்து வடக்கில் உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள்

தமது பிரசன்னத்தைக்  
கட்டியெழுப்பத்  
தவறிவிட்டன. கணனி  
மென்பொருள்  
துறையில் பல வருட  
அனுபவங்களைப்  
பெற்ற நல்ல ஊதியம்  
பெறும்

வல்லுநர்களுக்கு  
எப்படியான  
பொழுதுபோக்கு  
அம்சங்கள் தேவை  
என்பது பற்றி எனக்கு  
நன்றாகவே தெரியும்.  
பொழுதுபோக்கற்ற  
மனைவி, பிள்ளைகளின்  
எதிர்ப்பையும் தாண்டி  
படாடோபமான

கொழும்பு நகரை விட்டு  
சிக்கனமான யாழ்ப்பாணத்திற்கு  
வருவதற்காக சிலர் தமது பெரிய  
பதவிகளையும் துறக்கத்  
தயாராகவிருக்கிறார்கள். வெறுமனே  
சூரியன் உதிப்பதையும் மறைவதையும்  
பார்ப்பதை விட்டுவிட்டு, பல  
பொழுதுபோக்கு அம்சங்களை வடக்கில்  
ஆரம்பித்தால் மட்டுமே உற்பத்தி, தகவல்  
தொழில்நுட்பம், நிதிச் சேவைகள்,  
கட்டுமானம், பொறியியலாளர்கள் போன்ற  
உயர் பதவிகளைத் தரும் நிறுவனங்கள்  
வடக்கிற்கு வரும்.

அவ்வாறெனில், என்னதான் செய்யப்பட  
வேண்டும்? நான் சுற்றுலாத்துறை நிபுணன்  
இல்லை. பலவிதமான வசதிகள்,  
வாய்ப்புகள், திறமைகள் இருந்தும்  
நிபுணர்கள், ஆலோசகர்கள், அமைச்சுகள்  
ஆகியோர் வடக்கிற்கு அனுப்பிய  
சுற்றுலாவசிகள் மிகச் சிலரே.  
இவ்விடயத்தில் அறிவோ அனுபவமோ  
இல்லாதிருந்தும் கூட இவர்களை விட  
நான் அதிகம் தீங்கைச் செய்துவிடப்




Image Source - [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

போவதில்லை. எனவே இதுதான் எனது  
ஆலோசனை: பலாலி விமான  
நிலையத்தையும், காங்கேசந்துறை  
துறைமுகத்தையும் வெளிநாட்டாரின்  
நேரடிப் பயணத்திற்கெனத் திறந்து விடுவது  
(வடக்கின் உற்பத்திகளை நேரடியாக  
ஏற்றுமதி செய்ய இது உதவும் என்பது  
வேறு). இந்திய நிதி மற்றும் இதர உதவிகள்  
மற்றும் ஊக்குவிப்பைப் பெற்ற பின்னரும்  
இலங்கை அரசு இவ்விடயத்தில்  
பின்னடிக்கிறது. எனவே இதை  
எதிர்பார்த்து நாம் பொறுத்திருக்கத்  
தேவையில்லை. துணிகரமான சில  
முன்னோடிகள் தமது திறமைகளில் மட்டுமும்  
நம்பிக்கை வைத்து சுயாதீனமான  
தொழில்களை ஆரம்பித்திருக்கின்றனர்;  
ஜெர்விங்ஸ், திண்ணை, ரில்கோ, வலம்புரி,  
கிறீன் கிராஸ் ஆகிய ஓட்டல்கள் இவற்றில்  
சில. தமது நிதியையும், திறமைகளையும்  
நம்பிக்கையோடு கொண்டுவரக் கூடிய  
மேலும் பல முன்னோடிகள் நமக்குத்  
தேவை. உணவகங்கள், விளையாட்டுத்  
துறை, தியேட்டர்கள், பொழுதுபோக்குப்  
பூங்காக்கள், உள்ளூர் பண்பாடு மற்றும்




Image Source - [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

வரலாற்றைப் பிரதிபலிக்கும் இடங்கள் எனப் பலவகையான மத்திய மற்றும் உயர்தர தொழில் முயற்சிகளைக் கொண்டுவரக் கூடிய முன்னோடிகள் நமக்குத் தேவை. ஆங்கிலம், சிங்களம், சீனம், ஜேர்மன் போன்ற சுற்றுலாவாசிகளின் மொழிகளைப் பேசக்கூடிய பணியாளர்களைக் கொண்டதாக இத்தொழில் முனைப்புகள் இருக்க வேண்டும். வெளிநாட்டார் தமது மொழிகளில் 'நயினாதீவுக்குப் போவது எப்படி?', 'உறைப்பு அதிகமில்லாத கடலுணவு வேண்டும்' எனச் சாட்டி கடற்கரையில் கேட்கும் போது அவர்களுக்கு பண்டங்களை நாம் விற்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வதேச குடிபெயர்வு அமைப்பு அலுவலகத்திற்கு நான் சென்றபோது பாரிஸ், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து மீண்டு வரும் நூற்றுக்கணக்கான அகதிகள் சிறந்த மொழிப் புலமைகளுடன் வருகிறார்கள் என அங்குள்ளவர்கள் கூறினார்கள். யாழ்ப்பாணத்திலுள்ள சக - அழுத்தம் (PeerPressure) காரணமாக

பொழுதுபோக்குத் துறைகளில் அவர்கள் பணிபுரிய மறுப்புத் தெரிவித்தாலும், அதிக வேதனமும் வேலை வாய்ப்புகளும் அவர்களைச் சம்மதிக்க வைக்கலாம். பொழுதுபோக்கு விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் போதுமானளவு நடவடிக்கைகள் இருப்பின் அவை இதர தோழமை தொழில் முனைப்புகளையும் கூடவே ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் முன்னோடிகள் களத்தில் இறங்க வேண்டும். இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வது மிகவும் தாமதமான இலாப மீட்டலாகவோ அல்லது விரைவாக நட்புமடையும் செயற்பாடுகளாகவோ இருக்கலாம். எனவே இம் முன்னோடிகள் போதுமான அளவு முதலீட்டு நிதியைக் கொண்டிருக்க வேண்டும்.

சுற்றுலாவாசிகளும், தொழில் வல்லுநர்களும், புலம்பெயர் தமிழர்களும் ஏன் வடக்கிற்கு வரவேண்டும் என்பதைக் கூறி நான் இக் கட்டுரையை முடிக்கிறேன். வடக்கு ஒரு அபாயகரமான பிரதேசம் என்ற ஒரு கருத்து இப்போதும் நிலவுகிறது. இரண்டு வருடங்களுக்கு மேல் யாழ்ப்பாணத்தில் வதியும் என் அநுபவங்களைக் கொண்டும், இலங்கை



Tourists in  
Nallur

நல்லூரில் சுற்றுலாப் பயணிகள்

Image Source - [www.lankabusinessonline.com](http://www.lankabusinessonline.com)

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரங்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வத் தரவுகளின் படியும் கொள்ளை, கடத்தல், கொலை ஆகிய குற்றங்கள் தொடர்பாக மிகவும் பாதுகாப்பான பிரதேசங்களில் வடக்கும் ஒன்று எனக் கூற முடியும். பொலிசார் மீது மக்களின் நம்பிக்கையினத்தால் முறைப்பாடு செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கை வடக்கில் குறைவு எனச் சிலர் கூறலாம். அதேவேளை போதை வஸ்துகள் தேசிய கட்டுப்பாட்டுச் சபையின் அறிக்கையின் பிரகாரம், சனத்தொகை வீதத்தின்படி, போதை வஸ்துக் கைதுகளின் எண்ணிக்கை, இதர மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கில் குறைவு என்பது மேற்கூறிய கருத்துக்கு வலுச் சேர்க்கிறது. வடக்கிலுள்ள போதை வஸ்துக் கடத்தல்காரர் மீது

பொலிசார் மெத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதால் இக் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதில்லை. சாட்சியமளிக்க எத்தனை பேர் முன் வருகிறார்களோ அத்தனை விரைவில் வடக்கும் சாதாரண நிலைக்கு வரும். வடக்கில் வாழ்ந்து, படித்துப் பணிசெய்வது பாக்கியம் என்பதை உணர்ந்து மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வரவேண்டும். பல தசாப்தங்கள் நடைபெற்ற போரினாலும் தொடர்ந்த புறக்கணிப்பினாலும் வடக்கு இழந்த பொருளாதார, சமூக கட்டுமானங்களை மீள உருவாக்க இது ஒன்றேதான் வழி.

இக்கட்டுரை ஜூன் 28, 2018 அன்று வெளியான லங்கா பிலிஸன்ஸ் ஒன்லைன் பதிப்பில் பிரசுரமானது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. 'வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்' என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாசாரம் - சமயம் அல்லது மதக் கட்டமைப்புகளின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட மையக்கருத்து வெளிப்பாட்டாளர்கள் குயர் அரசியல் அல்லது அது சார்ந்த விடயங்களில் பேணும் மொளனிப்பு என்பன பற்றிப் பேசுவழிகின்றது.



● அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் "டிப்ளோமா" பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்பூரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நோக்கணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

## குயர் மக்களும் தேர்தல் கால நடவடிக்கைகளும்



இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், பத்தாவது பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்று

முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 8821 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் 396 வேட்பாளர்களும் வன்னித் தேர்தல் தொகுதியில் 423 வேட்பாளர்களும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

இலங்கை அரசியலானது பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு துறையாகவே இருந்து வருகிறது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது குறைந்தளவிலேயே உள்ளது. இந் நிலையில் இலங்கையின் 16 ஆவது பிரதமராகப் பதவியேற்ற கலாநிதி ஹரிணி அமரசூரிய அரசியல் பின்புலம் அற்று அரசியலுக்குள் நுழைந்திருக்கின்றமை 2024 இல் நம்பிக்கை தரும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதன் முதலில் தேர்தலில் போட்டியிடும் திருநங்கையாக சானு நிமேசா திகழ்கிறார். இவர் இலங்கைச் சோசலிச கட்சியில் கேகாலை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. LGBTQIA+ சமூகத்தின்



பிரதிநிதித்துவத்தில் இதை முக்கிய மைல் கல்லாகக் குறிப்பிட முடியும். அதேவேளை இலங்கை அரசியலிலும் இது முக்கியமான தருணமாகவே கருதமுடியும்.

அதேவேளை, இலங்கையில் நீண்ட காலமாகவே குயர் மக்களுடைய உரிமைகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. கொலனித்துவ காலச் சட்டங்களை

அடிப்படையாகக் கொண்ட சட்டக் கோவையின் 365 மற்றும் 365A பிரிவுகளின் அடிப்படையில், தன்பாலீர்ப்பானது குற்றமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் குற்றத்திற்காகப் பத்து ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தச் சட்டங்களை திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மாற்றம் மெதுவாகவே நடைபெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. 2022 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் டி. டோலவட் தே தன்பால் ஈர்ப்பைக் குற்றமாக்குவதை முடிவுக்கு கொண்டுவரும் சட்டமூலத்தைத் தாக்கல் செய்தார். இவ்விடயம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் வர்த்தமானியில் வெளியானது. இந்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்தாலும், நாட்டின் நலன் மற்றும் சமுதாய மதிப்புகள் பாதிக்கப்படும் என்பதாக எதிர்ப்புத் தொடர்கிறது. இதுவரை, LGBTQIA+ சமூகத்திற்கு எதிராக



ஹரிணி அமரகூரிய

Image Source - womensagenda.com.au

இருக்கக்கூடிய சட்டங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானதல்ல எனத் தீர்ப்பளித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தலைமைத்துவ தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவான முன்னெடுப்பாகும். இது சட்டமாக மாறுமா என்பது இன்னும் கேள்விக் குறியாக இருக்கிறது.

இது இவ்வாறிருக்க, வடபுல அரசியல் சூழலில் எத்தனை அரசியல்வாதிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பால்நிலைச் சமத்துவம் மற்றும் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்? வடபுல அரசியல் களத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகள் பால்நிலைச் சமத்துவம் பற்றியோ LGBTQIA+ உரிமைகளை ஆதரித்தோ தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவில்லை. அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூடப் பால்நிலைச் சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகள் தொடர்பில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. கடந்த

காலங்களில் இது தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர்கள்கூட கட்சி சார்ந்தும் தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலும் மெளனித்திருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. பால்நிலைச் சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகள் தொடர்பில் ஆதரவான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் போது குயர் வெறுப்பும் தந்தையாதிக்கக் கருத்தியலும் ஆழமாக வேருன்றிய பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்கு வங்கியைத் தக்க வைக்க முடியாமல் போகலாம் என்ற பயம் பல அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

“LGBTQIA+ சமூகமும் சமீப அரசியல் நிலைமையும் என்ற கருத்தியலை நான் ஒரு எட்டாக் கனியாகவே பார்கின்றேன். குறிப்பிட்டு சொல்லப் போனால் தெற்கு மற்றும் மேல் மாகாணங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய அரசியல் தலைமைகள் மற்றும் பிரதிநிதிகள் குயர் சமூகத்தைப் பார்க்கின்ற விதத்திற்கும் தமிழ் அரசியல் தலைமைகள் பார்க்கின்ற விதத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் காணப்படுகின்றது. ஆட்சியமைத்திருக்கும் அரசு குயர் சமூகத்தை ஆதரிக்கின்ற ஒரு அரசாக இருந்தாலும் இங்கும் பெரும்பான்மைச் சிக்கல்கள் உள்ளதை உணரமுடிகிறது. LGBTQIA+ சமூகத்தின் அடிப்படை விடயங்களில் கூட தங்கள் கடைக்கண் பார்வையேனும் செலுத்தாத அரசியல்வாதிகளால் எவ்வாறான மாற்றத்தைக் கொடுக்க முடியும். ஒரு தரப்பின் மீது குற்றம்சாட்டுவது பிழையானது. நாங்களும் அவர்களை நாடி எங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முயலவில்லை என்பதை விட, முடியவில்லை என்பது தான் நிதர்சனம். எது எவ்வாறாயினும் ஒரு அரசியல்

ஆதரவற்ற சமூகமாகவே தமிழ் குயர் சமூகம் இருக்கின்றது.” என்கிறார் சமத்துவத்திற்கான குரல் அமைப்பின் நிர்வாக இயக்குனரும் மனித உரிமை மற்றும் குயர் சமூக செயற்பாட்டாளருமான புனிதா ஜெயக்குமார் (she/her).

உலக நாடுகளில் பால்நிலைக் கற்கைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் ஏராளமான முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெற்றுவருகின்ற சூழலில் குயர் மக்கள் தொடர்பில் அடிப்படை அறிவற்ற அல்லது புரிந்துகொள்ள முயலாத ஏராளமான அரசியல் பிரதிநிதிகளை வடபுலத்திலே காணமுடிகிறது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் (வன்னித் தேர்தல் தொகுதி) தேர்தல் விஞ்ஞாபனத்தில் “மூன்றாம் பால்நிலை வர்க்கத்தினருக்கான சமூக அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தல்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எது முதலாம் பால்நிலை, எது இரண்டாம் பால்நிலை, எது மூன்றாம் பால்நிலை என்ற விவாதங்களுக்குப் போகும் முன் அவர்கள் திருநார்களின் உரிமை சார்ந்து சிறிதேனும் சிந்திக்க முற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இருந்தாலும் கூட எல்லாப் பால்நிலையினரையும் தங்கள் பிரகடனங்களில் உள்ளீர்ப்பதும் பால்நிலை உணர்திறன் மிக்க மொழியைப் பயன்படுத்துவதும் ஆரோக்கியமான முன்னெடுப்பாக அமையும்.

மேலும் “இப்போது தான் எங்களை பற்றிய தேடல்கள் தமிழ் அரசியல் புலத்தில் புள்ளி வைக்கப்பட்ட கோலங்களாக இருக்கின்றன. குயர் செயற்பாட்டாளர்களுக்கும் அரசியல் தலைமைகளுக்குமான பேச்சுவார்த்தைகள் அரும்புவிடத் தொடங்கியிருக்கின்றன. முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியபோது அவர்கள்

குயர் மக்கள் பற்றிய எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதைப் பொதுவெளியில் தெரிவித்திருந்தார்கள். அத்தகைய தவறை இந்த முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்கள் செய்யக் கூடாது என்பது எனது வேண்டுகோளாக இருக்கின்றது” எனவும் புனிதா குறிப்பிட்டார்.

“அரசியலில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் அனைவரிற்கும் உண்டு. ஆனால், அந்த வெளி இன்னமும் பாரபட்சமாகவே காணப்படுகிறது. பெண்களை உள்வாங்குவதில் இன்றளவும் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இது எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற சிந்தனை முறையும் கூட, இவற்றில் பெரியளவிலான மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. பால் பல்வகைமையினரும் அரசியலில் உள்வாங்கப்படுவதில்லை. அரசியல் என்பதைத் தாண்டி எங்கள் மதிப்பிற்குரிய தமிழ்பேசும் வேட்பாளர்களால் அவர்கள் மனிதர்களாகக் கூட கணக்கிலெடுக்கப்படுவதில்லை. வடக்கில் குயர் சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றார்கள். இம்முறை கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற அனைவருக்கும் இவ்விடயம் புதிதல்ல; ஆனால், யாரும் அவர்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றியோ, அவர்களது உரிமைகள் பற்றியோ, அவர்களோடு சேர்ந்து கதைப்பதற்குத் தயாராக இல்லை. ஆனால், திட்டங்களில் மட்டும் இரகசியமாக அவர்களை உள்வாங்குவதை அவதானிக்க முடிகிறது” என்கிறார் திசா திருச்செல்வம். அவர் மேலும் குறிப்பிடுகையில்

“பொதுவெளியில் அவர்களது உரிமைகளைப் பற்றி பேசினால் யாழ் மையவாத சமூகம் வாக்கு வங்கியில் கைவைத்துவிடுவார்களென்ற பயத்தில் தனிப்பட்ட ரீதியாகவும் உள்வீட்டிலும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான நிலைமைகளை குயர் சமூகமாக தங்களை அடையாளப்படுத்துகின்ற, அவற்றைக் கேள்விக்குட்படுத்த இயலுமையுடையவர்கள் பொதுவெளியில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அல்லது இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வடக்கில்



சானு நிமேசா

Image Source - [www.independent.co.uk](http://www.independent.co.uk)

வாழ்கின்ற குயர் சமூகத்தைச் சேர்ந்த எவரும் மைய நீரோட்ட அரசியல் தொடர்பான எவ்வித நிலைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை; தங்களுடைய உரிமைகள் மற்றும் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள், சட்டங்கள் தொடர்பான எவ்வித கோரிக்கைகளையும் வேட்பாளர்களிடம் பொதுவெளியில் முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலைமைகள் தான் அரசியலில்

அவர்களுக்கிருக்கக் கூடிய உரிமைகளையும் பங்குபற்றலையும் மழுங்கடிக்கிறது. இன்னும் பெண், ஆண் என்று பேசிக் கொண்டு சமத்துவத்தையும், பன்மைத்துவத்தையும் வரையறை செய்கிறார்கள். இவ்வாறான விடயங்களை ஆழமாக சிந்திக்காதவிடத்து ஒடுக்குமுறைகளற்ற சமூக மாற்றம் சாத்தியம் இல்லை.” என்கிறார் திசா.

“LGBTQIA+ சமூகம் பற்றிய விடயங்களை ஒரு சாதாரண விடயமாகக் கூட அரசியல்வாதிகள் யாரும் பார்ப்பதில்லை. அதற்குக் காரணம் வடபுலப் பண்பாடும் பாரம்பரியங்களும் தான். தாம் குயர் மக்களைப் பற்றிப் பேசும் போது மரியாதையையும் வாக்குகளையும் இழக்க நேரிடும் எனப் பெரும்பாலான அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். இவர்களுடைய ஒரே நோக்கம் குறைந்த அளவில் இருக்கும் குயர் சமூகத்தைவிட ஏனைய மக்களின் வாக்குகளைப் பெறுவதே ஆகும். யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் அரசியல்வாதி ஒருவரிடம் குயர் மக்களுடைய உரிமைகள் பற்றி ஏன் பேசுவதில்லை எனக் கேட்டபோது, இவ்வாறான சமூகங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் குயர் சமூகத்தால் பலவகையான முன்னெடுப்புகள் நடந்துவரும் நிலையில் சமூக ஊடகங்களிலும் குயர் மக்கள் பற்றிப் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த அரசியல்வாதியின் கேள்வி அபத்தமானதாக இருக்கின்றது” என United Vision Network இன் நிறுவுநரான அனுசன் சத்தியசீலன் குறிப்பிட்டார்.

ஒருவர் அரசியல்வாதியாகப் பொதுவெளியில் நுழையும் போது தன்னை எல்லா வகையிலும் முன்மாதிரியாகப்

புடம்போட்டுக் கொண்டு வருதல் அவசியம்; அரசியலில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் சிறந்த தலைமைத்துவம் மிக்கவர்களாகவும் பன்மைத்துவம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்; இச்சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவர் பற்றியும் மனித நேயத்தோடு சிந்திக்க வேண்டும்.

பெண்களின் அரசியல் உரிமை சார்ந்து தற்போதைய தேர்தல் காலத்தில் ‘அவளுக்கென்றொரு வாக்கு’ எனும் கருத்தியல் சமூக வலைத்தளங்களில் ஓரளவிற்குப் பகிரப்பட்டும் பேசப்பட்டும் வந்துகொண்டிருந்தாலும் குயர் சமூகத்தைச் சார்ந்து அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தவும் முன்நிலைப்படுத்தவும் கருத்துகளை விதைக்கவும் எவரும் ஆர்வம் காட்டவில்லை என்றுதான் குறிப்பிடவேண்டும். இதில் பெண்கள் மற்றும் குயர் என்ற பிரிவினைவாதத்தை விதைக்காமல் பன்மைத்துவம் மிக்க பிரதிநிதித்துவம் அரசியலில் அவசியம்” என்கிறார் பிறைநிலா கிருஷ்ணராஜா.

“இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தவரையில், சில வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசாரங்களிலும் விஞ்ஞாபனங்களிலும் குயர் மக்களுடைய உரிமைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். வடபுலத்தில் இன்றைய சூழலில் குயர் உரிமைகளைப் பேசுகின்ற சிலர், இதுவரை காலமும் குயர் உரிமைகளைக் கண்டுகொள்ளாது இருந்துவிட்டு இப்போது பேசுவது ஒரு அரசியல் உத்தியாகக் கூட இருக்கலாம். கடந்தகால அனுபவங்கள் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தினாலும் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கின்றது” என United Vision Network இன் இணை - நிறுவுநரான

கௌசிகன் சந்திரசேகரம் குறிப்பிடுகிறார்.

வடபுல அரசியலில் LGBTQIA+ சமூகத்தினை உள்ளீர்ப்பதில் பின்நிற்கின்ற சூழலை அவதானிக்க முடிகின்ற அதேவேளை தென்னிலங்கை அரசியலில் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.

அந்தவகையில், இலங்கை அரசியலில் LGBTQIA+ மக்களை இணைப்பதில் அரசியல் அடிப்படையில் அரகலய போராட்டத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக, LGBTQIA+ மக்கள், சமூகத்தில் சமத்துவம் மற்றும் உரிமைகளைப் பெற்றிட பல பிரசாரங்களிலும், அரசியல் செயற்பாடுகளிலும் கலந்து கொள்கிறார்கள். அரகலய போராட்டம் இலங்கை அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இதில் LGBTQIA+ சமூகத்தினரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இணைந்துள்ளனர். இந்த போராட்டத்தின் வாயிலாக அவர்கள் தங்களது அடையாளம் மற்றும் உரிமைகள் மீதான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தனர் எனலாம்.

மேலும், அனுர குமார திஸாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் LGBTQIA+ சமூகத்தை உள்வாங்கிச் செயற்படுவதில் முன்னேற்றகரமான மாற்றங்களை உள்வாங்கியிருந்தமையை அவதானிக்க முடிந்தது. அனுர குமார திஸாநாயக்கா தனது ஜனாதிபதி வேட்புமனுவலில் பாலின பக்கச்சார்பற்ற அனைவருக்கும் சமத்துவமான ஒரு நாட்டை உருவாக்குவேன் என உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் இலங்கையின் முதன்மை ஜனாதிபதி வேட்பாளராக இருந்து LGBTQIA+ உரிமைகளை வெளிப்படையாக ஆதரித்த ஒருவராக அனுர குமார திஸாநாயக்காவைக் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல்

ஜனாதிபதித் தேர்தலின் போது அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் LGBTQIA+ சமூகம் சுகாதாரம் - சட்டம் உதவிகள் - சமூகப் பாதுகாப்பு - நீதி உள்ளிட்ட அரசு சேவைகளைப் பயன்படுத்துவதை அதிகரித்தல் என்பதை ஒரு முக்கிய விடயமாக உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி LGBTQIA+ சமூகத்துடனான தொடர்புகளில் ஓரளவு ஈடுபாடுகளைக் காட்டினாலும், இது அவர்கள் கொள்கையில் முக்கியத்துவம் பெறவில்லை. தன்பாலீர்ப்பைக் குற்றமாக்குவதை நிறுத்துவதற்கான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த உரிமைகளை முதன்மைக் கொள்கையாக அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

இலங்கை அரசியலில், LGBTQIA+ உரிமைகளை ஆதரிக்கும் பல கட்சிகளை அவதானிக்க முடிகிறது. LGBTQIA+ சமூகம் உரிமைகளை பெறுவதில் பண்பாட்டு மற்றும் அரசியல் ரீதியான ஏராளமான சவால்கள் உள்ளன. ரணில் விக்கிரமசிங்க பொதுவெளியில் LGBTQIA+ உரிமைகளை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் அவற்றுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சமத்துவம் மற்றும் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் கவனத்துடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பொருளாதார மற்றும் ஆட்சி சீரமைப்புகளையே முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

ஹரிணி அமரசூரிய இலங்கை அரசியலில் பால்நிலைச் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான அரசியல்வாதி. குறிப்பாக LGBTQIA+ உரிமைகள் உள்ளிட்ட சமூகப்

பிரச்சினைகள் தொடர்பாக முன்னேற்றமான நிலைப்பாட்டுக்காக அறியப்பட்டவர். தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் உறுப்பினராக, அவர் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் மற்றும் உள்ளடக்குதல் என்ற கொள்கையை ஆதரிக்கிறார். ஹரிணி அமரகுரிய LGBTQIA+ சமூகத்துடன் இணைந்து செயற்படுவது இலங்கை அரசியலில் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான முக்கியமான ஒரு மைல்கல் எனலாம். அவரது ஆதரவு, LGBTQIA+ உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க மட்டுமல்லாமல், நாட்டில் அனைத்துவிதமான மனித உரிமைகள் தொடர்பான உரையாடலை ஊக்குவிக்கவும் வழிகோலும்.

சஜித் பிரேமதாச LGBTQIA+ உரிமைகளை ஆதரித்து உறுதியான பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், SJB உறுப்பினர்கள் LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவான சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சஜித் பிரேமதாசவும், பொருளாதார நலன்கள் மற்றும் ஆட்சி மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துகின்றார்.

டாக்டர் நலிந்த ஐயதிஸ்ஸ, (NPP) இல் ஒரு முக்கியமான ஒருவர். முந்தைய காலங்களில் தன்பாலீர்ப்பு எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்துகள் LGBTQIA+ சமூகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. இடதுசாரி அரசியல்வாதியாக அவர் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக இந்தக் கருத்துகள் அவரது கட்சிக்கு விமர்சனத்தை உருவாக்கியது.

மக்கள் போராட்ட முன்னணி, இலங்கையில் LGBTQIA+ மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை

முன்னெடுத்துள்ளது எனலாம். மக்கள் போராட்ட முன்னணி சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கமாகச் செயற்படுவதால், அடக்குமுறைக்கு எதிரான கொள்கைகளை முன்னிறுத்துகிறது. ஆனால், LGBTQIA+ சமூகத்தின் உரிமைகள் குறித்து அவர்களுடைய நேரடி நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாக இல்லாமல் இருந்த போதிலும், சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்களை ஆதரித்து வருகின்றனர்.

மனித உரிமை ஆர்வலரான சுவஸ்திகா அருளிங்கம் LGBTQIA+ மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதுடன் பல்வேறு முன்னெடுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளை நிலைநிறுத்த பங்களிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அவர் தேர்தலில் களமிறங்கியிருந்தாலும், இது வடபுல குயர் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும் வேலுசாமி வீரசிங்கம் போன்ற செயற்பாட்டாளர்களின் அரசியல் பிரவேசம் கொழும்பை மையமாகக் கொண்டு அமைந்தாலும், பால்நிலைச் சமத்துவம் நோக்கிய முன்னகர்வில் இவர்களது ஆரோக்கியமான செயற்பாடுகள் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

LGBTQIA+ சமூகத்தினர் பற்றிய வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் அரசியல்வாதிகள் இருக்கின்ற போதிலும் LGBTQIA+ சமூகம் பற்றிப் பேசக்கூடிய வெளி உருவாகியிருக்கின்றமையை ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கமுடியும். மேலும் தமிழ்பேசும் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளுக்காகப் பேசும் அரசியல் பிரதிநிதித்துவமும் அவசியமானதாகும்.



● வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டிப் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.



# புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமை; தேவையும் சாத்தியமும்



இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் நலன் சார் அரசு, சகல இலங்கையரின் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளையும் உள்ளடக்கும் செயன்முறையில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக, பொருளாதார வாய்ப்புகளை மட்டும் உறிஞ்சி தங்கள் நலன் சார் விடயங்களில் மட்டும் உச்ச ஆர்வம் கொள்பவையாக உள்ளன. இந்தப் போக்கின் நேரடி விளைவு சமூக, பொருளாதாரப் பின்னடைவாகவும் வங்குரோத்து நிலையாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார வாய்ப்புகளின் ஊற்றுகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய கவனம் திட்டமிடப்பட்டு

புறக்கணிக்கப்படும் நிலையே தொடர்கிறது. ஆகவே, புலம்பெயர் சமூகம் பொருளாதாரப் பிராணிகளாக நிலைக்கும் தன்மை நீடிக்கிறது. இந்நிலையில் உடனடி மாற்றம் தேவை.

1984 களில் ஈழ ஆய்வு நிறுவனம் வெளியிட்ட மோகன்ராஜ் (பி.ஏ. காதர்) அவர்கள் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம் என்கிற நூல் மலையக மக்கள் குறித்த முக்கிய ஆய்வு நூலாகும். சுதந்திர இலங்கையின் முக்கிய சட்டமாக வந்த இலங்கை குடியுரிமைச் சட்டம் (1948) மலையக மக்களின் வாழ்வையும் அவர்களின் வாக்குரிமையையும் பறிக்க வழிவிட்டது. 'பிடுங்கி எறியப்பட பூசணிக் கொடிகள்

போல்' மலையக மக்களின் வாழ்க்கை மாறியது. வாக்குரிமையின்மை அவர்களின் வாழ்க்கையானது. மலையக மக்களின் வாக்குரிமை நீக்கம் இலங்கையின் பாரிய சமூக, பொருளாதார நெருக்கடியாக அமைந்தது.

வாக்களிக்கும் சமூகம் அல்லது மக்கள் தொகை ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கிறது; அது தான் ஜனநாயகம். சமூகங்களின் தலைவர்கள் வாக்காளர்களின் நலன்களை கவனமாகக் கேட்கவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் அதிக உந்துதல் பெறுகிறார்கள்; பங்கேற்கிறார்கள். வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை யார் இயக்குகிறார்கள் என்பதில் ஒரு கருத்து இருப்பது இன்றியமையாத மனித உரிமை. வாக்களிக்கும் முறை நடைமுறையில் இல்லாதபோது, மக்கள் அரசியலில் பங்கேற்க முடியாது. வாக்களிக்கும் வாய்ப்பே சிறுபான்மையினருக்கு மீண்டும் அதிகாரத்தை அளிக்கிறது. வரவு - செலவுத் திட்டங்களுக்கான அணுகலுக்கும் அதிகாரத்திற்கும் வாக்குரிமை தான் ஆரம்பப்புள்ளி. பணம் எங்கு செல்கிறது, என்ன வரவு - செலவுத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன, நம்மைப் பாதிக்கும் சாத்தியமான வரிகள், யார் என்ன வரி செலுத்துகிறார்கள் என்பதைக் கூட்டாகத் தீர்மானிப்பதற்கு வாக்களிப்பது தான் ஆதியாக விளங்குகிறது.

1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் நாட்டிலிருந்து தொழில் காரணமாக விலகி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களின் வாக்குகள் எண்ணப்படுவதில்லை. அரசியல் முடிவெடுக்கும் செயற்பாட்டில் அவர்களின் விருப்பத்தைத் தீர்மானிப்பதில் அவர்களின் உரிமைகளைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கும் நிலை இன்றும் தொடர்கிறது. வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள், உலகெங்கிலும்

உள்ள ஏராளமான மக்கள் வளர்ந்த நாடுகளில் வேலைவாய்ப்பைத் தேடி, சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் இடம்பெயர்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன. கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர், அவர்களது தாய்நாட்டில் முடிவெடுக்கும் செயற்பாட்டில் தங்கள் பங்கை வகிக்க ஆர்வமாக உள்ளனர். உதாரணமாக, பல சிங்களவர்கள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணிபுரிவதைக் காணலாம். பல இலங்கைத் தமிழர்கள் கனடாவில் வேலை செய்து வசிப்பவர்களாக உள்ளனர். இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தற்காலிக வதிவிட உரிமை பெற்றுள்ளனர்; அல்லது இரட்டைக் குடியரிமை பெற்றவர்கள். 2008 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இடப்பெயர்வுக் கொள்கையானது, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், பொருத்தமான சர்வதேச உடன்படிக்கைகளுடன் இணங்குவதற்கும் முன்மொழிகிறது. இருப்பினும், தேசிய இடப்பெயர்வுக் கொள்கை வெறும் உடன்படிக்கை அளவில் மட்டும் உள்ளது; நடைமுறையில் இன்னும் இல்லை.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் நேரடியாகத் தேர்தலில் பங்குபற்றுவதற்கு வாய்ப்புத் தரும் போது இலங்கையின் ஜனநாயகம், அழகையும் ஆழத்தையும் உள்ளடக்கத்தையும் பெரிதும் பெற முடியும். குறிப்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில், கணிசமான அளவு புலம்பெயர்ந்தோர் கண்டங்கள் முழுவதும் பரவியுள்ளனர். வெளிநாட்டு வாக்களிப்பை வழங்குவது, தாயகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முறையான குரல் கொடுக்க இவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.



**புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுள்ள வாக்களிக்கும் உரிமை சட்ட வலுவானது. ஆனால் இதனை நடைமுறையில் கொண்டு வருவதில் பல தடைகள் உண்டு எனக் கருதப்படுகிறது. வெளிப்புற வாக்களிப்பை செயற்படுத்துவது தொடர்பாக முன்வைக்கும் காரணங்கள் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சிக்கல்களை உள்ளடக்கியது.**

புலம்பெயர் இலங்கையர்களை வாக்களிக்க அனுமதிப்பது அவர்களின் உரிமை. இது இலங்கையர்களுக்கும் அவர்களின் தேசத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமன்றி கொள்கை வகுப்பதில் பன்முகத்தன்மையையும் விரிவுபடுத்தும்; பல்வேறு அரசியல் அமைப்புகளின் அனுபவங்கள், உலகளாவிய சவால்களுக்கு சக நாடுகள் முகம்கொடுக்கும் அணுகுமுறைகள் குறித்த சிந்தனைகளை வெளிநாடு வாழ் இலங்கையர்கள் இலங்கைக்குக் கொண்டுவர வழிசெய்யும். இது பொருளாதாரச் சீர்திருத்தம், கல்வி மற்றும் நிலையான அபிவிருத்தி போன்ற விடயங்களில் பெறுமதியான நுண்ணறிவுகளைக் கொண்டு வருவதுடன், இலங்கையின் ஜனநாயகப் பேச்சுகளை வளப்படுத்தவும் உதவும். எல்லைகளைத் தாண்டிய ஒரு அமைப்பை வளர்ப்பதன் மூலம், ஜனநாயகத்திற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்துக் குடிமக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் ஒரு உள்ளடக்கிய அரசியல் நிலப்பரப்பை இதனால் உருவாக்கவும் முடியும். இதன் மூலம் தேசிய ஒற்றுமையை வளர்க்கலாம்; ஜனநாயக செயல்முறைகளுக்கு பரந்த ஆதரவைப் பெறலாம்; நாட்டின் சமூக, பொருளாதார உறுதியைப் பேணலாம்; உலகளாவிய ரீதியில் இலங்கையின் புதிய பிம்பத்தை வலுப்படுத்தலாம். இலங்கைக்கான வெளிநாட்டு வருகையாளர் வாக்களிப்பு (OAV) முறையை படிப்படியாக நடைமுறைப்படுத்த, கவனமாகத்

திட்டமிட, முன்னோடித் திட்டங்களுடன் கூடிய அணுகுமுறையானது இன்று தேவைப்படுகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் பிறந்த நாடுகளின் பொது விவகாரங்களில் பங்கேற்கவும், அந்த நாடுகளின் தேர்தல்களில் வாக்களிக்கவும், அதன் சட்டத்தின்படி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு. சம்பந்தப்பட்ட நாடுகள் அவற்றின் சட்டத்தின்படி, இந்த உரிமைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்க உறுதி கொள்வதோடு, இலங்கையும் அதனை உறுதிசெய்வதாக கையொப்பம் இட்டுள்ளது (அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாடு, UN ஆவணம் A/RES/45/158, 18 டிசம்பர் 1990, Article 41).

புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுள்ள வாக்களிக்கும் உரிமை சட்ட வலுவானது. ஆனால் இதனை நடைமுறையில் கொண்டு வருவதில் பல தடைகள் உண்டு எனக் கருதப்படுகிறது. வெளிப்புற வாக்களிப்பை செயற்படுத்துவது தொடர்பாக முன்வைக்கும் காரணங்கள் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சிக்கல்களை உள்ளடக்கியது. உண்மையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பண வருகைக்குத் தரும் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் ஒப்பிடும் போது, வாக்களிக்கும் உரிமையைப்

கொடுப்பதை மிகச் சிறப்பாக செய்யமுடியும் என்பதே உண்மை. ஆனால், அதில் அக்கறை காட்டப்படுவதில்லை.

வெளிப்புற வாக்களிப்பு யோசனை தற்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் தேர்தல் நிர்வாகத்தில் சிக்கல்கள் இல்லாத புதிய ஜனநாயக நாடுகளில்கூட, வெளிப்புற வாக்களிப்பு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அல்லது நடைமுறைப்படுத்தப்படும் பாதையில் உள்ளது. மெக்சிகோவில் ஒரு குறிப்பிடத்தக்க வழக்கு சுதந்திரமான தேர்தல்கள் தொடர்பாக புலம்பெயர்ந்தவர்கள் மீதான கரிசனையை உறுதிப்படுத்தியுள்ளது (Turning rights into ballots: Mexican external voting from the US; Victoria Finn ABSTRACT and Andrés Besserer Rayas, May 2022).

அரசியல் உயரடுக்குகள், பொதுவாக வெளிப்புற வாக்கெடுப்புக்கு ஆதரவாக அல்லது எதிராக நெறிமுறை வாதங்களை எதிர் கொள்ளத் தயாரில்லை; அல்லது அது பற்றி அறிந்திருக்கவில்லை. வாக்களிக்கும் உரிமையை திட்டமிட்டுத் தவிர்க்கும் போக்கு நீடிப்பதால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இதன் விளைவாக, வெளிப்புற வாக்களிப்பு மற்றும் அதன் நிறுவனமயமாக்கலுக்கான தேவைகளில் நிபுணத்துவத்திற்கான பெரும் தேவை உள்ளது. இலங்கையில், சிறப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்சார் ஆய்வுகள் மிக மிக அரிது.

இலங்கையில் வெளிப்புற வாக்களிப்பு விஷயத்தில் சிறிய ஒப்பீட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்ச் சமூக அறிவியல் துறையில் கிட்டத்தட்ட இது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை எனலாம். புலம்பெயர்வு என்பது எமது

வாழ்வுடன் இணைந்த பகுதி. தமிழர்களின் சனத்தொகையில் அரைவாசியளவு இலங்கைக்கு வெளியில் உள்ளது. எமது பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு தனிப்பெரும் துறையாக வரவேண்டிய விடயம், புலம்பெயர்வு தொடர்பானது. இலக்கியங்கள் தான் தங்கள் மன நினைவுகளை வடித்துள்ளன; சிறப்பான இலக்கியப் பதிவுகளை நல்கியுள்ளன. ஆனால், சமூக அறிவியல் ஆய்வுத்துறை புலம்பெயர்வு தொடர்பாக கரிசனை கொள்ளவில்லை.

புலம்பெயர்வு தொடர்பாக சட்ட விதிகள் பற்றிய முறையான தகவல் பொதுவாக இல்லாதது ஒரு பெரும் குறையாகக் காணப்படுகிறது. மேலும், வெளிப்புற வாக்களிப்புடன் தொடர்புடைய சில நிறுவன ஏற்பாடுகளின் செயற்பாட்டை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுகோல்கள் பற்றிய கரிசனை இன்மையும் தொடர்ந்து நீடிக்கிறது. எதிர்காலத் தேர்தல்களுக்கு, வெளிப்புற வாக்கெடுப்பைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவதற்கான அறிவுபூர்வமான தெளிவு அவசியம். இலங்கையின் தமிழர் பகுதிகளில் இவ் அறிவுசார் சமூக ஆய்வுகளுக்கான உறுதுணை கிட்டத்தட்ட இல்லை எனலாம்.

இலங்கையின் கள நிலையில் வெளிப்புற வாக்களிப்பின் சரியான அர்த்தத்தை தர தரமான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். வெளிப்புற வாக்களிப்பின் சட்டக் கட்டமைப்பின் முறையான கண்ணோட்டத்தை வரையறை செய்ய வேண்டும். இந்தப் பரிமாணங்கள் தொடர்பாக அடிப்படை நிறுவன மாற்றுகளை தர முனைய வேண்டும். அரசியல் விவாதங்களில் இதை கருத்தில் கொள்ளச் செய்ய வேண்டும். வெளிப்புற வாக்களிப்புப் பிரச்சினையை முறையான ஒப்பீட்டு முறையில் அறிமுகப்படுத்தி ஒரு சமூக அக்கறையை கவனம் கொள்ளச்

செய்வதே இங்கு முக்கியம். இதனை மூன்று படிக்களில் நாம் அணுக வேண்டும்.

அ) வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவப் பிரச்சினை.

(ஆ) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை ஒழுங்கமைப்பதில் உள்ள சிக்கல்கள்; வெளிப்புற வாக்களிப்பு நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை; கட்சிப் போட்டியின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை.

(இ) வெளிநாடுகளில் காணப்படும் சட்ட, நீதித்துறை பற்றிய தொகுத்த அறிவு.

ஒவ்வொரு நாட்டின் குறிப்பிட்ட சூழலையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மட்டுமே வெளிப்புற வாக்களிப்பு நியாயமான முறையில் அறிமுகப்படுத்தலாம். சூழ்நிலைக் காரணிகளைப் பொறுத்து வெளி வாக்களிப்பில் அறிமுகம் அல்லது சீர்திருத்தங்களைச் செய்யும்போது சிறந்த வெளிப்புற வாக்களிப்பு முன்னெடுக்கப்படும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இலங்கை நாட்டின் தேர்தல் செயற்பாட்டில் வெளிநாட்டு இலங்கையர்களிடமிருந்து (Overseas Sri Lankans) அதிக ஈடுபாடு கிடைத்திருப்பது குறிப்பாக கவனிக்கத்தக்கது. ஆனால், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய துயரமான விடயம், பல வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது. வெளிநாட்டு இலங்கையரின் பொருளாதாரப் பங்களிப்பைப் பெறுவதில் இருக்கும் அக்கறை வாக்குரிமை வழங்கக்கூடிய வழிமுறைகளை மற்றும் பொறிமுறைகளை உருவாக்குவதில் இல்லை எனலாம். வாக்குரிமை இன்மை என்பது ஒரு அரசியல், சமூக, பொருளாதார ஒதுக்கம் ஆகும். தொடரும் ஒதுக்க நிலை என்பது

இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடியின் ஒரு முகம் எனவும் கூறலாம்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தென் கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, புலம்பெயர்ந்த இலங்கையர்களுடன் மிகத் தீவிரமாக உரையாடலில் ஈடுபட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போக்கை தொடர்ந்து, இலங்கையர்கள் பலர் வாக்களிக்க நாடு திரும்பியதற்கான சான்றுகள் உள்ளன. இந்த உற்சாகம் காணப்படும் நிலையிலும், புலம்பெயர்ந்தோருக்கு வெளிநாட்டில் இருந்து வாக்களிக்கும் உரிமையை வழங்குவது குறித்த நீண்டகால விவாதம் தீர்க்கப்படாமலே உள்ளது. தொடரும் இழுத்தடிப்பு என்பது ஒரு வகை திட்டமிட்ட சமூக ஒதுக்கம் எனலாம். SLBFE (Sri Lanka Bureau of Foreign Employment) தரும் தகவலின் படி, வெளிநாட்டில் உள்ள 1.5 மில்லியன் இலங்கைத் தொழிலாளர்களால் சமீபத்திய தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை.

வெளிநாட்டு இலங்கையருக்கு இன்னும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், இலங்கைக்கு தொடர்ந்து வருமானத்தை தருவதில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. 2022 காலத்தின் பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கை அரசாங்கம் அதிக வட்டி விகிதங்களை வழங்குவதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் பண வருகையை அதிகரிக்க முயற்சி எடுத்தது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறைந்தபோது நாடு வங்குரோத்து நிலையைத் தழுவிக்கொண்டது. ஏனெனில்

வழங்கப்படும் முறையான அந்நியச் செலாவணி விகிதம் முறைசாரா விகிதத்தை விட மிகக் குறைவாக இருந்தது. இதன் விளைவாக, 2022 இல், இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 42% ஆகக் குறைந்தது. நிலையான 10 ஆண்டுச் சராசரியான USD 6.4 பில்லியன் வருகை (2010 முதல் 2020 வரை), USD 3.7 பில்லியனாகக் குறைந்தமை, 2022 இன் இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தாமையைத் தூண்டிய சவப்பெட்டியின் இறுதி ஆணியாக அமைந்தது. இலங்கையின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு இலங்கையரின் பங்களிப்பு இதன் மூலம் நன்கு புலப்படும்.

### வெளிநாட்டு இலங்கையரின் செல்வாக்கும் வாக்குரிமைக்கான இடைநிலைத் தொடர்பும்

புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பெருமளவான பணம் அரசியல் பங்கேற்பு இணைப்பைத் தருகிறது. இது குறித்து ஆராய்ந்த ஆய்வுகள் மூன்று வழிமுறைகளை அடையாளம் காட்டுகின்றன: 1) வருமான வழி - அதிக வளங்களைக் கொண்டவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு அதிக வளங்களை (பொருள் மற்றும் நேரத்தின் அடிப்படையில்) ஒதுக்கும் நிலை, 2) சுதந்திர வழிமுறை உருவாக்கம்/சேனல் - பணம் அனுப்புவது பொருள் செழிப்புக்காக. அரசாங்கத்தின் மீது பெறுநர்களின் சார்பைக் குறைக்கும் தன்மை, 3) காப்புறுதி/ இன்சூரன்ஸ் சேனல் - அனுப்பும் பணம் பெறுநர்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு உணர்வுகளைத் தருகிறது. இது பொருள் அல்லாத கவலைகளுக்கு (Non Material Concerns) அதிக கவனம் தருகிறது.

இலங்கையின் பொருளாதார முகாமைத்துவ முறைமை தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எவ்வாறு நாட்டை நிர்வகிக்கிறது என்பது மிக

முக்கியமானது. அதாவது, அரசாங்கம் எவ்வாறு புலம்பெயர்ந்தோர் பங்களிப்புச் செய்யும் அந்நியச் செலாவணியை நாட்டின் நலன் கருதிச் செலவளிக்கிறது என்பது முக்கியம். அவர்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் என்ன, பணவீக்கம் அவர்களின் பணம் அனுப்பும் - வாங்கும் சக்திக்கு எவ்வாறு ஊட்டமளிக்கிறது, அந்நியச் செலாவணி விகிதம் அவர்கள் அனுப்பும் பணத்தின் செலவழிப்பு வருமானத்தை எவ்வாறு பாதிக்கிறது, அவர்கள் அனுப்பும் பணத்தின் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது, விட்டுச் சென்ற அவர்களது குடும்பங்களுக்கு என்ன பொதுச் சேவைகள் உள்ளன? என்பன அவற்றுள் பெயரிட்டுக் கூறக்கூடிய சில. இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள் பல நன்மைகளை விளைவிக்கும். புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமைகள் இருப்பது, பணம் அனுப்புதல் மற்றும் நிதி நலன்களைப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க ஒரு வாய்ப்பைத் தரும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது (சரத்து 41). அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையையும் இலங்கை அங்கீகரித்துள்ளது. முந்தைய அரசாங்கங்கள் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், வாக்குரிமையை வழங்க ஆர்வமாக இருந்திருந்தாலும் நடைமுறையில் பலனிருக்கவில்லை. முக்கியமாக 2021 ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமையைப் பரிந்துரைக்கும் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும், 2023 இல் ஒரு சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவும் வாக்களிக்கும் உரிமைக்கான பொறிமுறை

பற்றிய பரிந்துரைகளை முன்மொழிந்தன. 2023 ஆம் ஆண்டில், வாக்களிப்பதற்காக புலம்பெயர்ந்தோரை பதிவு செய்வதற்கான 'ஒன்லைன்' முறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியது. எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் புலம்பெயர்ந்த இடங்களிருந்து வாக்களிக்க, பாராளுமன்றம் சட்டம் இயற்றும் வரை ஒன்றும் நடைபெறப்போவதில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

### நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் சட்டக் கட்டமைப்புத் தேவைகளின் அவசியம்

சில நீண்டகால ஜனநாயக நாடுகளில் கூட, 1980கள் வரை, ஏனைய நாடுகளில் வசிக்கும் தமது குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. தற்போது, 115 நாடுகளில் தங்கள் குடிமக்கள் வெளிநாட்டில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டவிதிகள் உள்ளன. ஒப்பீட்டளவில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போதிலும், சமீப காலம் வரை இது பற்றி எழும் சர்வதேச விவாதங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் திடீர் பொருத்தம் உணரப்பட்டுள்ளது. 1990 களின் உலகளாவிய அரசியல் மாற்றங்களிலிருந்து இக் கருத்து வலுத்து வருகிறது. முதலாவதாக, கம்யூனிஸ்ட் கூட்டணி உடைந்த பிறகு, ஜனநாயக நாடுகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதன் விளைவாக, ஜனநாயக தேர்தல் விதிகளின் வடிவமைப்பு அதிக கவனத்தைப் பெற்றது. இரண்டாவதாக, அதிகரித்து வரும் இடப்பெயர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வெளிப்புற வாக்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இந்தப் பின்னணியில், ஒரு பிரச்சினை எழுகிறது: பிறந்த நாட்டிற்கு வெளியே

வாழும் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது? பெரும்பாலும் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கான பதில் என்னவென்றால், உலகமயமாக்கலின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டின் தேசிய தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றால் மட்டுமே உலகளாவிய வாக்குரிமைக் கொள்கையை முழுமையாக அடைய முடியும். இந்த வாதம் பல்வேறு சர்வதேச அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் உலகளாவிய, சமமான, சுதந்திரமான மற்றும் இரகசிய வாக்குரிமை மனித உரிமைகளின் பிரிக்க முடியாத பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது (உதாரணமாக, 1948 மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம், உறுப்புரை 21; 1948 மனித உரிமைகள் பற்றிய அமெரிக்க பிரகடனம் மற்றும் கடமைகள், உறுப்புரை 20; மனித உரிமைகள் மீதான 1969 அமெரிக்க மாநாடு, உறுப்புரை 23). இந்த ஆவணங்களில் வெளிப்புற வாக்களிப்பு உலகளாவிய வாக்குரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான 1990 சர்வதேச மாநாடு வாக்களிக்கும் உரிமையை வெளிப்படையாகக் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

### வெளிநாட்டில் உள்ளவர்களின் வாக்களிப்பை எப்படி உண்மையாக்குவது?

OAV (Overseas Absentee Voting) இனை நடைமுறைப்படுத்த பல சாத்தியமான மற்றும் அதிநவீன வழிகள் உள்ளன, இதில் மேம்பட்ட ஒன்று அஞ்சல், தொலைநகல் அல்லது இணையம் மூலம் வாக்களித்தல் (இலங்கையில் அஞ்சல் வாக்களிப்பதைப் போன்றது). அத்துடன் பதிலாள் வாக்களிப்பு (முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி

ஒருவர் மூலம் வாக்களித்தல்) முறையையும் பின்பற்றலாம். பிலிப்பைன்ஸ், நேரில் வாக்களிக்கும் மற்றும் தபால் மூலம் வாக்களிக்கும் முறைகளைப் பயன்படுத்துகின்றன. பிலிப்பைன்ஸின் கடல் கடந்த பிலிப்பினோ தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அவர்கள் வேலை செய்யும் நாடுகளிலுள்ள தூதரகத்தில் வாக்களிக்க அனுமதியளிக்கும் சட்டங்கள் அந் நாட்டில் நடைமுறையில் உண்டு. வெளிநாட்டு இலங்கையர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்ய பின்வரும் செயற்பாடுகளில் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.

1. தகுதியான புலம்பெயர்ந்தோரின் வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பில் உறுதி செய்தல்.
2. 'OAV' தொடர்பான சட்டத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்தல்.
3. அத்தகைய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை வரையறுக்கவும் சட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்தவும் ஒரு அமைப்பு உருவாக்கம் அவசியம். முக்கியமாக 'OAV' இற்கான தகுதிகளை வரையறுத்தல். தகுதியான புலம்பெயர்ந்தோருக்கான பதிவு நடைமுறையைக் கண்டறிதல். பொருத்தமான வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் வழிமுறைகளைக் கண்டறிதல்.

வெளிநாடு வாழ் இலங்கையரின் வாக்குரிமையை உறுதிசெய்வதற்கு பல சிரமங்களை தாண்ட வேண்டியுள்ளது. உள்ளூர்த் தூதரகம் இல்லாத நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், பதிவுசெய்ய மற்றும் வாக்களிக்க அருகிலுள்ள தூதரகத்திற்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். நேரமும் நிதிச் செலவும் புலம்பெயர்ந்தோரை முன்கூட்டியே வாக்களிப்பதில் இருந்து தடுக்கும். பெண் வீட்டுப் பணியாளர்கள் போன்றவர்களின் சிரமங்களையும் முக்கிய கவனம்

கொள்ளவேண்டியுள்ளது. தங்கள் எஜமானர்களின் ஒப்புதலைப் பெறுவது, வாக்களிக்க நீண்ட தூரம் பயணிப்பது அவர்களுக்கு கூடுதல் சவாலாக அமையும். அஞ்சல் வாக்களிப்பு அல்லது வார இறுதி நாட்கள் உட்பட நீண்ட வாக்களிப்புக் காலங்களை ஒதுக்குவது இந்தக் கவலைகளில் பலத்தைப் போக்க உதவும்.

நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் பொறிமுறைகள் பல உள்ளாக சவால்களை கொண்டுள்ளன. சாத்தியமான வாக்குகளை வாங்குதல் மற்றும் சுரண்டல் அவற்றில் முக்கியமானவை; இராஜதந்திரப் பணிகளில் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள், சிந்தனையற்ற மற்றும் குரல் அற்ற புலம்பெயர்ந்தோர் போன்றவர்களை தங்கள் அரசியல் நலன்சார் நோக்கங்களுக்கு பயன்படுத்தும் போக்கும் இருக்கும். எனவே, தேர்தல் முடிவுகளின் நேர்மை கேள்விக்குறியாவதைத் தடுக்க சமநிலைப் பொறிமுறை (Check And Balance) அவசியம் கண்டறியப்பட வேண்டும்

நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் பொறிமுறைகளில் வாக்களிப்பு நடைபெறுகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அரசியல் பரிசீலனைகள் முக்கியமானவை. அது அதன் வடிவத்தை வரையறுப்பதிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. தேர்தல் முறை வடிவமைப்பு என்பது ஒரு நாட்டின் நிறுவனக் கட்டமைப்பில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். இது அரசியல் கட்சி அமைப்பைப் போலவே நாட்டின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகிறது. சில அரசியல் பங்கேற்பாளர்களின் குறுகிய கால மோசமான காரணங்களுக்காக நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் பொறிமுறை தடுக்கப்படலாம். ஆயினும், அனைத்துக் குடிமக்களும் அரசியலில் பங்கேற்பதற்கான சம உரிமையில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் முறைமையே ஆகும்.

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக 'பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை' எனும் தொடர் அமைகின்றது.




● நாகமுத்து பிரதீபராஜா

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். காலநிலையியலில் தனது கலாநிதி பட்டத்தினை பூர்த்தி செய்த பிரதீபராஜா காலநிலையியல் தொடர்பான பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை பற்றியும் பொதுவான காலநிலை அம்சங்கள் தொடர்பாகவும் 07 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வடக்கு மாகாணத்தினுடைய வானிலை தொடர்பான இவரது எதிர்வு கூறல்களை பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

## வடக்கு மாகாணத்தில் காலநிலை அனர்த்தங்களும் பொருளாதாரப் பாதிப்புகளும்

### அறிமுகம்

உலகின் 70% இயற்கைப் பேரழிவுகள் அரசியல், பொருளாதார, சமூக காரணிகளுடன் வானிலை மற்றும் காலநிலையுடனும் ஓரளவு அல்லது முற்றிலும் தொடர்புடையவை என்று உலக வானிலை அமைப்பு குறிப்பிடுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் இயற்கை அனர்த்தங்கள், குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது. இலங்கையின் விவசாயம் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, மண்ணின் ஈரப்பதன் வேறுபாடுகள், வானிலை நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அதிர்வெண் அதிகரிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகளால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. தாமதமான பருவமழை, வறட்சி, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் அதிகரிப்பு பொதுவாக நெல் விதைப்பு, அறுவடை மற்றும் பெறப்படும் விளைச்சலின் அளவை கணிசமான அளவில் பாதிக்கிறது. இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் முப்பது வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் அழிந்துள்ளன. யுத்த காலத்தில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. போரைத் தவிர, இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் பொருளாதாரத்



படம் 14.1 கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டு காலத்தில் காலநிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கை விபரம்

துறையில் இயற்கை இடர்பாடுகளும் பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அத்தியாயம் வட மாகாணத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பை விபரிக்கிறது. வறட்சியுடன் ஒப்பிடும் போது, கடந்த இருபது வருடங்களில் வட பிராந்தியத்தில் வெள்ள அபாயம் மிக அதிகமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. வட மாகாணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 3 ஆண்டுகளில் மட்டுமே கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது; ஆனால் 06 வெள்ள அனர்த்த நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெள்ள அபாயத்துடன் ஒப்பிடும்போது வறட்சி அபாயத்தின் பொருளாதாரப் பாதிப்புக் குறைவாக உள்ளது. ஏனைய பயிர்களை ஒப்பிடும் போது நெற் பயிரின் சேதம் அதிகமாக உள்ளது.

#### கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை வெள்ள அனர்த்தங்களினால் 1350

இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், 2871 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இவற்றில் 61% வீடுகள் அரை நிரந்தர வீடுகளாகவும், 14% வீடுகள் நிரந்தர வீடுகளாகவும், மற்றவை தற்காலிக வீடுகளாகவும் உள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த இருபது ஆண்டுகளில், மொத்தமாக 47,179 ஹெக்டேயர் நெற்பயிர், 9807 ஹெக்டேயர் உப உணவுப் பயிர், 5785 ஹெக்டேயர் பணப்பயிர் மற்றும் 4281 ஹெக்டேயர் மரக்கறிப் பயிர்கள், கடந்த இருபது வருடங்களில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் சேதமடைந்துள்ளன. மொத்தப் பயிர்ச் சேதங்களில் மாவட்டத்தின் நெற் பயிர்கள் அதிக சதவீத சேதத்தை அடைந்துள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி வடகீழ் பருவக்காற்றின் போது நெற் பயிருக்கு அதிக சேதம் பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரையான வடகீழ் பருவக்காற்றின் போது, இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் காரணமாக 31021 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்செய்கை சேதமடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு வடகீழ் பருவக்காற்றின் போது 43-45 ஹெக்டேயர் நெல் வெள்ளத்தினால் சேதமடைந்தது (படம் 14.1). அதன் பிறகு முதலாவது இடைப்பருவ காலத்தின் போதும் மற்றும் இரண்டாவது இடைப்பருவத்தின் போதும் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் காரணமாக நெற் பயிருக்கு மிக அதிக அளவு சேதம் பதிவு செய்யப்பட்டது. தென்மேற்கு பருவ காலத்தின் போது நெற் பயிர்ச் சேதம் மிகவும் குறைவாக இருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக் காலப்பகுதியில் வறட்சி மற்றும் வெள்ள



அனர்த்தங்கள் காரணமாக மிகக் குறைந்த அளவிலான நெற்பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ காலத்தில், வடக்குப் பகுதியில் நெற் செய்கை குறைவாக இருப்பதே இதற்கான பிரதான காரணமாகும்.

### அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கை பற்றிய விபரம்

வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளன. 2002 முதல் 2022 வரை 4807 ஹெக்டேருக்கு மேல் உப உணவுப் பயிர்ச்செய்கை மேற்கண்ட அனர்த்தங்களால் சேதமடைந்துள்ளது. இரண்டாவது இடைப்பருவத்தின் போது வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக உப உணவுப் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டது; 5113 ஹெக்டேயர் உப உணவுப் பயிர்களுக்கு அதிக சேதம் பதிவு செய்யப்பட்டது.

இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக மிளகாய், வெங்காயம் மற்றும் புகையிலை போன்ற பணப் பயிர்களின் இழப்பும் பதிவாகியுள்ளது. 2002 முதல் 2022 வரை கிளிநொச்சியில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக 4787 ஹெக்டேயர் பணப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. முதலாவது இடைப்பருவத்தின் இன் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் அதிக பணப்பயிர் சேதம் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில் முதலாவது இடைப்பருவத்தின் போது பணப்பயிர்ச் சேதம் பெருமளவு பதிவு செய்யப்பட்டது. வெங்காயப் பயிர் அதன் குணாதிசயங்கள் காரணமாக, இந்த அனர்த்தங்களால் அதிகளவு சேதத்திற்கு உள்ளாகியது.


கிளிநொச்சி மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை 5281 ஹெக்டேயருக்கும் அதிகமான மரக்கறிப் பயிர்கள் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தங்கள் காரணமாக காய்கறிப் பயிர்களின் சேதம் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், வறட்சி காரணமாக குறைவான காய்கறிப் பயிர்களே சேதமடைந்துள்ளன. ஏனெனில் வறட்சியின் போது விவசாயிகள் தங்கள் கிணற்று நீரை காய்கறிப் பயிர்களுக்கு பாசனம் செய்யப் பயன்படுத்துகின்றனர். வெள்ள அனர்த்தங்கள் காரணமாக வடகீழ் பருவத்தின் போதும் மற்றும் இரண்டாவது இடைப்பருவத்தின் போதும் அதிக அளவிலான காய்கறிப் பயிர்கள் சேதமடைந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அபாயம் காரணமாக பழங்கள் மற்றும் ஏனைய பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆனால் அவற்றின் அளவு மிகவும் குறைவு. காற்றின் வேகத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வாழைச் செய்கை கடுமையாகச் சேதமடையும். ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான சேதங்களின் அளவு மிகவும் குறைவு.

இம் மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அபாயத்தால் மீன்வளத்துக்கு ஏற்பட்ட சேதம் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளத்தின் போது உள்நாட்டு மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கடற்றொழில் தொடர்பான நபர்களுடனான நேர்காணலின் படி, ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயம் காரணமாக 2,000 இற்கும் அதிகமான உள்நாட்டு மீனவர்களின் நடவடிக்கைகள் சேதமடைந்துள்ளன.

வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகளில் வறட்சி அபாய பாதிப்புகள் பற்றிய பதிவுகள் இல்லை. ஆனால் வெள்ள அனர்த்தங்கள் வணிக நடவடிக்கைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரின் அறிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக சிறிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகள் அனர்த்தங்களால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக கிட்டத்தட்ட 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான சேதங்கள் வர்த்தகத்துறைக்கு ஏற்பட்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

### முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இருபது வருட காலப்பகுதியில் காலநிலை சார் அனர்த்தங்களால் 976 வீடுகள் முழுமையாகவும், 1310 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேதங்கள் அனைத்தும் வெள்ளத்தால் ஏற்பட்டவை. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. வறட்சி மற்றும் வெள்ளத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் இந்த அனர்த்தங்கள் காரணமாக நெற் பயிர்கள்



படம் 14.2 முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டு காலத்தில் காலநிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கை விபரம்

சேதமடைந்துள்ளன. 2002 முதல் 2022 வரை 88,960 ஹெக்டேயர் நெற்பயிர் சேதம் பதிவாகியுள்ளது. வடகீழ் பருவக்காற்றுக் காலத்தில் கிடைத்த குறுகிய கால செறிவான மழையினால் 59,054 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்பயிர் சேதம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக, இரண்டாவது இடைப்பருவ காலத்தில் 21,761 ஹெக்டேயர் நெற் சேதம் பதிவாகியுள்ளது (படம் 14.2). இந்த இருபது ஆண்டுகளில், 2011 ஆம் ஆண்டின் வடகீழ் பருவக்காற்று காலத்தின் போது மிக அதிக அளவிலான நெற்பயிர் சேதம் பதிவு செய்யப்பட்டது. இவ்வாண்டு 86% இற்கும் அதிகமான நெல் நிலங்கள் வெள்ள அனர்த்தங்களால் சேதமடைந்தன. கடந்த இருபது ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி காரணமாக 17,250 ஹெக்டேயர் மட்டுமே சேதமடைந்துள்ளது. நேர்காணல்களின் படி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 92% விவசாயிகள் வடகீழ் பருவக்காற்று காலம் மற்றும் இரண்டாவது இடைப்பருவ காலத்தின் போது எதிர்பாராத அதிதீவிர

மழையால் நெற்பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றனர்.

வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உப உணவுப் பயிர் சேதங்களும் பதிவாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான இருபது வருட காலப்பகுதியில் 19,125 ஹெக்டேயருக்கும் அதிகமான உப உணவுப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வடகீழ் பருவக்காற்று காலத்தின் போது, மாவட்டத்தில் 7231 ஹெக்டேயர் அளவுக்கு உப உணவுப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய உப உணவுப் பயிர்களுடன் ஒப்பிடும் போது, ஒவ்வொரு ஆண்டும் நிலக்கடலை அதிக அளவில் சேதமடைகிறது.

முல்லைத்தீவில் பணப்பயிர்களின் சேதமும் பதிவாகியுள்ளது. அனைத்துப் பருவங்களிலும், இருபது ஆண்டுகளில், சூமார் 7619 ஹெக்டேயர் பணப்பயிர் சேதம் கண்டறியப்பட்டது. 2003 இல் முதலாவது இடைப்பருவத்தில் அடையாளம் காணப்பட்ட பணப்பயிரின் அதிகபட்ச சேதம் 2391 ஹெக்டேயர் ஆகும்.

முல்லைத்தீவின் 85% விவசாயிகள், உப உணவு மற்றும் பணப் பயிர்ச் செய்கையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே உணவு தவிர்ந்த ஏனைய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். வெள்ள காலத்தில் பணப்பயிர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிலக்கடலை, வெங்காயம் போன்ற சில பணப் பயிர்களைப் பாதித்தது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் மரக்கறிப் பயிர்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. 2002 முதல் 2022 வரையிலான இருபது வருட காலப்பகுதியில் 9389 ஹெக்டேயர்களுக்கு மேல் காய்கறிப் பயிர்ச் சேதம் பதிவாகியுள்ளது. நான்கு பருவங்களிலும், இரண்டாவது இடைப்பருவத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் காரணமாக காய்கறிப் பயிர்களுக்கு அதிக சேதங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடைப்பருவத்தில் 3841 ஹெக்டேயர் காய்கறிப் பயிர்ச் சேதம் பதிவு செய்யப்பட்டது. தக்காளி, பாகற்காய் போன்ற சில வகையான காய்கறிகள் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கொழில் நடவடிக்கைகள் அதிவேகமான காற்று மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சி மற்றும் சாதாரண வெள்ளப்பெருக்கு இந்தத் துறையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்நாட்டு மீன்பிடி நடவடிக்கைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வடகீழ்ப் பருவம் மற்றும் இரண்டாவது இடைப்பருவங்களின் போது அதிக வேகமான காற்றுடன் கூடிய கனமழை காரணமாகவும், வறட்சிக் காலத்திலும் உள்நாட்டு மீன்பிடி பாதிக்கப்படுகிறது. வறட்சி மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வார்த்தக நடவடிக்கைகளும்

பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான வெள்ளப்பெருக்கு வணிகத் துறைகளில் ஓரளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 76% சிறிய கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளில் கன மழைக் காலங்களில் ஒரு அடி உயரம் வரை மழைநீர் தேங்கி நிற்பதால், தாங்கள் பாதிக்கப்படுவதாக உறுதிப்படுத்துகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2002 முதல் 2022 வரையான இருபது வருடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2.3 மில்லியன் ரூபா பெறுமதியான பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன என அறிக்கைகள் கூறுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப் பகுதிகள் (கரைதுறைப்பற்று), மத்திய பகுதி (புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான்), மேற்குப் பகுதி (மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய்) என மூன்று புவியியல் பிரிவுகள் உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்திய பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளில் 81% மக்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

### யாழ். மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்

யாழ். மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பதிவேடுகளின் படி 2002 முதல் 2022 வரையான இருபது வருட காலப்பகுதியில் வெள்ளத்தினால் யாழ் மாவட்டத்தில் 357 வீடுகள் முழுமையாகவும், 690 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் நெற் பயிர்ச் சேதம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டம் மரக்கறி மற்றும் பணப்பயிர்ச் செய்கையில் அதிக கவனம் செலுத்துகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் புவியியல்



படம் 14.3 யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டு காலத்தில் காணிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்செய்கை விபரம்

நிலையும் நெற் செய்கைக்கு சாதகமாக இல்லை. எனவே இரண்டாவது மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளில் சில விவசாயிகள் நெற் செய்கையை சிறிய அளவில் செய்கிறார்கள். இரண்டாவது மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளில் ஏற்படும் வறட்சி நெற் சாகுபடியை சிறிய அளவில் பாதிக்கிறது. ஏனெனில் யாழ் மாவட்ட விவசாயிகள் 100% மழையை நம்பியே நெற் செய்கையை மேற்கொள்கின்றனர். ஆனால் ஏனைய மாவட்டங்களில் நெற்செய்கை நீர்ப்பாசன நடவடிக்கைகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் தீவிரமான மழையற்ற காலங்களில் சிலர் தங்கள் கிணறுகளைப் பயன்படுத்தி நெற்பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறார்கள். இதனால் வறட்சியால் நெற்பயிர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வெள்ளப்பெருக்கு, இரண்டாவது மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளின் போது நெற்பயிர்ச் சேதத்தை ஏற்படுத்துகின்றது. இந்த வகையில், 2008 இல் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதியில் வெள்ள அனர்த்தங்களால் 314

ஹெக்டேயர் நெற் சேதமும், 2009 இல் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதியில் 2133 ஹெக்டேயர் நெற் சேதமும், 2008 இரண்டாவது இடைப்பருவ காலத்தில் 861 ஹெக்டேயர் நெற் சேதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது (படம் 14.3).

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஏனைய பயிர்களுடன் ஒப்பிடுகையில், உப உணவுப் பயிர்ச் செய்கையின் சேதம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. ஏனெனில், உப உணவுப் பயிர்ச் செய்கையில் வருமானம் இல்லாததால், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. நேர்காணலின் போது அவர்கள் அதை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண விவசாயிகள் பணப்பயிர் மற்றும் காய்கறிப் பயிர்ச் சாகுபடியில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். யாழ்ப்பாண விவசாய முறை ஏனைய மாவட்டங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானது. யாழ்ப்பாண விவசாயிகள் எப்போதும் அதிக இலாபம் பெற, பணப்பயிர் விவசாய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சிக் காலங்களில் இவ்வகைப் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தன. குறிப்பாக இரண்டாவது இடைப்பருவ மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பணப் பயிர்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் 23,125 ஹெக்டேயருக்கும் அதிகமான பணப்பயிர் சேதமாகியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கடும் மழை காரணமாக மரக்கறிப் பயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ளன. 2002 முதல் 2022 வரை, வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள்

காரணமாக, 4,580.5 ஹெக்டேயர் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தின் மரக்கறிப் பயிர்கள் பற்றிய அறிக்கைகளின் படி, 2008 மோசமான ஆண்டாகும்; ஏனெனில் இந்த ஆண்டில் கனமழை காரணமான வெள்ளத்தினால் இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகீழ் பருவக்காற்று காலங்களில் காய்கறிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டன. 2008 இல், 3031 ஹெக்டேயர் காய்கறிகள் வெள்ளத்தால் சேதமடைந்தன. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு 'நிஷா' புயல் காரணமாக இம் மாவட்டத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.


யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்றொழில் துறையும் வெள்ள அபாயம் காரணமாக சில வகையான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. வட பிராந்தியத்தின் ஏனைய மாவட்டங்களைப் போலவே, வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக உள்நாட்டு மீன்பிடியானது பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோர மீனவர்களில் 79% பேர், வெள்ளப்பெருக்கு அல்லது வறட்சியால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை; ஆனால் சூறாவளி அல்லது புயல் தங்கள் மீன்பிடி நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றனர். வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சிக் காலங்களில் யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடல் நீரேரி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள அபாயம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என அறிக்கையிடப்பட்டுள்ளது. கன மழைக்

காலங்களில் மழைநீர் வணிக மையங்களுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் 18.9 மில்லியன் ரூபா பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

### வவுனியா மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்

வவுனியா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 1611 வீடுகள் முழுமையாகவும், 2651 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இவற்றில் 59% வீடுகள் அரை நிரந்தர வீடுகளாகவும், 26% வீடுகள் நிரந்தர வீடுகளாகவும், மற்றவை தற்காலிக வீடுகளாகவும் இருந்தன. வவுனியா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி காரணமாக பல்வேறு பயிர்ச் சேதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 743,836 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற் செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளன. வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு நெற் செய்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகீழ் பருவக்காற்றின் போது, வெள்ள அபாயத்தால் 54,547 ஹெக்டேயருக்கு மேல் நெற் செய்கை சேதமடைந்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. கடந்த இருபது வருடங்களில் வவுனியா மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக 17,139 ஹெக்டேயர் நெற்செய்கை சேதமடைந்துள்ளது (படம் 14.4).

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது வவுனியா மாவட்டத்தில் பெருமளவிலான உப உணவுப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏனெனில் வவுனியா மாவட்ட விவசாயிகள் உப உணவுப்



படம் 14.4 வவுனியா மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டு காலத்தில் காலநிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கை விபரம்


பயிர்ச் செய்கை செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த இருபது ஆண்டு காலத்தில், வட மாகாணத்தில் 47,201 ஹெக்டேயர் உப உணவுப் பயிர்ச் செய்கை சேதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் பயறு, உளுந்து, நிலக்கடலை, பயிர்களுக்கு மிகவும் பிரபலமானது. வவுனியா மாவட்டத்தில் 1627 ஹெக்டேயரில் பண்ப் பயிர்களும், 3082 ஹெக்டேயரில் மரக்கறிப் பயிர்களும் சேதமாகியுள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது வவுனியா மாவட்டத்தில் பண்ப்பயிர்ச் செய்கையின் அளவு குறைவாகவே காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் உள்நாட்டு மீன்பிடியில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் வறட்சி காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். வெள்ள காலங்களில் வவுனியா மாவட்டத்தில், குறிப்பாக வீதியோரக் கடை உரிமையாளர்களின் வர்த்தக

நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் நிலத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கள் கடைகளை வைத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2.3 பில்லியனுக்கும் அதிகமான பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன.

### மன்னார் மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் தாக்கங்கள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் வெள்ளத்தினால் 678 வீடுகள் முழுமையாகவும், 890 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அனர்த்தங்கள் காரணமாக விவசாயச் சேதங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 34,712 ஹெக்டேயருக்கு மேல் நெற் பயிர்ச் செய்கை சேதம் காலநிலை மாற்றத்தால் பதிவாகியுள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக 5673 ஹெக்டேயர் உப பயிர்ச் சேதமும், 4005 ஹெக்டேயர் பணப் பயிர்ச் சேதமும், 2819 ஹெக்டேயர் மரக்கறிப் பயிர்ச் சேதங்களும் பதிவாகியுள்ளன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் குறைவாகவே காணப்படுகின்றன. கட்டுக்கரைக் குளம், அகத்திமுறிப்புக் குளம், தம்பனைக் குளம், பண்டிவிரிச்சான் குளம் போன்ற சில குளங்களின் கீழ் மாத்திரமே நெற் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகையில்



படம் 14.5 இலங்கையின் வடபிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டு காலத்தில் காலநிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கை விபரம்

32% மக்களே விவசாயத்துடன் நேரடித் தொடர்பு கொண்ட மக்களாக காணப்படுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தின் போது மீனவ மக்கள் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியின் போது உள்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நடவடிக்கைகள், குறிப்பாக மன்னார் நகரப் பகுதி வர்த்தக நடவடிக்கைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களில் 9 பில்லியனுக்கும் அதிகமான பொதுச் சொத்துகளின் சேதங்கள் பதிவாகியுள்ளன.

வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் பொருளாதாரத் துறைக்கு, குறிப்பாக விவசாயத் துறைக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

2002 முதல் 2022 வரையிலான இருபது ஆண்டுகளில், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நெற்பயிர்களுக்கு கடுமையான சேதம் பதிவாகியுள்ளது (படம் 14.5).

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு - கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்படாத வளங்கள் தொடர்பாக தெளிவுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு - கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் 'வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.



அமரசிங்கம் கேசீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேசீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு 'திட்டமிடல் மூல தத்துவங்கள்' என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

## வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் சுகாதாரத்துறையின் முதலீடு

**பொ**

ருளாதார அபிவிருத்தி துறையில் பங்கு கொள்ளும் துறைகளை நாம் பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகள், உற்பத்தி உட்கட்டமைப்புத் துறைகள், சமூக

உட்கட்டமைப்புத் துறைகள் என மூன்று துறைகளாக பிரித்து வகையீடு செய்யலாம். உற்பத்தி உட்கட்டமைப்பு துறையினுள் விவசாயம், கால்நடை, கடற்றொழில், வனவளம், கைத்தொழில், சனத்தொகை போன்ற துறைகளும்; பொருளாதார உட்கட்டமைப்புத் துறையினுள் மின்சாரம், சக்தி வளம், நீர்வழங்கல், நீர்ப்பாசனம், போக்குவரத்து, தபால்,



Image Source - web.facebook.com/DH - Nedunkerny



தொலைத்தொடர்புகள், வங்கிகள் போன்ற துறைகளும்; சமூக உட்கட்டமைப்புத் துறையினுள் கல்வி, சுகாதாரம், விளையாட்டுத்துறை, கூட்டுறவு, கிராமிய அபிவிருத்தி, சமூக சேவைகள், நன்னடத்தை, வீடமைப்பு போன்ற துறைகளும் உள்ளடக்கப்படுகின்றன. உற்பத்தி உட்கட்டமைப்புகளும், பொருளாதார உட்கட்டமைப்புகளும் மனித வளத்துக்கு தேவைப்படும் அடிப்படை விடயங்களை பௌதீக ரீதியில் அபிவிருத்தி செய்யும் துறைகளாகவும், சமூக உட்கட்டமைப்புத்துறை மனித வளத்துக்கான மன ரீதியான உறுதிப்பாட்டை வழங்கும் துறையாகவும் காணப்படுகின்றன. அதிலும் சிறப்பாக மனித வளத்தின் சிறந்த உருவாக்கத்துக்கு ஆரம்பம் முதல் பாடுபடும் சுகாதாரத் துறையானது ஒரு குழந்தையின் உருவாக்கம் முதல் இறப்பு வரையிலுமான அனைத்து நலச் சேவைகளையும் உள்ளடக்கியுள்ளது. சுகாதாரத் துறையானது வருமுன் காக்கும் முன்தடுப்பு (Prevention) நடவடிக்கைகள், நோயின் பின்னரான குணப்படுத்தல் (Curative) நடவடிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளில் செயற்படுகின்றது. அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை பெற்றுக்கொள்ளும் இத்துறையானது நாட்டில் வினைத்திறனும் உடந்திறனும் கொண்ட மனித மூலதனத்தை உருவாக்கும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் துறையாகக் காணப்படுகின்றது.

### வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுகாதார உட்கட்டமைப்பு

வடக்கு - கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையில் மேலைத்தேய வைத்தியம் மற்றும் சுதேச வைத்தியம் என்ற இரு பிரிவுகள் முகாமை செய்யப்படுகின்றன. வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சுகாதார நிலைமையைப் பற்றிய சுட்டிகளை




Image Source - www.researchgate.net

ஆராயும் போது, கிழக்கு மாகாணத்தில் பிறப்பு வீதமானது ஆயிரத்துக்கு 14.3 வீதமாகவும் இறப்பு வீதமானது ஆயிரத்துக்கு 6 வீதமாகவும் காணப்படுகின்றது. குழந்தைகளின் இறப்பு வீதமானது வட மாகாணத்தில் ஆயிரத்துக்கு 10.5 வீதமாகவும் கிழக்கு மாகாணத்தில் 8.5 வீதமாகவும் காணப்படுகின்றது. பிறப்பின் போதான பிள்ளைகளின் இறப்பு வீதமானது கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு 25.7 வீதமாகவும் வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு 18.71 வீதமாகவும் காணப்படுகின்றது. பிறந்து 28 நாட்களுக்குள் இறந்து போகும் பிள்ளைகளின் வீதம் வட மாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கு 7.5 வீதமாகவும் கிழக்கு

மாகாணத்தில் 6 வீதமாகவும் காணப்படுகின்றது. இந்த வகையில் வடக்கு மாகாணத்தினை விட கிழக்கு மாகாணத்தின் சுகாதார நிலை ஒப்பீட்டளவில் முன்னேற்றமுடையதாக இருக்கும் போதும், தேசிய ரீதியில் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும் போது இம் மாகாணம் முன்னிலையில் காணப்படவில்லை.

அரசு முதலீட்டில் செய்யப்பட்ட பல உட்கட்டமைப்புகள் சிறப்பாக இயங்கவில்லை என்பதனை விட சிறந்த வளப்பரிமாற்றம் இடம்பெறவில்லை என்பதுவே இவ்விரு மாகாணங்களின் குறைவான சுகாதார நிலைக்குக் காரணமாகும். கிழக்கு மாகாணத்தில் நான்கு பிரதி மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், 46 பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், 178 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும், 627 பொது சுகாதார மருத்துவ மாது பிரிவுகளும் மேலைத்தேய வைத்திய சேவை வழங்கல் பிரிவில் காணப்படுகின்றன. இவை வருமுன் காக்கும் நடவடிக்கைகளுக்காக செயற்பட்டு வருகின்றன. நோய் வந்த பின் குணப்படுத்தும் கட்டமைப்புகள் என்ற வகையில் 01 போதானா வைத்தியசாலையும், 02 மாவட்ட பொது வைத்தியசாலைகளும், 17 தள வைத்தியசாலைகளும், 51 பிரதேச வைத்தியசாலைகளும், 63 ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு நிலையங்களும் செயற்படுகின்றன. சுதேச மருத்துவத்துறையில் 3 ஆதார வைத்தியசாலைகளும், 8 மாவட்ட வைத்தியசாலைகளும், 4 கிராமிய வைத்தியசாலைகளும், 5 பஞ்ச கர்மா வைத்தியசாலைகளும், 48 ஆயுள்வேத மத்திய மருந்தகங்களும் செயற்பட்டு வருகின்றன. வட மாகாணத்தில் வருமுன் காக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 05 பிரதி

மாகாண சுகாதார சேவை பணிமனைகளும், 33 பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும், 244 கிராமோதய வைத்திய நிலையங்களும், 28 பாடசாலை பல்வைத்தியப் பிரிவுகளும், 5 மார்பு நோய் சிகிச்சை நிலையங்களும், 05 மலேரியா தடுப்பு நிலையங்களும், 05 STD நிலையங்களும் செயற்படுகின்றன. நோயின் பின்னரான குணப்படுத்தும் கட்டமைப்பின் கீழ் 01 போதனா வைத்தியசாலையும், 24 மாவட்ட பொது வைத்தியசாலைகளும், 10 தள வைத்தியசாலைகளும், 54 பிரதேச வைத்தியசாலைகளும், 49 ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு நிலையங்களும் செயற்படுகின்றன. சுதேச மருத்துவ துறை சார்ந்து 36 மாகாண நிர்வாக வைத்தியசாலைகளும், 37 பிரதேச சபையினது வைத்திய நிலையங்களுமாக 73 வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. வைத்திய சேவைக் கட்டமைப்பை பொறுத்த வரையில், வடக்கு - கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிர்வாகப் பொறிமுறையும் கட்டிடங்களும் ஏனைய வசதியளிப்புகளும் திருப்தி அடையத்தக்கதாகவே உள்ளன. குறிப்பாக வட மாகாணத்தில் 5762 தங்கி நின்று சிகிச்சை பெறும் கட்டிடங்களும், கிழக்கு மாகாணத்தில் 7989 தங்கி நின்று சிகிச்சை பெறும் கட்டிடங்களும் காணப்படுகின்றன. இது இம்மாகாணங்களின் கட்டில் தேவை திருப்தியாக உள்ளதனை வெளிக்காட்டுகிறது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிலவும் வைத்திய துறைசார் ஆளணித் தட்டுப்பாடு என்பது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினையாகும். குறிப்பாக வைத்தியத் துறையின் உயர்திறன் கொண்ட வைத்திய நிபுணர்களின் சேவையானது இவ்விரு மாகாணங்களிலும் தொடரும் பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. 2023 இல் கிழக்கு மாகாணத்தில் 219



Image Source - archives1.dailynews.lk

வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறையாகக் காணப்பட்டதுடன், வடக்கு மாகாணத்தில் இந்த வெற்றிடம் 214 ஆகக் காணப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட ஆளணியில் காணப்படும் வெற்றிடத்தைக் காட்டுகின்றது. நிபுணத்துவ திறனுடைய பல வைத்தியர்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிப்பவர்களாக இருப்பதனால், இவர்களை இவ்விரு மாகாணங்களிலும் நிரந்தரமாகத் தங்க வைப்பதற்கான விடுதி வசதிகள் குறைவாகக் காணப்படுகிறது. மேலும் அவர்கள் குடும்பமாக வசிப்பதில், பிள்ளைகளை கல்வி கற்க வைப்பதில், பொழுது போக்கு வசதிகளைப் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறாயினும் வடக்கு - கிழக்கின் தேவைக்காக, குடும்பமாக வந்து தங்கியிருந்து சேவை புரியும் பல தென்னிலங்கை வைத்தியர்களின் சேவையையும் நாம் மறக்க முடியாது. வைத்திய அதிகாரிகளின் நியமனங்களிலும்

போதிய அளவு ஆளணியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மீள் சேவைக்கு இணைக்கப்பட்ட வயது முதிர்ந்த வைத்தியர்களால் கிராமிய வைத்தியசாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாதிய உத்தியோகத்தர்களில் காணப்படும் அதிகளவான வெற்றிடங்கள் காரணமாக, வடக்கு - கிழக்கில் தாதிய சேவையாளர்கள் இல்லாமல் இயங்கும் பல கிராமிய வைத்தியசாலைகள் அதிகளவில் காணப்படுகின்றன. கணித, விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளிடமிருந்தே தாதிய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டியிருப்பதால், கிராமங்களிலிருந்து இத்துறையில் கல்வி கற்பவர்கள் மிகக் குறைவாக இருப்பதும், பலர் தாதிய சேவையில் பணியாற்ற விருப்பமற்று இருப்பதும் இவ் வெற்றிடத்துக்கு காரணமாகவுள்ளது. இணை மருத்துவச் சேவை பணியாளர்களின் ஆட்சேர்ப்பில் காணப்படும் தடைகள் காரணமாகவும், மருத்துவ ஆளணியின் சமமற்ற பரம்பல்

கிராமிய வைத்தியசாலைகளின் சேவைத் தரத்தைக் குறைத்து விடுகிறது. ஒரு வைத்தியரால் சிகிச்சை அளிக்கக் கூடிய வெளிநோயாளர் எண்ணிக்கையின் இரு மடங்கினை கிராமிய வைத்தியசாலைகளில் பணிபுரிபவர்கள் பராமரிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் குருதிச் சோகை, நிறை குறைவு, குள்ளமாதல் அல்லது வளர்ச்சி குறைவு, அதீத நிறை, வயதுக்கேற்ற உயரம் - நிறையின்மை ஆகிய போசாக்கு சார்ந்த பிரச்சினைகளில், கர்ப்பிணித் தாய்மார்களை அதிகம் பாதிக்கும் நோய்களாக குருதிச்சோகையும் நிறை குறைவும் இருந்து வருகின்றன. வட மாகாணத்தில் 19.9 வீதமான கர்ப்பிணித் தாய்மார்கள் குருதிச்சோகை நோய்ப் பாதிப்புடையவர்களாக இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இது 21 சதவீதமாகக் காணப்படுகின்றது. இதே போல வடக்கு மாகாணத்தில் நிறை குறைவுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் 14.1 ஆகவும், கிழக்கில் இது 16.2 வீதம் ஆகவும் காணப்படுகின்றது. வட மாகாணத்தில் நிறை குறைவுடன் பிறக்கும் பிள்ளைகளின் வீதம் 13.4 ஆகவும், கிழக்கில் இது 14.8 வீதம் ஆகவும் காணப்படுகின்றது. கிழக்கில் வளர்ச்சி குறைவான 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள், அதாவது வயதுக்கேற்ற உயரம் - நிறையைப் பெற்றிராத பிள்ளைகள், 6112 பேர் காணப்படுகின்றனர். வட மாகாணத்தில் இது 963 ஆகக் காணப்படுகின்றது. வயதுக்கேற்ற உயரமும் நிறையுமற்ற 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் சராசரி வேறு மாகாணங்களுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கின்றது. வட மாகாணத்தில் 0.3 சதவீதமானவர்கள் அதீத நிறையுடைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய தரக் குடும்பங்களில் இருந்து உருவாகும் இப் பிரச்சினையானது முறையற்ற உணவுப் பழக்கத்தினால் ஏற்பட்டு வருகிறது. போசாக்குத் தொடர்பான பிரச்சினைகள், உணவு சிடைக்காமை என்பதனை விட

உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவே அதிகம் ஏற்பட்டு வருகின்றன. கிராமிய மட்டத்தில் இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய பச்சை இலை வகைகளும், புரதமும் கொழுப்பும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக நுகரப்படுவதில்லை. மாறாக அளவுக்கதிகமான மாப்பொருளை நுகர்வு செய்தல் காரணமாக மந்த போசணைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. விபத்துகள், தற்கொலைகள், இருதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், டெங்கு ஆகியன அதீத இறப்புகளை ஏற்படுத்தும் நோய்களாக உள்ளன. விபத்துகளால் பாதிப்படையும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வகை தொகையின்றி காயமடைவோருக்கு சிகிச்சையளிக்க கணிசமான அளவு அரசநிதி செலவிடப்பட வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வருடாந்தம் 115,045 பேரும், வடக்கு மாகாணத்தில் 97,135 பேரும் விபத்துகளால் பாதிப்படையுமாறு இக் கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கிறது. வட மாகாணத்தில் 806 பேரும், கிழக்கு மாகாணத்தில் 7027 பேரும் டெங்கு நோய் காரணமாக கடந்த ஆண்டில் பாதிப்படையுள்ளனர். சிறுநீரகப் பாதிப்புக்கு உட்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3165 ஆகவும், வடக்கு மாகாணத்தில் 2734 ஆகவும் காணப்படுகின்றது. சுகாதாரத் துறை சார்ந்து இவ்விரு மாகாணங்களிலும் அதிகளவிலான முதலீட்டுடன் கூடிய உள்ளக வசதிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்ற போதும், கிராமிய மட்டத்தில் இந்தச் சேவைகளை இணைப்புச் செய்வதில் குறைபாடுகள் காணப்படுகின்றன. வீதிகளின் சீரின்மை, வாகனங்களின் பற்றாக்குறை என்பன காரணமாகவும், ஆளணியின்மை காரணமாகவும், மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அனுப்பி வைக்கும் நடைமுறையே நோய் பராமரிப்புச் சேவையில் தொடர்ந்து வருகிறது.

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக 'இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்' என்ற இத்தொடர் அமைகிறது.



● சிவபாத சுந்தரலிங்கம்  
கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

## மழைக் காலமும் கால்நடை வளர்ப்பும்

சி

ல வருடங்களுக்கு முன் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அதிகளவில் பெய்த மழையினால் ஏற்பட்ட குளிர்நடன் கூடிய காலநிலையில் சிக்கி ஏராளமான கால்நடைகள்

இறந்திருந்தன. இந்த நிலையை குளிர் அழுத்தம்/ அயர்ச்சி (Cold Stress) என்பார்கள். அன்றைய நாட்களில் சூழல் வெப்பநிலை 16 பாகை செல்சியஸ் வரை குறைந்திருந்தது. அந்த வருடம் வடக்கின் மேற்படி மாவட்டங்களில் வருடம் முழுவதும் பெரிதாக மழை கிடைத்திருக்கவில்லை என்பதனால் ஒரு வறட்சியான காலநிலையே நிலவியிருந்தது. இதனால் மாடுகள் உண்ணத்தக்க மேய்ச்சல் புற்களும் மிகக் குறைவாகவே கிடைத்திருந்தது. சரியான மேய்ச்சலின்மையால் மாடுகள் மெலிந்திருந்தன. குறிப்பாக அவற்றின் தோலின் கீழான கொழுப்புப் படை முற்று முழுதாக நீங்கிய நிலையிலேயே இருந்தது. குளிர் காலத்தில் இந்த கொழுப்புப் படையே கால்நடைகளின் கவசம். கொழுப்புப் படை குறைந்த நிலையில், ஏற்பட்ட அசாதாரண வெப்பநிலை வீழ்ச்சி பல கால்நடைகளின் இறப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது. திறந்த வெளியில் வைத்திருந்த பல கறவை மாடுகள் குளிர் தாங்காமல் இறந்திருந்தன; குறிப்பாக இளம் கால்நடைகள். இந்தக் கட்டுரை மழைக் காலத்தின் போதான கறவை மாடு வளர்ப்பின் முகாமைத்துவ முறைகளை ஆராய்கிறது.

மழைக்காலம், கால்நடை வளர்ப்புக்குச் சவாலான காலமே.



## நிமைற்ற பயிர் வளர்ப்பு (Hydroponics)

Image Source - [www.edengreen.com](http://www.edengreen.com)

இக் காலம் பல உடல்  
அசௌகரியங்களையும் நோய்  
நிலைகளையும் உணவுப்  
பற்றாக்குறையையும் ஏற்படுத்த வல்லது.  
நேரடியாக நனைவதால் காய்ச்சல், சுவாச  
மற்றும் உணவுக் கால்வாய்த் தொகுதி  
தொற்றுகள் உண்டாவதுடன் கால்  
குளம்புகள் அழுகும் நிலையையும் ஏற்படும்.  
அத்துடன் அதீத குளிர், வெள்ளத்தில்  
மூழ்குதல், தண்ணீர் நிரம்பிய சிணறு மற்றும்  
பள்ளங்களில் விழுதல், வழுவழுப்பான  
தரையில் சறுக்கி விழுந்து காயங்கள்/  
அங்கவீனம் ஏற்படுதல், மின்னல் தாக்கம்/  
மின்சாரத் தாக்கத்துக்கு உட்படுதல்,  
மழையின் பின் பெருகும் நுளம்புக் கடியால்  
இரத்தச் சோகை/ நுளம்புக் காய்ச்சல் நோய்  
ஏற்படுதல், குடற்புழுத்தாக்கம், தீவனம்  
நஞ்சாதல் என பல பாதிப்புகளை மழைக்  
காலத்திலும் அதனை அண்டிய காலத்திலும்  
அவதானிக்க முடிகிறது.

இந்தப் பாதிப்புகளை தவிர்க்கும் வழிகளை  
ஆராய்வோம்.

### 1. கொட்டகை முகாமைத்துவம்

மாடுவளர்ப்பில் கொட்டகை மிக  
அவசியமானது. குறிப்பாக மழைக் காலத்தில்  
கொட்டகையின் வகிபாகம்  
அத்தியாவசியமானது. இந்தக் கட்டுரையின்  
தொடக்கத்தில் நான் கூறிய குளிர்  
அயர்ச்சியின் போது இறந்த கால்நடைகள்  
பெரும்பாலும் திறந்த வெளியில் நின்றவை.  
குறைந்தபட்சம் நனையாமல் 'தறப்பாள்'  
கொண்டு காக்கப்பட்ட கால்நடைகள்  
இறந்திருக்கவில்லை என்பது  
குறிப்பிடத்தக்கது.

பண்ணையாளர்களுக்கு வருமானம் தரும்  
கால்நடைகளின் கொட்டகை விடயத்தில்  
அவர்கள் கட்டாயம் மிகுந்த கரிசனையுடன்  
இருக்க வேண்டும். சுத்தமாகவும்,  
ஈரலிப்பற்றதாகவும், தண்ணீர்  
தேங்காததாகவும், காற்றோட்டம்  
கொண்டதாகவும், வழக்கும் தன்மையற்றும்,  
தண்ணீர் உடனடியாக ஓடக்கூடிய வடிகால்  
அமைப்புக் கொண்டதாகவும் கொட்டகை

அமைய வேண்டும். இந்தக் காரணிகள் சரியாக இல்லாத போது கால்நடைகள் விபத்துக்கு உள்ளாகின்றன; நோய்த் தொற்றடைகின்றன. கொட்டகையின் சுற்றுப்புறம் மரம், செடிகள், பற்றைகள் அற்றும் தண்ணீர் தேங்காமல் சுத்தமாகவும் அமைய வேண்டும். பற்றைகள் காணப்படும் போது பாம்புகள், பூச்சிகளின் தாக்கம் ஏற்படலாம். தண்ணீர் தேங்கும் போது நுளம்புகளின் பெருக்கம் ஏற்படலாம். மேலும், கால்நடைகளின் எண்ணிக்கைக்கு அமைய கொட்டகை அமைய வேண்டும். அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் காணப்படும் போது நோய்த் தொற்றுகளும் இலகுவில் ஏற்படுகின்றன. காற்றோட்டம் குறையும் போது அமோனியா வாயு தேங்குவதால் சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

பண்ணையாளர்கள், மழைக் காலம் தொடங்க முன்னர் கொட்டகைகளை கால்நடைகளின் எண்ணிக்கைக்கு அமைய அமைக்க வேண்டும் என்பதுடன் பழுதடைந்த கொட்டகைகளை செப்பனிடவதுடன், சுற்றுச் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

## 2. தீவன முகாமைத்துவம்

மழைக் காலத்தில் தீவனத் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படுகிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் பெரும்பாலான கால்நடைகள் மேய்ச்சலை நம்பியவை. அவற்றின் மேய்ச்சல் களங்களாக அதிகளவில் குளங்களும் வயல்களுமே உள்ளன. ஆனால் மழைக் காலத்தில் குளங்கள் நிரம்புவதுடன் வயல்கள் பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைப்பதில்லை. எனவே மேற்படி நிலையை தணிக்க மாற்று வழிகளைத் தேட வேண்டும். தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். வைக்கோல் போன்றவற்றைச்

சேமித்து மழைக் காலத்தில் வழங்கலாம். தீவன புற் செய்கை, ஊறுகாய்ப் புல் (Silage) செய்வதோடு, நிலமற்ற புல் வளர்ப்பை (Hydroponics) ஊக்குவிக்கலாம். வேலிகளில் தீவன மரங்களை வளர்த்து வழங்கலாம். மேய்ச்சல் தரவைகளை முறையாகப் பெறுவதுடன், முறையாகப் பரிபாலனமும் செய்ய வேண்டும். ஊர்களில் உள்ள பயிர் செய்யாத பகுதிகளை இதற்குப் பாவிக்கலாம். கால்நடைப் பண்ணையாளர்கள் விவசாய செய்கையாளர்களுடன் ஒரு உடன்பாட்டைச் செய்து, சகல பகுதிகளையும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தாமல், கால்நடைகளுக்கும் குறித்த அளவுப் பகுதியை மேய்ச்சலுக்கு விட்டுத் தர வழிசெய்ய வேண்டும். இந்தப் பருவகாலத்தில் கால்நடைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுவதால், அதனைச் சரிசெய்ய வெளியிலிருந்து ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். ஏனெனில், இந்தக் காலத்தில் புற்களில் ஊட்டச்சத்துக் குறைவாகவும் நீர்ச் சத்து அதிகமாகவும் காணப்படும்.

மழைக் காலத்தில் குடிநீரின் முகாமைத்துவம் சரிவர பேணப்பட வேண்டும். தண்ணீரின் சுகாதாரம் சரிவரப் பேணப்படாமல் விடப்பட்டால் பல நோய்கள் ஏற்பட வழியேற்படும். முடிந்தவரை சுத்தமான தண்ணீர் கிடைக்கும் வழியை ஏற்படுத்த வேண்டும். அடர்வுத் தீவனத்தைச் சேமிக்கும் போது ஈரலிப்பற்ற தண்ணீர் தொடுகையுறாத இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அடர்வுத் தீவனத்திலுள்ள மூலப்பொருட்கள் குறிப்பாக சோளம், ஈரலிப்பான காலத்தில் மதுவத் தொற்றுக்கு (Aflatoxin) இலகுவாக உட்படுகிறது. இதனால் நஞ்சாதல் நிலை தோன்றி கால்நடைகள் பாதிக்கப்படலாம். கடைகளில் வாங்கும் போதும் பூஞ்சணம் பிடித்த தீவனங்களை வாங்கக் கூடாது.

சில விலங்குகள் குளிக்காலத்தில்

சாப்பிடுவதைக் குறைத்துவிடும் என்பதால் அவற்றை அவதானித்து சிறப்பு உணவுகளை வழங்க வேண்டும். உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யும் அடர் தீவனத்தை பொருத்தமான அளவில் வழங்க வேண்டும். இல்லாது போனால் பாலுற்பத்தி குறைவதுடன் மாடும் நலிவடையும்.

### 3. நோய் முகாமைத்துவம்

மழைக் காலம் பல நோய் நிலைமைகளுக்கு காரணமாக அமைகிறது. வெப்பநிலைக் குறைவும் ஈரலிப்பும் கால்நடைகளின் நோயெதிர்ப்புச் செயன்முறைகளைப் பாதிக்கச் செய்வதால் இலகுவில் பல நோய்க் காரணிகளை உள்வாங்கவும் வழி ஏற்படுகிறது. சூழலில் பெருகும் நோய்க் காரணிகள் இந்தப் பருவ காலத்திலேயே கால்நடைகளைத் தாக்கவும் செய்கின்றன. சில முக்கிய நோய்களை தடுப்பூசி மூலம் தவிர்க்கலாம். கால்வாய் நோய் (Foot And Mouth Disease), கருங்காலி நோய் (Black Quarter), தொண்டையடைப்பான் (Hemorrhagic Septicemia) போன்ற நோய்களுக்கான தடுப்பூசியை மழைக் காலத்துக்கு முன்னரே கால்நடை வைத்தியரைத் தொடர்பு கொண்டு வழங்க வேண்டும். முறையான குடற்புழு நீக்கம் அவசியம். மழைக் காலத்தின் பின் வடக்கு - கிழக்கு இலங்கையில் 'Immature Paramphistomiasis' எனும் இரப்பை தட்டைப் புழுத்தாக்கம் ஏற்பட்டு இளங் கால்நடைகள் இறக்கின்றன. மழைக் காலத்தில் பல பண்ணையாளர்கள் மாடுகளுக்கு முறையான குடற்புழு நீக்கத்தைச் செய்வதில்லை. மழைக் காலத்தில்தான் கட்டாயம் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கால்நடை வைத்தியரின் பரிந்துரையில் பொருத்தமான மருந்தை சரியான கால அளவில் வழங்க வேண்டும். முடிந்தவரை குடற்புழுக்கள் பெரிதும் இருக்க கூடிய குளக்கரைகளில் மழைக்காலம் மற்றும்

மழைக் காலம் நெருங்கும் முன், அதிக கால்நடைகள் இருந்தால் அவற்றைக் குறைக்க வேண்டும். அதிக நெருக்கடி நோய்த் தொற்றை ஏற்படுத்துவதுடன் தீவனச் செலவையும் கூட்டும். இந்தக் காலத்தில் கால்நடைகளை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படியிருந்தும் வாங்க வாய்ப்பு ஏற்பட்டால், சில வாரம் தனிமைப்படுத்தி (Quarantine) தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்த பின்னரே பிற கால்நடைகளுடன் சேர்க்க வேண்டும்.

மழைக் காலத்துக்கு பின்னரான சில மாதங்களுக்கு கால்நடைகளை மேயவிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்தில் பல குடற்புழுக்களைக் காவும் நத்தைகள் பெருகி தாக்கத்தை அதிகரிக்கின்றன.

சுத்தமான தண்ணீர், சுகாதாரமான சுற்றுப்புறம் மற்றும் கொட்டகை பல நோய்கள் பெருகுவதைத் தவிர்க்கும். சுகாதாரமின்மை காரணமாக, மழைக் காலத்தில் பால் கறத்தலின் போது மடியழற்சி (Mastitis) போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சேறான இடங்களில் படுக்கும் போது மடியும் மண்ணுடன் தொடுகையுற்று நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறது. எனவே மாடு படுக்கும் இடத்தை ஈரலிப்பற்று வைத்திருத்தல் அவசியமாவதுடன் பால் கறந்தவுடன் மாடுகளைப் படுக்க விடவும் கூடாது. பால் கறந்ததும் சில நிமிடங்களுக்கு





## அதிக குளிரால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகள்

Image Source - [www.tamilguardian.com](http://www.tamilguardian.com)

முலையின் துவாரம் திறந்திருப்பதால் நோய்கள் புக வழி ஏற்படுகிறது. பால் கறப்பவர் சுகாதாரமாக இருப்பதுடன் பால் கறக்க முன் கைகளையும் மாட்டின் முலையையும் முறையாகப் சுத்தப்படுத்தியே பால் கறக்கத் தொடங்க வேண்டும்.

மழைக் காலம் நெருங்கும் முன், அதிக கால்நடைகள் இருந்தால் அவற்றைக் குறைக்க வேண்டும். அதிக நெருக்கடி நோய்த் தொற்றை ஏற்படுத்துவதுடன் தீவனச் செலவையும் கூட்டும். இந்தக் காலத்தில் கால்நடைகளை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கலாம். அப்படியிருந்தும் வாங்க வாய்ப்பு ஏற்பட்டால், சில வாரம் தனிமைப்படுத்தி (Quarantine) தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்த பின்னரே பிற கால்நடைகளுடன்

சேர்க்க வேண்டும்.

மழைக் காலத்தில் காற் குளம்பு பராமரிப்பு அவசியம். குளம்பு அழுக்குத் தோய் ஏற்படுவதால் மாடுகள் நடக்கச் சிரமப்படும். கொட்டகையின் நிலம் ஈரலிப்பற்றதாகவும் வழக்காததாகவும் தண்ணீர் தேங்காததாகவும் அமைய வேண்டும். இக் காலத்தில் இறக்கும் விலங்கு உடல்களை எரித்தோ புதைத்தோ முறையாக அகற்ற வேண்டும். இல்லாது போனால் அதன் மூலம் நோய்த் தொற்றுகள் ஏற்பட வழி தோன்றும். நோய்ப்பட்ட விலங்குகளை தனிமைப்படுத்தியே சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நாட்களில் ஏனைய விலங்குகளும் நலிவடைவதால் நோய்கள் விரைவாகப் பரவும்.

உண்ணி, தெள்ளுத் தொற்றுகளும்



Image Source - archives1.dailynews.lk

அதிகளவு ஏற்படும் என்பதால் அதற்குரிய சிகிச்சைகளையும் செய்ய வேண்டும். உண்ணித் தொற்றால் இரத்தம் தொடர்பான பல நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்வதோடு கால்நடைகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியும் குறைகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் ஈக்களின் பெருக்கத்தால் 'Moraxella Bovis' போன்ற கண் தொற்றுகள் ஏற்பட்டு கால்நடைகளின் கண்பார்வையும் பாதிக்கப்படுகிறது. எனவே ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. இதனைத் தடுக்க முறையான ஒரு மற்றும் சிறுநீர் அகற்றுதலில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, திறந்த வெளியில் மேயும் கால்நடைகள் மழைக் காலத்தில் மின்னல் தாக்கத்துக்கு உட்படுகின்றன. வயல்கள், குளங்களில் மேய்ச்சல் தடைப்படுவதால் வீதியோரங்களில் மாடுகள் உணவைத் தேடத் தொடங்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உயிரிழப்புகளும் அங்கவீனங்களும் ஏற்படுகின்றன. மாடுகள் மழைக் குளிர்க்கு இதமாக தார் வீதிகளில் படுப்பதையும் காணமுடியும். இந்த

விடயத்தில் பண்ணையாளர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். போதிய உணவுக் கையிருப்புக்கு வழி செய்வதோடு மேலதிக மாடுகளைக் குறைக்கவும் வேண்டும். வீதிகளில் மாடுகளை நடமாட விடுவதைக் குறைக்க வேண்டும்.

குளிர் மற்றும் நுளம்புகளைக் குறைக்க புகை போடும், வெப்பம் வழங்கும் செயற்பாடுகளை கொட்டகைகளுக்குள் செய்ய வேண்டும். இயற்கை அனர்த்தங்களில் கால்நடைகள் இறக்கும் போது காப்புறுதி செய்யப்பட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்பதால் முடிந்தவரை கால்நடை வைத்திய அலுவலகங்களில் பண்ணைப்பதிவு, கால்நடைப் பதிவு என்பவற்றைச் செய்வதுடன் காப்புறுதியும் செய்து வைத்திருக்க வேண்டும்.

மழைக் காலத்தில் கறவை மாடு வளர்ப்பாளர்கள் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளையும் சுகாதார மற்றும் ஏனைய முகாமைத்துவ விடயங்களையும் தெளிவுபடுத்தியுள்ளேன். இவற்றை முறையாகச் செய்வதன் மூலம் கால்நடைகளின் இழப்பைத் தவிர்த்து, நட்டமடையாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.



# SEND MONEY to SRI LANKA

**FIRST TRANSFER FEE FREE**\*

Immediate Payment to Any Account



Cash Pickup at any



get **5%** Discount  
on Purchases

0207 341 7300  
[www.spoton.money](http://www.spoton.money)

Authorised and regulated by the Financial Conduct Authority (FRN 510848)  
SpotOn Money is a trading name of Monex International Limited, a company incorporated in England and Wales,  
and registered as a money service business with HMRC (12161278)

\* T & C Apply

# Protection For You & Your Family



## Our services

- Life Insurance «
- Critical Illness Protection «
- Mortgage Protection «
- Travel/Super Visa Insurance «
- Dental & Medical Benefits «
- Disability Benefits «
- Long Term Care «
- Employee Benefits «
- RESP, RRSP & TFSA «

## Are You Getting Million Dollar Advice?



**Sritharan Thurairajah** CLU, CHS

# Life 100

INSURANCE & INVESTMENTS INC.

**416-918-9771 | 416-321-2500**

info@life100.ca www.life100.ca

10 Milner Business Court, Suite 208,  
Scarborough, ON M1B 3C6

*Simple Solution in a Critical Situation*

## Nimal Vinayagamoothy, CPA, CGA

Chartered Professional Accountant

nimal@niraccounting.com

T: 416 - 494 - 4777

C: 416 - 888 - 1128

F: 416 - 613 - 2739

300-5200 Finch Avenue East  
Toronto, ON M1S 4Z4



# CPA

CHARTERED  
PROFESSIONAL  
ACCOUNTANT



# WE PROVIDE THE CHEAPEST MINIVAN & CAR SERVICE ALL OF THE GTA & ONTARIO



ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட ஒன்ராறியோ மாகாணம்  
எங்கணும் மலிவான மினிவான் மற்றும் கார் சேவையை  
நாங்கள் வழங்குகிறோம்.

கிழமை ஏழு நாட்களும் 24 மணி நேர சேவை வசதியுள்ளது.  
அழைக்க வேண்டிய இலக்கம் 647-9723619

We work with  
**35** financial  
institutions

**Business & Personal Insurance**  
Free Financial Education for everyone

We work with 35 financial institutions

## Best Services

1. RESP/PRSP
2. Life Insurance
3. Auto Insurance
4. Estate Planning
5. Home Insurance
6. Disability Insurance
7. Mortgage Insurance
8. Travel/Visa Insurance
9. Non-Medical Insurance
10. Critical illness Insurance
11. Dental & Drug Insurance
12. Guaranteed Investments

Long Term Care | Elder's Insurance  
Children's Insurance



**416-731-2829**



# யாழ் மணீனில்

வீடு, காணி,  
வியாபார ஸ்தாபனங்கள்  
வாங்குவதற்கு,  
விற்பதற்கு அல்லது  
வாடகைக்கு

நம்பிக்கையுடன் நாடுங்கள்

**RE/MAX**  
**ELITE**

☎ 021 224 2855 | 0777 44 1113 📱

இடம்: இல. 115 கே.கே.எஸ் வீதி சுன்னாகம்  
(பீப்பிள்ஸ் வீசிங் கட்டிட தொகுதி, 1<sup>ம்</sup> மாடி)

**BUY-SELL-RENT HOME AND LANDS**

🌐 [WWW.REMAXELITE.LK](http://WWW.REMAXELITE.LK)



# DRIVING SCHOOL



We offer a variety of courses for new and experienced drivers. We offer our students quality driver education and training at affordable rates. Our extremely knowledgeable driving instructors fluent in 7 languages with their many years of professional experience make learning especially easy.

## CAR DRIVING LESSONS

-  Class 5 Driving License
-  Refresher Lessons
-  Knowledge Test Preparation



**ENROLL NOW!**

ÉCOLE DE CONDUITE ABC DRIVING SCHOOL Ogilvy

528 avenue Ogilvy  
Montréal QC  
H3N 1M8

(514) 278-1824

abc.conduire@gmail.com

ÉCOLE DE CONDUITE ABC DRIVING SCHOOL Jean-Talon

4294 rue Jean-Talon O  
Montréal, QC  
H4P 2T6

(514) 866-4777

abc.driving4295@gmail.com



## SS CAKES

# Say "I Do" to Sweet Perfection!

Planning your dream wedding? Look no further! At SS Cakes, we specialize in crafting exquisite wedding cakes that are as stunning as they are delicious. From classic elegance to modern masterpieces, we'll design the perfect cake to sweeten your special day.

 **+94 76 347 0055**

We do delivery around the world



# வீடு என்பது ஞாபகங்களின் கலவை

காதல், சில்மிஷங்கள், கனவுகள், சிரிய்ப்புக்கள், நேசங்கள், அரவணையுக்கள், தவிப்புகள், அடையாளங்கள், கூடல்கள், குதூகலங்கள் என நீங்கள் உறைவிடமாகும் வொழுதுதான் வீடு விலாசம் கொள்கிறது.

தற்போதைய நிலையில் நீங்கள் வீடொன்றை விற்பது அல்லது வாங்குவது குறித்து உங்களிடம் இருக்கும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு என்னால் தெளிவாக விளக்கமளிக்க முடியும்.

நம்பிக்கையோடு என்னை அழையுங்கள் நல்லதோர் வீடு செய்வோம்.



Re/Max Community Realty Inc  
ரமணன் சந்திரசேகரமூர்த்தி Bsc, MBA  
வாக்குறுதிகள் அல்ல.  
வாங்குவதற்கும் விற்பதற்குமான தீர்வு.  
அலைபேசி: 416-290-6000





Xebiro has multiple technology companies under its umbrella, whereby we help any organization with any of their technological service needs. These companies have been in operation for the last few years and have helped more than 200 companies worldwide. Our team works seamlessly with businesses around the world – from the UK, Canada, Australia, USA, Norway, Switzerland, France, Poland, Singapore, and Sri Lanka.

#### OUR GROUP OF COMPANIES



Codelantic offers one-stop solutions in the field of custom web application, mobile app development and software solutions.



ExentAI aims to research and develop innovative solutions for problems arising across a range of domains and industries for users or customers using state-of-the-art AI technologies.



Itaffix is a leading technical support company providing 24/7 services supporting all the IT needs of businesses to resolve their core technical issues.



OntoMatrix is a full-service digital marketing company with flawless techniques and innovative ideas that assist the brands to reach the heights of success.



EmbryoZ offers an extensive investor database of seasoned industry professionals to connect with. In addition to this, we provide you with multiple supporting service providers to ease off your work.



BurgeonFirst is focused on closing the funding gap between the 'friends and family' stage and the Venture Capital stage.



FinAccDirect is a financial process outsourcing company offering outsourced bookkeeping services, outsourced tax preparation services and company secretarial services.



LegalLiaise is an independent boutique law firm trusted to meet the diverse needs of business clients around the world.



callOcare helps businesses reach out to their customers in the best possible way with 24x7 phone answering services, real-time reporting and 100% call recording facilities.



LeadHRM Services provide customized Human Resource Services to corporate houses and companies across varied industries that want their people to grow and achieve success.

#### CSR INITIATIVE



NurtureLeap is a foundation that focuses on the youth of Northern Sri Lanka to create professionals by providing them real world training and exposure to international organisations.

London

#32 Spring Street,  
Paddington W21JA,  
Phone : +44 203 5001380  
Email : contact@xebiro.com

Colombo

#7 - 3/1, Galle Road,  
Colombo 06.  
Phone : +94 112 559854  
Email : contact@xebiro.com

Jaffna

#63, Sir Pon Ramanathan Road,  
Kallady, Thirunelvely, Jaffna  
Phone : +94 212 212797  
Email : contact@xebiro.com



## SOLAR POWER சூரிய சக்தி

SAFE ☀️ CLEAN ☀️ FREE ☀️ பாதுகாப்பானது ☀️ இலவசமானது ☀️ சுத்தமானது

AUTOMATIC OPERATION | NO REFUELLING | POWER DIRECTLY TO YOUR HOME

### GRID-TIED SOLAR

With this solar system you can earn up to \$3850 annually for 20 years.

### NANO GRID SOLAR

With this solar system you can cut your electricity bill to zero and you are never without electricity.

### ENERGY CONSERVATION

With this solutions you can reduce your energy bill.

### OFF-GRID SOLAR

With this solar system you can have electricity wherever you want.

### SOLAR POOL HEATER

With this solar system you can cut your pool heating bill to zero.

HomeStars

Read Our Reviews  
www.homestars.com

A+  
Rating



ACCREDITED  
BUSINESS



info@NewDawn-ES.Com | www.NewDawn-ES.Com | 416-855-9377

உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான  
மரக்கறி மற்றும் பலசரக்கு  
பொருட்களையும்  
ஒரே இடத்தில் பெற்றிட இன்றே நாடுங்கள்

# MEGAA STORE

## மெகா ஸ்டோர்ஸ்

- Fresh Meat
- Asian Groceries
- Fruits & Vegetable
- Frozen Foods
- Off Licence

OPENING HOURS

EVERYDAY  
7AM - 11PM

020 8336 0061 | 074 9414 7547

Email: [hellomegaastore@gmail.com](mailto:hellomegaastore@gmail.com)


MEGAA STORE LTD - 99 Burlington Road, New Malden, KT3 4LR.



மானுடம் நிறுவனம்  
maanudam foundation  
www.maanudam.org



இலங்கையில் சமகாலத்தில் தமிழ் காட்டுள் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இவர் காட்டுள் ஓவியத்திற்காக சனாதிபதி விருது பெற்ற ஒரேயொரு முதல் இலங்கையராவார். இலங்கையின் மூத்த பத்திரிகையான வீரகேசரி பத்திரிகைக்கு தொடர்ச்சியாக அரசியல் காட்டுன்கள் வரைந்து வருவதுடன் பல்வேறு உள்ளூர், வெளிநாட்டு பத்திரிகைகளுக்கும் காட்டுன் வரைந்து வருகிறார். இவரது காட்டுன்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூலாக "செல்வனின் காலவரை காட்டுன்கள்" எனும் ஓவியநூல் வெளிவந்துள்ளது. இதனை எமது மாணவர்களிடமும், மக்களிடமும் சேர்க்கும் பணியில் மானுடம் நிறுவனம் இணைந்துள்ளது.



எமது ஆளுமைகளின்

படைப்புகளை

எம்மவர்களிடம்

கொண்டு சேர்க்கும் பணியில்

உங்கள் கரங்களும் துணையுட்டும்.



ஈழத்து மூத்த ஓவியக கலைஞர் அமரர் ஆசை இராசையா அவர்களது வாழ்கை வரலாறு, கலைப் படைப்புகள், ஓவியக்கலைபுலகில் அவரது அனுபவங்கள் அனைத்தும் உள்ளடங்கிய நூலாக "விம்பம்" எனும் நூல் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலானது ஓவியக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள நூலாகும். இதனை எமது மாணவர்களிடமும், மக்களிடமும் சேர்க்கும் பணியில் மானுடம் நிறுவனம் இணைந்துள்ளது.

வாசிப்போம்!  
வளர்ப்போம்!  
நேசிப்போம்!!

Books are being donated to the School libraries by Maanudam Foundation



# Unleash Your Potential

[www.netwyn.place](http://www.netwyn.place)

10 Thornmount Drive, Scarborough, ON M1B 3J4

**+1 416-906-1414**



**Coworking Space • Private Office  
Event Space • Boardroom**

**BOOK YOUR TOUR TODAY**

